


பதிப்புச் செம்மல்

சி.வெ.தாமோதரம்பிள்ளை



பதிப்புரக்களின்
தொகுப்பு

தாமோதரம்

இராவ் பகுதார்

சி.வை. தாமோதரம் பிள்ளை, பி.ஏ., பி.எல்., அவர்கள்
தாம் பதிப்பித்த நூல்களுக்கு எழுதிய
பதிப்புரைகளின் தொகுப்பு

ஒப்பிட்டில் உதவியவர்:

ப. தாமரைக்கண்ணன், எம்.ஏ., எம்.ஓ.பில்.,
தமிழ் முதலிலை விரிவுரையாளர்,
மாநிலக் கல்லூரி (தன்னாட்சி),
சென்னை - 600 005.

வெளியீடு & விற்பனை

குமரன் ப்ரபினிஷர்ஸ்

3, மெய்கை விநாயகர் தெரு.
வழி : குமரன் காலனி 7வது தெரு,
வடபழநி :: சென்னை - 600 026.

முதற் பதிப்பு : 1971

மறுபதிப்பு : செப்டம்பர், 2004

©

விலை : ரூ.50.00

Title : THA:MO:THARAM
Subject : A Collection of Prefaces
Author : C.W. Thamotharam Pillai, B.A., B.L.,
No. of Page : 168
Size : 12.5 x 18 cm
Type : 11 Point
Paper : Creamwave 11.6 kg
Cover : Art Board
Price : Rs. 50.00
Publishers : Kumaran Publishers
 3 (12) Meigai Vinayagar Street,
 (Via) Kumaran Colony 7th Street.
 Vadapalani, Chennai - 600 026.
 India.
Typeset : SIVAM's. Ph. 9444232005

மறுபதிப்புக்கு நன்றி:

யாழ். கூட்டுறவுத் தமிழ் நூற் பதிப்பு விற்பனைக் கழகம், யாழ்ப்பாணம்

பொருளாடக்கம்

I.	முன்னுரை - ப. தாமரைக்கண்ணன்	3
II.	அணிந்துரை - சி. கணபதிப்பிள்ளை	5
III.	தாமோதர வரலாறு - இ. செல்வத்துரை	11
IV.	சி.வெ.தா. வரலாற்றுச் சுருக்கம்	14
V.	நன்றியுரை - சி. சிவகுருநாதன்	20
1.	வீர சோழியப் பதிப்புரை	22
1அ.	வீரசோழியப் பதிப்புப் பற்றிய சிறப்புக் கவிகள்	51
2.	கவித்தொகைப் பதிப்புரை	54
3.	இலக்கண விளக்கப் பதிப்புரை	92
4.	குளாமணிப் பதிப்புரை	113
5.	தொல்காப்பிய எழுத்தத்திகாரப் பதிப்புரை	132
6.	விளம்பரம்	137
7.	தொல்காப்பியம் சொல்லத்திகாரம் நன்றிகூறல்	138
8.	தொல்காப்பியப் பொருளத்திகாரப் பதிப்புரை பின்னினைப்பு	139 156
	தொல்காப்பியப் பதிப்பு - சி. கணபதிப்பிள்ளை	156



I. முன்னுரை

தமிழ் கலை நல்லூலகம் பயணபெறத் தாமே அரிதின் முயன்று தேடிப் பதிப்பித் தபாமுந்தமிழ் நூல்களுக்கு அருமையான ஆராய்ச்சிப் பதிப்புரைகளை எழுதிப் புகழ் பெற்றவர் ஈழத் தமிழ்மினார் சி.வெ.தாமோதரனார்.

இவர், யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரை அடியொற்றி அருந்தமிழ்நூற்பதிப்பினில் ஈடுபட்டவர். பேரைஞர்உ.வே. சாமிநாதர் அவர்களுக்கு முன்னொடியாகப் பெருமை பெற்றவர்.

சி.வெ.தா. எழுதி வைத்துள்ள பதிப்புரைகளாத் தொகுத்துத் 'தாமோதரம்' என்ற பெயரில் 1971 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கூட்டுறவுத்தமிழ் நூற் பதிப்பு விற்பனைக் கழகத்தாக் வெளியிட்டனர். அந்தங்கு இப்பொழுது கிடைப்பதற்கு அரிதாக உள்ளது.

'தமிழ் பதிப்பு வரலாற்றில் சி.வெ.தா.' வின் பங்களிப் பின்னாப் பற்றிச் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழிலக்கியத் துறையில் பேராசிரியர் முனைவர்வீ. அரசு அவர்கள் மேற்பார்வையில் ஆய்வியல் நிறைவேரர் (எம்.ஏ.பில்) பட்டப் பேற்றிற்கு ஆய்வு செய்யத் 'தாமோதரம்' பேருதவியாகத் திகழ்ந்தது.

ஆய்வேட்டினா, என் அருமைத் தந்தையார் திரு. கெ. பக்தவத்சலம் அவர்களின் கெழுத்தை நண்பரும், தலைசிறந்த இவங்கைத் தமிழ் எழுத்தாளருமானதிரு. செ. கணேசலிங்கன் அவர்கள் 'சமூத் தமிழ்மினார் சி.வெ.தாமோதரம் பிள்ளை' என்னும் தலைப்பில் அண்மையில் குமரன் பப்லிகர்ஸ் வாயிலான நூலுருவாக்கி உதவியார். அவருக்கு என் இனிய நன்றி. அதன் தொடர்ச்சியாகத் 'தாமோதரம்' வெளிவந்து உக்கள் கைகளில் தற்போது தவழ்கிறது.

அறிஞர் சி. கணபதிப் பிள்ளை அவர்கள் கூறுவது போல இந்த நூல் "தமிழ் வரலாறு, தமிழ்நாட்டு வரலாறுகளையும், அவற்றில் பின்னை அவர்களின் பங்கையும் புலப்படுத்தும்" என்றே நானும் நம்புகிறேன்.

தமிழ் அறிஞர்களும் ஆய்வு மாணவர்களும் இலக்கிய ஆர்வலர்களும் இந்நூலினை வரவேற்பர் என்றும் நம்புகிறேன்.

தமிழில்லம்

ப.தாமரைக் கண்ணன்

19, கோமதிபுரம் முதன்மைச் சாலை,

திருநெல்வேலி - 602 024

12.9.2004. (சி.வெ.தா. பிறந்தநாள்)

II. அணிந்துரை

“நீடிய சீர்பெறு தாமோ தரமன்ன நின்புவியில்
வாடிய கூழ்கள் மழைமூகங் கண்டென மாண்புறந்
பாடிய செய்யுளைப் பார்த்தின்ப வாரி படிந்தனன்யான்
கோடி புலவர்கள் கூடினும் நின்புகழ் கூறரிதே”

— வெதநாயகம் பிள்ளை

“தாமோ தரம்பிள்ளை கால்பு) எடுத்துச் சாற்றவைர்
தாமோ தரம்டடை யார்?”

— வி.கோ.குரியநாராயண சாத்திரியார்

“பிள்ளை அவர்கள் தமிழன்னைக்குப் புரியுந் திருத்
தொண்டிற் பிற வித்துவான்களும் உழைத்துவர வேண்டு
மென்ற கொள்கையையே உடையவர்கள்; ஒருசிலர் தம்மைத்
தவிரத் தமிழ் நூல்களைப் பதிப்பிடும் பணியில் இறங்கிய
பிறருக் கெல்லாம் நரக தண்டனை வதித்துச் சபித்து
வந்துள்ளார்கள்; பிள்ளையவர்கள் இவ்வினத்தைச் சேர்ந்த
வர்கள்ல்லர்; உண்மையான அன்போடு உண்மையான தமிழ்த்
தொண்டு புரிதலே பிள்ளையவர்களின் பெருநோக்கமா
பிருந்தது”.

— வையாபுரிப்பிள்ளை.

★ ★ ★

மேற்காட்டிய மூவரில் முதல் இருவரும் சென்ற நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள்; சி.வெ.தாமோதரம் பிள்ளை அவர்களை நேரில் அறிந்தவர்கள்; வேதநாயகம் பிள்ளை தமிழ்ப்புலமை கனிந்து முதிர்ந்தவர்; “பிரதாப முதலியார் சரித்திரம்” என்கின்ற பிரசித்திபெற்ற புனைக்கதையை உதவி யவர்; உ.வே.சாமிநாதையரின் ஆசிரியரான மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பாடிய “‘குளத்தூர் வேதநாயகன் கோவை’யின் பாட்டுடைத் தலைவர்.

குரியநாராயண சாத்திரியார், பரிதிமாற்கலைஞர் என்று தம் பெயரை வழங்குபவர்; தமிழிற் பெரிதும் ஈடுபாடுடைய வர்; பல நூல்கள் செய்து புகழ்படைத்தவர்; நாவலரைத், ‘தமிழ் வகனத்தின் தந்தை’ என்றவர்.

வையாபுரிப்பிள்ளை இந்த நூற்றாண்டிற் பிரசித்தமான வர்; சென்னை சர்வகலாசாலையில் தமிழ்த்துறைத் தலைவராயிருந்து, தமிழாய்ச்சி செய்தவர்; ஆராய்ச்சித்துறையில் பெரும் புகழ் படைத்தவர்; சி.வெ.தாமோதரம் பிள்ளை அவர்கள் அருமந்த நூல்களைப் பதித்ததற்குப் பட்ட கஷ்டங்களை உள்ளவாறுணர்ந்தவர்; பிள்ளையவர்களின் அழுக்காற்ற தூய இதயத்தை நன்கு தெரிந்தவர்.

சி.வெ.தாமோதரம் பிள்ளை அவர்களின் பதிப்புகளில் இறையனார் களவியலுரையும் தொல்காப்பியப் பொருளாதி காரமும் தமிழ்னையின் இரு கண்மணிகள். இந்த இரண்டு வையும் பதித்துதவியதே சி.வெ.தாமோதரம் பிள்ளை அவர்களுக்கு இம்மைக்கும் மறுமைக்கும் போதுமானது.



இறையனார் களவியலுரையில்,
 'இஃபெதன்னுதலிற் ரோவேணின் தமிழ் நுதலிற்று'
 என்ற வசனத்தையும்

'எழுத்துஞ் சொல்லும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே! பொருளதிகாரம் பெறே மெனின் இவை பெற்றும் பெற்றிலேம்' என்ற வசனத்தையும் பீஜமாக வைத்துக் கொண்டு களவியலையும், தொல்காப்பியப் பொருளதிகாரத்தையும் ஆராய்ந்து சங்கத்தார் ஆராய்ந்த தமிழினியல்பையும், அகத்தினை புறத்தினைகளின் சிறப்பியல்புகளையும் ஆரியத்துக்கும் தமிழுக்கும் உள்ள ஒற்றுமையான தொடர்பையும், இன்னோரன்ன நூற்றுக் கணக்கான பல்வேறு துறைகளையுங் கண்டு தம்மை யனுகிய வர்கள் எட்டக்கூடியவைகளை எட்டத்தக்க அளவில் உபதேசித்துக் கொண்டு, ஒரு தத்துவப் பெரியார் இந்த நூற் றாண்டிலும் எங்கள் மத்தியிலிருந்ததை நான் நன்கு அறிவேன். அவர் இந்தச் சட்ட உலகுக்கு அப்பாற்பட்ட சித்துவகத் தொடர் புடையவராய், என்போன்ற வர்களுக்கு எட்டாதவரா யிருந்தார். அந்த மகான் தமிழ் பற்றியும், ஆரியம் பற்றியும் சொன்னவைகளில் ஒரு சிறு துளியைத் தானும், இன்று நடை பெறும் ஆராய்ச்சித் துறைகளிற் கண்டதுமில்லை; கேட்டது மில்லை.

தத்துவப் பெரியார் ஒருவருக்குத் தாமோதரம் பிள்ளை அவர்களின் பதிப்புக்களில் இரு புத்தகம் உபகாரப்பட்டு, அவர் சிந்தனைக்குத் தூண்டுகோலாயமைந்தமையை நினைத் தூந்தோறும் பிள்ளைபால் ஓர் ஆராமை பிறக்கிறது; உள்ளம் குளிருகிறது.



பதிப்புத்துறையில் சென்ற நூற்றாண்டின் மத்திய பகுதியை நாவலர் காலம் சென்று சொல்லவாம். அவர் மக்களை வாழ்வாக்கு வாழவைக்கும் முறையில், வசன நூல்களை எழுதியும், நூலுறைகள் செய்தும், பழைய நூலுறைகளை வெளிப் படுத்தியும் அச்சிற் பதிக்குந்துறையைப் பயன்படுத்தினார். நாவலறையடுத்துச் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதி தாமோதரம்பிள்ளையவர்களின் காலமேயாம். அதனைத் தொடர்ந்து இந்த நூற்றாண்டு தொடக்கமான பகுதி சாமிநாதையர் காலம் ஆகும்.

பதிப்புத்துறையில் இங்கே குறிப்பிட்ட மூவருக்கும் நெருங்கிய தொடர்புண்டு. பிள்ளையவர்களின் தமிழார்வத் தைக் கண்ட நாவலர், 1884 இல் தொல்காப்பியம் சொல்லத் தாரம் சேளாவறையருளரையைப் பரிசோதித்துப் பிள்ளையவர்களைக் கொண்டு பதிப்பித்துப் பிள்ளையவர்களைப் பதிப்புல் கிற் பிரவேசிக்கச் செய்தார். அதன்மேல் முக்கியமான பஞ்ச வக்கண நூல்களையும் தொல்காப்பியம் பொருளதிகாரத்தை யும் பதித்து 1885 இல் பிள்ளையவர்கள் சுற்றே மூச்ச விட்டுச் சிரமபரிகாரங்களை செய்தார்கள். பின் 'கற்றறிந்தார் ஏத்துங்கவித் தொகை'யைப் பரிசோதித்து, அச்சிட்டுக் கொண்டிருக்குங் காலத்திலேதான், சீவகிசிந்தாமணி ஏடுகளோடு போராடிக் கொண்டிருந்த உ.வே.சாமிநாதையர் அவர்களைச் சந்தித்தார்கள். அப்பொழுது ஜூயர் அவர்களுக்கு வயசு 33. அச்சுத் துறைக் குப் புதியவராகையால் அத்துறையில் நீந்துவதற்கு அச்சங் கொண்டிருந்தார்கள். பிள்ளையவர்களின் சந்திப்பு சிந்தாமணியை விரைந்து அச்சிடும் ஊக்கத்தை ஜூயர் அவர்களுக்கு அளித்தது.

"இந்த நூலையும் (சீவகிசிந்தாமணி) உரையையும் பின்னும் இரண்டொருமுறை பரிசோதித்ததற்கு விருப்புடைய ணேனும், இவற்றை விரைவிற் பதிப்பித்துப் பிரகடனங்கு செய்

யும்படி, யாழ்ப்பாணம் ம.பீ.சி.வெ.தூமோதரம்பிள்ளையவர் கள் பலமுறை தூண்டினமையால் விரைந்து அச்சிடுவிக்கத் துணிந்தேன்”

எனகின்றார்கள் ஜூயர் அவர்கள். இது 1887 இல் வெளி வந்த சீவக சிந்தாமணி முதற்பதிப்பு முதவுரையில் உள்ளது.

★ ★ ★

பின்னையவர்களின் பதிப்புரைகள் பல்துறைப்பட்ட ஆராய்ச்சிகளைக் கொண்டவை. ஆராய்ச்சிகாரருக்கு நல்ல தூண்டுதல்கள் என்று கொள்ளத்தக்கவை.

‘ஆராய்ச்சி அவ்வவர் அறிவா ற்றலுக்கேற்ற ஊகம்’ என்பது, ஆராய்ச்சித்துறையில் மேம்பட்ட மேவைத் தேச மேதை ஒருவரின் கூற்று.

தம் ஆராய்ச்சிகளை முடிந்த முடிபுகள் என்று பிள்ளைய வர்கள் வற்புறுத்தவில்லை. நல்ல முடிபுகளை ஏற்றுக் கொள்ளும் நிலையில் பிள்ளையவர்களிருந்தார்கள் என்பது குறிப்பிடக்கூடு.

பிள்ளையவர்களின் தமிழார்வம் விடா முயற்சி, மன்பு புனிதம், பரோபகாரம் என்பவை நாம் எவ்வாம் பின்பற்ற வேண்டியவை. பிள்ளையவர்களின் சரித்திரம் தமிழ்ச் சரித்திரத்தின் ஒரு பகுதி.

★ ★ ★

இன்றைக்கு இருபது வருடங்களுக்கு முன், இங்கே ஒரு குழ்ச்சி நடந்தது. சேனாவரையத்தைப் பிள்ளையவர்கள் பதிப் பிக்கு முன் மற்றொருவர் பதித்தார் என்கின்ற தொரு எண் ணத்தை நிலைப்படுத்துவதே அச்சுழ்ச்சியின் மர்மம். அந்தச் சூழ்ச்சியின் மர்மத்தை ஆராய்வதற்கு இரண்டு வருடங்காலங்

கழிந்தது. மகாவித்துவான் சி.கணேசயர் அவர்களின் உதவி யால், மதுரைச் சங்கத்தார் மூலம் குழ்ச்சியின் வஞ்சம் வெட்ட வெளியாயது. அதுபற்றி விரிவான கட்டுரை, 'தொல்காப்பியப் பதிப்பு' என்ற தலையங்கத்தில் 17.9.50 ஈழகேசரியில் வெளி வந்தது. அக்கட்டுரையின் முக்கியபாகம் இந்நூல் அனுபந்தத்திற் சேர்க்கபபட்டிருக்கிறது.

★ ★ ★

அப்பொழுது பிள்ளையவர்களின் பதிப்புரைகளைத் தொகுத்து அச்சிட வேண்டும் என்ற ஓர் எண்ணம் எனக்கு உதித்தது. சைவப் புலவர் திரு.இ.செல்வத்துரை அவர்களின் பரிபூரண ஒத்துழைப்பும் கிடைத்தது. கிடைத்தும் என் எண்ணம் சித்தியெய்தவில்லை. வருடங்கள் பறந்தன. நான் அவ்வெண்ணத்தை மறந்துவிட்டேன். பல வருடங்கள் கழிந்தும், பிள்ளையவர்களின் ஆன்மசத்து திரு. இ.செல்வத்துரை அவர்களை அசைத்துக் கொண்டேயிருந்தது. அன்றி, திரு. சி.சிவகுருநாதன், எம்.ஏ, அவர்களையும் பிள்ளையவர்களின் ஆன்மசத்து ஆட்கொண்டுவிட்டது.

குறிப்பிட்ட இருவர் வாயிலாகவும் பதிப்புரைத் தொகுப்பாகிய 'தாமோதரம்' அன்றி, வேறுபல பயண்படும் நூல்கள் வெளிவருவதற்கும் பிள்ளையவர்களின் ஆன்மசத்து தூண்டு தல் செய்து கொண்டே யிருக்குமென்பது எனது நம்பிக்கை.

- பண்டிதமணி சி.கணபதிப் பிள்ளை



III.

பண்டிதர், சைவப் புலவர், சித்தாந்த பண்டிதர் சிறுப்பிட்டி திரு. இ. செல்லத்துரை அவர்கள் எழுதி உதவிய தாமோதர வரலாறு

“சி.வெ. தாமோதரம் பிள்ளை யாழ்ப் பாணத்திற் பிறந்த குற்றத்துக்காக அவர் சரித்திர மாகிய தமிழ்ச் சரித்திரத்தை மறைக்க முயல்வது நன்றிக்கேடு; அதற்குப் பரிகாரஞ் செய்யும் முறையில் அவர் பதித்த பதிப்புகளில் உள்ள பதிப்புரை களைத் தொகுத்துப் புத்தக உருவத்தில் ‘தாமோதரம்’ என்ற பெயரில் வெளியிடுதல் நன்று. பதிப்புரைகள் அவ்வகுக்காலத் தமிழ்ச் சரித்திரமாய், உயர் வகுப்பு மாணவர்களுக்கு இன்றியமையாதனவாய் அமையும்”

இப்படியொரு பந்தி, பண்டிதமணி, சி.கணபதிப் பிள்ளையவர்கள் எழுதிய இலக்கியவழி - புதிய பதிப்பிலே, ‘தமிழ் தந்த தாமோதரம் பிள்ளை’ என்ற கட்டுரையிலே வருகின்றது. இந்தப் பந்தியை வாசித்த பொழுது என் சிந்தனை பதினொட்டு வருடங்கள் பின்நோக்கி என்னை இழுத்துச் சென்று 1952 ஆண்டிலே நிறுத்தியது.

அப்பொழுது திருநெல்வேலிச் சைவாசிரிய கலாசாலையிலே நான் பயிற்சி பெற்று வந்தேன். பண்டிதமணியவர் களிடத்திலே நல்ல தமிழை அறிந்து அனுபவிக்கும் ஒரு பெரும் பேறு, முன்னைத்தவ விசேடத்தினால் எனக்கு வாய்த்தது.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர், இராவ்பறூதூர் சி.வெ. தாமோதரம் பிள்ளை முதலாள சான்றோர்கள் ஆற்றிய அரிய

பெரிய பணிகளின் சிறப்பியல்புகளை யெல்லாம் பண்டித மணியவர்கள் மனதார வாயார எடுத்துச் சொல்லிக் கேட்போ ரின் உள்ளத்திலே என்றும் மாறாத பாஷாபிமான தேசாபிமான மதாபிமானங்களை வளர்த்து வந்தார்கள்.

சி.வை.தா. அவர்களைத் தமிழ்க்கூறும் நல்லுலகத்துக்கு அன்பளிப்புச் செய்த சின்னஞ்சிறிய கிராமத்திலே - சிறுப்பிட்டி யிலே, நான் த ப்பித்தவறிப் பிறந்த தொரு பேற்றினாற் போலும், பண்டிதமணி யவர்கள் 'சி.வை.தா.' அவர்களைப் பற்றி வகுப்பிலே விமர்சனம் பண்ணும் பொழுதெல்லாம் பெருமிதமும் அபிமானமும் ஊற் றெடுக்குமாறு கிருபா நோக்கஞ் செய்யத் தவறுவதில்லை.

அந்தக் கிருபாநோக்க விசேடத்தினாலே, 'சி.வை.தா.' அவர்களிடம் நான் கொண்ட அபிமானம் மேன்மேற் செழித்து வளருவதாயிற்று. அது காரணமாக, அந்தத் தமிழ்த் தந்தையின் பெயரினால் ஏதாவதொரு நல்ல காரியத்தைச் செய்ய வேண்டும் என்னும் ஆர்வம் என்னைப் பிடர்பிடித்து உந்தியது.

இந்திலையில் ஒருநாள், பண்டிதமணியவர்கள் என்னை அழைத்து, "சி.வை.தாமோதரபிள்ளை பதித்த நூல்களிலுள்ள பதிப்புரைகளைத் தொகுத்து ஒரு நூல்வடிவில் வெளியிடுதல் நன்று" என்று சொல்லி, அப்பதிப்புரைகளைத் தொகுக்கு மாறு பணித்தார்கள். அப்பணிப்புரை கேட்டு எனக்கு உண்டான உவகை சொல்லுந்தரமன்று.

மற்றைநாள் முதற் கொண்டே, சி.வை.தா. அவர்கள் பதித்து வெளியிட்ட நூல்களைத் பிரதிபண்ணுவதிலும் ஈடு படலானேன். நான் எடுத்துக் கொண்ட கருமம் இரண்டொரு மாசத்திலே ஒருவாறு நிறைவுற்றது. அரிதில் முயன்று தேடிய அப்பதிப்புரைகளின் தொகுப்பை மனமகிழ்ச்சியுடன் பண்டிதமணியவர்களிடம் சமர்ப்பித்தேன். அவர்கள் அதற் கோர் அணிந்துரையும் எழுதிச் சேர்த்து வைத்திருந்தார்கள். தொகுப்புத் தவறிவிட்டதுபோலும், அச்சில் வரவில்லை.

கடவுள் கருத்தை ஆரதிவார்! பதி னெட்டு வருடம் - ஏற்குறைய ஒரு தலைமுறை கழிந்தது. 1970 ஆம் ஆண்டும் ஆயிற்று.

பண்டிதமணியவர்கள் இலக்கியவழியிலே குறிப்பிட்ட பகுதி அடிக்கடி நினைவுக்கு வந்து கொண்டிருந்தது. அதனாலே "தாமோதரம்" என்ற பெயரில் பதிப்புரைத் தொகுப்பு நூல் ஒன்று வரவேண்டுமீன்னந் எண்ணம் என்னை விழுங்கி யது; இங்காரணத்தால் இரண்டாம் முறையாகப் பதிப்புரைத் தொகுப்பு வேலை ஆரம்பமாயிற்று; ஆரம்பமாயிற்று என்ப தெல்லாம் வீண் கால தாமதமே! ஆரம்பமானது ஆரம்பமாகு முன்னமே தாமோதரம் வெளிவந்து, இதோ உங்கள் கையிலே இருக்கின்றது. இந்நிகழ்ச்சி இந்நாளிலே காண்டற்கரிய மகா அற்புதமானது; அடைதற்கரிய பேராச்சரியத்தை அளிப்பது.

இவ்வற்புத்ததை நிகழ்த்தியவன் நான்ஸ்லன்; இது நிகழ் தற்குக் காரணர்களானோர் அறுவர் பெருமக்கள் உள்ளர்.

அவர்களுள், பண்டிதர் பிரம்மழீ ச. பஞ்சாட்சர சர்மா, பண்டிதர் திரு. ச.சுப்பிரமணியம், கைவப்புவர் திரு. க.சி. குலரத்தினம், சண்னாகம் குமாரசுவாமிப் புலவர் புத்திரர் திரு. கு.அம்பலவாண பிள்ளை, பலாவி அரசினர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை நூலாகர் திரு. பொ.இராச ரத்தினம் என்னும் ஐவு கும் தேவையான நூல்களை உடனுக்குடன் உவந்து உபகரித்த வர்கள். ஆறாம் வரானி திரு. சி.சிவகுருநாதன், M.A. Dip - in - Ed.அவர்கள் இத்தாமோதரத்தின் அருமை பெருமை களை உள்ளவாறுணந்தவர்கள்; இதனை அழகிய முறையில் விரைந்து வெளியிடுவதன் மூலம் இந்நாலுக்கும் எமக்கும் அபயமளித்தவர்கள்;

இந்த இருதிறந்து அற்புதர்கள் அறுவர்க்கும் பண்டிதமணி அவர்களுக்கும் நானும் நீங்களும் பெருநன்றிக் கடப்பாடுடையோம்.

IV. சி.வெ.தா. வரலாற்றுச் சுருக்கம்

(12.9.1832 - 1.1.1901)

இராவுப்பஹதூர் சி.வெ.தா மோதரம் பிள்ளை யவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள சிறுப்பிட்டி என்னுங் கிராமத்திலே வைரவநாதபிள்ளை என்பாருக்கும், அவர் பத்தினி யாராகிய பெருந்தேவி என்பாருக்கும் சிரேட்ட புத்திரராய் 1832 ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி பிறந்தார்கள்.

அவர்கள், பாடசாலைப் பரிசோதகராயிருந்த தமது தந்தையாரிடமே உரிய பருவத்திற் கல்வி பயிலத் தொடங்கி, வாக்குண்டாம், நன்னெறி, திவாகரம், உரிச்சொல் நிகண்டு முதலிய நூல்களை ஜயந்திரிபறக் கற்றுணர்ந்து, சன்னாகம் முத்துக்குமாரக் கவிராயர்பால் அடைந்து, நைடதம், பாரதம், கந்தபுராணம் முதலிய இலக்கியப் பயிற்சியும், இலக்கணப் பயிற்சியும் பெற்றுத் தமிழ் விற்பனைராய் விளங்கினார்கள்.

தமிழோடு ஆங்கிலமும் பயில விரும்பிய பிள்ளையவர்கள், தெல்லிப்பழை அமெரிக்க மிஷன் கலாசாலையிலே ஆங்கிலக் கல்வியை ஆரம்பித்தார்கள். பின்னர் அம்மொழியிலே உயர்தரக்கல்வி பெறும் நோக்கமாக வட்டுக்கோட்டை யிலுள்ள 'யாழ்ப்பாணச் சர்வ சாத்திரக் கலாசாலை'யை அடைந்து 1844 வருடம் அக்டோபர் மாதம் 12ம் தேதி தொடக்கம் பயிற்சி பெற்று வருவாராயினார்கள். அக் கலாசாலையிலே, கறல் விஷ்வநாதபிள்ளை, வித்துவான் கதிரைவேற் பிள்ளை, நெவின்ஸ், சி.டி.மில்ஸ் முதலான பேரறிஞர்கள் பிள்ளையவர்களுக்கு ஆசிரியர்களாயிருந்து கற்பித்து வந்தார்கள். பிள்ளையவர்கள், ஆங்குக் கற்பிக்கப் பட்ட பாடங்களுட் கணிதம், ஆங்கிலம், தமிழ், தத்துவம், வானசாத்திரம் என்னும் பாடங்களிலே விசேட திறமை பெற்று முதன் மாணவராய் விளங்கி, யாவரானும் நன்கு

மதிக்கப் பெற்றார்கள். பிள்ளையவர்களிடத்திலே விளங்கிய தமிழறிவைக் கண்டு இறும்பூதெய்திய ஆசிரியர் நெவின்ஸ் அவர்கள், பிள்ளை யவர்களைப் ‘பண்டிதன்’ என்று அழைப்பது வழக்கமாயிற்று.

இவ்வாறு நன்மதிப்புப் பெற்று, எட்டு வருட காலத்தை ஆங்கில உயர்தரக்கல்வியிற் பயன்படுத்திய பிள்ளையவர்கள், 1852 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ம் தேதி தமது இருப தாம் வயசிலே, கோப்பாயிலிருந்த போதனா சத்தி வித்தியா சாலையின் ஆசிரியர்களுள் ஒருவராக நியமிக்கப்பெற்றார்கள். இங்குக் கற்பித்துவரு நாளிலேயே நீதி நெறிவிளக்க உரை பிள்ளையவர்களால் வெளியிடப்பட்டது.

அந்நாளிற் சென்னையிலே வாழ்ந்த பார்சிவல் பாதுரியார் பிள்ளையவர்களது விவேகசாதுரியத்தையுந்த தமிழ்ப் புலமை யையுங் கேள்வியற்று, அவர்களைச் சென்னைக்கு அழைத்துத் ‘தினவர்த்தமானி’ என்னும் பத்திரிகை ஆசிரியராக நியமித்தார்கள். பிள்ளையவர்கள் பத்திரிகா தருமத்தினின்றும் எட்டுணை யுந் தவறாமல், நடுநின்று விடயங்களை ஆராய்ந்து, வசன நடையை அணிபட அமைத்துப் பத்திரிகையை நடாத்தியும் வஷ்சிங்டன்துரை முதலான ஆங்கிலேயர்க்குத் தமிழ் கற்பித் தும் வந்தார்கள். இதனால் பிள்ளையவர்களது திறமையை நன்கு அறிந்த அரசினர், அவர்களைச் சென்னை இராசதானிக் கல்லூரித் தமிழ்ப் பண்டிதராக நியமித்தார்கள். (இப்போதைய மாநிலக் கல்லூரி)

பிள்ளையவர்கள், இராசதானிக் கல்லூரியிலே தமிழ்ப் பண்டிதராயிருந்து கடமை புரிந்து வருநாளிற் சென்னைச் சர் வசாத்திரக் கலாசாலை ஸ்தாபிக்கப்பட்டது. அக்கலாசாலையில் 1857 ஆம் வருஷம் முதன்முதல் நடத்தப்பட்ட பிரவேச பரிட்சைக்குப் பின் நான்கு திங்களும், முதன் முதல் பி.ஏ. பரிட்சையும் நடைபெற்றது. இப்பரிட்சைக்கும் பிள்ளையவர்

கன் தமது ஆசிரியராள காறல் விஷவநாத பிள்ளையவர்களுடன் தோற்றிச் சித்தியடைந்தார்கள். இதன் பின், கள்ளிக்கோட்டையிலுள்ள இராசாங்க வித்தியாசாலை உதவியாசிரியராக நியமிக்கப் பெற்றார்கள். அவ்வித்தியாசாலையிலிர் கடமையாற் றிய ஆறுமாத காலத்துவர், அவ்வித்தியாசாலையிலுள்ளாக சிய விசேட அபிவிருத்திகள் சிர்திருத்தங்கள் காரணமாகப் பிள்ளையவர்களுக்கு அரசாங்க வரவு செலவுக் கணக்குச் சாலையிற் கணக்காய்வாளர் பதவியும் அந்துறையிற் காட்டிய திறமை காரணமாக விசாரணைக்கர்த்தர் பதவியும் முறையே விடைத்தன. இக்காலத்திலே (1871) பிள்ளையவர்கள் பி.எல். பரிட்சையிலும் வெற்றி பெற்றார்கள்.

சின்னஞ்சிறு பிராயந்தொட்டே தமிழ்மொழில் மிகக பயிற்சியும் சிறந்த தமிழ்பிமாளமு முடையராய் இருந்த பிள்ளையவர்களுக்கு, வரவு செலவுக் கணக்குச் சாலையிற் கடமை யாற்றி வருங் காலத்திலே - ஒன்று நேரங்களிலே - பண்டைத் தமிழ்க் கிரந்தங்களை மேன்மேற்கற்பதிலும், பரிசோதனைக் கூட்டுத்திலும் ஈடுபாடு உண்டாயிற்று. கடவு கோளாலும் பிற காரணங்களாலும் அரிய பெரிய தமிழ் நூல்களைவும் அழிந் தொழிய, என்கி தின்ற சில நன்றால்களும், அந்நாளிலே “செல் துளைத்த துளையன்றி மெய்ப்புள்ளி விரவாந சென்னா ளேடு”களாய், ஒரஞ் சிதைந்தும் இதழ் ஒடிந்தும் “சீரழிந்து கெட்டுச் சிதைந்து நிறைமாறிப் பேரழிந்து பூஞ்சு பிடித்துப் பிடியாகி - முள்பின் முரணி முழுதும்புழுவமுது - கம்பை நடு முரிந்து கட்டுவிட்டுச் சிதறி - முலைக்கு முலை மடங்கி முடங்கி” எடுப்பாரும் அடுப்பாருமின்றி மண்ணுக்கிரையாகிக் கிடந்தன. இந்நிலையைக் கண்ட பிள்ளையவர்கள், அழிந்தொழிலாய அக்கிரந்தங்களுட் சிறந்தனவற்றை விரைந்தச்சிட்டுப் பாதுகாக்க வேண்டியது எந்துளை இன்றி யமையாப் பெருங் கடமையென்பதை யுணர்ந்து, அதற்கான நன்மூயற்சிகளை மேற்கொண்டார்கள்.

முன்னர் - தமது இருபதாம் வயதிலேயே நீதிநெறி விளக்கத்தை அச்சிட்டு வெளிப்படுத்திய பின்னையவர்களுக்கு ஏடு கணைப் பரிசோதனைஞ் செய்து அச்சிடுவது புதிய தொரு முயற்சியன்று. ஆழினும், இராசாங்க உத்தியோகத்திலிருந்த தமக்குத் தேசமெங்குஞ் சென்று பரிசோதனத்துக்குத் தேவையான ஏட்டுப் பிரதிகளைப் பெறுதற்குப் போதிய அவகாசமின் மையானும் அந்நாளிலே தமிழ்நாட்டுக்கணும் மெய்யறிவு நூத்திய ஆசாரியரும் மகா வித்துவசிரோமணியுமாய்த் தமக்கு ஒப்பாரும் மிக்காருமின்றி விளங்கிய ஸ்ரீவழூ' ஆறு முக நாவலரவர்கள் இப்பெருங் கடமையை மேற்கொண்டு அநேக நூல்களைத் திருத்தியும் விளங்கியும் விரித்தும் அச்சிடுவித்து வந்தமையானாந் தாம் அச்சிட்டு வெளியிடத் தொடங்காமல், நாவலரவர்களது பரிசோதனம் பெற்று வெளியாவதே நன்றென்று கருதி, அவர்களுக்குத் தம்மாவியன்ற ஏத விகளைப் புரிந்துவந்தார்கள். இத்தொடர்பினால் நாவலரவர்கள் பரிசோதித்துக் கொடுத்த தொல்காப்பியம் சொல்லதிகாரத் தைப் பின்னையவர்கள் தம் பெயரால் அச்சிட்டு விபவ (1868) ஆண்டு புரட்டாது மாதம் வெளியிட்டார்களென்பது இங்கு நினைவுக்குத் தக்கது.

இந்துஸ் வெளிவந்தபின் பதினொரு வருடங்கள் கழித்து - 1879 ஆம் வருடம் கார்த்திகை மாதம் 21ஆம் தேதி நாவலரவர்கள் இறைவனாடி யடைந்தாராக, அதனால்,

"வேதம் வலி குன்றியது; மேதகுசி வாகம
விதங்கள் வலிகுன்றி, வைடற்
குதன்மொழி மூவறுபு ராணம் வலி குன்றியது;
சொல்லவரி சைவ சமயப்
போதம் வலி குன்றியது; பொற்பொதிய மாழுனி
புகள்றமொழி குன்றி யதுநம்
நாதனினை ஞாலமிசை நாடரிய ஆறு முக
நாவல ரடைந்த பொழுதே"

என்று வருந்தி நாவலரவர்கள் மேற்கொண்ட பணியைத் தொடர்ந்து நன்னால்களை யெல்லாம் அச்சிட்டுத் தமிழூப் பாதுகாத்தலே தம் வாணாட் கடமையா மெனத் துணிந்த பிள்ளையவர்கள் வீரரோழியம் என்னும் நூலை 1881 ஆம் வருடம் வெளியிட்டார்கள். நாவலரவர்களது மறைவுக்குப் பின் இரண்டு வருடங்கள் கழித்து இராசாங்க உத்தியோகத்திலிருந்து பிள்ளையவர்கள் இளைப்பாறினார்கள். அதன்பின் நமது முழு நேரத்தையும் தாம் ஆற்றத் துணிந்த நற்பணிக்குச் செலவிடுவாரானார்கள். அதன் பயணாய், 1883 ஆம் வருடம் தணிகைப்புராணம், இறையனார் அகப்பொருள் என்பனவும், 1885 ஆம் ஆண்டு தொல்காப்பியப் பொருள்திகாரமும், 1887 ஆம் ஆண்டு கலித்தொகையும், 1889 ஆம் ஆண்டு இலக்கண விளக்கம், குளாமணி என்பனவும், 1891 ஆம் ஆண்டு தொல் காப்பிய எழுத்திகாரமும், 1892 ஆம் ஆண்டு தொல்காப்பியச் - சொல்லத்திகார (நச்சினார்க்கிளிய)மும் வெளிவந்தன. (1897 ஆம் ஆண்டு பிற்பகுதியிலே அகநானுறு மணிமிடை பவளம் வரை பிள்ளையவர்களாற் பரிசோதிக்கப்பட்டதாயிலும், வெளியிடப்படவில்லை) .

இந்நூல்களை வெளியிட்டதோடமையாது, 'கட்டளைக் கலித்துறை' என்னும் இலக்கண நூலையும், பொருட் பொவிவு உவமான உபமேய சிறப்பு நடையழகு முதலியள செறிந்து கற்றோர்க்கு வியப்பைத் தரும் வசன குளாமணியையும் ஈசவ மகத்துவம் என்னும் செய்யுளும் உறையும் செறிந்த ஈசவ நூல்களையும், ஆறாம், ஏழாம் வாசக புத்தகங்களையும்

- X இந்துவிற் பதிப்புசை இல்லை.
- 0 இந்துவிற் பதிப்புசைக்குப் பதிலாக 'நன்றிகுறவ்' உள்ளது.
- ★ இந்துவை முதலில், தாவடி அம்பிகைபாக உபாத்தியாயரவர்களைக் கொண்டு எழுதுவித்தா ரெணவும் பிள்ளைப் பவரது வேண்டுகோருக்கி வாய்க்கத் தாமே திருத்தியும் பழக்கியும் எழுதினாரெனவும் கறுப.

நட்சத்திர மாலை முதலியனவற்றையும் தாமே யாத்து வெளி யிட்டார்கள்.

பிள்ளையவர்கள் இராசாங்க உத்தியோகத்தினின்று ஒய்வு பெற்ற பின் 1887ம் ஆண்டு தொடக்கம் புதுக்கோட்டைச் சமஸ்தான மகாமண்றத்து நியாயாதிபதிகளில் ஒருவராயும், நீதி பதியாயும் நான்கு வருடங்கள் கடமையாற்றியவர்கள்; சென்னை திராவிடக்கிரந்த பரிபாலன சபை, நியாயபரிபாலன சபை என்பவற்றில் அங்கத்தவராயும் சென்னை சர்வகலா சாலைத் தமிழ்ப் பரிட்சுக்காராயும் இருந்து பணிபுரிந்தவர்கள். 'சென்னைச் சர்வகலா சாலையின் முதல் வித்தியார்த்தி' என்ற பெருமைக்கு உரிமையுடையவர்கள்.

தேச மத பாஷாபிமானமிக்கவரும் சிவ பூசாதுரந்தரரும் ஏடுகூத்த பீடுடையாரும் ஆகிய சி.வெ.தாமோதரம் பிள்ளையவர்களது சால்புடைமையைக் கண்ட சென்னை அரசாங்கம் 1875ஆம் ஆண்டு இராவ் பஹதூர் (Raao Bahadur) என்னுங் கண் னியப் பட்டம் நல்கிக் கொள்வித்தது.

இத்துணைப் பெருஞ்சிறப்பெய்தித் தமிழரளவர்க்கும் ஒரு தமிழ்த் தந்தையாய் வாழ்ந்த பிள்ளையவர்கள் 1901 ஆம் ஆண்டு தை மாதம் 1ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவிலே வைகுந்த ஏகாதசி என்னும் புண்ணிய காலத் திலே சங்கமிருந்து தமிழாய்ந்த சிவளார்தந் திருவடிக்கீழ் எய்தி அயராவின்பத் தழுந்தினார்கள்.

வாழிய வமவன் பாதம்! வாழிய தமிழின் மாட்சி!
வாழிய வதுகொள் சங்கம் வகுத்தநன் ஞால்களெல்லாம்!
வாழிய ரகுநூல் வல்ல வண்புகழிப் புலவர்! மேலும்
வாழிய நந்து வேங்மூம் வள்ளலெந் தாம னன்னார்!

V. நன்றியுரை

ஸ்ரீவழு' ஆறுமுகநாவலர் பெருமான் அடிச்சுவட்டிற் சென்று பல அரிய தமிழ் நூல்களை அச்சேற்றினார் உயர் திரு. சி.வை.தா. அவர்கள். அந்தநூல்களுக்கு அவர்கள் எழுதிய பதிப்புரைகள் விலைமதித்தத்தக்கிய செல்வங்கள்.

1945 ஆம் ஆண்டில் வெளிவர்த்த “சமூகேசரி” புதுவருட விசேட அநுபந்தத்தில் அப்போது அன்னாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர் யிருந்தாவரும், இப்போது மதுரைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராயிருப் பவருமாகிய உயர் திரு. வித்வான் தெ.பொ.மீனாட்சி சுந்தர ளார் M.A., B.L., M.O.L.,அவர்கள், “சைவத் தமிழ் அன்பரின் பாடல்கள்” என்ற தலைப்பில் நீண்டதொரு கட்டுரை எழுதி வெளியிட்டிருந்தார்கள். அது சி.வை.தா.வின் கவிதைகளுக்கு ஒரு முன்னுரையாக அமையுமெனிலும் அன்னாரது உரை நடையைப் பற்றியும் குறிப்பிடுவதாயிற்று.

“தாமோதரம் பிள்ளை யவர்களின் திருதாளைத் தமிழுலகங் கொண்டாடுகின்றது. இத்திருநாளைப் பற்றிய என்னாம் அன்னாமலைப் பல்கலைக் கழகத்தே பயின்று வரும் இலங்கை மாணவருள்ளதேயே அரும்பிலிட்டது என அறிந்து எனக்கு ஒர் இறுமாப்புண்டு. இல்லை; செம்மாப்பே உண்டு. பிள்ளையவர்கள் எழுதிய உரை நடைப் பகுதிகளை தொகுத்துத் திருநாள் மலராக அச்சிட்டு வழங்கவும் அவர்கள் என்னினார்கள். ஆளால் அஃது அதற்கு ஒரு காலம் உண்டு; அக்காலம் இன்னமும் வரவில்லை...”

பேராசிரியப் பெருந்தகையாரின் அக்கட்டுரையே இந்தால் வெளியீட்டுக்கு வித்து. வித்து முளையாகி வளர்ந்த ஸரலாற்றை நண்பர் இ.செல்வத்துரை அவர்களின் இந்தாலிலுள்ள “தாமோதர வரலாறு” கூறுகின்றது.

இந்துல் வெளிவர வேண்டுமென்று பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் பேரூக்கங்காட்டி அணிந்துரை யும் வழங்கினார்கள். அவர்களுக்குத் தமிழ் பேசும் மக்கள் என்றென்றும் கடமைப்பட்டுள்ளனர். எங்கள் நன்றியும் வணக்கமும் கூறாமலே யமையும்.

பள்ளமொழிப் புலவர், பல்கலைச் செல்வர் உயர்திரு. தெ.பொ.மினாட்சி சுந்தரனார் அவர்கள் 1945ஆம் ஆண்டிலே தாம் எழுதியதை நினைவுகர்ந்து இவ்வெளியீட்டுக்குப் பாராட்டுரை ஒன்று வழங்கியுள்ளார்கள். ஆழ்ந்தகள்ற கல்விக் கும், நேர்மையான ஆராய்ச்சிக்கும் அன்பு, பணி முதலாய் பண்புகளுக்கும் எடுத்துக் காட்டாக விளங்கும் தமிழ்ப் பெரியார் சமுதாட்டுத் தமிழ்ப் புலவர்கள் மீது பெருமதிப்பும், தம்மையடைந்த சமுதாட்டுத் தமிழ் மாணவரிடம் ஆரா அன்பும் வைத்து எம்மையெல்லாம் மகிழ்விப்பவ... அவர் கட்கு நாம் நன்றி கூறியமையாது.

சி.வெ.தா.வின் நினைவைப் பறப்பப் பல வழிகளில் முயன்று வெற்றியும் கண்ட புலவர். நா.சிவபாத சுந்தரனார். ஆசியுரை வழங்கும் உரிமையைப் பெற்றுள்ளார்கள். அவர் களுக்கும் எங்கள் நன்றி உரியது.

இந்துல் வெளிவருவது தனியொருவருடைய முயற்சி யாலேயோ. அவர்தான் பண்டிதர், கைவைப் புலவர் இ.செல்வத் துரை அவர்கள். அவர்களுக்கு யார் எப்படி நன்றி கூறுவது?.

இந்துலை இந்துணைச் சிறப்புற அச்சிலேற்றித் தந்த யாழ்ப்பாணம் கைவைப் பிரகாச அச்சியந்திரசாலை அதிபர், தொழிலாளர் முதலியவர்கட்கு எங்கள் நன்றி உரியது.

(பொங்கற்றிருநாள்)

14.1.1971

தமிழர் திருநாள்

சி.சிவகுருநாதன்

தலைவர்

யா.கூ.த.நூ.ப.வி.கழகம்

1. வீரசோழியப் பதிப்புரை

தெய்வாசாரிய வணக்கம்

யானை யானைப் பிரணவச் சிகரணை யிதயத்
தான மேயவாரு சன்முகன் றணைமறை மூல
மான வாதியை யருட்கயி லாயநா தப்பேர்
ஞான சந்குரு நாதனை நாடொறு நவில்வாம்.

சாகவதி வணக்கம்

வெள்ளிதழ்த் தாமரை நள்ளனங் கிளையடி
உள்ளுதூஷந் தமிழ்வளங் கொள்ளுதல் குறித்தே.

தமிழாசிரிய வணக்கம்

எழுத்தொடு விழுத்தமிழ் பழுத்தசெந் நாவினன்
முழுத்தகை யேற்கவை யழுத்தியோன் சன்னா
கத்துயர் மரபினோன் முத்துக் குமார
வித்தக எடிதலை வைத்துவாழ்த் துவனே.

அுவையடக்கம்

செந்தமிழ் விந்தைகை வந்தபா வாணரென்
சிந்தையிற் சந்தத முந்திலாழ் குநரே.

மலர்தலை யுலகிற் குலவுபற் பலவள்-நலமெலா மில
லமெனா நிலவிய- பொலிவுடைப் புண்ணிய பூமியாகிய
ண்டத்தில் வழங்கும் பாலைக்கஞன் ஆதிகாலந் தொட்ட
ன சம்ஸ்கிருதமும் தமிழுமாம். இவற்றில் ஒன்று சிவ
மானிடத்தும் மற்றது சுப்பிரமணியக் கடவுளிடத்தும் உற்
தன என்னும் ஆகம ஐதீகப் பிரமாணங்களே இதற்குச்

“ஆதி யிற் நமிஞ்சுவகுத்தியற் குணர்த்திய - மாதொரு பாகளை வழுத்துதும்” எனவும் ‘வடமொழியைப் பாணி நிக்கு வகுத்தருளியதற்கிணையாத் - தொடர்புடைய தென் மொழியை யுலகமெலாந் தொழுதேத்தக் - குடமுளிக்கு வற் புறுத்தார் கொல்லேற்றுப் பாகர்’ எனவுந் தமிழிற்கும் ஈவல ரேந்பத்தியே கூறுவாருமூளர். சம்ஸ்கிருதத்திற்குப் பாணிந் யம் போலத் தமிழிற்கு ஆதியிலக்கணஞ் செய்தவரன்றித் தமிழ் மொழியைத் தந்தவர் அகத்தியரவ்வ ரெண்றுரிக் அழகி னாலும் விலையானுமன்றிக் காலத் தினானும் ஒன்றற் கொன்று சமத்துவ முடையதென் நொப்பித்தற்கண்றே ஒன்றை வடமொழி யென்பார் மற்றதைத் தென்மொழி யென்பதாகம் ஒன்றைச் சிவபெருமான் தந்ததென்பார் மற்றதைச் கப்பிரமணி யக் கடவுள் தந்தருளியதென்பதாம்சம்; வடக்குக்குத் தெற்கும் சுவாமிக்கு சக்தியும் பிந்தியைவன்றாற் சம்ஸ்கிருதந் தமிழிற்கு முந்தியதென்க. சம்ஸ்கிருத தமிழ்க் கடல்களின் கரைகண்ட பேராற்றலுடைய சிவஞான யோகிகவரர்

“இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குவ ரியல்வாய்ப்ப
இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்த ரிசைபரப்பும்
இருமொழியும் மாண்றவரே தூழியினா ரெண்றாலிவு
இருமொழியு நிகிரள்னு மிதற்கைய முளதேயோ”

என இரண்டாதும் ஒப்புமையை மெய்ப்படுத்தினர்;

ஆதிகாலத் தாரியரோடு சம்ஸ்கிருதம் இமயமலைக்கப்பா விருந்து வந்ததென்றும், ஆரியர் வடபாலிற்புக்குக் கங்காதீர தேசங்களை வென்று கைப்பற்றியபோது அங்கே வசித்தவர் கள் தமிழரென்றும், ஆரியரைச் செயிக்க முடியாமையானும் அவர்க்குக் கீழ்ப்பட்டிருக்க மனமொல்வாமையானுஞ் சுயேஷ்டபங்கம் உறுவதினுந் தமது நாட்டைக் கைவிட்டுப் பிறவிடஞ் சேர்ந்து சஞ்சரித்தலே தமக்குச் சிறப்பென்று

கருதித் தமிழர் தென்றிவைச்சென்று வதிந்து தமக்குள்ளே சேர் சோழ பாண்டிய இராச்சியங்களை ஏற்படுத்தினார்களென்றுத் துணிவார் பலருளர். இவர் மதத்திற்குச் சார்பான அயற் சாட்டி களும் பலவள். இஃதுண்ணமையாயின் இந்தியாவிற்கு ஆதிபாகை தமிழூன்றே முடியும்.

காசியிலிருந்த வடமொழிச் சங்கத்தாரோடு மாறு கொண்டு, அவரிறுமாப்பை அடக்கும்பொருட்டு அகத்தியர் நெடுநாட் பொதிய மலையிற் றவம்புரிந்து, சுப்பிரமணிய கவாமி வரத்தினாற் றமிழூக் கிலக்கணஞ் செய்து சம்ஸ்கிருத நூலாறைத் தலைகவிழச் செய்தாரெனிற் றமிழின் மான்மியம் வேறு சொல்லவும் வேண்டுமா? கலைக்கியான நூல்களுஞ் சாஸ்திரப் பயிற்சியுஞ் சம்ஸ்கிருதத்தில் முற்பட்டதும் அாகிலிருந்து பல நூல்களும் அவற்றோடு பல்லாயிர மொழிகளுந் தமிழில் வந்ததும் மெய்யே. அதனாற் றமிழ் பிந்தியதென் தெங்குளம் போதரும்! வடமொழி மந்திரத்து வாழ்ந்தார் கொண்ட அகந்தையை ஆண்டுச் சிற்றில் நிகர்த்த தென் மொழியைச் சிற்பித்துக் கூடகோபுரம் வகுத்து மாடமாளி கையாக்கி அடக்கின்மையால் வடமொழி முந்தியதா? ஒரு காலத்திற் குடிசையாயிருந்து பின் மண்டபமாயினதால் அக் குடிசை தோன்றியகாலம் அயலில் வகுத்த மண்டபத்திற்குப் பிந்தியதென்று சாதிப்பது தர்க்கலக்ஷணமாகுமா? விபரீதம்! விபரீதம்!!

இகழ் இமிழ் உமிழ் கமழ் கவிழ் குழிழ் சிமிழ் என முகூப் பேறு பெற்ற பதங்கள் போலத் தமிழ் என்னுஞ்சொல் கணிமைப் பொருள் குறித்த தமிழென்னும் விளை அடியாற் பிறந்து, விளை முதற் பொருள்மை உளர்த்திய விகுதி குள்றித், தளக்கினையில்லாப் பாகை என்னும் பொருள் பயப்பது. அங்குளமாயின், தமிழேன் என்பது போல இழிவு பொருள்நோ பயக்கு மெளின், அந்தன்று, ஒரே தாதுவிற் பிறந்தும் அடியேன் அடிகள் எனவும் அளியேன் அளியாய் என

வும் நிற்பளவற்றுள் ஒன்று இழிவு பொருளும் மற்றையது உயர்வு பொருளும் உணர்த்தினவென்க. செவிக்கினிமை பயத்தலான் மதுரம் என்னும் பொருட்பேறுடைத்தாகித் தமி மூன் வழங்கிய தென்பாருமூளர். அஃபெத்வாராயினும் ஆகுக. தமிழ் என்பது தென்மொழிக்குத் தென்சொல்லாகிய பெயரேயாமெனக் கொள்க. இதை ஒழித்துத் திராவிட மென்னும் வடமொழியே தமிழென்றாகியதெனக் கற்றும் ஆவோசனையின்றிக் கறுவாருமூளர். அவர் மதஞ்சாலவு நன்றாயிருந்தது!!

தமிழிலே தமிழ் என்னும் பதம் வருமன்னரச் சம்ஸ்கிருததிற் நிராவிடம் என்னுமொழி உளதாகில் அப்பெயர் எப்பொருளை உணர்த்திற்றோ? உலகத்தில் எஞ்சூன்றும் பெயரா பொருளா முந்தியது? பொருளெனில் அப்பொருள் இருக்கும் இடத்தாத் அஃதில்லாத பிறிது தேயத்திலா அதன் பெயர் முன் ஓர் தீக்கும்? இஃதுணராது தமிழ் வழங்கிய இடத்திற் றமிழுக் கோர் பெயரிருந்ததில்லை யென்றாகு சம்ஸ்கிருதத்திலிருந்து அதற்குப்பெயர் வந்ததென்றாகு சொல்வது யார்க்கும் நடை விளைக்குமே; இஃதொன்றோ! யாதொரு தமிழ்மொழியில் இரண்டோரெரமுத்துச் சம்ஸ்கிருத மொழிக்கொப்ப நிகழமாயின் அது சம்ஸ்கிருதத்தினின்று பிறந்ததெனக் காதிக்கின்றனர்.

மேவைத் தேவாசிகளின் இங்கிலீஷ் முதலிய அந்திய பாளைச் களில் இன்றியமையா வீட்டுச் சொற்களாகித் தந்தை தாயரைக் குறிக்கும் பாதர் மதர் என்பவாறியும் வடமொழி அடியாய்ப் பிறந்த தென்பரா? அப்படியாயின் வடமொழியைக் காணமுன் அத்தேசத்தா ரெவ்லாந் தாய் தந்தையரை அமைத்தற் கோர் வீட்டுச் சொல் இல்லாதிருந்தன ரென் நன்றோ முடியும்? ஆண்டுள்ள பாதர், மதர் ஒப்ப சன்னும் பிதா, மாதா ஆயிற்றெ வில் யாது குற்றம்? தகுக்கத்திற் காகதாலீய நியாயத்தி னுண்மை அறியாமலும் ஆரியமொழிக்கும் அதன் அயல் நாட்டு மொழிகளுக்கும் உள்ள சம்பந்த சார்புகளின்

காரணத்தை ஆராயாமலும் இவ்வாறு கழறும் இவர் கற்ப ளைக்கு யாது செய்யவாம். இவர் வாய்க்கு விலங்கிட யாரான் முடியும்!

இன்னொரு சாரார் 'தமிழ் என்னுந் தென்மொழிப்பதமே வடமொழியிற் திராவிடமென மரியைது' என்பர்; இவரும் உண்மை கண்டவரல்லர். இரு கூற்றாருந் திராவிடமென்னுஞ் சொல் வந்த வரலாறும் அதன் பொருளும் அதன் வழக்கியலும் அறியாராயினார். இருவருந்தம் மனத்தின்கண் நிகழும் ஒரோர் துணிவுபற்றி, வல்லார்பாற் புல்லும் ஆயுத மெந்றாற் போலத், தமதுதுணிவை நாட்டுவான் புக்கு மிக்கிடர்ப்பட்டுப் போவியாதாரங்கள் காட்டி, வாய்வல்லான் சொல்லே மீண்டு கொளுமென்று வாளா நம்பித், தம் வன்மை காட்ட முயன்ற யுத்திமான்களன்றி ஆகமப் பிரமாணங் கொண்டு சாதித்தவ ரவ்லர்.

ஹூமஸந்திர நாநார்த்தத்தின்படி திராவிடம் என்னுஞ் சொல் திரா என்னும் அடியாற் பிறந்து ஒடிவளைந்தது என்னும் பொருளுடையது. இது *மகாநதி முதற் குடியிராக ஒடி வளைந்த கோடி மண்டவத்தை உணர்த்துவது. இது பலதேசத் தார் நிகழ்ச்சியும் நடையுந் தோன்ற வடமொழியில் சராயிரம் வருவத்தின் முன் உச்சயினிபுரத்தில் இயற்றி ஆடிய ஒரு நாட கத்தில் முதன்முதல் எடுத்தாளப்பட்ட தென்பதூஷம், அதில் விதர்ப்பநாடு மத்தியாகப் பிராச்சிய தக்ணாத்திய திராவிட பாரசிய மென அயனாடுகள் குறிப்பிக்கப்பட்டனவென்ப தூஷம், பின்னர் இவற்றை இழித்தைக்கமைத்தாய கொடுமொழி சையையும் பல்பாலை விரலிய சங்கரமொழியையும் முறையே குறித்த சாண்டாளி சாவரி என்னும் பதங்களோடு சேர்த்து அவ் வத்தேச பாளைகளைக் குறிக்கும்படி பிரயோகிக்கப்பட்ட தென்பதூஷம் பிராகிருத நிர்ணய வியாக்கியிற் கரதலாமலகம்

* ட.வில்வண்டாரியர் கருமணல் முதலென்றார் அழுசரியன்று

போற் காட்டப்பட்டன. மேலுந் திராவிடம் என்பது தமிழ் மொழிக்கிட்டபெயராயின் பஞ்சத்ராவிட மென்ப தென்னை? தமிழ் தெலுங்கு கள்ளடம் மராஷ்டிரம் கூர்ச்சரம் என்னும் ஜந்து பாகையையுந் திராவிடமெனவே அங்கு இவ்வைந்து மொழியும் வழங்கும் நிலத்தின் பெயரென்பது தானே போதரும். ஆகவே இச்சொல் வடமொழியிற் கோடி மண்ட வத்தின் குறியீடாகவே நின்ற தென்க. அன்றி யும் ஈராயிர ஆட்டைமொழியையா பதினாறாயிர வருஷப்பாகைக்கிட்ட பெயரென்பது? இவற்றாற் தமிழ் திராவிடமாயதூஉந் திராவிடந் தமிழாயதூஉம் இரண்டுந் தவறென் ருணர்க;

தமிழ் தறபாகை என்பதற்குப் பூர்வாசிரியர்கள் கீழ் வாய்க்கணக்கிற்கும் விரவியல் செய்யுட்கும் மணிப்பிரவாளத் திற்கும் வேற்றுமைவகுத்த இலக்கணமே சாட்சி பகராதா? தற் காவத்தில் இங்கிலீஷ் பிராஞ்சியாதி மொழிகள் சேர்ந்த தமிழ்ச் செய்யுட்குள் ஊனம் அக்காலத்தில் வடமொழிச் செறிவுக் குளதாயின் வடமொழி தமிழுக்குத் தாய்மொழியென்றெல் வாறு பெறப்படும்? கடைச் சங்கத்திலுங் கடைக்காலத்துப் பிறந்த நாயனார் குருள் ஒளவைபாடல் திரிக்குகம் நான்மணிக் கடிகை பஞ்சமூலம் ஏழாதி பழமொழி முதலியவற்றில் வரும் ஆரிய மொழி எத்துணைச் சிறுபாள்மைய?

கற்றதனா லாய பயினன்கொல் வாலறிவ
னற்றா டெழாது ரெனின.

நன்றி யொருவற்குச் செய்தக்கா லந்தன்றி
யென்று தருங்கொ லெனவேண்டா - நின்று
சவியா திளந்தெங்கு தானுண்ட நீராத
தலையாலே தான்றருத லால்.

வினாஞ்சல்களுக்குத் தமிழ்நாட்டின் பொறுப்பு வினாஞ்சல்கள் மூலம் - இன்னொரு வினாஞ்சலையும் விட்டுவிடுவது குடிமையும் மிகவும் முன்னால் போலக் கொடும்.

நல்லார்க்குத் தமிழ்நாட்டின் ரூரில்லை; நன்னெறியிற் செல்வார்க்குந் தமிழ்நாட்டின் ரூரில்லையல்லாக் கடையார்க்குத் தமிழ்நாட்டின் ரூரில்லைத் தங்கைத் துடையார்க்கு மெவ்வூரு மூர்.

சிலம்பிக்குத் தன்சினை கூற்றநெடுங் கோடு விலங்கிற்குக் கூற்ற மயிர்தான் - பலன்படா மாவிற்குக் கூற்றம் வினாஞ்சனாழிர் குப்பார்ப்பு நாவிற்கு நல்லார் வளச்.

அறுநால்வ ராய்ப்புகூஷ் சேவடி யாற்றப் பெறுநால்வர் பேணி வழங்கிப் - பெறுநால் மறைபுரிந்து வாழுமேன் மன்னெணாழிந்து வின்னேனார்க் கிறைபுரிந்து வாழ்த வியல்பு.

பொல்லாத சொல்லி மறைந்தொழுகும் பேதததன் சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும் - நல்லாய் மணவிள்ள முழுவிக் கூறாது கிடக்கு நூணலுந்தன் வாயாற் கெடும்.

இற்றையளவாகிய குமரகுருபரசவாமி நூல்க் கொத்தன் மைய?

நீரிற் குமிழி யினாமை நிறைசெல்வம் நீரிற் சுருட்டு நெடுந்திரைக - ணரிரி வெழுத்தாகும் யாக்கை நமரங்கா கொன்னே வழுத்தாத தெம்பிரான் மன்று.

இவையெல்லாஞ் சமஸ்கிருதத்தினின்று பிறந்தனவாம்!! இவ்வாறு மயங்குவார் கல்வியறிவில்லாதார் மாத்திரமன்று. தமிழிலக்கணக் கடன் முழுதுண்டு, இலக்கணக்கொத்து ஏப்ப மிட்டு வந்து, நிலம் தீர் எனப்பொதுவெழுத்தான் வரிலுந் தமிழ்தமிழே என்று ஏற்புறுத்துவான் “பொதுவெழுத்தானுஞ் சிறப்பெழுத்தானு மிரெழுத்தானு மிவங்குந் தமிழ்மொழி” என்று குத்திர மியற்றிய கவாமிநாததேசிகரே, தம்மிரபின் மூன் ஜோர் மதத்தையும் மறந்து, “நூலுரை ரோதகாசிரியர் மூவரு - முக்குண வசத்தான் முறையிறழ்ந் தறைவரே” என்னுந் தன் விதிக்குத் தன்னையே இலக்கியமாக ஒப்பித்தாற் போல, “ஆன் றியு ஸெந்தெழுத் தாலெராகு பாடையென் - றறையவு நாணுவ ராஜிவடை யோரோ” யென்று மாழ்கினர். இது வடமொழிப் பயிற்சியே மிக்குடைய ராய் அதன்மேற் கொண்ட பேரவிமா எத்தானும், அம்மொழியின் மேற் நென்மொழியன்றிப் பிறிதுமொழி தெரியாக் குறைவானும் தேர்ந்த வழுவன்றோ?

உலகத்தில் எப்பாளைஷக்குஞ் சிறப்பெழுத்துச் சில்லை முத்தேயாம். உரப்பியும் எடுத்துங் கணத்தும் ஒவ்வொன் நையே வேறு முழுமூன்றாக விகற்பித்துச்சரிக்கும் ஜவர்க்கத் தையுங் கூட்டெழுத்தையும் ஒழுத்தால் எட்டெழுத்தாலெராகு பாளையின்றே யென்று சமஸ்கிருதத்தையும் புரட்டிவிட வாமே.

இங்கிலீஷ் பாளையில் வடமொழிக்கில்லாத எழுத்துக் கள் F, Z இரண்டாதலால் இரண்டெழுத்தாலெராகு பாளையின் றேயென அதனையும் மறுப்பார் போலும்; இரண்டற்குப் பொதுவாயுள்ளனவற்றை ஒன்றற்கே உரியனவாகத் தீர்த்து நடுவுநிலைமை குள்றல் இவர் போலியர்க்குப் பெருங் குற்ற மாம். உண்ணை உரைப்பின் உரோமாபுரிப் பாளையாகிய வத் தீலுக்கும் இங்கிலீஷாக்குமுள்ள சம்பந்தமே சமஸ்கிருதத்திற் குந் தமிழுக்குமுள்ள தெளக் கொள்க. அளவில்லாத கிரந்தமென்றும் இங்கிலீஷில் இல்லாத வாறு போலவே சமஸ்கிருத மொழி சற்றாகிலும் விரவாத கிரந்தந் தமிழுக்கில்லா திருக்க

லாமாகவே “அன்றியுந் தமிழ்நூற் களவிலை யவற்று-பொன் நேயாயினுந் தளித்தமிழுண்டோ”என இலக்கணக் கொத்து கடையார் முழங்கிய முழக்கம் வெற்றெராவியாயினமை அநிக.

அன்றியும் வடமொழியில் இல்லாத புணர்ச்சி விலக்கணங்களுங் குறியீடுகளும் விளைத்தொகை குறிப்பு வினை முதலிய சொல்லிலக்கணங்களும் உயர்தினை அஃபினைக் கூறுபாடும் பால் விகுதிகளும் அகம் புறம் என்னும் பொருட் பேதங்களும் ஜந்தினையில்புகளும் அவற்றின் துறைகளும் வென்பா கவிப்பா கவித்துறை முதலிய செய்யுலிலக்கணங்களும் இவைபோல்வள பிரவுங் காலத்திற்குக் காலம் பிற்றை நாளிற் நோன்றாது ஆதியிலக்கணமாகிய அகத்தியத்திலே முற்ற உரைக்கப்பட்டசையால் தமிழ் சம்ஸ்கிருதத்தினின்று பிறவாத தற்பாலை என்பது பக்மரத் தாணிபோல் நாட்டப்படும். இவை யெல்லாம் ஒரு வர்காலத்தில் அவ்வொருவராலேயே நூதனமாகப் படைக்கப் படற் பாலனவா? அகத்தியர் மகாரிஷ்கவரர், அன்னோர் இவற்றைக் கற் பித்தல் எளிதான் நேரெய்னின், நன்று கடாமிளாய், ஜந்திர பாணிநீய வியாகரணங்களை நன்குணர்ந்தும், அவற்றுள்ள அதிகார முறைமை ஒத்துமுறைமை குத்திர முறைமைகளின் சிறப்பினைச் சிரிதிற் கண்டும், யாதொரு கிரமமும் முன்னொடுபின் சம்பந்த சார்புமின்றித் தமிழுள் இயல் இனச் நாடு இலக்கண விதிகளும் இயற்றமிழுள்ளும் எழுத்துச் சொற்பொருள் யாப்பு அணிவிதிகளும் நெறிமுறை பிறழக் கண்டபடி விரவத் தமது இலக்கணநூல் இயற்றியமை யானே அஃது எத்துணை வல்லாராயினும் ஒருவருக்கரிய தெள்ளு உணர்க. அன்றியும் இஃது எத்தேசத்து எந்தப் பாலை யினது அநுபவத்திற்கும் யுத்திக்கும் முழு விரோதமென்க.

தமிழ்ப்பாலையின் காலவருத்தமானம் அபோத காலம், அசூரகாலம், இலக்கணகாலம், சமுதாயகாலம், அநாதார காலம், சமணகாலம், இதிகாசகாலம், ஆதினகாலமென்ன

அபோத காலம்

வரி வடிவின்றி ஒலி வடிவு மாத்திரமாய்நிகழ்ந்த காலத்தை அபோத காலமென்றாம். அஃது அகத்தியர்க்குமுன் சென்ற காலமாகும். அகத்தியர் தமிழ்மொழியை அவலோகித் தமிழ்மொழியையுன்றும் அருகர் மதமுன், கவுயியிடந் தமிழ்மொழியையுன்று, சுப்பிரமணியக் கடவுளிடம் அதன் இலக்கணத்தையும் ஒதியுணர்ந்தாரெனக் கூறுஞ் சௌவர் மதமும் அகத்தியர்க்கு முன்னுந் தமிழுண்மைக்குச் சான்றாகும். சிவர் சுவடி எழுத்து நெடுங்கணக்கு முதலிய சொற்களை ஆதாரமாகக் கொண்டு ஒரு அளவுக்கு வரி வடிவெழுத்தும் முன்னர் இருந்தல் வேண்டும் எனக் கூறுவர்.

இங்ஙனமாகவும், வடமொழி தென்மொழி மகோததி பருகிப்-படியிசைத் தமிழ்மகா பாடியம் வகுத்துக்-குசைநுளி யதனினுங் கூரிய மதிபெற்றித்- திசையிலொந் தன்பெருமிசை நிற்று உயர்ந்த மகாளாசிய (பெயர் சொல்லவும் வாய் கூகின் நடே) சிவஞான முனிவரர் இதனை மறந்து அகத்தியரான் தமிழ் பூமியில் உற்பத்தியாயின தெனக் கொண்டு, அகத்தியம் “அச்செந்தமிழ் நிலத்து மொழிதோன்றுங் காலத்துடன் நோன் நிய நூல்” எனவும் மயங்குவாராயினர். “சிறிய கேள்வியேயர் கழியவுஞ் செருக்குடை யோசெரன்-நறிஞர் கூறிய பழஞ் சொலவன் எளவிற்றே” யாழினுமாகுக. “முந்துநூல்” “முந்தை நூல்” என்பன முதலுற்குப் பெயர்களாகவும், இளம் பூரணரும் நச்சினார்க்கினியாகும் அவ்வாறே பொருள் கூறி “நிலத்தொடு” என்பதற்குச் செந்தமிழ் நிலத்து வழக்கொடு எனப் பொருளுறைத்திருப்பது கண்டாராகவும் “நிலத்தொடு முந்துநூல் கண்டு” என்பதற்கு என்னுப் பொருளில் நிலத்தையும் (அதாவது நிலத்தின்கணுள்ள இயற்றமிழ் வழக்கையும்) முதலுறவையுங் கண்டு எனச் செம்பாகமாகப் பொருள் வெட்ட வெளிபோலக் கிடப்பதாக ஏும், இவர் உடனிகழ்ச்சிப் பொருள் கொடுத்து “முந்து”

என்பதை விளைத்தொகையாக்கி, அறுகம்புல்விற்றடக்கிய யாளன்போல, இவ்வாறு இடர்ப்பட்டது காலகதியோ அன்றேற் பிற ஆசிரியர் மதங்களை மறுத்தலும் ஆங்காங்குத் தமது நுதன மதத்தை நாட்டுதலுந் தமக்கு என்றும் இயல் பாயின்னை பற்றியோ அறியோம்.

நடுவினா யகமி லக்காய்
நலமழிந் திடுவே மெங்க
விடையினக் கீ வில்லா
திருப்பினென் றவைசொல் வோணை
விடையினான் றமிழ்நூல் கூறும்
விதிவிலக் குணரா வென்றாற்
படியினில் யாவர் வல்லார்
பாற்றுமி மூட்கிற் நம்மா!

“அகத்தியன் பயந்த செஞ்சொ வாரணங்கு”, “பொற் பொதிய மாமலையான் மொழி,” “பொற் பொதிய மாமுரி புகன்ற தமிழ்,” “குறுமுனிகவனர் தமிழ்” என வில்லிபுத்தூரானியர் ஆற்றியவெல்லாம் உபசாரவழக்கென்க. அல்லது ஒன்று கவிகாரபுத்திர தருமென்க கொள்ளினும் அமையும்.

அகந்தரகாலம்

அகத்தியரால் நெடுங்கணக்கு ஏற்பட்டது முதல் அகத்தியம் நிறைவேறி யதுவரைக்குஞ் சென்ற காலத்தை அகந்தரகாலமென்றார். அது சிறு காலமாயினுப் பைக்குமுந்தை மழுவைபயின்று சிற்றில்கோலி விளையாடிய பருவமாதவிற் பெற்றாருற்றார்க்குப் பேராந்தந் தந்த வயதாயிற்று. பின் நிகழ்வது இலக்கணகால மாகலானும் இலக்கியம் பிறந்த வழியே இலக்கணம் அமைவதாதலானும் அகந்தரகாலமே தமிழுக்கு ஆதியிலக்கிய காலமென்றாங் கொள்க. அன்றியுன் சுருதியொப்புச் செவிவாயிலாய் அதற்கு முன்காலத்தினின்று வந்தனவும் பலவுளவாதல் வேண்டும். அவ்வாறிருந்தன

வென்றே துணிவாரும் "பலருளர். இதனை இவ்வாறு அக்ர காலம் ஏற்பட்ட பிறபாளைஷ்களின் உவமானப் பிரமாணத்தாலும் மனார்க.

இலக்கணகாலம்

அப்பால் இலக்கண காலம். இது தொல்காப்பியன் அதன்கோட்டாசான் துராவிங்கள் செம்பூட்சேய் வையாகிகள் வாய்ப்பியன் பனம்பாரன் கழாரம்பன் அவினையன் காக்கைபாடினியன் நற்றத்தன் வாமனன் என்னும் பன்னிரு சிஷ்டரும் அகத்தியரிஷிபிடத்தில் அவர் செய்த பேரகத்தியனு சிற்றகத்தியம் இரண்டும் முற்றக் கற்றுத் தத்தம் பெயரால் வெறு வேறுவிக்கணமும் அனைவரும் ஒருங்கு சேர்ந்து பழப்பொருட்பன்னிரு படவழும் எழுதிய காலமாம். அகத்தி விருந்து சிற்றில்கோவி ஆடிய சிறு மகவு குதுவாயினாற்போல இதுவந் தமிழணங்கிற்கோர் விசேஷ பருவமேயாம்.

சமுதாய காலம்

அப்பாற் சமுதாயகாலம். அது மதுரைச்சங்கத்தார் காலமாகும். சர்வபூஷணாலங்கார நாரியாய்த் தமிழ்மாது தருணதாத சையடைந்து அரங்கேறிய மகோற்சவகாலம் அது வேயாம். அப்பொழுது அவனுடைய சிருஞ் சிறப்பும் இத்துணைய வென்று சொல்லறப்பாலனவல்ல. அக்காலத்திற்றான் அவள் சம்ப்ளிகிருதநாயகளை மனந்தது. மனந்து பென்! மாமியார் வீட்டு மருகன் போல இன்றியமையா வேட்கைக்குரியபோ தன்றி மற்றும்படி ஒருசார் ஒதுங்கியிருந்தமையாற் றமிழ் தன்

* திருவிளையாடற் புராணம்

விளைகொடு போவா சௌங்கரை வேஷாடின னேருந் தேயந் தெங்கைபெறு துவிழ்க டென்று சொல்லுப் பந்த நாடி னின்பையின மந்த ரெல்லை மீனாறி மூயந்து கேளவி யுடையவ ரெஸ்ப் கேட்டாக குத்தா முராந்தல் வேண்டும்.

சிந்தமா சகல வந்தக் கீர்த்தி மியஜூ ரங்கன அத்தனே யருளி செய்தி பெயன்ன எனையான் ரேர வைந்துளை முதலூ ரங்கன மற்றுத் தெளிந்த பின்று நித்தனே யடியே சென்று நின்னடி கணபே சென்றான்.

சிறப்பிற் சுற்றுங் குறையாதிருந்தனன். இது தலைச்சங்கம் இடைச்சங்கம் கடைச்சங்கமென மூன்றாகும். இவற்றுள் முதற் சங்கத்தார் காலத்தே உற்பவித்து இடைச்சங்கத்தார் காலத் திற்கே உரியவாயினவையும் அகத்தியரோடு தொல்காப்பி யரும் இடைச்சங்கத்தில் இருந்தனவெனவுங் கடைச்சங்கத்தில் ஒரு தொல்காப்பியர் வீற்றிருந்தன ரெணவுங் கூறுவாருமூன்ற். அது யுத்திக்கிளைந்ததன்று. அவரவர் நூற்பெருமையான் வந்த உபசார வழக்காகக் கொள்ளலாம். அகத்தியத் தோடு தொல் காப்பியராதியோர் நூல்களுந் தலைச்சங்கத்தார் காலத்து நில வியும் அகத்தியத்தையே அஞ்சுான்றார் ஆதாரமாகக் கொண்டாரென்றும் அகத்தியருடைய விரோதத்தினாற் நொல்காப்பி யம் அப்போது தலைவெட்டாம விருந்ததென்றுந் தொல்காப்பி யத்தின் சிறப்புத் தோன்றத் தோன்ற அஃது அகத்தியத்திற்குச் சரியா யெழுந்து இடைச் சங்கத்தாருக்கு இரண்டும் ஆதாரமாயின வென்றும் சுற்றில் அகத்தியம் மகத்துவந்தாழத் தொல் காப்பியம் மேம்பட்டுக் கடைச்சங்கத்திற்றானே தனிநின்ற தென்றுங் கொள்வதே தகுதி. பாண்டியன் அவைக்களத்து “அதற்கோட்டாசாற் கரிபத் தெரிந்து” எனப் பணம்பாரான ராற் கூறப்பட்டமையிற் நொல்காப்பியமும் ஏனைப் பதிலொருவர் நூல்களும் முன்னர் உற்பத்தியாயும் பின் தலைச்சங்கத் தில் அரங்கேறியதாகக் கொள்க.

“நூலாநா லாயிரநா னாற்றுநாற் பத்தொண்பான்
பாலாநா னாற்றுநாற் பத்தொண்பான் - மேலாநாற்
பத்தொண்பான் சங்கமறு பத்துநா லாடலுக்குங்
கத்தன் மதுளாயிற்கொக் கன்.”

என்னுங் காளமேகப்புவர் வாய்மொழியைத் துணைக் கொண்டு தலைச்சங்கத்து வீற்றிருந்த புலவர் நாலாயிரத்து நாலூற்று நாற்பத்தொண்பதின்மீரெனவும், இடைச் சங்கத்துப் புலவர் நாலூற்று நாற்பத்தொண்பதின்மீரெனவுங், கடைச்சங்கத்துப் புலவர் நாலூற்று நாற்பத்தொண்பதின்மீரெனவுங் கூறுவாருள்ளர். அது சரியன்று. அவ்வைச் சங்கத்து வீற்றிருந்தோர் முறையே அகத்தியனார், விரிசடையத்தனார், முருக முதல்வளார், முடி

நாகராயர், நிதிக்கிழவனார், அதங்கோட்டாசிரியனார், பளம் பாரனார், தொல்காப்பியனார் முதலாய் ஜன்னாற்று நாற்பத் தொன்பதிமரும் இருந்தெயூர்க் கருங்கோழிமோசியார் வெள் ஞாக் காப்பியன் சிறுபாண்டரங்கன் திரையன்மாறன் துவரைக் கோமாள் சீரந்தெயார் முதலாய் ஜன்னாற் நென்பதின்மருட் சிறு மேதாவியார் சேந்தன் பூதனார் மதுரையாசிரியர் நல்வந் துவனார் மருதலினாகனார் உருத்திரசள்மனார் கபிலர் பரணர் கணக்காயனார் மகனார் நக்கிரனார் முதலாய * நாற்பத் தொன் பதின்மருமெனவும், அவ்வச் சங்கத்திற் ரத்தங் காவியம் அரங் கேற்றிய புலவர் தொகை நாலாயிரத்து நாலுற்று நாற்பத் தொன்பதும், ஸுவாயிரத் தெழுநறும், நாலுற்று நாற்பத் தொன்பதுமெனவும், நூலும் உரையும் இரண்டும் சங்கத்தார் காவத்தனவாயிக் குறையனார் ரகப்பொருளுரையாற் நெள்வி தினுணர்க். அல்லாமலும் இதரன்யே:

"ஏழேழோ டைஞ்னாறு மேழே போடுபஃதும்
ஏழேழுஞ் சங்க மிரினார் - ஏழேழ்சேர்
நாற்பதினொன் நூறுமுபப ணேந்நாறு நாலுற்று
நாற்பதினொன் பான்கவிஞர் நாடு."

என்னுஞ் சங்கத்தார் காலத்துச் செய்யனும் வற்புறுத்தும். மூன்று சங்கத்திற்குப் காலம், முதற்சங்கத்திற்கு மூன்பின் நாலாயிரத்தென்றாற்றும் மூன்றாற்றுச்சங்கத்திற்கு இரண்டாயிரமு மாக ஆகப் ** பதினாயிரம் வருஷமென்ப அவற்றும் முதற் சங்கங் காய்சினவழுதி முதற் கடுங்கோன் வழுதி சுறாக என்பத் தொன்பதின்மர் பாண்டியரையும், இடைச் சங்கம் வெண் டோட்செழியன் முதல் முடத்திருமாற ஸீநாக ஜம்பத் தொன்

* நாற்பத் தொன்பதின்மர் பெயருந்திருவள்ளுவமாவையிற் காண்க.

** விலிவியதுவோ டிடாடி அதன் கலைகளையுப் கால நிருபணங்களையுப் பாம்பியலக்குஞ்சு இன்டார் கட்டுக்கை பேந் தோற்றும். அவன் அறுபத்தி காலியும் ஆண்டாண்டான் இவன் எழுபதினாயிரம் ஆண்டாண்டான் என்னுஞ் சங்பதைக்க் பொலாகாது, சங்கம் இடியை பண்டியகள் பெயரும் முறையுப் பொகையும் ஆகமப்பிரமாணமாக நமது கைக்கு வந்திருக்க, எவ்வெல்சாசியா கும் மனிதருக்கு மிக தெடிய வயது கூரிய பண்டைக் காலத்திற், சராசரி ஒரே ரசதூங்கு ஜம்பது வருடச் செங்கோள்கை வகுத்த இத்திருப்பணம் யாதாயினு பொரு சமூவியமன்றி முற்றவும் தம்பர்பாவடேயாம்.

பதின்மர் பாண்டியரையுங், கடைச் சங்கம் முடத்திருமாறன் முதல் உக்கிரப் பெருவழுதி ஈராக நாற்பத்தொன்பதின்மர் பாண்டியரையு முடையன்; பாண்டியரூட் கவியரங்கேற்றினார் முதற்சங்கத் தெழுவரும் இடைச் சங்கத்தைவரும் கடைச் சங்கத்து மூவருமாம்.

தலைச் சங்கத் தரங்கேற்றிய நூல்கள் தொல்காப்பியம் காக்கைபாடினியம் அவினயம் நற்றத்தம் வாமனம் புறப் பொருட் பன்னிரு படலம் முறுவல் சயந்தம் குணநூல் செயிற் நியம் பரிபாடல் பெருநாகரை பெருங் குருகு களரியாவிரை முதலியன்; அவர்க்கு நூல் அகத்தியம். அதில் இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத் தமிழ் மூன்றும் வகுத்துரைக்கப்பட்டன. அவற்றுட் தொல்காப்பியம் முதலியவற்றில் இயற்றமிழும், பெருநாகரை பெருங்குருகு முதலியவற்றில் இசைத்தமிழும் முறுவல் சயந்தம் குணநூல் செயிற்றியம் முதலியவற்றில் நாடகத் தமிழும் விரித்துரைக்கப்பட்டன. இவர் சங்கம் இரீஇயது கடவு கொள்ளப்பட்ட தெகண மதுரை யென்ப.

இடைச் சங்கத்தரங்கேறியன கவிகுருகு வெண்டாளி முதலின். இவர்க்கு நூல் அகத்தியம் தொல்காப்பியம் மாபுராணம் இசைநூலுக்கம் பூதபுராணமென்பன. இவர் இரீஇய இடைச் கபாடபுரம்.

கடைச் சங்கத்தில் அரங்கேறியள நெடுந்தொகை நானுறு, குறுதொகை நானுறு, நற்றினை நானுறு, புறநானுறு, ஜங்குறுநாறு, எழுபது பரிபாடல், கவி நூற்றைம் பது, பதிற்றுப்பத்து, கூத்துவரி, சிற்றிசை, பேரிசை முதலியன். இவர்க்கு நூல் மற் கூறியவும் புதியா நுட்பம் பிரஸிகை சாயித் திய மாதியவுமாம். இவர் சங்கம் இருந்த இடந்தற்காலத்துள்ள உத்தர மதுரை. இங்கு இடைச் சங்கம் இருந்த கபாடபுரம் முடத் திருமாறன் காலத்துக் கடவு கொண்டபின் தோன்றியது. சங்கத்தார் காலத்து நூல்கள் அநேகம் இக்காலத்தில்லாமல் அடியோடே இறந்து விட்டன.

இன்றைக்கு ஏற்குறைய * சராயிரம் வருஷத்தின் முன்பு உக்கிரப் பெருவழுதி காலத்திற் சங்கத்தார் அதிக அகந்தை

* சங்கம் ஒழித்து கூத் சந்திரவம்சத்திற் கடைசியாப் அரசு புரிந்த கண் பாண்டியன் காலமென்று கொள்ளினும், அதன்பின் சேமகந்தரன் முற்ற

கொண்டு தெய்வசிந்தனையில்லாராய்ப் புலவர்களை அவமதித்துத் தம் நெறி பிசிளினபோது தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனாராலும் ஓளவை இடைக்காடராலும் அவமானப்பட்டுக் கர்வபங்கம்மைடந்து அத்தோட சங்கமமுடிய வேதுவாயிற்று.

சங்கத்துள் அரங்கேறியவற்றுட்டேவர் குறுளே கடைசியானது. அதன்பின் ஏற்குறைய இருநூறு வருஷங்கு சேர்சோழ பாண்டியர் அவைக்களத்திற் நன்குப் பேராதரவில்லாதிருந்துஞ் செந்தமிழ்ச் செல்வி தன் சிறப்புக் குறையாமல் உலாவிக் கொண்டிருந்தனர். அக்காலத்தினையே ஐந்தாவதாண அநாதார காலமென்று குறிப்பிட்டோம். அதனைப் புத்தர் கால மெனிலும் இழுக்காக்காதன்று கொள்க.

சமணர் காலம்

அப்பாற் சமணர்களாந் தொடங்கியது. தமிழில் மிக அருமையான இலக்கிய இலக்கண கலைக்கியான நூல்கள் அநேகஞ் சமணவித்துவான்களாந் செய்யப்பட்டிருக்கின்றன.

பராக்கிரமன் வரைக்கும் நாற்பத்திரங்கு அனுவோம பாண்டியர்கள் அரசு செப்திருக்கின்றவராதலில், ஒவ்வொர் அரசூருக்குச் சாலி இருப்பதைத்து வகுடம் வைப்பிலும் ஆயிரத்தொன்பதாற்று பராக்கிரம பாண்டியனாலும் படித்துச் சூழுக்கர் முதன் முதல் மதுரையான்கு என்னுற்றைம்பது வருட மௌசூப இதிகாசால் ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆதல்லீகன் பாண்டியன் காலமே இருந்தாரியும் வருஷத்திற்கு முன் பின்னாயித் தென்றாக. அங்கு ஏதும் ஸ்ரீ இராமர் இவங்களைக்கு வத்து அதைகுறை பாண்டியர்களாலும். அவன் கண் பாண்டியதூக்கு முன் அறுபத்து மூண்டாவது பாண்டியன். ஆதலாலும் இத்தொகை அதிகமல்லவென்று காணா. மேலும் இந்தைக்கு மூவாறிரத் தொண்டியூறு வருஷத்தின் முன் இந்த வியாஸ் காவத்தவனாவிய அர்ச்சனையூடுக் குத் தன் மகளைக் கொடுத்த சித்திரவாகன் மதுரைக்குச் சமீபமான பூழி என்னும் மணவிபூர்த்தில் அந்தக்குறைபாண்டியனிலிருந்து பதினெட்டாவது பாண்டியவாயிய சித்திரவிக்கிரம பாண்டியன் காவத்திற் சிற்றரசு புரிந்தவன். இதனாலும் இக்கால திர்ணயக்தவரென்பது தெள்ளிற்குபவப்படும். மேலும் கண் பாண்டியன் காவத்து குாணாகாரியராக எழுத்தகுளிய திருக்குாணம்பந்த மூத்த திகள் மரபிற்றத்தகைம் வரைக்கும் ஆசாரியாபிழைகம் பெற்றோர் நூற்றுப் பதினாற்வர். இங்கொள்கிற கண்பாண்டியன் காலம் இருந்தகு ஈர்யிரம் வகுக்கத்தின் மேற்பட்ட தென்பதை எட்டுமொன்றும் ஜயமந்த்காட்டும்.

சங்கத்தின் பிற்காலன் சமணர் தலைப்பட்டது தாயிற்ற பெண் ஆக்கோர் சற்குணாநிறைந்த சிற்றாத்தாள் வாய்த்தது போலூம். * புத்த வைஷ்ணவ வித்துவான்கள் ஐண்டான்டுத் தலைமை பெற்ற காலத்திற் நமது மத சார்பான சில நூல்கள் இயற்றின தன்றிச் சர்வ சனோபகாரமாகிய சிரந்தம் ஒன்றுஞ் செய்திவர். இது தமிழ் தம் பெயருக்கு மொளையாகாத கோபம் போலூம். சமணரோ அங்ஙனமாகாது தமிழ் விருத்தியில் மிக முயன்றவர்கள். தமிழ் கற்கப்புகும் மாணாக்கர் பெரும்பான்மையும், படிக் கும் நிகண்டு நன்னால் காரிகை நம்பியிகப் பொருள் முதலிய சிறு கிரந்தங்கள் மாத்திரமல்ல புலவர் பெருமான்களாலும் கல்லி வல்ல அரசராதி யோராலும் வியந்து துதிக்கப்படுஞ் சிந்தாமணி முதலிய பெருங் காப்பியங்களும் அநேகம் அவர்களாற் செய்யப்பட்டன. பெரியவுங் கடியவுஞ் சிறந்த நட்டையை யுடையவுமாகிய பல கிரந்தங்களுக்கு மிக மாண்பு பொருந்திய உரைகளொழுதினைவத்த நச்சினார்க்கினியாரும் பின்பு சைவ மதத்தை அநுசரித்தவராயினும் முன்னர்ச் சமணர்

* இவக்கண இவக்கியவை கருத்தாக்களையள்ளித் தை நாயன்மாகர பொப்பர் சமயாதித்தமான தொண்டர்கள் ஆழ்வாராதியரைச் சூக் குறித்திலேவும். வஞ்சகச் சூதினால் வடவேங்கடத்தைக் கைப்பற்றியது போவலும் விளக்கியோவரானத் திருக்காமல்காத்தித் தும்பிக்கை யாழ்வாரென்று கொண்டதுபோவல்து, தமிழ் நூறுக்கண்டயார் தன்றுசமயத்தாரில் யாருமில்லாத குறையை நிவர்த்திக் குற்று, வல்வடி வழக்கா, வைஷ்ணவர்கள், சாதி ஹிவ் ஓர்சனுஞ் சமயாகாரத்திற் பிடாரிப்புஞ்சாமியகம்பருக்குழும்வார்தாமல்கு சாதியும் அடிப்பட்ட சிவாகாரிய குவத்துப்பிறந்து சாம்பரியதநால் சிவாக்க எனபே செய்த பரிமேவமுகரை ‘அரிமேலூழுரூபம் அங்பமையந்தனான் பரி மேலழுக்களோ’ வாய்ப்பகட்டுப் பேசியும் யாது பயன்? அதை உடைவது மான் மஹாக்வரா! வைஷ்ணவ வருட்டமிழ்க் காப்பியஞ் செய்தார் வில்லிபுத் துராழ்வர்க்குருவரே. இவர் அருணவிரியிற் சிவநிறத்தனை செய்து கண்ணிழுத்து அஸ்ஸப நிங்கும்பியருட்டுச் சிவப்பமாக ஒரு தூங் செய்ய ஆழ்ந்தாபிக்கப்பட்ட டுங் கொடிய வைஷ்ணவராகவிற் நன்மதாபிமானத்திற்குப் பங்கம் வராது சிவங்குதி இடையிடை விரவிவரவும் வெளித் தோற்றுத்திற் கண்ணன்சிடை யாகவும் தீர்க் மயங்கப் பாரதத்தைச் சாபதிவர்த்திக்காகவே செய்தனரென்றுள்ளது. இதனுண்மை அருணவிரியர் சரித்திருத்தால் நன்கு வெளிப்படும். (இகை யாவும் சி. வை.தா.வின் சைவ சமயப் பற்றினை விளக்குவதாகும்)

கூட்டத்தைச் சேர்ந்தவர். இதனால் மேற்கூறிய கிரந்தமெல் வாம் சண்டு வருத்த சமனாகாலத்திற் செய்யப்பட்டனவென்று கொள்ளாற்க. இவற்றுட் சில பின்வரும் இதிகாசாதின் காலங்களில் எழுதப்பட்டன. அவர்கள் தன்மை இன்னதென்று மெய்ப் பித்தற்கு எடுத்துக்காட்டாக இதனை சண்டுக் கூறி வோம். இவர்களுக்கு சிந்தாமணி யெழுதி இப்போது ஆயிரத்தெண் ஐஏறு வருஷமிருக்கலாம். இவர்களிடந் தமிழ்பரிபாலனை பெற்று ஒருத்தேசம் முந்தூறு வருஷத்திற்குண்டு.

இவர்கள் காலத்தில் அநேக சமஸ்கிருதப் பதங்கள் தமிழில் வந்து கலந்தனவாயினும் வண்டு ஒக்கொண்ட கிருமிபோலவும் வேரின் வாய்ப்பட்ட எருப்போலவுஞ் சமஸ்கிருத நிறமும் மணமுமின்றி ஆர்த்தபம் மயிடம் பகுதி விருதி முதலியன் போலச் சுத்த தமிழ்ருவமாகவே திரிந்து வந்தன.

இதிகாச காலம்

அப்பால் முன்பின் எண்ணூறு வருஷம் இதிகாசகாலம். பற்பல புராண காவியங்களும் கலைக்குான நூல்களும் இக் காலத்தில் எழுதப்பட்டன வாயினுந் தமிழிற் சிறந்த இதிகாசங்களாசிய நைடதம், பாரதம், இராமயனம், இரகுவமிச மென்பன் தோன்றிய காலமாதவில் இதிகாச காலமென்றாம்.

வடமொழியிலிருந்து புராணேநிகாசங்கள் சமயசாஸ்திர ஸ்தலமான்மியங்கள் கணித சோதிடாதிகள் குத்த சமஸ்கிருதாகரமாய்த் தமிழில் மொய்க்கத் தலைப்பட்டதும் வடமொழிப் பிரளயத்தைக் கண்டு தமிழ் சிகிக்கலாற்றாது மூழ்கியதும் இக் காலத்திலேதான். அதுமட்டோ? போகர் முதலிய ஆயுணாலா கும் பிரகர் முதலிய கணிதவல்லாருஞ் “செந்தமிழனங்கின் திருமேனியெவ்வாம் - வெந்தழுவ் கொழுத்தி வெதுப்பிய வாவெனக் - கொழுந்தமிழ் மவிந்து கொப்புவித் தெழுந்து” புண்படச் செய்ததும் இக்காலமே. இதில் அதிவீரராமன், புகழேந்தி, ஒட்டக்கூத்தர், கம்பர், அம்பிகாபதி, தமிழ்தண்டி, வில்லிபுத்தூரர், வரந்தருவார் முதலிய பெரும்புலவர்கள் சேர சோழ பாண்டிய தேசங்களில் எழுந்து சொலித்தனர். தொண்டை மண்டலத்திற் கச்சியப்ப கவாமிகள் சேக்கிழார்

முதலிய புராணகவீச்சரர்கள் சிறப்புற் நோங்கினர். ஈழமண்டலத்தில் அரசுகேரி செகராச சேகரர் முதலிய தமிழ் வல்லோர் தலைப்பட்டனர். பின்பு படிப்படியாகத் தமிழ்க் கல்விக்கு அரசபரிபாலனங் குறைந்தது. சமஸ்கிருதம் வல்லாருக்கு மேன்மையுண்டியது. தமிழ் தனி நில்லாது தத்தளித்து, வடமொழி வல்லார் கைப்பட்டு அம்மை வார்த்த உடம்பு போவத் தேகமெல்லாஞ் சமஸ்கிருதக் தமும்பு ஏறியது. கொப் புளித்த திருமேனியிற் கொடு மூள்ளுமேறிய தென்னத் திசைச் சொற்கள் வந்து மரீழின. ஈற்றில் ஏழரை நாட்டுச் சனியும் பிடித்தாற் போல, “ஆவீன மழைபொழிய இல்லம் வீழ அக்த் தழிமை சாவு மணையான் மெய் நோவு - மாவீரம் போகுதென்று வினை கொண்டோட வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளச் - சாவோவை கொண்டெராகுவ ஜெதிரே யெய்தத் தன்னவாண்ண விருந்துவரச் சர்ப்பந் தீண்டக் - கோவேந் தன்றுதர் நின்று கடமை கேட்கக் குருக்கனந் தட்சணைக்கு வந்து குறுக்கிட்டாரே” யென்று துலுக்க சேனை வந்து விழுந்து தேசத்தைச் குறையாடி ஆங்காங்கு இறவாதென்று புதகங்களையும் அழித்தகன்றனர்.

ஆதீன காலம்

அப்பாற் தற்காலத்து நிகழும் ஆதீன காலமாம். இது சந்தான குரவர் காலத்தையும் சேர்த்து இற்றைக்கு * எழுநாறு வரு

* காஞ்சி நகரத்திற் காமக்கோட்டி பீடமும் கண்ணட தேசத்திற் சிவகீரி மடமும் இதற்கு வெறுகாலத்தின் முன்தோன்றி ஆண்டும் பல நூல்களும் பாஷ் யங்களுஞ் செய்யப்பட்டுள்ளவாயினும் அவையெல்லாஞ் சமஸ்கிருதத்திலா யினமையால் அவற்றைச் சேர்த்திலேம். கூன்பாண்டியன் காலத்தாதவிற் திருஞானசம்பந்தமடம் இதற்கும் முந்தியதாயினும் முதலிலே மதுரையில் குாண்சரிய பீடமாகமாத்திரம் ஏற்பட்டுப் பின் நாயனார் காலத்திலே தானே திருநெல்வேலியைத் தள்கு மூவஸ்தானமாகப் பெற்ற அம்மடம் அழிந்து போனமையானும் அதிற் றமிழ் பரிபாலிக்கப்பட்டுப் பிரந்தங்கள் எழுதப்பட்டும் இருந்தாகத் தொன்றாமையானும் அதையையும் ஒழிந்தனம். அதற்கு உபயமடமாகிப் பின் மூவத்தானத்துவம் பெற்று ஒங்கிய மதுரை மடமே திருவி ஸையாடற் புராணம் இயற்றிய பரஞ்சோதி முனிவர் முதலியோர் எழுந்தருளப் பெற்றுத் தமிழ்க்கல்வியைப் பரிபாலனாஞ் செய்தது.

ஷத்தின் முன் நொடங்கியது. சரஸ்வதியாலயமாக்கல்விக்களஞ்சியமாக முதன்முதற் றமிழ்நாட்டில் மட்மேற் படுத்திய மகான்மாழீ கைலாச பரம்பரைத் திருவாவடுதுறையாதினத்துப் பிரதம பரமாசாரியராய் எழுந்தருளிய ழூலபூரீ நமசிவாய தேசிகரே. இவர் மரபில் முன்னர் நான்கான்குந்தான் குரவராகிய உமாபதி சிவாசாரியராற் சில சித்தாந்த சமய சாஸ் திரங்கேளையன்றிச் சாலிவாகன சுகாப்தம் 1200 ஆணவிற் கோவிற் புராண முதலிய பல அரிய இலக்கியங்களுஞ் செய்யப் பட்டன.

பின்னர் ஈசான தேசிகரெனத் திருநாமம் வழங்கப் பெற்ற சுவாமிநாத குரவரால் இலக்கணக் கொத்தும் அவரது மாணாக்கர் சங்கர நமசிவாய தேசிகரால் நன்னால் விருத்தியும், வேலப்ப தேசிகராற் பறியலூரப் புராணமும் அகத்தியர் வரத் தாற்செகத்தி லூற்ப வித்து அவர் ஒரு கடலுண்டுமிழுந்தால் யாமிருகடலுண்டுமிழோ வென்த் தென்கலை வடக்கலைக் கடல்களை முற்றக் கற்றாநந்தித்த சிவஞான யோகிஸ்வரராற் நொல்காப்பியச் சூத்திரவிருத்தி, தருக்க சங்கிரகம், அன்னம் பட்டையம், புத்தம்புத்துரை, காஞ்சிசிப்புராணம், முதுமொழி வெண்பா முதலிய மிக்க சாதுரிய கிரந்தங்களுங் கற்று வல் வோர் அனைவராலும் நன்கு மதிக்கப்படும் பெருஞ் சிறப்பினையுடைய திராவிடமகாபாலியமுஞ் செய்யப்பட்டன.

கல்வி விருத்தி செய்து சமயஸ்தாபனம் பண்ணும் பொருட்டுத் தமிழ்நாட்டிற் றருமபுராதீஸ், திருவண்ணா மலை யாதினம், மதுரை யாதினம், மங்கலபுரத்துச் சங்கமாதீஸம் முதலிய மடங்கள் ஆதீஸங்கள் வேறும் பல அங்கங்கே தர்மசிலோத்தமர்களால் ஏற்படுத்தப்பட்டன. அவற்றின் கண்ணும் இவ்வாறே காலத்திற்குக் காலஞ்சுமய சாஸ்திரங்களன்றி இலக்கிய இலக்கண சுலவருான நூல்கள் செய்தோர் தரும புத்திற் குமரகுருபர சுவாமிகள், சம்பந்த சரணாலய சுவாமிகள், சம்பந்த சுவாமிகள், வெள்ளியம்பலத்தம் பிரான், சச்சிதாநந்த தேசிகர், சிவப் பிரகாச சுவாமிகள், திருவாசூர்

வைத்தியநாத நாவலர் முதலியோருந், திருவண்ணாமலையானைத்தில் அமிர்தவிங்க சுவாமிகள், குகை நமச்சிவாயர், ஞானப்பிரகாச சுவாமிகள், ஆடியபாத சுவாமிகள், சுப்பிரமணிய சுவாமிகள் முதலியோரும், மதுரையிற் பரஞ்சோதி முனிவர் முதலியோரும், மங்கலபுரத்திற் சிவப்பிரகாச சுவாமிகள் முதலியோரும் அநேகர் உளர்.

தம்மையடைந்தவர்களுக்குக் கல்வி கற்பிப்பதும், அவருட பரிபக்குவ தசையுடையோரை ஞானாசாரிய அபிஷேஷகனு செய்து வைப்பதும் புலவராய்த் தம்பால் வந்தோருக்குப் பல பரிசளிப்பதும் அவருட சிரேஷ்ட வல்லமை யுடையோரைத் தமது ஆதீனவித்துவான்களாக நியோகித்துச் சிறப்புச் செய்வதும் இன்னோரள்ள பிறவுமாகிய ஆதீன பரிபாலனம் இல்லாதொழியின் இது வரையிற் றமிழ் மிகவுங் குறைந்து போய் விடும். தமிழின் மகிழை இப்பொழுது இவர்களாலேயே நிலைபெற்றது.

அரசாட்சியாருந் தமது வித்தியாசாலை மாணாக்கருக்கு அவரவர் சொந்தப் பாளையையுங் கற்பிக்கும் விருப்புடைய ராய்த் தமிழ்ப் பிள்ளைகளுக்கும் அவரது சுயபாளையாகிய தமிழை ஒரோவழி ஒதுவிக்கின்றனர். நீந்துதற் தொழிலைக் கற்பிப்பான் ஓர் நீராசிரியன் கற்பாளை ஏரி நதி கிணறு குளங்களில் இறங்க விடாது குடத்திற் நண்ணீர் மொண்டு சிறு குழியில் விட்டுக் கால்மறையாத் தண்ணீரில் மாரடிக்க விட்டாற்போலக், கடனீரெனில் உடல் கசியும் உப்புப் பூக்குங், குளநீரெனிற சளிபிடிக்குந் தலைநோடுவண்டாம், யாற்று நிரெனிற் சர்ப்பந்தின்டும் முதலை பிடிக்கும், என்று ஒரோர் நூலுக்கு ஒரோர் குற்றஞ் சாற்றி ஒன்றிலும் இறங்கவிடாது ஒரு நூலில் ஒரு குடமும் இன்னொரு நூலிற் பின்னொரு குடமு மாக அன்னி வைத்துப் படிப்பிடிக்கும் அவரது முயற்சியாற் பெரும் பயன் விளைவதேயில்லை. அவரிடங் கற்றுத் தமிழ் வல்லோராயினாரை யாண்டுங் கண்டிலேம். அன்றியும் இல்

வித்தியாசாலைகளில் * நிகண்டுகற் றிலக்கிய வாராய்ச்சி யில்லாதார்க்குச் சிற்றிலக்கணங்களை மாத்திரங் கற்பித்தலால் அன்னோர் வா வந்தானெனக் கண்டு கா கந்தானென்றஞ் சா செத்தா எனாக் கண்டு. தா தெத்தானெனவுங் கூறுவர் போலத் தமிழைப் பலவாறு விபரீதப்படுத்துகின்றனர். இதனாற் றமி முக்கு வருங் கெடுதியைக் குறித்து மிக அஞ்சிகின்றோம். இவ் வாறு விளைந்த விபரீதங்களுக்குச் சில உதாரணங்காட்டல் தகுதியாயினும் பிறர்க்கு விரோதமா மென்று விடுத்தனம்.

இலக்கியங்களைப் போதுமான அளவு கற்பிப்பாராயின் இலக்கணத்தை ஒருங்கே ஒழித்து விடினுங் குற்றமுறாது. இலக்கிய வல்லாருக்கு இலக்கணந் தாளாயமையும். இங்கு எந்தப் பாலைக்குஞ் சாதாரண தர்மம். இங்கிலீஷ் பாலையில் மகா பாண்டித்தியமுள்ளோர் சிலர் தாம் இங்கிலீஷ் இலக்கணங் சிறிதுங் கற்றதே யில்லையென்று சொன்னதை நாம் காதாரக் கேட்டிருக்கின்றோம். தமிழில் நல்ல பிரபந்தங்கள் நூல்கள் எழுதி னோர் பலர். அவ்வாறிலக்கணப் பயிற்சி இல்லாதா ரென்பது யாருமறிவர்.

மேல்வகுத்த காலங்களுள் இந்நூலுடையார் காலஞ் சமணர் காலமென்று கொள்க. வீராக்ஷேந்திர எனவும் விக்கிரம சோழனெனவும் பெயர் வழங்கியவீரசோழன் காலத்தில் அவன் கீழ்ப் பொன்பற்றி யூரிற் சிற்றரக புரிந்த புத்தமித்திர அரசனால் எழுதப்பட்டு அவ்வீர சோழனது பெயர் வகிக்கப் பெற்றமையே இந்நூலெழுதி முன்பின் ஆயிரத் தொன்றுறு வருஷங்கு சென்றிருத்தல் வேண்டுமென்பதற்குச் சான்றாகும்.

* ஜூரோப்பிய பாலைகள் போவ ஒவ்வொரு மொழியுத்தன் கயருப் பாகப் பக்குவிட்டு நில்லாது பலவாறு பிரியுங் தன்மையவாய்ப் புணர்த்து திற்குஞ் சமஸ்கிருத தமிழ் வாக்கியங்களை, அவற்றுள்ள பதங்களை அந்தத் தோடு முன்னர் உணர்ந்தாலன்றிப் பிரித்துப் பயன் கொள்ளுதல் அருமை யாதவில், அமரம் நிகண்டு முதலிய முதலே கற்றல் மிக அவசியமென்பது இத்தேச மொழிவல்லார் துணிவு.

மேலும் “எதமறு சகாத்த மெழுநூற்றில்” ஸு கச்சியப்ப கவாமிகள் ஸ்காந்தம் அரங்கேற்றிய போது “திகடசக்கரம்” என மொழிபுணர்ந்ததற்கு விதி காண்பிக்கும்பொருட்டு இந்துஸ் கொண்டுவரப்பட்டமையானும், அக்காலத்துப் புலவர் களுக்கு இந்துறபெயருந் தெரியாமலிருந்தமையானும், தமது காலத்து நூலாயின் அவர்கள் தமக்கு நூதனமாயிருந்த அவ் விதையை ஆட்சேபியாமல் ஒத்துக் கொள்ளார்களாதலானும், இந்துவின் அருமையை அவர்கள் மிகவியந்து கொண்டமையானும் இஃது அவர் காலத்திற்குப் பல நூறு வருஷங்களின் முன்னர்க் செய்யப்பட்ட தென்பதற்கு மயக்கமில்லை.

இந்துலாசிரியர் ஒரு சமணர். உரையாசிரியருஞ் சமணரே. அந்தச் சிறப்பில் அவர்க்குப் பெருந்தேவனென்று பெயர் குறித்திருப்பினுஞ் சமணர் தமது வித்துவான்களைத் தேவரென்று சாதாரணமாய்ச் சொல்லும் வழக்க முன்டாத விள் இவரதியற்பெயர் வேறாயிருக்கலாம். பாரதப் பெருந்தேவனாருங் கவிசாகரப் பெருந்தேவனாரும் ஆயிரம் வருஷத்துக்கு மேற்பட்ட இவர் காலத்துக்கு முன் இருந்தவர்களாதவின் அவர்கள் இவரினின்று வேறென்பது சொல்ல வேண்டிய தின்லை. அன்றியும் அவர்கள் சமணரவ்வர். உரையில் எடுத்துக்காட்டாகப் பல செய்யுள்களை விக்கிரம சோழன் மகள் மகளாகிய அநுபமன் சோழனது புகழாகப் பாடிச் சேர்த்தனால் உரையாசிரியரும் ஆசிரியரும் ஒரே காலத்தினராயிருத்தல் வேண்டும். உரையைக் “கடனாகவே நவின்றான்” என்று உரைத் தீர்ப்புப்பாயிரத்தார் கூறினமையால் அவர் புத்தமித்திரனார் மாணாக்கரிலொருவரென உத்தேசிப்பாரும் பலருண்டு.

முதல் வழி சார்பு மொழிபெயர்ப்பு என்னு நால்லுள் இஃது சார்பு நூல். அகத்தியத்தின் வழி இயற்றமிழ் விரித்துணர்த்திய தொல்காப்பியமுங்காதந்திரகாலிய தரிசனங்களும் இதற்கு முதலாவென்ப. பொருளாதிகாரத் துறையில்

நாடகத் தமிழும் விரலிவரும் அவங்காரத்தைத் "தண்டி சொன்ன படிவட நூலின் படியே யுரைப்பான்" என ஆசிரியர் கூறியது தண்டியாசிரியர் வட நூலில் இயற்றிய காலிய தரிசனமாமெனக் கொள்க. அதனைத் தமிழில் வடநூலின்படி தண்டியாசிரியர் இயற்றிய தண்டியலங்கார மெனச் சிலர் மயங்குப. சிலர் ஒரு தண்டியே வடமொழி தென்மொழி இரண்டிலும் வல்லராய் உபயகவியென நாமம் வழங்கப் பெற்றிருந்தனரென்றும் அவரே காலியத் தரிசனந் தண்டியலங்காரம் இரண்டிற்கும் ஆசிரியரென்றும் ஆதலால் அவற்றுள் எதனை முதலாகக் கொள்ளினாலும் அமையு மென்றங்கூறுப. இரு சாரார் கூற்றுந் தப்பென மறுக்க. தண்டியலங்காரமியற்றினார் அம்பிகாபதி யின் புத்திரர். அம்பிகாபதி கம்பர் மகன். கம்பர் குலோத்துங்க சோழன் காலத்தில் வெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப முதலியார் முன்னர் "என்னைய சகாதத் மென்னூற் நேழின்மேற்" நமது இராமாயணம் அரங்கேற்றியவர். இதற்கு நூற் றெறு வருஷத்தின் முன் குமர கோட்டத்தில் அரங்கேறிய ஸ்காந்தத் திற்கு வீரசோழியத்தினின்று இலக்கண விதிகாட்டப் பட்டதா தலால் இஃது பொருந்தாமை கான்க. அன்றியுங் காலிய தரிசனஞ்செய்த தண்டியாசிரியர் ஒரு சமணர். தண்டியலங்கார முடையார் சௌவர். ஆதலால் இருவரும் வேறு. மிகப்பழைய நூலாகிய காலிய தரிசனமே வீர சோழியலங்காரந் தண்டியலங்காரம் இரண்டிற்கும் முதலாலாயிருந்ததென்க.

கரவிகிதங்களால் ஏட்டுப் பிரதிகளிற் காலந்தோறும் புக்க அக்கரவழுவுஞ் சொற் சிலையும் வாக்கியப்பிறழ்வும் இத் துணையவென்று சொல்லற்பாலதன்று. இதிகாச சிரோரத்தின மாகிய இராமாயணத்தை எழுதி அரங்கேற்றிய கம்பர் சோழன் மேற்கொண்ட சில வெறுப்பினால் அவனுரைவிட்டு இருபது முப்பது வருஷஞ் சேரவிடம் போயிருந்து யின்பு சோழனைக் காண அபேட்சையுடையாராய்த் திரும்பி வரும் வழியில் ஒரு மடத்திலே சில வித்துவான்கள் சேர்ந்து இராமாயணப்

பிரசங்கம் செய்து கொண்டிருந்தனர். அஃது தனது இராமாயணப் பிரசங்கமெனத் தெரியாதிருந்துங் கற்றாரைக் கற்றார் காழுறு தல் இயல்பாதவின்கம்பர் யாது பிரசங்கமாயினுமாகுக கல்விப் பிரசங்கங் கண்டுங் கம்பன் புறம் பொழுகலாமா வென்று, தன்னை இன்னாளென்றனரோக்குத் தெரிவியாது யாரோ வழிப் பிரயாணக்காரன் போல உள்ளே சிலநேரம் போயிருந்து ஒள்ளை யொன்று பார்த்தெழுத எழுதப் பிரதிகள் தோறும் புக்க வழுக்களுந்திரிபுக்களும் அதிகப்பட்டிருந்தமையால் அஃது தனதிராமாயண மென்று மட்டிடாமற் றன்வாக்குஞ் செய்யுட் களும் இடைக்கிடை யாரோ சொருகுகவிகள் சேர்ந்திருப்ப தாகச் சொன்னாராம். ஒருவர் காலத்திலே இவ்வளவாயின் ஆயிரத்தைஞ்றாறு வருஷத்துத்திரிவு எப்படியிருக்கலா மென்பதை அநுமானித்துக் கொள்க.

ஒரு தேசத்தில் வழங்கிவரும் பிரதிகளை மாத்திரம் பார்த்தார்க்கு இம்மாறுபாட்டின் பெருக்கந் தோன்றாது. மதுரைப் பிரதி திருநெல்வேலிப் பிரதிக்கு வேறு, யாழ்ப்பாணத்துப் பிரதி இவ்விரு தேசப் பிரதிகட்கும் வேறு. தனுசாலூர் பிரதி முதன் மூன்றிற்கும் வேறு. சென்ன பட்டினப் பிரதிகள் இவை யெல்லாவற்றிற்கும் வேறு. எழுத்ததிகாரத்துஞ் சொல்லதிகாரத்தும் அத்துணைப் பெரும் வித்தியாசம் இல்லை. அதற்கு நியாயம் சொல்லிக் காட்ட வேண்டியதில்லை. அப்பால் மூன்றிகாரங்களிலும் பிற்காலத்தோராற் செய்யும் உரை உதாரண மென்றிவை யெல்லாந் தங்கடங்கள் மனம்போன்வழியே மாற்றப்பட்டன. சில செய்யுளும் உரையும் ஒருங்கே தள்ளப் பட்டன. பழைய உதாரணங்களை நீக்கிப் புது உதாரணங்கள் பின்னால்களிலிருந் தெடுத்துப் பதிலாகச் சேர்க்கப்பட்டன. தெள்தேசப் பிரதிகளில் அலங்காரத்தின் பிற்பகுதி முழுவதும் யாப்பிற் சில பகுதியும் மூலமும் உரையும் ஒருங்கு பிறழ்ந்து செய்யுட்டொகையோடு மாறிப்போயின. இதனாற் பிற்காலத் தாராற் சேர்க்கப்பட்ட உதாரணங்கள் இப் பதிப்பிலும்

பலவிடத்துச் செறிந்திருக்கு மென்றஞ்சுகிறோம். அது கொண்டு நூலின் பழமையை மறுக்கற்க.

மூன்று விரலைக் காட்டிக் கட்டிலிற் கால்போலப் பஞ்ச பாண்டவரையும் ஆறு கோணத்திலும் நிறுத்துக் என்பான் தொகை விபரித்ததோடு விரலை வாலென்றுங் கட்டிலைக் கடாலென்றும் பஞ்ச பாண்டவரைப் பிஞ்சுப் பாகற்காயென் றும் மாற்றி எழுதிவைத்தால் அம்மொழியைச் சரிப்படுத்தல் இலேசாகுமா? அதுபோலவே “விவாசம், பரிசர்ப்பம், விதுதம், சமம், நாபம், நமதூதி, பிரகமம், நிரோதம், பரிபுபானம், வச்சிரம், புட்பம், உபநியாசம், வருண சங்காரம் இவை பயிர் முகத்தில் அங்கம் பதின்மூன்று” என்பது “விவாசம் விருத்திய பம் விவாசம் தாவணபம் சயதூரகம் மரிசோதம் பரியானம் பாவைச்சிரம் செல்வம் வருணசங்கரம் இவை பிரதிமுகத்திலைங் கும் பதின்மூன்று” எனக்கிடந்த ஏட்டுப் பிரதிகளோடு பட்ட பிரயாசைக்குப் பிரயாசையென்னுங் சொல் போதுமா? முதலி னின்று முடிவுவரைக்கும் ஒரொருவரி ஒரொரு நொடியாகவே கொண்டு மூழ்த்தோம். “ஏடுகளிலிருந்த பிரகாரம் 18வெது

* வெறும் ஒரு பிரதியில் அகப்பட்ட நான்காவது ரூபத்தைத் திருநெல் வெலித் தாசில்தார் மகா மகாஸீ சின்னத்தமிப்பின்னை யவர்கள் அனுப்பி வைத்தனர். அச்செய்யுள்ளச் சரிப்படுத்த முயல்வோர்க்கு உபயோகமா மென்றெந்னவீ அதனையும் ஈண்டுக் குறிக்கின்றோம்.

“மாலவண முதலிய விழையாதி பவாஜபுமிரைவண மிகால ஸெழி வல னாகாரிய வியவஸ்விகிட செட்டின குருவாம தொகாஸ க்கவான ஙக மில தாசில னென்ற பொன்றிவன னெதிரிபவண பகவன மகாமு னாவா சொன்ன மணகாலன ஏறுவெத தானென்னான கழகுநாடன மிலக ஏறுன் சிப வென்று கந்து சொரிய மிரெயிவெய தாயொலினோங் கூபநார்தம ரெங்கு மவாம மாண்டார நதவினா கொவாபூண மாலைச் சார்பின மலிம டித தொள்றிக் கயக்கடை யெதபுண்டினியுயிரிமெற்ப காடிடன்னீயவாரநன னெடுமாலை யிடக்கினியை தத்மாவ கொளாய விண்ணவிலாரமன்வ வார விழி தத்னா சிறபட்டுக் கவிசிபன னொறக ரொபபெண னாநதுறிக விழுவா பந் தாரங்கொள்கை யினொயதிர ததார் விவிவி லொயவெக துதுவணயா வெவவெண றுவள வினவிகுதிரெ.”

பக்கத்திற் பதித்திருக்கும் “மால வன முதலிய” என்னுஞ் செய்யுளை எடுத்தது திருத்த முய்ல் வோருக்கு இந்நூலில் யாமெடுத்த உழைப்புச் சிறிதே விளங்கும்.

பிரதி எத்துணைப் பழையதோ அத்துணை அதன் மாறுபாடுகள் குறைவு ஆனால் பூர்வ பிரதிகள் பாண வாய்ப் பட்டு எழுத்தொன்றற்குப் பாணவரி மூன்றென்றால் யாதுதான் செய்யத்தக்கது!! “ஓளவையாராணையொன்று” என்று சாபம் பெற்றுக்கிடந்த பிரதிகளின் ஏடுகளை ஒன்றை விட்டெடான்று பிரித்தெடுத்ததே பேரற்புத மாயிற்று.

பழும் பிரதிகளுள் ஸ்ரீலஸ்ரீ திருவாவடுதுறைப் பெரிய சந்குருநாத சுவாமிகள் தயைக்கர்ந்து கட்டளையிட்டருளியது நெடுங்காலத்தது. கைவிட்டுக் கடன் கொடுத்த கைப்பிரதிகள் திரும்பி உடையார்பால் மீன்வதிரதாகிய இயல்பினையுடைய இக்காலத்தில், முன் நம்மை அறியாதவர்களாயினும் நமது பிரார்த்தனையை மறாது கிருபை புரிந்ததுமன்றி ஆதீனத்துப் பழும் பிரதிகளுட் பல நாளாகத் தமது பரிசனத்தைக் கொண்டு தேடுவித்து எடுத்தனுப்பிய பரிபூரண கிருபைக்காக மிக்க கடமைப்பட்டிருக்கின்றோம். பெரிதும் ஈன்றிதியில் இருப்பதால் உங்கள் காரியத்திற்கு உபயோகமாகாதென்று என்னும் கிண்றோம், என்று சுவாமிகள் கட்டளையிட்டருளிய பிரதியே அவர்கள் ஆசிர்வாதத்தினால் நமக்கு மற்றெல்லாவற்றிலும் சிரேஷ்ட பிரதியாயினது. சமுச்யம் நிகழ்ந்த இடமனைத்திலும் அதனையே ஆதாரமாகக் கொண்டு மற்றத் தேசத்துப் பிரதி களை அதற்கு உபபலமாக வைத்துப் பரிசோதனை செய்து, எடுத்த முயற்சியை ஒருவாறு நிறைவேற்றினோம்.

“கமிலிய கொவள ஈறனளை கவிரம்”

“பாரிநாகுடை மின்டங்கவெ - சொரிதிரற விருந்த மாலனை”

“கொவளனமலை மாவாரெந்தா வராமலை மாறுக”

“காதமதனிடதுல கணவினமான பெறது

மானி தாதுகுமா ணடதனது குறுமானி”

“புயிதாளிட நதுலவி ரண்பா ராட்டயதுநா

ராளவி முடடவி ராசெந்திரனி”

ஆயினுந் தற்காலத்திற் ரமிழ் நாடுகளில் வழங்கும் பிரதி கள் அனைத்தினும் இப்பொழுது யாம் அச்சிட்டு வெளிப்படுத் தும் சூபம் மேலாளதென்று கொள்வதேயன்றி ஏட்டுப் பிரதி யின் ஆதாரமில்லாது யாம் ஒரு மொழியும் மாற்றிலேமாயி னும், இதுதான் ஆசிரியரெழுதிய சுத்தரூபமென்று கொள்ளக். அனைத்து மாறுபாடுந் திருத்தி ஆதிரூபங் காட்டு தல் இனி எத்துணை வல்லார்க்கும் அரிது. பிறதுற்றுணரிவிற்கு மாறுபட்டுந் தற்கால வழக்கத்தை விரோதித்துஞ் சரியான அர்த்தம்* புலப்படாமலுஞ் சமுச்சயம் நிகழ்ந்த இடத்தும் எல் லாத் தேசத்துப் பிரதியும் ஒத்திருந்தனவற்றையும் யாம் சிறிதுந் திருத்திப் பதிப்பித்திலேம். அவற்றைத் தம் மதத்தின்படி திருத் துதல் அறிவுடையார்க்கு இயல்பன்று.

முன்னோர் மொழிபொருளே யன்றி யவர்மொழியும்
பொன்னேபோற் போற்றுவர் பொற்புலவர் - அன்னோர்
நடையிடையத் தம்வழியே நாட்டி மொழிமாற்றல்
கடையிடையர் மாட்டுவினை கான்.

என்னுஞ் செய்யுளிற் கூறியபடி அஃது துணிவு, திரிபு, ஜயம் இவற்றினை முறையே உடைய உத்தமர், மத்தி மர் கடையருள் விபரீத அறிவினையுடைய மத்திமர்க்குஞ் சந்தேக ஞானத் தையுடைய அதமர்க்கும் உரிய தொழில் என்றுணர்க. பிரதிகள் அனைத்தும் ஒத்திருந்தமைப்பற்றி நாந் திருத்தாதொழிந்து விட

* அர்த்தம் புலப்படாதனவற்றிற்குச் சில தாரணாம் 127-வது பக்கத்தில் யாப்புப் படவம் 33-வது காரிகை யுரையில் வரும் மேற்கோட் குத்திரங்களிற் காணக். பெரும்பான்மைய பிரதிகளில் ஓழிக்கப்பட்ட மையானும், அவற்றிற்கு ஆதாரம் வடநூல்களினுங் காணப்படாமை யானும், அர்த்தந் தெரியாதன வற்றை அச்சிட்டும் பயணின்மையானுஞ் சில விதவசனர்கள் அவற்றை நீக்கி விடும்படி சொன்னார்கள். இந்துபோகவிடாது. நிலை நிறுத்துவதே யளவிடலுக்கு வீரசோழியத்தை உணர்த்துவது நமது தோக்கமன்றாதலா னும் இவ்வாறு பொருள் விள்ளாதிருந்தத சில பின்னர் வீசுவனி தாாரமாகக் கணக்கேற்றியபோது புலப்பட்டமையானுங் கூட்டுகலூம் மாற்றுவதும் போலக் குறைத்தலும் ஒருவர் நூலைப் பதிப்பிப்போர்க்குப் பெருங் குற்றமா தவானும் அவற்றை இருந்த வண்ணம் ஒப்பித்தனம்.

தவற்றை வழுவெனக் கண்டுமித் திருத்திக் கொள்ளுதல் நாலை வாசிப்போர் கடனாம் ஆதலால் அவர்க்கு,

ஒரு தெழுதினே னாயினு மொண்பொருளை ஆராய்ந்து கொள்வ தறிவுடைமை - சீராய்ந்து குற்றங் களைந்து குறைபெய்து வாசித்தல் குற்றாயிந்த மாந்தர் கடன்.

என்று உரையாசிரியரே எழுதியிருப்பதை இவ்விடம் நினைப் பூட்டுகின்றோம். நல்ல வித்துவாள்களுள்ளும் அநேகர் தாம் வீரசோழியமென்னும் பெயரைக் கேட்டதன்றி நூலைப் பார்த்தறியேமெனப் பலபல சமயங்களில் நமக்கு நேரே சொல்லி னர். ஆதலால் அழிந்திறந்துபோன நூல்களுட்டானு மொன்றாகி இன்னுஞ் சில காலத்தில் மருந்துக்கு மகப்படாமற் போய்விடுமென்றஞ்சி, அதன் பாலிய யல்வள சொருபங்கிட்டதாயினுங் கிடைத்தவரைக்கும் அதனைக் காப்பாற்றுதலே இதனை இப்போது அச்சிடுவித்தநோக்கமென் நுணர்க.

வடநூற் பயிற்சியில்லாத எளக்குப் பொருள் யாப் பலங்காரங்களில் வரும் அரிய சமஸ்கிருத விதிகளிற் ருணை செய் தோராய் அடியேனது பரமாசாரியர் வேதாரணியாதீனம் ஸ்ரீவழீ கைவாய்நாத சந்திதிக்கும், சென்னபட்டினம் பச்சையப்ப முதலியார் பாடசாலைச் சமஸ்கிருத பண்டிதராகிய ஸ்ரீமத் மண்ணைக்குளத்தூர் கிருஷ்ணசால்திரியாருக்கும், யாழ்ப்பாணம் நீர்வேலி மகாமகாஸீ சிவ சங். சிவப்பிரிகாச பண்டிதருக்கும் மிகக் கங்களாக சொல்லுகின்றனன்.

ந்தனைத் தருவைக் கார்ந்திடு வேம்புந் தடைக்கணமே
தந்திடு மென்பவைக் கால்பெதற் காயின்தத் தாணியில்
அந்தமில் கேள்வி அறிஞரை நானு மடைந்தவென் சொல்
ந்தமு ராதிருந்த தாற்றவ ராவ்வயிற் காவ்வதுவே.

சென்னப்பட்டணம்
விச வருடம் சித்திரை மாதம் } சி.வெ.தா.

1. அ. வீரசோழியப் பதிப்புப் பற்றிய

சிறப்புக் கவிகள்

1.

தஞ்சாவூர்
சதாவதானம் - கப்பிரமணிய ஜயர் சொல்லிய
அறுசீக்கழி நெடிலடி ஆசிரியவிருத்தம்
சொல்துளைத்த நாவலர்க் களமுதிலைத்த
முதுவீர சோழி யத்தைச்
செல்துளைத்த புள்ளியன்றி மெய்ப்புள்ளி
விரவாத சென்னா ளேட்டிற்
பல்துளைத்து வண்டுமண ஒழுந்தவரி
கல்துளைத்த வெழுத்தாவச் சிட்டனன்தா
மோதரணாங் கலைவல் லோனே.

2.

புரங்க
அஷ்டாவதானம் - சபாபதி முதலியார் சொல்லிய
நேரிணை வெண்பா
கல்லா மகலியைநீள் காசினிக்கு ராமனியல்
நல்லாளாச் செய்யு நலமென்கோ - சொல்லாருந்
தாமோ தரன்வீர சோழியமுன் தந்ததக்கோர்
தாமோ துருவாத் தரல்.

3.

கோப்பாய்

வித்துவான் - சபாபதிப்பிள்ளை சொல்லிய

நேரிசை வெண்பா

மாயைதனி னின்றுவலகம் வந்தவா வென்னுகோ
மேயவிந்திர சாலமென விள்ளுகோ - போயவருத்
தொல்லையது போல்வீர சோழியந்தா மோதரன்றன்
வல்லமையா விள்றுபெற்ற மாண்பு.

4.

துரைத்தன வித்தியாசாலைத் தமிழ்ப் புலவர்
தொழுவூர் - வேலாயுத முதலியார் சொல்லிய

அறுசௌக்கழி நெடிலடி ஆசிரியவிருத்தம்

புள்ளாடென் றுரைக்குமுரை போயடங்க
வொருகோழிப் பூழி யிள்ளீ
நினாடா வகைபடைத்த வீரசோ
ழியமெங்கே யெங்கே யென்னத்
தினநாடு புலவர்மனங் களிதுங்க
வெளிப்படுத்த திறத்தை நோக்கிக்
களநாடி யெவ்ரதாமோ தரமிவர்க்கென்
நியற்பெயராற் கருதி னாரே.

5.

திரிசிரபுரம்

சோடசாவதானம் - சுப்பராயச்சிசட்டியார் சொல்லிய

நேரிசைவெண்பா

வழுவாகும் வள்மகர வாய்ப்பட்ட நூலைத்
தழுவாத்தா மோதரவேள் சாலவ் - வழுநீக்கித்
தந்ததுமுன் வள்ளெராண்டர் சார்கரா வாய்ப்பனவற்
றந்ததளை யொக்குந் தகைத்து.

6

சொர்ணாநாதபுரம்
துவாத்ரிமச சதவதாளம் - இராமசாமிச் செட்டியார்
சொல்லிய

நேரினச வெண்பா

இறந்தபூம் பாவை யெலும்பினெச்சம் பந்தர்
சிறந்தபெண்ணாக் செய்த சிறப்பாம் - இறம்பலசேர்
தாமோ தரன்வீர சோழியத்தார் சாற்றுருவம்
பூமி தியைத்தளைப் போற்று.

7.

கன்னாகம்

அ.குமாரசவாமி உபாத்தியாயர் சொல்லிய
கட்டளைக்கலித்துறை

பொன்னிற் பொலிந்திடும் பூணாக்கு மாக்களைப் போன்ற
சொல்லிற்
பன்னரைப் பாரிற் பரவுவர் காண்வன் பரஞ்சுவத்தைச்
சொள்ளம தாக்கிய தாமோத ரேந்திரன் நொல்புகழை
யென்னென்ப வோலிதற் கோர்ரச வாதமு மீடல்வை.

(பொன்பற்றிகாலவள், புத்தமித்திரளார் இயற்றிய இவ்
வீரசோழியம்: யாழ்ப்பாளம். சி.வை.தாமோதரம்பிள்ளை
யால் பெருந்தேவனா ருரையோடு பலதேசப் பிரதிருபங்
களைக் கொண்டு பரிசோதித்துச் சென்னை சின்னைய நாடார்
அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது. ஜய வருடம் மார்கழி
மாதம்: 1895.)

2. கலித்தொகைப் பதிப்புரை

கயிலை மன்னிய கடவுட னனுக்கிர கத்தி
னியல்பு காட்டிமற் றேழையேம் பொருட்டுரு வேய்ந்த
செயல்கை லாயநா தக்குரு திருமறைக் காட்டிற்
பயில வாய்ந்ததென் றாய்ந்தவ னினையடி பணிவாம்.

திங்க ளாம்பலுஞ் செங்கதீர்க் செல்வன்
கொங்கவிழ் நறையிதழ்ப் பங்கய மலகு
நீர்மிசை யலர்த்துஞ் சௌவநி தரக
வளமலி யுலகி லுளாநிறை புலமைக்
கலைக்கதீர் கொடுக்கருஞ் சிலைக்கிணை கடந்த-

என் ஜிதயமுங் சிறிதளவு உதயமாம்படி பார்மிசைப்
பக்குவிட நெவிழ்ததிய மிக்க சிறப்பினையுடைய,

கன்னை முத்துக் குமாரன் றுளைக்கழல்
சென்னி நாவோடு சிந்தை திருந்தவைத்
தன்ன முதறி வாளர் பதந்துதித்
திந்நி லத்தில் வுரையின் றியம்புகேன்.

தமிழ் சுயபாளவுயென்பதூங்ம, அதன் பெயர் திருவிட
மருஷவன்று தமிழ் மொழியே யென்பதூங்ம, அஃது பரத கண்
டத்தில் எப்பாளவுக்கும் பிந்தியதன்றென்பதூங்ம, எவ்வாற்
றானும் பிறபாளவுக்குத் தாழ்ந்த தொன்றன் றென்பதூங்ம
வீரசோழியப் பதிப்புரையில் ஆகேபநிராகரணசகிதமாக
விவரித்தெழுதி யிருக்கின்றேன்.

ஆயினும் என்கற்றை நன்குணராது, திரவிடமென்னுஞ் சமஸ்கிருதபதந் தமிழெனத் திரிதற்கு மார்க்க மில்லையென்று யான் மறுத்தது போலச் சிவர் மயங்கி, வெரு கஷ்டப்பட்டு விதிநாட்டித், திரவென்பது தவ்வாகியும், வகரடகரங்கள் மகர முகரங்களாகியும் மருவி அம்மீறு கெட்டுத் தமிழாயிற்றென்று பல்லுதாகரணங்கள் காட்டி வாழித்து, இனியான் தம்மதத் திற்கு உட்பட்டுதலே தக்கெதன்றும் போதித்தனர். இப்படி மரு வதற்கு விதியில் தென்று யான் யாண்டுஞ் சாதித்திலேன். இதுவும் ஒரு பெருமயக்கே. தமிழென்பதற்குஞ் திரவிட மென் பதற்கும் உள்ள சப்த பேதத்தைக் குறித்து விசாரிப்புழியன்றே இது பயன்படுவது? அன்றியும் மருஉ மொழியில்க்கணமு மொன்று உளதாக விதிவிதியென்று மாரடிக்க வேண்டிய தலைவிதிதா னென்னோ? மருஉவிற்கு ஒருவழிப்பட்ட விதியுண்டா? திரவிடந் தமிழென மரீடுயிற்றென்றாற் போதாதா? தமிழென்னுஞ் சொல் தமிழ்ப்பாலைஷ் சுயமொழியா திரவிட மென்னும் வடமொழித்திரிபா எஃதுண்ணமையென ஆராய்ச்சி செய்வான் புகுந்தபோதே திரவிட மென்பது தமிழென மாறு தற்கு விதியுண்டென்று யான் ஒத்துக் கொண்டதுதானே போதருமல்லவா?

இனி, இவர் கூற்றின் சாராமிசத்தைச் சிறிது கவனிப் போம். மதுரையில் ஒரு திருமலை நாயக்கன் இருந்தனன். சென்னையில் ஒரு திருமலை நாயக்கன் இருந்தனன். இருவ ரும் வடுகர். சென்னைக்கும் மதுரைக்கும் மிகச் சுலாவிலும் விரைவிலும் போய்வந்தத்தக்கதாகப் புகைரத வீதியுண்டு. ஆத லால் இரண்டிடத்தும் இருந்தது ஒரே திருமலை நாயக்கன் தா னென்பதே. இஃதென்ன தர்க்க வகூணாம்! என்ன விபரிதம்! ஒரே காவத்தில் இருந்தாரென்று கொள்ளினும் இது சித்தாந்த மாகாதே. பின்னை அகத்தியர் காவத்தின் முன் தொட்டுள்ள பதினாயிரம் வயதுள்ள தமிழ்ப் பதத்தையும் உச்சயினிபுரத்தில் இரண்டாயிரம் வருஷத்தின்முன் பிறந்த திராவிடபதத்தையும்

ஒன்றென்றால் யார்தான் நகையார்? முதாதை திருமள்ளவிற் பெளத்திரன் சந்தன தாம்பூலம் பரிமாறினா என்பதற்கும் இதற்கும் யாது பேதம்? தமிழெழன்னும் பத்தை எடுத்தாண்ட அகத்திய தொல்காப்பியர் காலத்துச் சமஸ்கிருத நாலுடையோ ராய நாரத வியாச வசிஷ்டராதி யர் வாய்மொழியிலின்று திரவிட சப்தம் வழங்கியதை முதற்காட்டியன்றோ பின்னர் இம் மதம் நாட்டப் புகுதல் வேண்டும்? சிவபெருமான் அகத்திய ஸரப் பொதியிற்கு அனுப்பிய கதை ஸ்காந்தம் முதலிய பழைய புராணங்களில் உளதாகவும், ஆண்டுத் திரவிட சப்தத் தைக் காண்கிலமே. ஆலசியபுராணம் பாகவதம் முதலிய பிற்றைநாள் நூல்களிலன்றோ அது முளைத்தது? யான் போகும் இடங் கலைவல்லோரும் முளிவரும் நிறைந்த பெரு மாண்பினதாதலில் அவர்கள் மொழியை உபதேசித்து என்ன ஆண்டனுப்புக என்றதன்றித் திரவிடமென்று கேட்டதில் வையே.

வியாசர் புராணங்கள் செய்த காலத்திற் றமிழ் இல்லை, இருப்பினன்றோ அதன் பெயர் வரும். இஃதொன்றே தமிழ் பிற்றைநாளது என்பதற்குச் சான்றாகுமென்றும் வாதிப்பார் போலும். புராண இதிகாங்களினகத்துச் சேய்ஞ்ஞானர் மன விஷயர் முதலிய கத்த முதிழ்ப் பெயர்கள்கூறப்பட்டுக் கிடப்பதே தமிழ் அவர்காலத்து உண்மைக்குச் சான்றாகும்.

ஒன்றினின்று ஒன்று பிறந்தது உண்மையாயின், அதற்கு வேறு ஏது காட்டி முடிவு செய்யலாம். எழுத்திலக்கண விதி யினால் ஒன்றளை ஒன்றன் யாயென்று கூறி, அதுமாத்திரத்தாற் றமது மதந் தாபிக்கப்பட்டதென்று முழங்குவது ஆண்றோர் அறிவிற்குப் பெருமையன்று. மேலும் ஸ்தாபனப் பொறுப்பும் அவரதே. எழுத்திலக்கண விதி யொன்று மாத்திரமே கொண்டு நியாயம் பேசில் (Wall) உவால் என்னும் அங்கிலேய பதம் பந்தல்பந்தர் சாம்பல் சாம்பரென்றாற் போல் லகரம் ரகரமாப் பிரவாளம் பவளம் பிரயாணம் பயணமென்றாற் போல் ஆகாரங்

குறுகிச் சிலம் சுசிலம் சுகம் சுககமென்றாற் போலக் கப்பிரயத் தியம் பெற்றுச் சுவரென்னுந் தமிழ்ச் சொற்சனித்த தென்றுஞ் சிவிறி விசிறி யென்றாற் போல (Horse) ஹூரார்ஸ் குதிரையென்றும் (Rice) றைஸ் சோறென்றும் ஆயிற் தென்றுஞ் சொல்வலாமே. (Sunday) ஸன்டே முதலிய வாரப் பெயர்க் கௌல்லாம் ஸன்னினின்று குரியனும் மூனிலிருந்து சோமனுந் தியூஸ் ஸ்யூத்தென மாரிச் செவ்வாயும் பிரந்ததென்று சாடுக்க வாமே. இதுவா அந்தோ! இவர்கள் கற்ற எழுத்திலக்கண முடிவு?

இனி கால நிர்ணயத்தையாவது கொஞ்சமேனுப் கவனிக் கின்றார்களா? சோமகந்தர பாண்டியனென்ற பெயரை ஒருவற் கதிகம் வகித்தல் தகாதென்றாற் போலக் கிரேக்கர் இந்தியா விலே ஒரு சோமசுந்தர பாண்டியனோடு இற்றைக்கு 1500 வருஷத்திற்கு முன் கொண்டாட்ட முடையராயிருந்தனராதால் அவனே ஆதி சோமகந்தர பாண்டியனென மயங்கி மதுரைத் திருவிளையாடற் சரிதை யெல்லாம் முந்தநாளைச் சரிதை யென்று துணியுங் காலுவலாசிரியர் கூற்று எத்தனைமயது? இன்னோர்ஸ்னோர்க்குத் தமிழ்க்கு 16,000 வயதும் திரவிடத் துக்கு 2000 வயதுமென்று யாங் காட்டுவதனால் யாது பயன்?

மேலும் ஆளனம் பங்கசங் கிரீடமென் நின்னன வொப்பத் தமிழெழன்பதுந் திரவிடமென்பதும் ஒரு பொருள் னவா? அதுவுமன்று. அங்கம் வங்கங் குலிங்கம் வங்காள மென் நாற் போலத் திராவிடம் முதலில் நாட்டைக் குறித்துப் பின்னர் ஆகுபெயராய் அந்தாட்டு மொழியைக் குறிப்பது. அங்கர் வங்கர்போலத் திராவிட ரென்பது திராவிட தேசத்தாரென்னும் பொருளதன்றித் திராவிட பாடை பேசுவோரென்னும் பொரு ணடையதன்று. தமிழ் அங்கனமன்று. தமிழரென்றாற் ரமிழ் நாட்டாரென்னும் பொருளே தொனியாது. தமிழ்மொழி பேசுவோரென்னும் பொருளே தொனிப்பது. சமஸ்கிருதத்தினின்று தமிழில் வந்த சொற்களுக்கு இவ்வாறாய் பொருட்பேத

மின்று. சமஸ்கிருதத்திற் குறிக்கும் பொருள் எதுவோ அதுவே தமிழகத்துங் குறிக்கப்படும். இதனாலும் தமிழுந் திரவிடமும் வெறுவேறன்பது போதரும்.

இன்னும் இரண்டொரு நியாயந் தமிழ் வழக்கை ஒட்டி சன்னுக் கூறுவன். தமிழ் திராவிடத்தின் திரிபாகிய வட மொழியாமாயிற் பஞ்ச திரவிடமென்பார் பஞ்ச குற்றம் பஞ்ச கேள்வி பஞ்சதொழில் பஞ்சதாயர் பஞ்சதிணை பஞ்சபா வென்று இன்னோரன்ன தொகைகளை ஒழித்துவிட்டாற் போலப் பஞ்ச தமிழென்பதனையும் விலக்கிவிட்ட தென்னோ? ஜவகைப் பொருள் தொக்கவடமொழிப் பெயர் களைவ்வாம் பஞ்ச என்னும் என்னுப் பெயர் புணர்தற்பால வன்றோ? முத்தியைத் திரிதெயென்னார்; முப்பழத்தைத் திரிபழ மென்னார்; அஃதொப்ப முத்தமிழழத்திரிதமிழழென்னார். மேலுந் திரிபுரத்தைத் திரிபட்டனமென்னார்; பஞ்ச பாதகத் தைப் பஞ்சமறைமென்னார்; அவ்வாறே பஞ்சதிரவிடத்தையும் பஞ்சதமிழென்னார். வேறென்ன சாட்சி வேண்டும்? சிறுகால் அருகு வழங்குஞ் சுதர்மறை சத்தகடவென்னும் அந்பவழக்கு விலக்கென்றோழிக். அதுவும் அடிபட்ட ஆன்றோர் வழக் கண்று. கொடுந்தமிழின் பாற்பட்ட இழிவு வழக்கேயாம். பஞ்சதமிழ் திரிதமிழென்று அங்ஙனோ இழிந்தும் வழங்கிற்றில் தென்பது யான் கூறவேண்டியதில்லை.

உரியநெய் தாளதாமரை எனவ்போலத் தமிழப் பிள்ளை தமிழப் பல்லவன் தமிழவண்ணல் தமிழநாகன் என்ற தமி ழென்னுஞ் சொல் அகரச்சாரியை பெற்று வருதலும் அஃது ஆரியமொழி யல்லாத சுத்த தமிழ்ச் சொல்லாதல் பற்றியே யென்றறிக். தமிழில் மகர ஈறுபெற்று அதுபற்றி அத்துச் சாரியை சேரப்பெற்ற சில மொழிதவிர யாதொரு சொல் தமிழ்ச் சாரியை பெற்றது அது தமிழ்ச் சொல்லென்றே துளிக்.

இனி ஆரியத்தில் வழங்கிய திராவிட மென்னும் பெயர் யாது பொருளைக் குறித்தது? அப்பொருள் உள்ள இடத்தில்

யாது பெயர் அதற்கு நிகழ்ந்தது பல்லாயிர வருஷமாகத் தமிழ் தனக்கொரு பெயரில்லாமலா இருந்தது? என்று யான் கேட்ட தற்கு முகமென்னும் பெயர் வடமொழியினின்று வருதற்கு முன்பே தமிழில் முகத்திற்கு யாது பெயர் வழங்கிற்றென்றால் கேட்பாரான். யாதையினும் ஒரு மொழியில் இரண்டோரெழுத்துச் சமஸ்கிருதத்திற்குந் தமிழிற்கும் பொதுவாயின் அது சமஸ்கிருதத்திலிருந்து வந்ததென்று சாதித்தல் சரியன்றென்றும் இங்கிலீசிலூள்ள பாதர் மதர் ஒப்பத் தமிழிற் பிதா மாதா என்றிருத்தலால் ஒன்றினின்று ஒன்று வந்ததன் நென்றும் யான் வற்புறுத்தியதைச் சிந்தை செய்தனராயின் முகமென்பதும் அங்கனே இரு மொழிக்கும் பொதுவென்று கொள்ளாது. இவ்வாறு கேட்பது சாத்தியக் கோளென்னும் போலி நியாயமல் வவா? சமஸ்கிருதமொழி ஒன்றாவது பயிலாத கலித்தொகை முதலிய சங்கத்தார் நூல்களில் முகமென்பது எத்தனையோ இடத்தில் வருகின்றதே. அன்றியும் முகமென்னும் பல பொருளொருசொல் தமிழ்திரிசொல்லென்பது அதற்குச் சமஸ்கிருதத்தில் வழங்காத பொருள்களும் வழங்குவதினாற் போத ரும். இதுபோலத் திரு அகம் புதன் தாமரை மனமென்றற்றொடக்கத்து அளவிறந்த சொற்கள் இரு மொழிக்கும் பொதுவாயுள்ளனவற்றை ஒன்றற்கே உரிய தென்று கோடல் நடுவு நிலைமையன்று. ஒரு மொழி பல பாலூக்குப் பொதுவாக நிகழ்வது பாலா சம்பந்தம் ஊர்ந்தோர்க்கு நூதனமன்று. திருமண திருநீறு திருவிழா அங்கை அஞ்செவி புதன்கிழமை செந்தாமரை முதலிய செந்தமிழ் வழக்கும் புனர்ச்சியும் சமஸ்கிருத மனமுமில்லாத பண்ணைய சுத்த தமிழ் நூல்களில் ஆங்காங்குப் பல இடங்களிலும் காணலாம்.

இவற்றோடு பெரும்பாலும் ஊடாடாது பிற்றைக் காலத் தனவாகிய இதிகாச புராணாதிகளிலும் சமய சாஸ்திரங்களிலும் மிக்க பயிற்சியுடையோரே தமிழின் தொன்மையையுன் கவயத்துவத்தையும் நன்குணராமல் அதனை வடமொழி

யினின்று உற்பத்தியாயிற் தென்பர். இலக்கணக் கடலாகிய சாளதேசிகரே இவ்வாறு மயங்கின ரெனின் மற்றையோர் பிழைப்பது அதிகமா? இவர், “அன்றியுந் தமிழ்நூற் களவிலை யவற்று ளான்றே யாயினுந் தனித்தமி முண்டோ” என்று கூறியதே அவர் இந்நூல்களிற் பயிலாமைக்குச் சான்றாம். தமிழ் செய்த தவக்குறைவே அன்னோர் வடமொழிச் சாகரத்தில் மூழ்கி ஆன்றித்துத் தமிழை அலட்சியஞ் செய்தது.

★ வடநூற் பயிற்சியில்லாத என்போவியர் இவ்வித ஆராய்ச்சியில் ஒரு முடிவுகாண அருகரன்றென்று சிலர் வாதித் தனர். காண்டல் கருதல் உரையென்னும் மூன்று பிரமாணங்களே அறிவிற்குக் கருவியாம். அவற்றுள் மூன்னையது இவ்வாராய்ச்சிக்கு ஒவ்வாது. பின்னையவற்றுள்ளுங் கருதல் காண்டலானும் உரையானும், பெற்ற சாதனங்கள் மேற் சென்று நிகழ்வது. ஆதலால் உரையே ஈண்டு இன்றியமையாததாம். இன்றி இவ்வுரைப் பிரமாணங் கல்வி கேள்விகளால் அடைவது. இவற்றுட் கேள்வியில்லாக் கல்வி சிறப்புறாது. கல்வியின்றியுங் கேள்வி சிறப்புறும். “முற்றப் பகலு முனியா தினிதோதிக் - கற்றவிற் கேட்டலே நன்று..” திருவள்ளுவ

* “வடநூற் பயிற்சியில்லாதள்க்கு” என்று யான் வீசோழியப் பதிப் பராயில் எழுதியது அப்பாகையறிவு சிறிது இன்னையான்று. சமஸ்விருத்தி நிதியுங்கினியையும் பாடம் பண்ணி, அமரமும் நாளார்த்தரத்தினாவல் யும் ஒதி இதோபதேசமும் ரகுவமிழமும் பார்த்துளேள்ளவினுஞ் சின்னால் கற்றுப் பன்னாட்டுவர்போலத் தம்மை மதிப்பார் போலாது என் வடமொழி யுணர்ச்சி ஒருணர்ச்சியின்றென்று யான் கருதியமைபற்றியே யெளக் கொள்க. தமிழ்வெதானும் யான் என்னை ஒரு பொருளாக மதியாகை தொல்காப்பியப் பதிப்புபரயிற் பண்டிதர் கவிராசர் வித்துவாள் புலவன்னின்னோரன்ன பட்டத்திற்கு அருகாணாகாது இன்னும் பலகாலந் தமிழ்ப் படித்தற்கு உரிமை பூண்டு நிற்கும் என்போவிய ரெள்பதனான் விளங்கும். நமது தமிழ்நூல் களுக்கு வந்த விதியையும் கையெழுத்துப் பிரதிகளின் குதியையும் அவை அடைந்திருக்கும் ஸ்திதியையும் பார்த்துச் சிகிக்கமாட்டாமையொன்றே என்னை இத்தொழிலில் வலிப்பது.

நாயனாருஞ் “செல்வத்து பொல்லாந் தலை” என்று அதனையே. பின்னைச் சமஸ்கிருத நூற்களின் பொருள் அந்நூற்களில் வல்ல புலவர் வாயிலாகக் கேட்டறிந்த அறிவின்மேல் யுத்தி பூர்வமாகக் கருதல் நடந்துமிகு வருங்குறையாதோ? அன்றியுங் கல்வியாலாகும் அறிவிற் கேள்வியான் வருவது நூறுமடங்கா குமே. ஆதலாற் பல காலும் விபரீத உணர்ச்சியையுந் தருவதா கிய கல்வியே இதற்குப் பொகாரப் படுவதென்றென் மறுக்க.

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருண்
மெய்ப்பொருள் காணப் தறிவு”

வடமொழி யின் மகத்துவத்தை யான் எஞ்ஞான்றும் எட்டுணையும் அவமதித்திலேன். தமிழ் அனாதியென்றாவது சமஸ்கிருதத்திற்கு முந்திய தென்றாவது கொள்கிலேன். ஆரியர் வருவதற்கு முன் பாரதகண்டத்திலிருந்த பாளை தமி மூன்றும் ஆரியரால் முறியடிக்கப்பட்ட தமிழர் * தென்றிசைச் சென்ற சேர சோழ பாண்டிய ராச்சியங்களை ஏற்படுத்தினார் களென்றும் ஆதலாற் பரதகண்டத்திற்குத் தமிழே முந்திய தென்று சாதிப்பாருளராகவும், யான்,

“இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குவ ரிசைவங்ப்ப
இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்த ரிசைபரப்பும்
இருமொழியு மாண்றவரோ தழியினா ரென்றலிவ்
இருமொழியு நிகிரன்னு மிதற்கைய முளதேயோ”

* இதற்கு அயற் சாட்சிகளும் பிற உளவென்றேன். சென்னை கூறுகோர்ட் சிரேஷ்ட நியாயாஜிபதியா யிருந்த சர்காரில் தேவேர்துரையவர் கள் இமயமலைச் சாரவில் இருக்கும் ஒரு வேடச் சாதியாகுடைய பாளை தமிழோ டெர்ந்றுமையடையதென்று தெரிவித்தனர். இதனால் தென்றிசைத் தென்றோர் பலராக்க சிலர் வடத்தினைச் சென்று மலையடிவாரங்களிற் குடிய நைந்தளை ரென்றும் காலாந்தரத்திற் பல விக்ரபங்களையடைந்த அவர்தமிழ் இப்பொழுது பிறிதொரு பாளையாயிற் ரென்றும் கொள்ளலாம். இங்கு வந்த தமிழரினின்று சிதறி தெகிரியிலுங்குடச்சுத்திலும் வழிந்த தோடர்குடகர் பாளை களும் அன்ன என்றறிக்.

என்ற முனிவரர் பதத்தைச் சிரமேற்றாங்கி இருமொழியுஞ் சமத்துவமுடையன வென்றும் ஆகவே தமிழிற்குச் சமஸ்கிருதந் தாய்மொழியன்றென்றுந் தமிழின் பெயர் திரவிடமென்பதன் மருஉவன்றென்றஞ்சு சாதிப்பாள் நின்றனன்.

ஆயினுஞ் சுதேசமித்திரன் வாயிலாகத் தோன்றிய இருவர் யான் கூறாத கூற்றுக்களையும் எந்தவைமேலேற்றிச் சமஸ்கிருதத்திலும் வைஷ்ணவத்திலும் அகுயை கொண்டிருக்கின்றேனன்று பழிக்கமத்தினார். சைவருஞ் சமணரும் போல வைஷ்ணவர் தமிழைப் பரிபாலித்தில்ரென்று யான் சாற்றிய தில் வைஷ்ணவ நிந்தை எவ்வாறு பெறப்பட்டதோ? “வைணவர்கள் திராவிடத்தைப் பள்ளித்தமிழென்று ஏனான்மாயுரைப்பர்” “வைணவக் கிரந்தந் தமிழிற் செய்தால் அது தமிழுக்குக் கவரவும்” என்று கழறிய அவர் கூற்றே என் சொல்லவ மெய்ப்பிக்கவில்லையா? பின்னை என்மேல் ஏன் அவர்க்கு இவ்வளவு நிந்தனை! விதவையை மொட்டையடிக்கும் டறவினர் அவள் அளகத்தின்மேற் கொண்ட வெறுப்பினாலா அவ்வாறு செய்விக்கின்றனர்?

யானை தன் தலைமேல் மன்னை வாரிப் போட்டுக் கொள்வதுபோல் இன்னும் பல சைவ நிந்தனைகளுக்கும் சைவாசிரிய நிந்தனைகளுக்கும் இவர்தம்மை ஆட்படுத்திக் கொண்டதனால் எனக்கு யாதும் மனக்கோட்டமிலது. ஆயினும் அவர் கடிதத்தில் என் கூற்றுக்கு ஆகேஷபமாகச் சில வாதந் தொடுக்கப்பட்டமையால் அவற்றை மாத்திரம் ஈண்டு நிராகரிக்கின்றேன்.

“ஆரிய சம்பந்த மின்றித் தமிழ்க் கிரந்தங்கள் கிடையா” என்றார். இது பிறவிக் குருடன் குரிய சந்திர ருண்மையை மறுத்த தொக்கும். இதனை முன்னாரே நிராகரித்திருக்கின்றேன். இதன் பொய்மையை மதுரைச் சங்கத்து நூல்களுள் ஒன்றையாவது பார்த்து உணர்வாராக. இக் கலித்தொகையே இதற்குச் சான்று பகரும்.

“அகத்தியத்திற் கீர்வாணத் தோரணைகள் அநேகங் காணலாம். நாடகத்தை நாடகமெனவே அகத்தியர் கூறுவர்” என்றார். அகத்தியத்தை இப்பெருமான் யாண்டுக்கண்டனரோ! இரண்டொரு தோரணைகளைக்காட்டி உதாகரித்தால்லன்றோ அஃது ஆரியச் சிறப்புத் தோரணையென்று தெரியலாம்? அங்கிலேய பிரான்சிய ஜர்மானிய ருவிய கிரேக்க வத்தீனாதி பாளைகளின் வியாகரணங்களிலெல்லாஞ் சமஸ்கிருதத் தோரணை காணலாமே. எழுவாய் பயனிலை கொண்டு முடியுமென்றால் இஃது எந்தப் பாளைத் வியாகரணங்கள்க்கும் பொது இலக்கணமுண்டாயிருத்தல் அவசியமாமே. இயலிசை நாடகத் தமிழெளத் தமிழிற் கூறிய நாடகமும் புராண இதிகாச காவிய நாடகமென வடமொழியர் கூறும் நாடகமும் வேறு வேறென்று அவர் அறிந்திலர் போலும். ஒன்று மொழியியைபு விவாசங்களைக் குறிப்பது; மற்றது கிரந்த நடை கலைகளைக் குறிப்பது. இவை தம்முள் வேற்றுமையாம்.

“தமிழமுழுத்துக்களே கிரந்தாக்கரங்களின் திரிபு” என்றார். இதனாற் போந்ததென்? கிரந்தாக்கரம் முந்திய தென்றாகும். தருமன் துரியோதனனுக்கு மூத்தவனென்றாற் பாண்டு திரிதராட்டிரன் தமையளாவானா? இனி “ஆதிகாலத்தில் மனு மான்கள் தேவபாடை பேசினதாகத் தெரியவருகிறது. மூல வாக்கிய வேதம் கீர்வாணமே” என்றனாற் சித்தாந்தமானது யாது? வடமொழி முந்தியதென்பதே. அவ்வாறு வடமொழியே முந்தியதாகுக. காலத்தால் முந்தியதெல்லாம் பிந்தியதற்குக் காரணமாமா? அதில் முந்தியவளாதவால் எதத் தியருக்குத் தாயாயினாளா? ஒன்றைச் சித்தாந்தன் செய்யும் போது அதன் பூர்வோத்தர பக்கங்கள் திருட்டாந்தங்களை நிச்சயித்தன்றோ துணிதல் வேண்டும்?

“காசியிற் சங்கத்தை அடக்கத் தவம் புரிந்து வரம் பெற்றுத் தமிழையடைந்தது உலகம் அகத்தியன் மூலம்” என யான் எஞ்ஞான்றுங் கூறிற்றிலேன்.

"கிர்வாண நாயகனை மணந்தவன் வேட்டை வேளையில் மாத்திரம் அவனை இச்சித்துத் தன் மன வழியே நடந்ததினால் வன்றோ அந்தப்பட்டி சோபியாமல் இழிவடைந்தாள்" என்று திட்டியும் "காளமேகமே நீ எமது நாளை மேகம்போல் பொய்த் தனையே! சிறப்புத்தா ஞுளக்கு" என்று புலம்பியும் இள்ளேநா ரன்ன குழிமொழிகள் செறிந்தும் வருங் கூற்றுக்களுக்கு யான் விடையெழுது வேண்டுமென்று உலகத்தில் இவர் போலிய ராலே திட்டப்படுவதற்குத் தகுந்த யோக்கியதையாவது உள்ள வனாக யான் மதிக்கப்பட்டதே எனக்குப் பெருஞ் சிறப்பென்று கொண்டனன்.

தமிழுக்குக் காலாந்தரத்தில் இரண்டு பெரும் பூதங்களால் இரண்டு பேரிடையூறுகள் திகழ்ந்தன. குமரியாறும் அதன் தெற் கணுள்ள நாடுகளுக் கழுத்திரத்தின் வாய்ப்பட்ட டமிழ்ந்திய போது தமிழ்ச் சங்கத்திற்கு ஆலயமாய்ச் சர்வ தமிழ்க் கிரந்த மண்டபமாயிருந்த கபாடபுரம் அதன்கண் இருந்த எண்ணாயிரத்தொகுருற்று நாற்பத்தொன்பது கிரந்தங்களோடு வருண பகவானுக்கு ஆசமனமாயிற்று. பாண்டிய நாட்டின் வட பாலில் ஆங்காங்குச் சிதறுண்டு குலாவிய சாதாரண சள விநோ தார்த்தமான சில கிரந்தங்களும் பள்ளிக்கூடங்களிற் சிறுவர்தங் கல்வித் தேர்ச்சிக்குரியவாய் வழங்கிய சிறு நூல்களுஞ் சில்லறை வாகட சோதிடாதிகளுமே பிற்காலத்தார் கைக்கு எட்டுவனவாயின.

ஏரண முருவம் யோக மிசைகணக் கிரதஞ் சாலந்
தாரண மறமே சந்தந் தம்பநீர் நிலமு லோகம்
மாரணம் பொருளென் றின்ன மாணநூல் யாவும் வாரி
வாரணங் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரு மாள்.

எனப் புலம்பிய நமது முன்னோரிடத்திலிருந்து நாம் அடைந்த பிதிரார்ச்சிதம் வெறும் பெயரினுஞ் சிலவேயாம்.

இப்பால் வடமதுரைச் சங்கம் ஏற்ப்பட்டு, இடமிடந் தோறும் நடைபெற்றுள்ள கவிதகளைச் சேகரித்துத் தமிழ்ப் பரிபாலனம் பண்ணித், தன் காலத்தும் நானுற்றைம்பது புது நூல்களை அரங்கேற்றி வைத்தது. அதன் பின்னர்க் கமண் வித்துவான்கள் தலையெடுத்துப் பலபல நூல்கள் இயற்றித் தமிழை வளர்த்தனர். அதன்மேல் இதிகாச புராணாதிகள் சமஸ்கிருத மொழியினின்று வித்துவங்களால் மொழிபெயர்க்கப் பட்டு மறுபடியுந் தமிழ் தலையெடுத்தபோது, நாடு முகமதீ யர்கைப்பட, அவர்கள் கோரானுக்கு மாறாகவும் வீறாவதோ கிரந்தங்கள் மண்மேல் என்று மத வைராக்கியங் கொண்டு அந்தோ நமது நூற்சாலைகள் அளைத்தும் நீராக அக்கினி பகவானுக்குத் தத்தஞ் செய்தனர். இவர்கள்கைக்குத் தப்பின சின் ஹால்களே இந்நாளில் நமக்குப் பெரிய அரிய நூல்களாயின. அவையும் இக்காலத்து இன்னுந் தமக்கு என்ன பேரவதி வரு மோவென்று பயந்தாற் போல இங்கும் அங்கும் ஒளித்துக் கிடந்து படிப்பாரும் எழுதுவாரும் பரிபாலிப்பாருமின்றிச் “செல்துளைத்த புள்ளியன்றி மெய்ப்புள்ளி விரவாத சென்னை ஸெட்டிற் - பவ்துளைத்து வண்டு மண ஆழுத வரியெழுத்து” உடையவாய்ச் செல்வினால் அரிக்கப்பட்டும் பாணங்களாற் றுளைக்கப்பெற்றும் மூன்றாவது பூதமான மண்ணின் வாய்ப்படுகின்றன.

என் சிறுபிராயத்தில் எனது தந்தையார் எனக்குக் கற்பித்த சில நூல்கள் இப்போது தமிழ் நாடெங்குந் தேடியும் அகப்பட வில்லை. ஒட்டித் தப்பியிருக்கும் புத்தகங்களுங் கெட்டுச் சிதைந்து கிடக்கும் நிலைமையைக் தொட்டுப் பார்த்தா வண்ணோ தெரியவரும்! ஏடு எடுக்கும்போது ஓரஞ் சொரிகிறது; கட்டு அவிழ்க்கும்போது இதழ் முரிகிறது. ஒற்றை புரட்டும் போது துண்டு துண்டாய்ப் பறக்கிறது. இனி எழுத்துக்களோ வென்றால் வாலுந் தலையுமின்றி நாலு புறமும் பாணக் கலப்பை மறுத்து மறுத்து உழுது கிடக்கின்றது.

இது நிற்க, இக்காலத்துப் புத்தகங்களைத் தேடிப் பரிசோதித்து அச்சியற்றும் வித்வசனர்களோ தமக்குப் பொருள் வரவையே கருதி விரைவில் விலைபோகும் விநோத நூல் களையும் பள்ளிக்கூடங்களுக்கு உபயோகமான பாட புத்தகங்களையும் சர்வகலாசாலையாராற் பற்பல பரீஷாக்களுக்கு ஏற் படுத்தப்பட்ட போதனா பாகங்களையுமே அச்சிடுகின்றனர். சரஸ்வதியின் திருநடைஞ்சு சொலிக்கப் பெற்றனவாகிய சங்கமரிடியநூல்கள் சிதைந்தழியவும் அவைகளில் அவர்களுக்குச் சந்தேகமாக இருக்கின்றன.

இதனைக்கண்டு சகிக்கலாற்றாது மனதொந்து அழிந்து போகுஞ் சுவடிகளை இயன்றமட்டுந் தேடி அவற்றுட்டமிழிற்குப் பேரிலக்கணமாகிய தொல்காப்பியம் சொல்லதி காரம் சேனாவரையம், அதன் பொருளதிகாரம், நச்சினார்க்கினியம், வீரசோழியம், இறையனாரகப்பொருள், திருத்தணி கைப் புராணமென்று இன்னவற்றைப் பல தேசப் பிரதிகள் கொண்டு பரிசோதித்து அச்சிடுவித்தேன். இதனால் எனக்குப் பிரதிகள் விலைபோகாமால் மூவாயிரத்தைஞ்சுறு ரூபாவரை யிற்றிரவிய நஷ்டம் நேரிட்டது. இவ்வாறான நஷ்டத்தைத் தரும் சிலரான பிரபுக்கள் நன்கொடை முதலிய சகாயுஞ் செப்பு பரிகரித்தாலன்றி என் முயற்சியைக் கைவிடும்படி நேரிடுவது கண்டு பரபவழுமற்றுச் சென்ற வருஷம் ஆடிமாதம் ஹிந்து பத்திர வாயிலாக ஓர் அபயம் எழுதி என் குறைநிறையை உலகத்திற்குந் தெரிவித்ததுமன்றி எனது இஷ்டர்கள் பலர்க்குந் தமிழ்ப் பிரபுக்கள் சிலர்க்கும் அக்கடிதத்தின் பிரதியைப் பிரத்தியேகமாகவும் அனுப்பினேன். அதுகண்டு அநுதாப முற்றோர் சிலரன்றி இலர்.

விச வருடம் தொல்காப்பியம் பொருளதிகாரம் அச்சிட ஆரம்பித்தபோது மேல்வரும் நஷ்டத்தை முன்னுணர்ந்து யான் மனந் தளர்ந்தது கண்டு என்னை உற்சாகப்படுத்தி அதனை அச்சிடப் பிடிக்குங் காகிதச் செலவிற்காக இப்பொழுது மைகுர் சீப்-கோர்ட்டு நியாயாதிபதிகளில் ஒருவராக இருக்குங் கவரவ

அ.ராமச்சந்திரையரவர்கள் 125 ரூபாவுக்கு சென்னை இராஜ தாணி வித்தியாசாலைக் கணிதாசிரியர் இராயபழுதார் பூ.அரங்கநாத முதலியாரவர்கள் 100 ரூபாவும் முன்னேறக் கொடுத்துமன்றி அந்நூலைப் பதிப்பித்தலால் எனக்கு நஷ்டம் நேரிடும் பட்சத்தில் தாங் கையளித்த பணத்தை யான் தமக்குத் திரும்பக் கொடுக்க வேண்டியதில்லையென்றும் மிக்க தயாளத்தோடு துணைப்பிரிந்தனர். இவர்களது பாஷாபி மான சிந்தை எவ்ராலும் ஏத்தித் துதிக்கற்பாலதன்நோ?

திருத்தணிகைப் புராணச் செலவை எனது உயிர்நண்பரும் யழிப்பாணத்தில் ஒரு வித்துவானும் பிரபுவுமாகிய கொழும் புத்துறை ஸ்ரீ தி.குமாரசாமிச் செட்டியாரவர்கள் தருவதாக ஒத்துக் கொண்டனர்.

இந்து பத்திரிகை வாயிலாக வெளிப்படுத்திய கடித்தைக் கண்டு ஈண்டுக் கீழே குறித்திருக்கும் பிரபுக்கள் தங்கள் தங்கள் பெயர்க்கு நேரே காட்டிய தொகையை எனது முயற்சிக்கும் பிரயாசைக்குந் தமது வெகுமதியாக அனுப்பி உபசரித்து என்னை மிகவுங் கெளரவப்படுத்தினர். அவர்கள் தயாளத்தையும் பரோபகார தேசோபகார சீலத்துவத்தையும் பாராட்டி யான், அவர்கள் அனைவர்க்கும் மிக்க நன்றி கூறுகின்றேன். சென்னைப் பாடசாலைப் புத்தக சமாசீயர் முதலியேர் என் முயற்சிக்குத் துணை செய்யும் பொருட்டு வாங்கிய புத்தகங்களின் கிரயமும் ஷி வெகுமதிகளின் தொகையுஞ் சில்லறையில் விலையானதுஞ் சேர்ந்து இப்போது யான் செலவிட்ட பணத்தில் முக்காற் பங்கு வந்து விட்டது எனக்குப் பேசுக்கத்தைக் கொடுத்தது.

	ரூபாய்
இராஜா சர் த.மாதவராயர்	100.00
சர். ச.இராமசாமி முதலியார்	100.00
கெளரவ நியாயாதிபதி அ.இராமச்சந்திரையர்	350.00
கெளரவ இராயபழுதார் கு.ச.சுப்பிரமணியையர்	50.00
கெளரவ ப.சௌகல்ராயர்	10.00

பேரூர் ஜமின்தார் முத்துவிஜய ரகுநாத தும்பையசாமி	
தும்பச்சி நாயக்கர்	50.00
ஊற்றுமலை ஜமின்தார் இருதாலய மருதப்பதேவர்	100.00
கும்பகோணம் சப்-கோர்ட் நீதிபதி தி.கணபதியையர்	20.00
கும்பகோணம் சப்-கோர்ட் வக்கில்	
சா.இராகவையங்கார்	25.00
கும்பகோணம் துரைத்தன வித்தியாசாலைத் தலைவர்	
ஜே.பி.பிள்டர் பெக்குரை	20.00
கும்பகோணம் துரைத்தன வித்தியாசாலை	
பாஷாசிரியர் சா.சேஷாயர்	50.00
* கொழும்பு சுப்பிரீம் கோர்ட் நியாயதுரந்தரர்	
பொ.குமாரசாமி முதலியார்	25.00
* கொழும்பு சுப்பிரீம் கோர்ட் அதவக்காத்து கெளரவ	
பொ.இராமநாத முதலியார்	25.00
* மாத்துறை டிஸ்திரிக் கோர்ட் நீதிபதி	
பொ.அருணாசல முதலியார்	25.00
யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கு மணியம்	
சூ.இருநாத முதலியார்	20.00
**கோழி கிருஷ்ணசாமி முதலியார்	20.00

* இவர்கள் மூலங்கும் யான் இனிமேற் பிரகரஞ் செய்யும் ஒவ்வொரு விரதத்திற்குத் தலைவக்கு இருபத்தெந்து ரூபாடபகரிப்பதாக எழுதியிருக்கின்றனர்.

** இவர் இதனை யான் ஆழுப்பிய பிரதிகளின் விரயமென்றால் தாம் யாதானிலும் ஒருநாலை முழுச் செலவுந்தந்து பதிப்பிப்பதாகவும் எழுதியிலும் பியார். இவரிடத்தும் எனது பரமாளரியர் வேதாரவீயாதீவைம் சுத்துருநாத கவாமிகள் ஸ்ரீவஸீ கலவாநாத தேசிக ஸ்ராத்திகளிடத்துந் திப்பணந்தாளாலே கூட ஸ்ரீ குமரகுருபர கவாமிகள் மரபிலெழுந்தகருளிய ஸ்ரீமத் குமாரசாமி முவிவரிடத்தும் பெருமை ஒத்தாகசைய எதிர்பார்த்திருந்தேன். எனது தலக் குறையோ தமிழ் துறதிட்டமோ தெரிவிவேண் இம்மூலங்கும் இளம் வய திலை விவபதமடைய என் நம்பிக்கை நிறைவேறாமற் போய்விட்டது.

ஸ்ரீமத். திருப்பணந்தாளாதினம் குமாரசாமித் தம்பிரான்	50.00
வித்தியா விசாரணைக் கருத்தர் கு.நாகோஜிராயர்	30.00
கவித்தலம் துரைசாமி மூப்பனார்	10.00
ராவு ஸாகிப் சேலம் இராமசாமி முதலியார்	20.00

தஞ்சாவூர் சப்கோர்ட்டு நீதிபதி ஸ்ரீ திரு. களக்கைப் பூரவியாரவர்கள் எனக்கு இம்முயற்சியிற் பணத்திலும் பார்க்கப் பிராசின நூல்கள் தேடித்தருவதே மிக்க உபயோக மாமென உணர்ந்து மதுரையிலிருந்து 35 பூர்வக்கிரந்த ஏட்டுப் பிரதிகள் அழைப்பித்துத் தந்தார்கள். இவற்றை யான் அத்துணைப் பொன் மொகராவாக மதித்து அவர்களுக்கு வந்தனான் செய்கின்றேன்.

தொண்டமான் புதுக்கோட்டை மகாராஜாவின் மந்திரியும் பிரதிகாலவலருமாகிய கவுரவ அ. சேவையசாஸ்திரியாரவர்கள், பூர்வக் கிரந்த பரிபாலனங் காரணமாக யான்படும் பிரயாசை யையும் அதனால் எனக்கு நேரிடும் நஷ்டத்தையும் சொல்லக் கேட்டலும் பரமதயாள சீவத்துவம் முகத்தே நின்று சொலிக்கத். தமிழாகிய தமது தாயாருக்கு வந்த நிலையான் மிக நாணமுற் றார் போல, “யான் யாது செய்தல் வேண்டும்” என்று என் களையே கடைக்கணித்தார்கள். ஏதாவது ஓர் பழைய நூல் தாங் கள் தங்கள் பொறுப்பிற் பதிப்பித்தால் நல்லதென்று யான் சொல்விழுமிடிக்கா முன்னரே, தொல்காப்பியப் பதிப்புரை யிலும் இந்து பத்திரிகையிற் கடிதத்திலும் யான் கூறியிருக்கு மாறு, ‘அப்படியாகுக’ என்று உத்தரவருளிச் சங்கத்தார் காலத்துப் பேரிலக்கியமாயுள்ள தொன்றைத் தெரிந்து கொள்ளும்படி ஆஞ்ஞாபித்தார்கள். உடனே “கற்றறிந்தா ணேத்துங் கலியே” அவ் இலக்ஷணங்களைப் பொறுத்து தெளவும் முன்னரே இதனை அக்கிடுதற்கு யான் கொண்ட அவா நிறைவேறுதற்கு இஃது சரஸ்வதி கடாக்ஷி மெளவந்துணிந்து, இதனை அவர்

கள் காருண்ணிய திரவியோபகாரத்தைக் கொண்டு இப்பொழுது அச்சிட்டு முடிக்கலாயினேன். அதன் செலவு முழுவதும் அவர்களே கொடுத்தருளியனமையாற், கலித்தொகைப் பிரதி கள் விற்பனவாகும் பணத்தைக் கொண்டு பின்னர்க் குறிக்கப் படும் எட்டுத் தொகையில் இன்னும் இரண்டொரு நூலை அவர்கள் பெயரால் அச்சிடுவிக்க உத்தேசித் திருக்கின்றேன்.

இந்து பத்திராதிபர்களாகிய ஸ்ரீ க.கப்பிரமணியைர், ஸ்ரீ மு.வீராகவாசாரியாரிருவரும் 30-31 பாரதத்திற்கு மேற்படாமல் ஒரு நூல் காஜிதச் செலவோடு கூடத் தமது அச்சியந்திரசாலை யிற் பதித்துத் தருவதாக உத்தரவு செய்தார்கள். இருவர்க்கும் மிக்க வந்தனை செய்து இவர்களைக் கொண்டு பதிப்பிக்கும் படி, இன்னும் ஒருவராலும் அச்சிற் நோற்றாத தொல்காப்பி யம் நச்சினார்க்கினியம் சொல்லதிகாரத்தையும், இஃது என் பொருளுதிகாரத் தோடு கூடி நச்சினார்க்கினியம் பூரணமாதற் பொருட்டு, முன் மகாவிங்கையரால் அச்சிடப்பட்ட சொற்ப பாகமாகிய எழுத்ததிகாரத்தையுஞ் சேர்த்து ஏட்டுப் பிரதிகள் தேடிப் பரிசோதித்து வருகின்றேன். இவர்கள் முன்மாதிரி யைப் பின்பற்றிப் பிற அச்சக்கூடத் தலைவர்களுந் தலைக்கொரு பழைய நூலைத் தத்தம் யந்திர சாலையில் தக்க வித்துவாள்களைக் கொண்டு பரிசோதிப்பித்துப் பதிப்பாரா யின் எத்தனை நூல் அழியா தொழியும்? அன்றியும் அஃது அருந்தந்திரங்கள் இறவாமல் நிலைபெறுவதற்கானதோர் பெருந் தந்திர மாகுமன்றே?

மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் முன்னர் அவ்வக் காலத்துப் புவவர் கொண்டு வந்து அரங்கேற்றிய நூல்கள் பல்லாயிர மாகும். அவையெல்லாம் அச்சங்கத்தார் தாமாக நமக்கு அருளிய நூல்கள் அனேகம் உண்டு. அவற்றுட் கண்டச் சங்கத் தார் அருளியன எட்டுத் தொகை பத்துப்பாடல் பதினெண்கிழக்க் கணக்கென்று மூலகைய. அவை இன்னை வென்பது முறையே:

“நற்றினை நல்ல குறுந்தொகை யைக்குறுநு
நொத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல்
கற்றறிந்தா ரேத்துங் கவியேயகம்புறமென்
நித்திறந்த வெட்டுத் தொகை..”

“முருகு பொருநாறு பாணிரண்டு மூல்வை
பெருகு வடமதுரைக் காஞ்சி - மருவிளிய
கோவநெடுநவாடை கோவ்குறிஞ்சி பட்டினப்
பாளை கடாத்தொடும் பத்து”

“நாவடி நான்மணி நாளாற்ப தைந்தினைப்பழுப்
பால்கடுகங் கோவை பழமொழி - மாழுவ
மின்னிலைசொல் காஞ்சியிட னேலாதி யென்பவே
ஈகந்திலைய வாங்கீழ்க் கணக்கு”

என்னுஞ் செய்யுட்களாள் அறிக். இவற்றுட் கோவையென்
நது ஆசாரக் கோவையை. முப்பாலென்றது திரிகடுகம் ஆசாரக்
கோவை பழமொழி பஞ்சஸூலம் ஆகிய போன்று நாலடி
வெண்பாவாள் இயன்று அக்காவத்திலே வழங்கிய மூன்று
சிறுத் தரும் நூல்களை யென்றும் இன்னிலை சொல் என்று
இன்னிலை இன்சொல் என்னும் பெயரிய இரண்டு நூல்களின்
பெயரை யென்றும் உத்தேசிக்கின்றேன். அன்றேல் ஜந்தினை
அகப்பொருட்டு ரைத்தாய் ஜூம்பது செய்யுளாள் மாறன்
பொறையளர் இயற்றியது ஒர் நூலாக, இவர்க்குக் கீழ்க்கணக்
குத் தொகை பதினெட்டாய தெவ்வாறோ? இவ்விடர்நோக்கிப்
போலுஞ் சிவர் ஜந்தினையை ஜந்தொகை யென்று பாடம் ஒது
வர். “அன் னோர் நெடுந்தொகை யொன் நொழிய வேறு
தொகையின்மையிற் சட்டி சட்டதென்று நெருப்பிற் பாய்ந்த
கள்வளார் போலப் பின்னர் எட்டுத் தொகைக்கு நூல் காணாது
பேரிடர்ப்படுவர். “இன்னிலைய காஞ்சியிட னேலாதி யென்
பவே” என்றும் பாடமுண்டு. அதனால் இன்னும் இரண்டு
குறைவதன்றிக் கணக்குச் சரி பெறாது.

இவ்வாறு கொள்ளாது சிலர் கோவை முப்பால்களை வாத புரசராகிய மாணிக்கவாசக சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய திருச்சிற்றம்பலக் கோவையாருஞ் சங்கத் தாரைப் பங்கப் படுத்தி அழித்து விட்ட தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனாரது பொய்யாமொழித் திருக்குறளுமென்று மயங்கித் தடுமாறுப. பெயர்ப்படைத்த வித்துவாள்களுள்ளுக் கிலர் இவ்வாறு மயங்கினது நம்போவியரை மிக மயக்குகின்றது. இவ்விரண்டும் நமது தமிழ் வேதமென்றாவது சிந்தித்தாரில்லை. திருச்சிற்றம்பலமுடையார் கையெழுத்தாகிழங்கணக் கின் கீழகப்பட்டது!!! இதனை நிராகரிக்க அயற்சாட்சியும் வேண்டுமா? பன்னிரண்டு திருமுறையையும் ஒருங்கு சேர்த்து முப்பதாக்கிவிட்டாரில்லை!! மேலும் "நாலடி நான்மணி" என்றாற் றொடக்கத்துச் செய்யுள் யாரது? யார் காலத்தது? யான் டை.யது? சங்கத்தார் காலத்துச் சங்கத் திருமுன்னரச் சங்கப் புலவரு சௌகருவராற் சொல்லப்பட்ட தெள்பது உண்மை யாயின், நாயனார் திருக்குறளின் பின் சங்கம் எங்கே யிருந்து? இருப்பினன்றோ குறளுங் கூட்டிக் கூறப்படும்! நாற்பத்தொன் பதின்மர் புலவருங் கூடி மனத்தாலும் வாயாலும் வாழ்த்திய மாலையின் சாரம் அதனைத் தமது சிறு நூல்களோடு ஒக்க வைத்தற் கருத்தினையுடையதா?

இந்நூல்* முதலிற் குறித்த எட்டுத் தொகையுள் ஒன்று. அது மதுரைக் கடைச்சங்கத்துப் புலவர் நாற்பத்தொன்பதின் மருள் ஒருவராகிய நல்லந்துவனார் இயற்றியது. சிலர் இவர் இஃது இயற்றினோரல்வர்; சிறந்த கவிச் செய்யுட்களைப் பல நூல்களிலிருந்து திரட்டித் தொகுத்தவரென்பர். அவ்வாறு தொகுக்கப்பட்ட அகம் புறம் நற்றினையென்றின்னோரள்ள நூலுளைவாம் அவ்வக் செய்யுளின் கீழ் அதன் ஆக்கியோன் பெயர் குறிக்கப்பட்டதுபோல் இதனுட் குறிக்கப்படாமையானும், நல்லந்துவனார் தொகுத்தாரென்று பல்லாசிரியர்கள் கூறிய இடம் அனைத்தும் அவர் "முல்லை குறிஞ்சி மருத

★ கவித்தொகை

நெய்தவெனச் சொல்விய முறையாற் சொல்லவும் படுமே” எனவும் “நடுவ ஜென்தினெண் நடுவண தொழியப் - படுதிரை வையம் பாத்திய பண்பே” எனவும் ஆசிரியர் தொல்காப்பிய னார் அடுக்கிய முறை பிறழப் பாவை குறிஞ்சி மருதம் முவ்வை நெய்தவெனக் கோத்த தொகுதியையே கொள்ளக் கிடந்தலானும், “உச்சிமேற் புவவர்கொள் நக்கினார்க்கினியார்” புரிவுண்ட புணர்க்கி யென்ற நொடக்கத்து நெய்தற்கவியின் கீழ்க் “சொல்வொடுக் குறிப்பொடு முடிவு கொளியற்கை - புவலிய கிளவி யெச்சமாகும்” என்பதனாற் சொல்வெச்சமுங் குறிப்பெச்சமுமாகத் தம் பேரறிவு தோன்ற ஆசிரியர் நல்வந் துவணார் செய்யுட் செய்தாரெனக் கூறியமையானும் இங்கு அவ்வாசிரியராற்றாமே இயற்றப்பட்டமை தெள்ளிதின் விளங்கக் கிடந்ததெனக் கூறி மறுக்க.

இது சங்கத்தார் காலத்து இலக்கியங்களுக்கெல்லாம் பேரிலக்கியமாக மதிக்கப்பட்டதென்பது அவராற்றாமே கொடுக்கப்பட்ட “கற்றறிந்தா ரேத்தும்” என்னும் விசேஷ ணத்தாற் பெறப்படும். ஆகவே இதன் சிறப்பு இத்துணைத் தெள்பது எம்போவியரால் எடுத்துச் சொல்லக்கடவ தொன்றன்று. இதன் மகத்துவத்திற்கு யான் காரணங்க் கற்பிக் கப்புகிற் பொன்னின் மாட்சிமைக்கு மங்கலகரமாகிய மஞ்சனிறத்தையும் வைரத்தின் பெருமைக்கு அதன் துவ்விய வெண்மையையுங் கூறி மெய்ப்பிக்கப் புகுவதோக்கும்.

இது சமஸ்கிருத மொழிகள் தமிழோடு வந்து கலக்கப் பெறாத சுத்த தமிழ்க் காலத்த தெள்பது இக்கவிகளுள் வட மொழியென்ற மனமும் இல்லாமையே தெரிவிக்கும். நற்றினை முதற் புறநானுரீநாகக் கிடந்த தொகையனைத்தும் இப்பெருஞ் சிறப்பு வாய்ந்தனவாகவும் ‘ஒன்றேயாயினுந் தனித்தமிழுண்டோ’ என்று ஞான தேசிகர் கூறியது இன்றைக்கு இருநூறு வருஷத்தின் முன் இவர் காலத்தே தானே இந்நாற்கள் கற்பார் கைக்கு அகப்படாது அருமையாய் மறைந்துவிட்டன என்பதற்குச் சான்றாகுமெனிற் பிழையாமா? பின்னை இக்காலத்தில் இதன் அருமை கூறல்

வேண்டுவதென? இவற்றைக் கற்றோரைக் கண்டாரைக் காண்டலுவும் கார்த்திகைப் பிரையாயிற்று.

இது கடைச் சங்கத்தார் காலத்து நடுக்கூற்றின்கட்டோன்றியது. கடைச்சங்கம் ஒழிந்து இரண்டாயிரம் வருடமாயிற் றென்பது வீரசோழியப் பதிப்புரையிற் நமிழின் கால நிருபணம் கூறிய இடத்துச் சித்தாந்தஞ் செய்து காட்டியிருக்கின்றேன். ஆதலால் இந்துவுட் உண்டு பட்டு இப்போது எவ்வாற்றானும் இரண்டாயிரத்தைச் சூறு வருஷத்திற் குறையாது. மூவாயிரமெனிலும். இழுக்காகாது.

இதற்கு உரையெழுதினார்மதுரையாசிரியர் பாத் துவாசி நக்சினார்க்கினியார். இம்மகாள் இதற்கு உரை எழுதி வையாதொழியின் இந்துவைப் படித்துணர்தல் இக்காலத் தார்க்கு இசையாது. ஆகவே இத் தமிழ் நமக்கு நக்சினார்க்கினியார் இட்டதோர் பிச்சையென்றுணர்க.

பச்சைமா வணைய மேகம்
பவ்வநீர் பருகிக் கான்ற
எக்சினார் றிசையு முண்ணு
மமிழ்தென் வெழுநா வெக்சில்
மெச்சிநா ணானும் விள்ளேநார்
மிசைகுவர் வேத போத
நக்சினார்க் கிளியா ஜெங்கி
னறுந்தமிழ் நுகர்வர் நல்லோர்”

என்றதன் வாய்மைக்கு இஃப்தொன்றே திருஷ்டாந்தமாம்.

“பாலெவல்வா நவ்வாவின் பாலாமோ” என்ற உவமைக்கு உவமேயமாக “நூலிற் நெரித்த வுரையெல்லாம் பரிமேலழகர் - பரித்தவுரையோ பகர்” என்பது அது பெரும்பான்மைபற்றி அவற்று சொல்வன்மையையும் பொருணுவன்மையையுமே நோக்கியது; இஃப்து அவற்றோடு, “உள்ளுறையுவமமும் இறைச்சிப் பொருளும் - வள்ளிய நவரச வாரிசமளை இத் தெள்ளிதின் விளக்கிய திந்தமிழ் செறிந்தது.”

பரிமேலமுகரும் நச்சினார்க்கினியாரும் ஒரே காலத்தினர். அவர் திருக்குறள் ஓன்றற்கே உரை யெழுதினவர். இவரோ தமது காலத்து உரைபெறாது சிக்குமுக்காய்க் கிடந்த பண்ணால் களைப் பட்டப்பகவில் வெட்டவெளிபோல மயக்கறுத்துக் காட்டி உரை வகுத்த மஹாவியாக்கியானி. பேராசிரியரும் விளங்காமற் நடுமாறிய குறுந்தொகை இருபது பாட்டிற்குப் பொருள் இவரே யாவர்க்கும் இனிது புலப்பட மொழித்திறத் தின் முட்டறப் பிட்டுக்காட்டியல்வரென்றால் இவர் வல்லபத் திற்கு வேறு சான்று வேண்டிலது.

தொல்காப்பியச் சொல்லத்திகாரத்திற்குச் சேனாவரையருறையும் திருக்குறளுக்குப் பரிமேலமுகருறையும் இவருறையினின்றும் வியந்து கொண்டாடப்படற்பாலன வென்றே கொள்ளினுங் கொள்க. அதனால் அவர்கள் இவரினும் பெருஞ் சிறப்பும் பயனும் உடையவர்களாகார்கள். என்னை? அன்னோரிருவரும் தாந்தாம் தாமெடுத்த ஒரொரு நாலுக்கே உரையிற்றியவராதவின். இருவரும் வடநூற்கடலை நிலைகண்டுணர்ந்து அதன் இயைபு கொணர்ந்து நாட்டியவர்கள். இவரும் வடநூற்பயிற் சில்லாதவரவல்லர். தமிழிற்கு அவரினுங்காட்டிற் சிறந்த அதிகாரி. இது கருத்தாண்டிறே “நச்சினார்க்கினியார் சேனாவரையர் பரிமேலமகர் உரையாசிரியர் முதலாயினோர்” என நன்னால் விருத்தியுரையார் முறைப் படுத்து வைத்தது! தமிழிலுள்ள நுணுக்கங்களை இவர் போல எடுத்துக்காட்டி மாணாக்கர்க்கு மிக உபயோகமாம்படி பெரு நூல்கட்டு உரை செய்த ஆசிரியர்யாரும் இலர்.

இதனால் இவரினுந் தமிழ் வல்லோர் இருந்திவரென்று சொல்லப் புகுந்தேனல்லேவன். அகத்திய மகாமுனிவர் வரத்திற் ரோன்றி மிகக் கூரிய விவேகமும் வடக்கைலப் பயிற்சியும் நுண்ணிய தமிழறிவுமுடையராய், ஸ்ரீ கௌலாச பரம்பரைத் திருவாவடுதுறையிலெழுந்தருளி விளங்கிய சிவஞானசுவாமிகள்

இவரையும் புறங்காண் வல்லரென்பது அவர் சங்கர நமச்சிவாய தேசிகரியற்றிய நன்னூல் விருத்தியுரையிற் செய்த திருத்தங்களானுந் தொல்காப்பிய முறை குத்திரத்திற்கு விரித் துரையாக இயற்றிய தொல்காப்பியச் குத்திர விருத்தியானும் நன்கு துணியப்படும். ஆயினும் இலக்கிய இலக்கணங்களுள் யாதாயினுமோர் அரிய பெரிய நூற்கு அவர்உரையெழுதாமை யானால் சித்தாந்த சாத்திரத்தை விளக்குதலே முக்கிய கருத்தா யினுந், தமிழின் சிறப்பும் அதன் நுண்மையும் அருமையும் இடந்தொறுஞ் சொலிக்க அவர் செய்த சிவஞான பாடியம் அவராதீனத்து மடாதிபதிக்ட்டு ஒர் இரத்தின மகுடமாய்க் கிடந்து துவங்கப்பெறுவதன்றித் தமிழ்ப் புலவர்கைக்கு அகப் படாமையானும் அவர் சாமர்த்தியத்துக்குத் தக்க பெரும் பயனைத் தமிழுலகம் அடைந்திலது.

இவரது மகாபாடியத் திவ்வியாமிரத்ததை உலகம் உண்டுகளிக்க வையாதது, சந்திரலூக்குக் களங்கமுஞ் குரிய னுக்குப் பன்முரியும் போல, ஓன்றானுங் குறைவின்றி எல்லாச் சுகுணாமும் நிறைந்திவங்கும் பரம தயாள மூர்த்திகளாகிய ஸ்ரீவஸீ சுப்பிரமணிய கவாமிகளுக்கும் ஒரு குறைவன் டென்று சொல்வதற்கு ஏதுவாகின்றது. பூலோகத்தில் ஒரு குறைவாயினுந் தம்பால் இருக்கப் பெறாதார் இவராதவிற் திருஷ்டி பரிகார நிமித்தமாய் இக்குறைவைச் சகித்திருக்கின்றனர் போலும். சைவசமய சாத்திரமாதவிற் பரிபக்குவர்க்கள்றி அளித்தற்காகக்கொடுத்தனர் சித்தாந்த சாத்திரமெல்லாம் அச்சின்வாய்த் தோன்றி அகிலலோகமும் பரவிக்கிடக்கும் இஞ்ஞான்றைக்கு ஈதமையாதென்றனரோ மறுக்கப்படும். மகா சந்திதானத்தின் திருவுள்ளாம் இதனைச் சற்றே சிந்தித் தற்குச் சிலபெருமான் விருப்பை புரிவாராக.

நக்சினார்க்கினியார் சமணர் காலத்தராதவின் இந்நூற்கு இவர் உரையெழுதி ஆயிரத்திருநூறு வருஷத்திற்குறையாது. சங்கமீஇய நூல்களிற் போலச் சீவக சிந்தாமணி முதலிய

பிற்கை நூல்களினின்று தமது உரைகட்டு வேண்டிய உதாரணங்கள் ஆங்காங்கு எடுத்து ஆண்ட இவர், அவைகள் மலிந்து கிடக்கும் பாரத ஸ்காந்த ராமாயணங்களிலிருந்து ஓர் இலக்கியமுங் காட்டாததே இவையளைத்தும் இவர் காலத்திற்குப் பிற்கையளவென்று உள்ளங்கை நெல்லிக்களி போலக் கொள்ளக்கிடக்கின்றது. இந்நூற்களில் காலமே அவ்வளவாயிற்றே.

இந்நூற்பதிப்பை ஏட்டுப் பிரதிகளின் போக்கிலே விடாது சிற்சில இடங்களிற் சில விகற்பங்கள் செய்திருக்கின்றன. அவை இன்னளவென உணர்த்தல் என கடமையாம்.

1. பாட்டுக்கடோறும் முதலிலே அவ்வப்பாட்டின் முதற்குறிப்பைச் சொல்லி இஃஃதின்ன துறைத்தென்று கிளவி கூறிப் பின்னர்ப் பாட்டுவரும். அதனையான் மாற்றி முதலிலே பாட்டை அச்சிட்டு அதன்கீழ் இஃஃதின்ன கிளவி யெனக் கூறுக் கருத்துரையை அச்சிட்டிருக்கின்றன.
2. பாட்டு முழுதும் ஒருங்கே தொடர்ந்துவராது எடுத்துக் கொண்ட உரைக்கு வேண்டிய அளவாய்ப் பிளவுபட்டுப் பின்னம் பின்னமாய்க் கிடந்ததை ஒரு தொடராகச் சேர்த்து ஒவ்வொரு கலிப்பாவையு முடித்த பின்னர் அவ்வப்பகுதியை முதலும் சுறுங்காட்டி மீளவும் பகுத்து அப்பகுதியின் உரையைப் பதித்திருக்கின்றன.
3. விசேட உரைகள் சில உரைக்கு முன்னுஞ் சில உரைக்குப் பின்னுஞ் சில இடைப்பிற வரலாக உரைக்கிடையினுங் கிடந்தவற்றை ஒரு சிரமப்படுத்தி அனைத்தும் பாடமும் உரையுமான பின்னரே வரும்படி சேர்த்திருக்கிறன்.
4. தரவு தாழிசை தனிச்சொல் சுரிதகமென நிகழும் பாட்டுறுப்புக்களில் மூலம் ஒன்றினும் உரை ஒன்றினுமாகச் சில இடங்களிற் பிறழ்ந்து கிடந்தவற்றை

இரண்டும் ஒரிடத்தாம்படி உரையிடத்தை மாற்றியிருக்கின்றேன்.

இவைகளுக்கெல்லாம் உதாரணம் எடுத்துக்காட்டி விளக்கின் மிக விரியுமென் நஞ்சியும் அதனால் ஒரு பெரும் பயனில்லாமை நோக்கியும் ஒழித்தனன். இவ்விதற்பங்களிலெல்லாம் ஒரிடத்துக் கிடந்த வாக்கியத்தைப் பின்னோரிடத்தில் இடமாற்றி வைத்ததேயன்றி ஆசிரியர் மொழி நடைகளில் ஒரேருத்தையாவது யான் மாற்றியதேயில்லை.

5. “முன்னோர் மொழி பொருளேயன்றி யவர் மொழியும் - பொன்னே போற் போற்றுதல்” அவரினின்று வேறாக வழி நூல் சார்பு நூல் செய்தோர்க்குங் கடனாகவே, தவர் நூலையே அச்சொருபமாக எடுத்துப் பதிப்பிப்போர் ஓர் அஷாரமாவது மாற்றுதல் பெருந்தவறென்பது யார்க்கும் உடம்பாடே.

ஆயினும் இந்நூல் துரைத்தன வித்தியாசாலை களிலும் பிற கல்லூரிகளிலும் பாடசாலைகளிலும் பயிலல் வேண்டுமென்னும் அவாவினாலே தற்காலம் அளவ யிற்றுக்கு இனங்காததோர் இழிசொல்லும் மகளிர் சிறப்பவயத்தின் இடக்கரப் பெயருமாகிய குஃப் நொடார்ந்த அன்மொழி இந்நூல் முழுதினும் பதினோரிடத்திற் பிரயோகிக்கப்பட்டதை ஒழித்துஞ் செய்யுள்ளனமுறாதிருத்தற்பொருட்டு அதற்குப் பதிலாக அவ்வெவ்விடத்திற்கு இசைந்தபிற அவயவத்தின் பெயரைச் சந்தத்திற்கு வேண்டிய அளவு விசேஷங்கள் தோடு புணர்த்தியும் இருக்கின்றேன். அவ்வாறு சொரு கியது இன்ன இன்ன மொழி இன்ன இன்ன பாட்டில் இன்ன இன்ன அடியிலென்பதை யாவரொருவராயிலும் அறியவிரும்பின் அவற்றை ஈண்டுக் காண்க. மாற்றி

வைத்த பிரதிமொழியின் பொருளே, உரையகத்தும் மாறி யிருக்குமென்பதும் சொல்ல வேண்டியதில்லை. நாலாவது பந்தியில் நடச்சத்திரக் குறி அக் குஃபோடர்ந்த அன்மொழித் தானத்தைக் காட்டும்:

கவி.	பா.	வரி	முன் பாடம்	பிரதிமொழி
கடவுள் வாழ்த்து	6		அகல் *	அகல் குறி
பாளவ	13	5	அகன்ற *	ஆரெழிற்றிதனி
குறிஞ்சி	14	24	*என்றோழி	ஆகத்தென் றோழி
"	16	16	அகல் * ஆன்	அமர்ந்துப்பி னான்
"	24	4	வரியாந்த * ஆய்	மனிவிண் மட நவாய்
மருதம்	2	10	அகல் *	பிரைநுதல்
"	15	21	*வரி	ஒன்றுமிளட-
"	22	37	அகல் * காழகம்	அரை செறி காழகம்
முல்லவ	8	2	அகல் *	நகிலம்
"	9	10	அகல் *	அகல்குறி
நெய்தல்	8	17	தடவர *	தடவரவாகம்

இவ்வாறு மாற்றியது குற்ற மாயின் அதனை உலகம் மன்னிக்கும்படி பலமுறையும் பிரார்த்திக்கின்றேன்.

“நொந்தி ரந்தனர் நுவல்குறை பொறுத்திடா ராக்கன் சிந்து மென்பது செகத்தினிற் சுருதியா கமங்கள் முந்து வாய்மையின் மொழிந்தது நிதியு மதுவே தந்த தாமெனி லீண்டது தவிர்க்கலாந் தகைத்தே”

நெய்தற்கவி 29-ம் செய்யுள் 7-ம் அடியில் “உண்ணிறை மல்கு” எனவும் 16-ம் அடியில் “தூவற” எனவும் பாடமாக, உரையில் அவற்றிற்கு முறையே “உண்கண்-நீர் நிறைகையி னாலே” எனவும் “வலியறும்படி” எனவும் பொருள் கூறி யிருப்பது பிற்காலத்து ஏடெழுது வாரால் நேரிட்ட தவறென்றும் நீரென்றதற்கும் வலியென்றதற்கும் இயையுமாறு பாடத்தை உறையென்றுந் தாவென்றும் மாற்றிவிடுதல் தகுதியென்றஞ்சு சில தக்கோர் சொல்லியும் யான் அதற்கு உடம்பட்டிலேன். நீரிற்கு உறையென்பது போல இறையென்றும் வலிமைக்குத் காவென்பதுபோலத் தூவென்றும் முற்கால வழக்கு இருந்தி ருக்கலாமே. ஏத்தனை சொற்கள் தற்கால வழக்கில் எடுத்தாளாத பொருளிற் பண்டையோராற் பிரயோகிக்கப்பட்டிருக்கின்றன.

இலக்கிய இலக்கண ஆதாரமாக ஒன்றினைத் தவறென்று ஒருதலையாக நிச்சயித்துழூயியன்றி ஏட்டுப் பிரதிகள் யாவும் ஒத்திருந்தனவற்றை யான் மாற்றில்லேன்.

அடியேன் சிற்றறிவுக்கேற்ற மட்டும் பரிசோதனை செய்து அச்சிட்டு அடியோடழிந்து போகும் பழைய நூல்களை நிலை நிறுத்துவான் புகுந்தே எாதவின் நூலைத் திருத்துவதும் பொருள் இசையச் செய்வதும் என் கடமையன்று.

இயன்றளவும் பூர்வ ரூபம் பெறச் செய்வதும் இயலாத இடத்து இருந்தபடி உலகிற் கொப்பிப்பதுமே யான் தலை யிட்ட தொழிலென்பதை இன்னும் ஒருகால் உலகத்தார்முன் விண்ணப்பஞ்செய்து கொள்கின்றேன். பிழையாயினவற்றைத் திருத்திப் படித்தல் ஆன்றோர் கடன். கண்ணுக்கும் அகப்படா மற் கிடந்த ஏட்டுப் பிரதிகளைக் கடிதத்திற் பல பிரதிருபஞ் செய்து கைக்கெட்டப் பண்ணுகின்றேனென்றே கொள்ளுக.

முற்றும் வழுவறப் பரிசோதித்துப் பிரசரஞ் செய்ய எவ்வோர்க்குத் தொல்காப்பியப் பதிப்புரையில் யான் விவரித் துக்கூறிய பல ஏதுக்களால் இவ்வித முயற்சியிற் சிந்தை சென்றி வதாதவினான்றோ, சகிக்கலாற்றாத பரிதாப சிந்தையோடு பதி னாலாம் நாளைப் போரிற் நூரியோதனன் தன் சேனாதிபதி யிடஞ் சென்று முறையிட்டு இனி அர்ச்சனேனாடு சண்டையிட யானாவது போகின்றே வென்று போளதை யொப்ப யான் இத்தொழிலிற் பிரவேசித்தது. ஆதலால் என்னைக் கடந்து சிற்சில வழுக்கள் இவைமறை காம்போல் அங்குமிங்குங் கிடப்பின் அதையிட்டு என்மேற் குற்றமேற்றல் மறைமுக்ததாற் றர்மமா காது` போவதினில்வரது நேர்முகத்தாற் பேரநியாயமா மென்றறிக.

இலக்கணக் கொத்துடையார், நூலாசிரியர், உரை யாசிரியர், போதகாசிரியரேன வகுத்த மூவகை ஆசிரியரோடு யான் பரிசோதனாசிரியரேன இன்னுமொன்று கூட்டி, இவர் தொழில் முன் மூவர் தொழிலினும் பார்க்க மிகக் கடிய தென்றும் அவர் அறிவு முழுவதும் இவர்க்கு வேண்டியதென்றும் வற்புறுத்திச் சொல்கின்றேன். தூக்கினாலவள்றோ தெரியுந் தலைச்சுமை? பரிசோதனாசிரியர் படுங் கஷ்டம் ஓர் அரிய பழைய நூலைச் சுத்த மனச்சாட்சியோடு பரிசோதித்து அச்சிட்டார்க்கன்றி விளங்காது. இவையெல்லாம் அநுபவத்தாலன்றி அறியப் படாப் பொருள்கள். ஒன்றற் கொன்று ஒவ்வொத இருபது இருபத்தைந்து பிரதிகளையும் அடுக்கி வைத்துக் கொண்டு என் கண்காணச் சிந்தாமணி பரிசோதனை செய்து பதிப்பித்த கும்பகோணம் வித்தியாசாலைத் தமிழ்ப்பண்டிதர் ஸ்ரீமத்வே, சாமிநாதையரைக் கேட்டால் இந்நால்வகை யாசிரியர் பாட்டின் தாரதம்மியம் சற்றே தெரியலாம். எனக்கு அவரும் அவருக்கு நானுமே சாட்சி.

ஒரு நூலைப் பரிசோதித்து அச்சிடுதற்கு முதலிற் கையெழுத்துப் பிரதிகள் சம்பாதிப்பதே மஹா பிரயாசை. அதிலும் ஒரு நூல் பழையதும் இலேசில் விளங்காததுமானால்

எழுதுவாரும் ஒதுவாருமில்லாமல் இருக்கிற இடமுந் தெரியாமற் போய் விடுகின்றது.

கவித்தொகைப் பிரதிகள் தேட யான்பட்ட கட்டம் வாயி னாற் கூறும் அளவைத்தன்று. முதன்முதல் யான் பார்த்தது புதுவை நயன்ப்ப முதலியாரது மூலபாடப் பிரதி. அது தலை யுங் கடையுமின்றிய குறைப்பிரதி. மேலும் பெரும்பாலும் எழுத்துக்கள் சிதைந்து ஒரு பாட்டின் ஒருறுப்பாவது முற்றும் வாசிக்க முடியாமற் கிடந்ததாற் படிப்பதற்கே வெறுப் புண்டாய் நீக்கிவிட்டேன்.

பின்னர்த் தொல்காப்பியிப் பரிசோதனைக்காகத் தேடிய போது ஸ்ரீவைஷீ ஆறுமுகநாவலரவர்கள் பிரதி சேர்க்கப்பட்டது. அது கொண்டு கலித்தொகை அருமை யுணர்ந்து அதனை எப்படியும் உலகிற்குப் பயன்பட அச்சிட வேண்டுமென்றும் அவாவுற்று ஸ்ரீ ஆதின மடாதிபதிகளுக்கு விண்ணப்பஞ் செய்து கொண்டேன். காருண்ணியமுங் கவாபரிபாலனாமுமே தமது திருமேளியாகக் கொண்டு விளங்குந் திருவாவடுதுறைச் சற்குருநாத கவாமிகள் உடனே தங்கள் மடத்துப் பிரதியுடன் வெறும் இரண்டு பிரதி தென்றேசத்தினின்று வருவித்தனுப்பி அச்சிட்ட பிரதியும் 20 எடுத்துக் கொள்வதாக உத்தரவு செய்தது. இப்பேருபகாரத்திற்கு யானே அங்கு அடிமையாவ தன்றி வேறு யாது கைம்மாறுளது?

விண்ணேனாடு கைலைவழித் தேசிக் வெவ்வினைக்கு நெற்றிக் கண்ணா னணக்பர் மண்ணியச் வாயிகள் கான்மலரா நன்னைஅத் தலையி னசதீரத் தாங்கநற் கோகழிவாய் மண்ணையப் பிறந்தில் ணைய கோ!இந்த வையகத்தே!

சிரமாலை யாகவுஞ் சின்முடி யாகவுஞ் செய்யகண்ட சரமாலை யாகவும் யானடி யேனினை யேன்;றந்துவாய் பரமார் கயிலைப் பரம்பரைக் கோகழிச் சுப்ரமணியா மரமாய்நின் பாத குறடாய் வருதற் கொருவரமே!

மதுவர மடாதிபதிகள் அத்தருணத்தில் தெசுங்னைத்திலே ஸ்தல யாத்திரையிற் பிரசன்னமாகி யிருந்தமையாற் றிரும்பி ஆகிளம் வந்து சேர்ந்ததள்மேல் என் விண்ணப்பங் கவனிக்கப் படுமென்று கட்டளையிட்டருளியது. பின்னர் அதனைத் திருவள்ளத்து அமைத்திலது போலும். எஞ்சிய மடங்களி விருந்து யாதும் பதில் வராமையால் இந்நால் ஆண்டு இலதென்று தீர்மானித்துக் கொண்டேன்.

சுவாமிகள் அனுப்பிய பிரதிகளைக் கொண்டு மூலபாடத் தையாவது பரிசோதித்து, ஒர் அரும்பத அகராதியும் இலக்கணக் குறிப்புஞ் சேர்த்து முதலில் அச்சிட உத்தேசித்து, அதனை நல்ல பரம்பரைத் தமிழ் விற் பத்தியுங் கூரிய விவேகமுழுடைய யாழ்ப்பானம் நல்லூர் ஸ்ரீ சிற். கைலாச பிள்ளையைக் கொண்டு எழுதுவித்தேன். பின்னர் மேலே தெரிவித்தவாறு கவரவ சேஷஷய சாஸ்திரியாரவர்கள் ஆஞ்சலை கிடைக்கப்பெற்றமையால் வேறு பிரதிகளுங் தேடுவான் முயன்று பல இடங்களுக்கு எழுதலாயினேன்.

யாழ்ப்பானத்து மல்லாகம் விசுவநாத பிள்ளையவர்கள் புத்திரருந் தமிழ்க்களை விநோதந் தமக்குப் பொழுது போக்காக உடையவருமான ஸ்ரீ கணக்கைப்பிள்ளையவர்கள் தமது பிரதியுந் திருமணம் கேசவ சுப்பராய முதலியார் மயிலை இராமலிங்கப்பிள்ளை பிரதியுந் தயை செய்தார்கள்.

சென்னைப் பிராசிய கிரந்த மண்டபத்துந் தஞ்சைச் சரஸ்வதிமாவிலும் இங்கும் அங்குஞ் சிதறுண்ட சில ஒற்றை களைச் சேர்த்துக் கட்டி ஓரொரு பிடியோடு கலித்தொகை யென்று அபிதானஞ் குட்டி வைக்கப்பட்டிருந்தது. இவற்றாற் பிரயோகனமிராதென்று நீக்கிவிட்டு வேறு எவ்விடத்தும் பிரதி அகப்படாமையால் அகப்பட்ட பிரதிகளை வைத்துக் கொண்டு அச்சிட ஆரம்பித்தனன்.

போகப் போக ஒன்றொன்றாக ஆங்காங்கு முடிவுபெற்று நான்காவது மூல்லைக்கவி முடியுமள்ளந் திருவாவடுதுறைப் பிரதி ஒன்றொழிய ஏனைய அளவுத்துந் தலைகட்டிக்கொண்டன. இத்தசையில் யாது செய்வதென்று தெரியாது மயங்கி, வேலையை நிறுத்தி இன்னும் பிரதி தேடும்படி ஒரொருதிசைக் கொருவராகக் குணாது தெனாது குடாது மூன்றாகும் மூன்று பெயரை அவ்வத் திசையினுள்ள தக்க உத்தியோகஸ்தர்கள் பெரிய மனுஷர்களுக்குக் கடித மெழுதி அனுப்பிவைத்து வடாது திக்கிற்கு யானே பிரயாணமானேன்.

யான் முப்பத்தைந்து வருஷத்தின் முன் பிரமாதீத வருஷம் ஒருதரம் அருமையான தமிழ் நூல்கள் தேடி யாழ்ப் பாணத்தி னின்று இக்கண்டத்தில் வந்து நடமாடிய போது கூடலூரில் மஞ்சக்குப்பத்திற் சன்முக உபாத்தியாய்ரென்றோர் வயோதிகரும் புதுச்சேரியில் நெல்லித் தோப்பிற் சொக்கவிங்க பின்னையென்றோர் தமிழ்ப் பண்டிதருங் கலித்தொகை வைத் திருந்தது என் ஞாபகத்திற்கு வர, அந்த இடங்களிற் சென்று விசாரித்தேன். முன்னையவர் இருந்த இடமுந் தெள்பட்டி வது. பின்னையவர் இருந்த இடத்தில் விசாரித்து அவர் வமி சத்தில் அவரதுதெளகித்திரியுங் குடும்பமும் அடுத்த ஊரில் இருப்பதாகக் கேள்வியுற்று ஆங்கடைந்து தெளகித்திரியின் நாயகனை வினவியபோது அவர் ஏதோ ஒரு கட்டுச் சுவடிகள் பூர்வார்ச்சிதமாக வைத்திருக்கின்றோம். நமக்கு அவற்றின் பெயருந் தெரியாது. தங்களுக்கு வேண்டிய திருந்தாற் பார்த்து எடுத்துக் கொள்ளலாமென்று மகா உதாரத்துவத்தோடு ஏட்டுக் கட்டை அளித்தனர். ஏடுகள் இருந்த நிலைமை கண்டு யானுற்ற பரிவத்திற்கு என் விழியினின்று பெருகிய கண்ணீரே சாக்கி. கலித்தொகையும் அங்கும் இங்கும் மிக ஜனம் அடைந் திருந்தும் எனக்கு வேண்டிய நெய்தற் கலியிருந்தமையால் மிக மகிழ்வோடு வாங்கி வந்தேன்.

அப்பால், திண்டிவனத்திலும் ஒரு பிரதி அகப்பட்டது. அதில் நெய்தற்கவியின் முதற்பாகம் இருந்தது.

திரிகோணமலை ஸ்ரீ த.கனகசுந்தரம் பிள்ளையவர்கள் சென்னைப் பிராசிய கிரந்த மண்டபத்திற் றான் நெய்தற் கவி பார்த்தே வென்று உறுதியாகச் சொன்னமையால் மீவும் அவ்விடஞ்சென்று முன் யான்தீக்கி வைத்த ஏடுகளே இப்பொழுது எனக்கு வேண்டிய நெய்தற்கவியுடையவா மிருத்தல் கண்டு அளவற்ற சந்தோஷமடைந்தேன். அஃதல்லாமற் பிள்ளைம் ஒரு பிரதி நெய்தற்கவி 23-ம் செய்யுள் வரைக்கும் அம்மண்டபத்தே அகப்பட்டது. உடனே பிள்ளையவர்களும் யானுமாக இருந்து அதனை எனது பிரதியோடு ஒத்துப் பார்வையிட்டு ஆங்காங்குக் கண்ட பாட பேதங்களைக் குறித்துக் கொண்டோம்.

பின்னர்த் திருத்தனிகைக் குருசாமி ஐயர் கிருகத்திற் சென்று, சென்னையில் மிகப் பெயர் பெற்றிருந்த வித்துவாளாசிய அவரது பிதா மகன் ஸ்ரீ சரவணப் பெருமாளை யருடைய புத்தக நாமாவலியைப் பார்வையிட்டதில், அவரது கவித்தொகைச் சுவடி கோயமுத்துரில் ஒருவர் கையிற் போயிருப்பதாகத் தெரியவந்தது. அதனைச் சின்னாள் இரவலாக வாங்கியலுப்பும்படி அவ்வூரிற் பெரிய மஜுஷி சிவருக்குக் கடிதம் விடுத்தேன். அவர்கள் அரவின் சுடிகை அரதனத்திற் கும் ஆழிவாய் இப்பியுண் முகத்திற்கும் அவை உயிரோடிருக் குங்காறும் ஆசை கொள்ள வேண்டாவாறு போல, இம் மஹானுடைய சிவதசையில் இவர்களைவிடப்பட்ட புஸ்தகங்களைக் கண்ணாற் பார்க்கும் அவாவினை ஒழிக்கவென்று பதிலெழுதினர். சிவனே! சிவனே! இதுவங் கவித் தொகை யைப் பிடித்ததோர் கவித்தொகையோ என்று உள்நொங்கேற்குக் கடைசியில், அஃதும் மற்றைப் பெரும்பான்மைய பிரதி களொப்ப நெய்தற்வளம் பெறாது மூல்வையோடு முடிந்த பிரதியெனக் கேள்வியுற்றுச் சஞ்சலம் ஒழிந்தேன்.

ஸ்ரீ இராமசாமி சாஸ்திரிகள், ஸ்ரீ கோபாலகிருஷ்ணமச் செட்டியார், ஸ்ரீ வைத்தியலிங்கச் செட்டியார் முதலிய உத்தி யோகஸ்தர்களும், ஸ்ரீ வெங்கட்டரமண சாஸ்திரிகள், ஸ்ரீ திருச் சிற்றம்பலபிள்ளை, ஸ்ரீ விகவலிங்க பிள்ளை, ஸ்ரீ சொக்க விங்கக் கவிராயர் முதலிய வித்துவான்களும் யாள் கடித வாயிலாகக் கேட்டுக் கொண்டபடி தங்கடங்களாலான பிரயாசப்பட்டும் பிரதி கிடையாமையால் அவர்களிடம் யான் அனுப்பி வைத்த மூவரும் வெறுங் கையாய் வந்து சேர்ந்தார் கள். ஆதலால் நெய்தற்கலி முழுமையும் பரிசோதித்தற்கு உபயோகப்பட்டது மூன்று பிரதியே.

குறைப் பிரதியாயினும் முழுப் பிரதியாயினும் அகப் பட்ட இப்பத்துப் பிரதிகளையுங் கொண்டு கலித்தொகையைப் பதிப்பித்து நிறைவேற்றியதில் ஸ்ரீ தொண்டமான் புதுக் கோட்டை மஹாராஜாவின் மந்திரியும், பிரதி நாவலருமாகிய கவரவ சேஷஷய சாஸ்திரியாரவர்கள் காருண்ணியத்திற்கு மிக்க கடமை பூண்டொழுகின்றேன். இன்னும் இவ்வகைப் பட்ட பழைய அருடமையான நூல்களைத் தேடி எடுத்து உலோகோபகாரமாக அச்சிட்டுப் பரிபாலனம் பண்ணத்தக்க ஸ்திதியில் அவர்கள் என்னை வைத்திருப்பதற்காகத் தமிழ் நாடு முழுவதும் அவர்களுக்கு ஒருங்கு கடமைப் பட்டிருக்கின்றது.

இது நிற்க. இக்காலந் தமிழிலக்கணங் கற்போர் பெரும் பாலும் நன்னாலொன்றையே கற்றுப் பொருள் யாப்பணி களின் பயிற்சி குன்றிப் போவதால் இலக்கண விளக்கம் ஜந்தி வக்கணமுன் சேர்ந்திருப்பதனாலும், பேரறிவினர்க்கே புலப் படுந் தகைத்தாய் தொல்காப்பியம் போலாகாது சாதாரண மாணவர்களுக்கும் உபயோகமாதற் பாலதாதலானும் அது கற்போர்க்கு எளிதில் அகப்படாது ஏட்டுப் பிரதிகளில் மிக அருடமையாக மறைந்து கிடத்தலானும், அதனை அச்சிட்டாற் றமிழ் நாடனைத்திற்கும் பேருபகாரமாமென்று எண்ணினேன்.

அஃது இற்றைக்கு இருநாறு வருஷத்தின் முன், திருவாரூரி ஹள்ள அபிஷேகத்தார் மரபிலுமிதித் தமிழ் ஞானபானுவாசிய வைத்தியநாத நாவலர் அருளிச் செய்தது. அதனது மக்குவத்தை அதற்கு இன்றுகாறுஞ் சான்றோரால் வழங்கி வருங் குட்டித் தொல்காப்பிய மென்றும் பெயரே இனிது விளக்கும். அன்றியும் அது தோன்றிய பின்னர் நன்னூற் பயிற்சி குள்ற, அதுவே தலையெடுத்து வந்தமை ஒன்றுமே அதன் மாட்சியை நன்கு புலப்படுத்தும், ஜம்பது வருஷத்தின் முன் சரவணப் பெருமாளையர் நன்னூற் காண்டிகையை அச்சிட்டு யாவர்க்கும் மிக எளிதில் அகப்படச் செய்யும் வரைக்குங் கற்போர் யாரும் ஓதிவந்ததும் அதுவே.

குறாவளி மாறாய் மோதியென? குத்திர விருத்தி வான் ஆர்த்ததிர்த் திடித் தென்? கள்ள துரோண சயித்திரர் என்ன துரோகம் இயைத்திடனுந் “தேரொன்று கிடையாத குறை யன்றோ களத்தவிந்தான் சிறுவன்”. அச்கவாகனங் கிடையாத குறையென்றோ இலக்கண விளக்கம் மடங்கியது?

அதனையான் எடுத்துப் பிரகரஞ் செய்யத் துணிந்தும் இது வரையிலும் அச்சிட்ட நூல்களால் எனக்கு நேரிட்டிருக்கும் நஷ்டம் இடங்கொடுத்தில் தாதலாற் பிறர் திரவிய சகாயம் அவசியம் வேண்டியதாய் அது விஷயத்தை ஆங்காங்குள் சில மஹான்களுக்குத் தெரிவித்தேன். அப்பொழுதுந் திருவா வடுதுறை மகா சந்திதானம் அம்மடத்துப் பிரதிகளும் அனுப்பி 100 ரூபாயும் தருவதாக உத்தரவு செய்தது.

அதனை அச்சிட 1,000 ரூபா பிடிக்கு மென்று யான் பகிரங்கன் செய்ததோர் விளம்பரத்தைக் கண்ணுற்று, இறங்கள் கமிஷனராபீஸ் மாணேஜர் எனது சகோதரன் செல்வச் சிரஞ்சிலி இளையதம் பிப்பிள்ளை யும் அவரது இஷ்டர் சிவருஞ் சேர்ந்து 500 ரூபா அனுப்பி வைத்தார்கள். அவ் வுதவியை முள்ளிட்டு இலக்கண விளக்கம் அச்சிடத் தொடங்கு

வதற்குள், மதுரை போடிநாயக்கனுர் ஜமீந்தார் ஸ்ரீ திருமலை போடய காமாஜூ சயபாண்டிய நாயக்கர் துரையவர்கள் வெலவு முழுவதுந்தாமே தருவதாக ஒத்துக் கொண்டு 500 ரூபா அனுப்பி, மீதி அச்சிட ஆரம்பித்தபின் தருவதாகத் தனை புரிந்தார்கள். இவர்கள் தயாளத்துவம் யாவரானும் வியக்கற் பாலதே. இலக்கண விளக்கம் இப்போது அதிவிரைவில் அச்சாகி வருகின்றது. சர்வதாரி வருஷத்தோடு பவனி வருமென்று நம்புகின்றேன்.

இறங்குனிலிருந்து வந்த பணத்திற்கு அதனை அனுப்பி ணோரது சம்மதி பெற்றுப் பஞ்ச காவியங்களுட் சிறந்த குளாமனியை அச்சிடச் கருதிப் பரிசோதித்து வருகின்றேன். இஃது யாப்பருங்கலக் காரிகையுரைக் குணசாகரமுனிவர் முத வியோராற் றமக்கு மேற் கோளாக எடுத்தாளப்பட்ட மாண் பினையுடையதோர் அரிய பூர்வக்கிரந்தம். தமிழ் நாடனைத் தினும் இதற்கு மூன்று கையெழுதுப்பிரதியே அகப்பட்டது. பின்னர் இஃது எவ்வளவு சீக்கிரத்தில் அந்தறத்தானமடையும் ஸ்திதியிலிருந்த தென்பது வாசிப்போரே உணர்வாராக.

சங்கமீஇய நூல்களாய் வகுக்கப்பட்ட எட்டுத்தொகை பத்துப் பாடல் பதினெண்கீழ்க் கணக்குட் டலமை பெற்ற எட்டுத் தொகைகளில் இக்கிலித்தொகையும் பத்துப்பாட லுள்ளே திருமருகாற்றுப் படையுமே இப்பொழுது அச்சில் வந்தன. எஞ்சிய பதினாறனையும் பெயர் மாத்திரையானே அறிந்தாற்போதுமா? பதினெண் கீழ்க்கணக்குட்டானும் இன் னும் வெளிவராது கிடப்பன உள். இவைகளைத் தங்கள் தங்களால் நன்கு மதிக்கப்பட்ட சில வித்வாம்சர்களைக் கொண்டு பரிசோதிப்பித்து வெளியில் வரச் செய்யத்தக்க சீமான்கள் யாரும் இல்லையா! தமிழின் அருமையுணர்ந்த பெரியார் மடாதிபதிகளென்றி ணோர் இவற்றிற் கடைக் கண் பதிக்குமாறு சரஸ்வதியே அநுக்கிரகிப்பாளாக.

பழைய சுவடிகள் யாவுங் கிலமாய் ஒன்றெங்றாய் நலிந்து போகின்றன. புது ஏடுகள் சேர்த்து அவற்றை எழுதி வைப்பாரும் இவர். துரைத்தனத்தாருக்கு அதன் மேல் இலட்சியமில்லை. சரஸ்வதியைத் தம்பால் வகிக்கப்பெற்ற வித்துவான்களை அவள் மாமி எட்டியும் பார்க்க உற்றா வில்லை.

திருவுடையீர்! நுங்கருளை இந்நாட்டவறினால் பின்பு தவம் புரிந்தாலும் ஒரு தரம் அழிந்த தமிழ் நூற்களை மீட்டல் அரிது. யானைவாய்ப்பட்டவிளாம்பழுத்தைப் பின் இவண்டத் துள் எடுத்துமென? ஒடன்றோ கிட்டுவது! காலத்தின் வாய்ப் பட்ட ஏடுகளைப் பின் தேடி எடுப்பினுங் கம்பையும் நாராச முந்தான் மீரும். அரைக் காகக் கழிந்த கற்பு ஆயிரம் பொன் கொடுத்தாலும் வாராது. சங்கமரீஇய நூல்களுட் சில இப் போது தானுங் கிடைப்பது சமுச்சயம். முப்பால் அப்பாலாய் விட்டது. என் காலத்தில் யான் பார்க்கப் பெற்ற ஐங்குறுநாறு இப்பொழுது தேசங்க டோறுந் தேடியும் அகப்பட்டிலது. எத்தனையோ இவ்விய மதுர கிரந்தங்கள் காலாந்தரத்தில் ஒன்றன் பின் ஒன்றாய் அழிகின்றன.

சீமான்களே! இவ்வாறு இறந்ததொழியும் நூல்களில் உ.ங் களுக்குச் சற்றாவது கிருபை பிறக்கவில்லையா? ஆச்சரியம்! ஆச்சரியம்!! அயலான் அழியக் காண்கினும் மனந் தளம்புகின் றதே! தமிழ் மாது நூந் தாயல்லவா! இவள் அழிய நமக்கென் வென்று வாளா இருக்கின்றீர்களா! தேசாபிமானம் மதாபி மானம் பாஷாபிமானமென்று இவையில்லாதார் பெருமையும் பெருமையா! இதனைத் தயைகூர்ந்து சிந்திப்பீர்களாக.

இந் நூலைப் பதிப்பிக்கும்பொருட்டு ஏட்டுப் பிரதி யளித்த களவாள்களுக்கும் இதனைப் பரிசோதித்து அச்சிடுவ தில் எனக்கு அப்போதப் போது சுகாயன்து செய்த ஸ்ரீமத் ந.க.சுதாசிவப்பிள்ளையவர்கட்டுக்கும் ஸ்ரீ யாழ்ப்பானாம் சிந்தா மணி உபாத்தியாயர் வேலுப்பிள்ளையவர்கட்டுக்கும் ஸ்ரீ நல்லூர்

சிற. கைவாசபிள்ளை'வர்க்ட்கும் ஸ்ரீ திருக்கோணமலை ந.க.க வகுக்கந்தரம்பிள்ளையவர்க்ட்கும் என் நன்றி கறுதின்றேன்.

இந்துவுப் பதிப்பில் யாவர்க்காயினுங் குற்றங்கூற இஷ்டமுளதாயின், அன்னோர் இன்னும் அச்சிற் ரோற்றாத நற்றினை பரிபாடல் அகம்புற மென்றி வற்றி வெனான்றைத் தாமாகப் பரிசோதித்து அச்சிடுவித்து அதன் மேற்குறை கறுமபடி வேண்டிக் கொள்கின்றேன். யான் வித்தியாகங்காரத்தினாலாவது திரவிய ஸ்டட்டத்தினாலாவது இதில் ஏற்பட்டவனவ்வென்பதை இன்னுமொருகால் வற்புறுத்துகின்றேன்.

“குற்றமே தெரிவான் குறுமாழனி
சொற்பாவினு மோர்குறை சொல்வராற்
கற்றிலாவென் கவிவழு வாயினும்
உற்றுநாடு வல்லோ ரய்த்துரைக்கவே.”

கயிலாயநாத குருவே நம்.
திருச்சிற்றம்பலம்

புதுக்கோட்டை இங்ஙனம்
சர்வாதித்து வருடம் ஆவணி மாதம் 3ஆம் தேதி. சி.வை.தா.

கலித்தொகை
உரையாசிரியர் சிறப்பு
பச்சைமா வளனய மேகம்
பெளவநீர் பருகிக் கான்ற
எச்சினாற் றிசையு முண்ணு
மமிழ்தென வெழுநா வெச்சில்
மெச்சிநா ஞாலும் விண்ணோர்
மிசைகுவர் வேத போத
நச்சினார்க் கிளியா ஜெக்டி
ஏறுந்தமிழ் நுகர்வர் நல்லே. ।

நல்லுந்துவனார் கலித்தொகை, மதுரை பாரத்துவாசி நச்சினார்க்கிளியார் உரையோடும், யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரம் பிள்ளையால் பலதேசப் பிரதிரூபங்களைக் கொண்டு பரிசோதித்து, ஸ்ரீ தொண்டமான் புதுக்கோட்டை மகாராசாவின் மந்திரியும் பிரதிகாவலருமாகிய கௌரவ அ. சேஷஷால்திரிகள் C.S.I. காருண்யோபகார திரவியத் தைக் கொண்டு பதிப்பிக்கப்பட்டது. சர்வஜித்து வருடம் ஆடி மாதம், 1887. (Printed at the Scottish Press, by Graves, Cookson and Co. Madras)



கணபதி துணை

3. இலக்கண விளக்கப் பதிப்புரை

திங்க டங்கிய செஞ்சடை முடியினன் நிருத்தாட்
பங்க யங்கயி லாயநா தனைமுனிப் பழிக்கிச்
சங்க மங்களத் தமிழ் முத்துக் குமாரன்றன் மலர்ப்பா
தங்கள் வங்கமாத் தமிழ்க்கட விடைப்படி குவளே.

முத்தமிழ் வாணர்தம்
வித்தக வடியினை
சித்தமெய் மொழிகளில்
வைத்து வாழ்குவளே.

ழுமிகைத் தென்மலைப் புங்கவன் புகன்ற சீர்மிகும்
அகத்தியம் பார்ம்னச இறந்துபட்டதாதவின் அன்னோன்
மாணாக்கர் பன்னிருவருட் டலைமைபெற்ற திரண்துமாக்
கிணி யென்னும் இயற் பெயரினையுடைய தொல்காப்பிய
மகாரிவி அவ்வகத்தியத்தின் வழித் தந்தருளிய தொல்காப்பியமே
மதுரைக் கடைச் சங்கத்தார் காலந்தொட்டு ஜயாமிர வருஷ
மாகத் தமிழுக்கு ஆதாரமான பேரிலக்கணமாயுள்ளது. அது
மிக ஆழியதோர் கடலனையது. ஆதவாற் கற்று வல்லோர்க்
கன்றி மற்றையோர் அறிதற்கு அரியதாயிற்று. அது கொண்டு
சிறுவர் முதலியோர் இலக்கணம் பயிற்றகு உபயோகமாகப்
பவணந்தியாதியோர் பலரும் நன்னால் சின்னால் காரிகை
என்றின்னன சிற்றிலக்கண நூல்கள் பல செய்வாராயினார்.
அவை பெரும்பாலும் தமிழ் நன்கறிதற்கு இன்றியமையாத
ஜந்து இலக்கணங்களையும் முற்றக் கூறாது ஒன்றொன்று

ஒன்றிரண்டு மாத்திரம் உணர்த்தா நின்றன. சிறுபான்மை வீர சோழியம் போன்றன ஐந்தும் எடுத்துக் கூறினவேனும் மிகச் சுருங்கியவாய்க் கற்போர்க்கு வேண்டிய அளவு இலக்கண ஞானங் கொடாமையிற் பெரும்பயன் தருவனவுவல்லவாயின. இவ்விரு திறத்தனவும் போலாது பஞ்சலக்ஞமும் மாணாக் கர்க்குப் போதுமான அளவு செறிந்தது இலக்கண விளக்க மொன்றே. இதன் மகிழமை இதற்குச் சான்றோரால் வழங்கி வரும் “குட்டித் தொல்காப்பியம்” என்னும் பெயரானே இனிது விளங்கும்.

இந்நால் மூலமும் உரையுமாகச் செய்தவர், மன்னார் குடித் தாலுகாவிலுள்ள ஆதித்தேச்சரத்திற்கு அணித்தான திருக்களரில் இப்பொழுது அதிவயோதிபராயிருக்கின்ற ஸ்ரீமத் குரியமூர்த்தி தேசிகரைத் தமக்கு ஆறாவது சந்ததியாக உடைய வரும் இன்றைக்கு 250 வருஷத்தின் முன் சுத்தவிடங்கத் திவ்விய கேத்திரங்களில் முதல்மையுடைத்தாகிய திருவாரூரின்கண், அவ்வூர் அபிஷேகத்தார் மரபிற் சிறப்புற்றோங்கிய ஸ்ரீ வன்மீக நாத தேசிகர் குமாரருமாகிய வைத்தியநாத தேசிகர். இராமநாதபுரத்தில் 1685-ம் ஆண்டுமுதல் 1723-ம் ஆண்டுவெரை யும் அரசு புரிந்த இரகுநாத சேதுபதி யின் சமஸ்தான வித்து வானான படிக்காசுப் புலவர், இந்நாலாசிரியரிடங் கல்வி கற்றவராதலானும் சற்றேறக்குறைய 180 வருஷத்தின்மூன் நன்னால் விருத்தியுரை இயற்றிய சங்கர நமக்சிவாயப் புவவரது இயற்றமிழாசிரியராகிய சாமிநாத தேசிகர் இவர் காலத்துச் சிறு வயதினராயிருந்தமையானும், இவர் காலம் இன்றைக்கு 250 வருஷத்தின் முன்னென்பது போதரும்.

நூற்கு உரையும் பாயிரமும் அணியியவிற் சொல்லணிச் சூத்திரங்களும் வைத்தியநாத தேசிகருடைய புதல்வர் ஜெவருள் மூத்தவராகிய சதாசிவ தேசிகரால் இயற்றப்பட்டன எனக் கூறுவாருமார். ஆயினும் ஆசிரியரை நேரிலே பார்த்து அறிந்தவரும் மகாவித்துவானுமாகிய ஸ்ரீ கைலாச பரம்பரைத்

திருவாவடுதுறை சுசான் தேசிய சுவாமிகள் தமது இலக்கணக் கொத்தில் ஒருவரைச் சூத்திரத்தினக்துத் தாமே தமது நூற்கு உரையியற்றியதற்கு மேற் கோளாக “என்கண்காண்த் - திருவாசுரிற் றிருக்குட்டத்திற் - றமிழ்க்கிளக்காகிய வைத்திய நாத - னிலக்கண விளக்கம் வகுத்துரை பெயழுதினன்” என்க கூறுமாற்றானும், “பொருளனி சொல்லனி யெனவவங்கார - மிருவகை நெறியா னியலு மென்ப” என நிறுத்திப் புகுந்து பொருளனி உணர்த்திய ஆசிரியர் நிறுத்த முறையானே சொல் வணியும் ஒருவாறாவது உணர்த்தாதொழியா ராகலானும், சுதாசிவ தேசிகர் சொல்லனிச் சூத்திரங்களுட் சிலவும் பாயிரமும் மாத்திரமே செய்தவரென்றும் இலக்கண விளக்கம் மூலமும் உரையுமாகவே ஆசிரியரால் இயற்றப்பட்டதென் ருங் கொள்வதே தகுதி. சௌல்வனியகத்துத் தந்தையார் சூத்திரமிவை மெந்தனார் சூத்திரமிவையெனப் பகுத்தறிய ஏதியாதுங் காண்கிலேம்.

இந்துந் பாட்டியல் வைத்தியநாத தேசியர் இயற்றிய தன்று . யாப்பிலக்கணஞ் செய்தார் பிறரநேகர்போல இவரும் அதனாற் பெரும்பய வின்று கூறாதொழிந்தனர் போலும். ஆயினும் அஃதில்லாததோர் குறைவை அவரது இரண்டாவது, புத்திரராகியதியாகராச தேசிகர் நிலிர்த்திசெய்தனர். பாட்டியல் செய்தார் தியாகராச தேசிகர் என்பது நூற்பாயிரம் புனைந் தருளிய சுதாசிவதேசிகர் குமாரர் தியாகராச தேசிகர் எழுதிய பதிகச் செய்யுளான் அறிக. இதனாற் பாட்டியலுடையார் தமது நூலுக்குத் தாமே பதிகம் பாடினவரல்ல ரென்பதூஷம் ஒரே பெயரினராயினும் இருவரும் வேறென்பதூஷம் பதிகத்தார்க் குப் பாட்டியலுடையார் சிறியதந்தை என்பதூஷம் உணர்க.

நமதாசிரியர் வமிசம் முன்னும் பின்னும் பல தலைமுறை யாகப் பேர் பெற்ற வித்துவாள்களாற் சிறப்புற்ற தோர் வமிசமேயாம். வைத்தியநாத தேசிகர் தந்தையாகிய வள்ளிக் நாத தேசிகர் நமது பாவள்மையாற் பரிக் பெற்ற சூனாம்

பேட்டெட மாணியமும் உப்பளமும் நாளது வரைக்கும் அவர் சந்ததியார் அநுபவித்து வருகின்றார்கள். வைத்தியநாத தெசிகர் கல்வித்திறமைக்கு இந்நுவிள் வேறுசான்று வேண்டா. அவர் மலையாளத்திராசாவிள் பேரிற் சில பிரபந்தம் பாடி அவ்வரசனாற் கிராமங்களுக்கு சன்மானங்களும் அளிக்கப்பெற்றதும்,

அவை அரங்கேற்றியனுள்ளு,
 ஒதும்பிர பந்தங்க ளொகுகோடி நிமிஷத்து
 ரைக்கும்பிர சண்டவாக்கி
 உத்தண்ட வமிர்தரச சித்திரவித
 தாரகவி யுபயகவி ராசராசன்
 போதும் பசந்தமிழ்ப் பலகையுங் குடிபுகப்
 புலமக ளெனுங் குமாரி
 புதுநவந் தனைநுகர்ந் தவனுந் யாகிழுங்
 புலமையை வழுத்த வசமோ?
 காதுங் கடுங்கொலைப் பாக்குங் கடதடக்
 களியானை யரச வெள்ளங்
 களிக்கைவப் பரணிமட வந்தாலி தூதுவாக்
 காதல் செய வோத வல்லாய்
 மோதுந் தனிக்கொற்ற வாயிலாய் முதண்ட
 முழுதும் பரந்த சிர்த்தி
 முருகுகமழ் தருகமலை வருவைத்திய நாதகுரு
 முத்தமிழ்க் கவிராச ஞே!

என அவ்வரச சபையாராற் றுதிக்கப்பட்டதும் உலகறியாத தல்ல. இந்நாலன்றிப் பல பிரபந்தங்களும் அவரால் இயற்றப் பட்டுள்ளன. மேஜும் இவர் கல்வித்திறமையை அவர்காலத்து வித்துவான்களில் ஒருவராகிய கவி வீரராகவ முதலியார் சொல்லிய,

‘‘ஜம்பதின்மர் சங்கத்தா ராகிவிடா ரோநாற்பத்
தொண்புதின்ம ரென்றே யுரைப்பாரோ - இம்பர்புகழ்
வன்மிக நாதனருள் வைத்தியநா தன்புடவி
தன்மீதந் நாட்சரித்தக் கால்.’’

என்னும் வெண்பா நன்கு புலப்படுத்தும்.

அவர் மாணாக்கரில் ஒருவராகிய படிக்காசப்புவர் ஒருகாற் செம்மற்பட்டிக்காடு வழியாகத் தமது குருபுத்திரர் சதாசிவநாவலரைக் காண வந்தபோது அச்சதாசிவ தேசிகர் மாணாக்கர் சிலர் வளத்திற் ராதுளங்காய் பறிக்கையிற் காரிகை யைப் பாராயணஞ்சு செய்து கொண்டிருந்த சத்தத்தைக் கேட்டு வியப்புற்றுவந்து

“கூடுஞ் சபையிற் கவிவார ணங்களைக் கோளரிபோற்
சாடுஞ் சதாசிவ சற்குரு வேழும்னுன் றந்தை தம்மாற்
பாடும் புவவர்க் ளாணோமின் றிச் செம்மற் பட்டியெங்குங்
காடுஞ் செடியுமென் ணோதமிழ்க் காரிகை கற்றதுவே”

என்று கொண்டாடினர்.

பாட்டியல் செய்த தியாகராச தேசிகர் இன்னோர் இவைவென்பது முன்னர்க் கொள்ளோம். இவர் தம்பி சிதம்பர தேசிகர் சிவகுானசித்தியாருக்கு ஓர் சிறந்த பொழிப்புரை செய்திருக்கின்றனர்.

சதாசிவதேசிகர் மகன், பதிகச் செய்யுள் பாடிய தியாகராச தேசிகர் திருமூலவையிற் புராணம், தேவையந்தாதி, காழி யந்தாதி முதலியன இயற்றி இராமநாதபுரத்தில் மந்திரியா யிரந்த தாமோதரம்பிள்ளையினாற் குரியக் கோட்டை கிராமம் பரிசு பெற்றும், விஜய அருணாசல வணங்காழியாகர் பேரிற் கோவையும் உலாவும் பாடித் தண்டிகை வரிசையும் மரவேணந்தல் முதலிய மூன்று கிராமமும் பரிசு பெற்றும் மிகச் சிறப்புற்றிருந்தனர்.

இவர் குமாரர் சதாசிவதேசிகர் அவர் காலத்திற் ஸ்ரீ கைலாசபரம்பரைத் திருவாவடுதுறை யாதீனத்தில் எழுந்த ருளியிருந்த மகாசந்திதானத்தின் மூன் கேட்டோர் யாவரும் அதிசயிப்ப ஒரு பெரும் வித்வப் பிரசங்கங்கள் செய்தபோது ஆண் டிருந்த இலக்கணம் அம்பலவாணத் தம்பிரானால்

‘வன்மீக நாதன் வரத்தா வவதரித்த
வன்மீக நாதன் மரபினோன் - வன்மீகர்
தாமோர் தமிழுருவாய்ச் சார்ந்த சதாசிவனை
யாமோ புகழவல்வே மீண்டு.’

எனத் துதித்து மதிக்கப் பெற்றவர். இவர் புத்திரனாகிய வன்மீகநாத தேசிகருடைய பிள்ளையே இப்பொழுது திருக்கள் குரில் இருக்கும் ஸ்ரீமத் குரியமூர்த்தி தேசிகர். இவ் வருஷம் இவர்க்கு 77 வயதும் இவர் தனையன் ஸ்ரீ சண்முகதேசிகருக்கு 37 வயதும் நடக்கின்றது. இவர்கள் இருக்கும் தமிழ் நன்கு கற்ற வித்துவான்களாகவே இருக்கின்றார்கள். ஒருகால் அவ்வூர் மிராக்தார் ஸ்ரீ சிநிவாச முதலியார் பெருமையைக் குறிப்பிட்டு,

‘தேடிந்தி யங்கொடுக்குஞ் செல்வறைப்பார்த் தெள்ளளவும்
பாடிப் படிக்கப் படியாதே - நீடுபுகழ்
வாச மலர்த்தடஞ்சுழ் வண்களர்வாழ் வாஞ்சிதி
வாச னெங்செங்ன வாய்.’

என்று துதித்தவர் இச்சூரியமூர்த்தி தேசிகரேயாம்.

படிக்காசப் புவவர் இந்நூலாசிரியர்க்கு மாணாக்கரா கவே, இராமநாதபுரத்தில் 1685-ம் ஆண்டுவரையும் அரசாண்ட சேஷுபதி பேரால் ஒருதுறைக்கோவை பாடிய அமிர்தக விராயருங் கலிவரராகவ முதலியாரை ஒப்ப இந்நூலாசிரிய ரோடு ஒரு காலத்தவரென்று கொள்ளல் தவறாகாது.

முதலில் இவர் நன்னூலிற்குச் சௌன முனிவருளர தக்க உறையல்லவென்று கண்டு தாமோர் உறையெழுதுவாராயினர். பின்னர் அதிற் பல இடங்களில் நன்னூலாரோடு தம்மதம் மாறு பட்டமையால் இந்நூலை இயற்றத் தொடங்கினர்.

அவ்வாறியற்றுவான் புகுந்தவர் நன்னால்போல் எழுத்துச் சொல்லிரண்டோடும் முடியாது உலகிற்குப் பெரும் பயன்பட ஜந்திலக்கணமும் முற்றுப்பெறச் செய்தனர். முற்றுப் பெற்று மென்று அச்சின்வாய்த் தோற்றாமையாற் கற்போர்க்குக் கிடைத்தற்கரிதாகி அதனால் அடையற்பாலதாம் பயனை உலகம் பெறாமற் போகத் தக்கதாய் வந்துவிட்டது. இதனை உணர்ந்தே அடியேன் இப்பொழுது அதனை அச்சிட்டுப் பிரசுரங்கு செய்யத் தலையிட்டன்.

அச்சின்வாய்த் தோற்றாமலும் பரிபாலனாம் அடையா மலும் இருக்கும் நூல்கள் எத்துணைச் சீக்கிரம் இறந்து விடுகின்றனவென்பதற்குச் சொற்ப காலத்திற்கு முன்னர் உதித்த இந்நுவிள்களைச் சொல்கிறேன் இயல்களுக்குத் தமிழ்நாட்டிலே பிரதிகள் அகப்படாமையும், எங்கெங்குந் தேடியும் யாது முயற்சி செய்தும் பாட்டியலுக்கு இரண்டு பிரதிமாத்திரம் அகப்பட்டதுஞ் சான்று பகரும். சிவபல இடங்களில் அகப்பட்ட பொருளுக்காரப் பிரதிகள் அவிழ்த்துப் பார்ப்பதற்கும் உபயோகமில்லாத தசையடைந்து விட்டன.

இந்துஸ் உலகிற்றோற்றிய காலமுதல், நூற்றைம்பது இருநூறு வருஷமாக, நன்னால் முதலிய ஏனைய சிற்றிலக்கணங்களைல்லாம் பயிற்சி குன்ற, இதுவே தலையெடுத்து வந்தது. பதினேழாஞ்சுக்காப்தம் முதல் இற்றைக்கு ஐம்பதறு பது வருஷத்திற்கு முன் வரைக்குஞ் சென்னை, காஞ்சி, புதுவை, தஞ்சை, மதுரை, திருநெல்வேலி, யாழ்ப்பாண மென்றின்னோரன்ன தமிழ்த் தேசங்களில் இவக்கணங்கள் கற்போர் பெரும்பாலும் ஒதிவந்ததும் இதுவே.

இஃாது இவ்வாறு பிரசித்தியடைந்து வருகையில் ஸ்ரீ கைலாச பரம்பரைத் திருவாவடுதுறை ஆதினத்தார், சோழ நாட்டிற் றமது ஆதின மரபினை மொத்ததுஞ் சந்தான குரவர் வழித் தோன்றியதுமாயினும், பலகாலும் பலவிஷயங்களை விட்டன.

களிலேயே தம் மோடு முரணிய தருமபுராதீன சம்பந்தம் இதற்கு ஒரோவழி யண்மைபற்றி இதன் மகிமையைக் குறைக்க நினைத்தோ, அவ்வது நன்னூலின் பண்டைக் கொள்கையான் அதன்மேற் பச்சாத்தாபங் கொண்டோ, நன்னூலை மேன்மைப்படுத்த எண்ணி, அதற்குத் தமதாதீனத்துச் சங்கர நமச்சிவாயப் புலவரால் ஒரு விருத்தியுரை எழுதுவித்தும் நன் நூலினாகத்தும் அதன் சமணவரையினகத்தும் முன்னரில்லாத பல விதிவிலக்குகளை உரையிற் கோடலாற் புணர்ப்பித்தும் இன்னும் அவ்வுரை சிறக்கும்படி சமஸ்கிருத திரவிடக் கடல் கள் முழுதுண்டு தேக்கிய ஸ்ரீ சிவஞான முனிவராந்திருத்திப் புத்தம் புத்துரை எழுதுவித்தும், அதுவும் போதாதெனக்கண்டு அம்முனிவரால் இலக்கண விளக்கக் குறாவளி யென்று ஓர் அறியாய கண்டளம் இயற்றுவித்தும் இந்நூலை நசிக்க முயல் வராயினர். சமணர் காலத்தின் பின்னர்த், தான்தோன்றிய கால முதற் றென்னாடெங்குந் தமிழ்க் கல்வியை விர்த்தி செய்வது ஹுங் கைவ சமயத்தை வளர்ப்பதிலும் முதன்மை பெற்றோங் விய இவ்வாதீனத்தாருக்கு இஃபெதஞ்ஞான்றும் ஒரு களங்கமே யாம். “திருவாரூரிற் நிருக்கூட்டத்திற் - றமிழ்க் கிலக்காயிய வைத்திநாதன்” என ஆசிரியர் தமிழ் வல்லமையைப் புகழ்ந்த ஈசான தேசிகனும் “முன்னூலெலாழியப் பின்னால் பலவினு - ணன்னூலார் தமக் கெந்றுலாருமினையோ வென்னுந் துணிலே மன்னுக்” என நன்னூலையே புகழ்ந்தது தமதாதீன வைராக்கிய மின்றே கோடற்பாலதோ, அன்றேல் அவர் வைத்தியநாத தேசிகர் இந்நூலை மூலமும் உரையுமாகச் செய்து கொண்டிருந்ததைக் கண்டது மாத்திரமன்றி நூலைப் பார்த்தறிந்தவரல்லரோ அறிகிலேம்.

ஸ்ரீ கச்சியப்ப சுவாமிகள் திருத்தணிகையிற் கந்தப்பையர் முதலியோருக்குத் தமிழ் கற்பிக்கையிற் றம்மாணாக்கர்கள் இலக்கியப் பயிற்சிக்காகச் சீவக சிந்தாமணியைப் பாராட்டி யது கண்ணுற்ற போது தம்பாலெலமுந்த சமயாபிமானத்தா

என்றோ அதற்கிணையாகச் சைவ இலக்கிய மொன்று நிலை பெறும்படி தணிகைப் புராணத்தைச் செய்தருளினார்!

பரசமய நூலை வாசித்தபோது அதிலோதிய பொருளை மெய்யென மயங்கி மகிழ்ந்த அநபாயசோழனை இடித்துரைத் துக் கண்டித்த அருண்மொழித் தேவர் போலாகாது சுவாமிகள் ஈண்டுச் சொற்கவை பொருட்கவைகளின்மேற் றம்மாணாக்கர் மனஞ்செலுத்திய இடத்தன்றோ பரிதாபமடைந்தனர்? பின்னை அபிஷேகத்தர் மரபிலுதித்துச் சுத்த சிந்தாந்த சைவ சமயியாய்ச்சைவ சமயாசாரியராய் எழுந்தருளிய இந்துலாசிரியர் இயற்றிய நூலும் உளரயுஞ் சிறப்புடையனவாகவும், பஞ்சவகூணமும் பொருந்திக் கற்போர்க்கு மிக்க பயன் தருவன வாகவும் இருக்க, அதனை விரோதித்துப் பாற்கடலிலுள்ள மீன்கள் அப்பாலை விரும்பாது வேறு பலவற்றை இச்சித்தல் போல, இரண்டிலக்கணமாத்திரி முடைத்தாய்ச் சமணாசிரியராற் செய்யப்பட்டுள்ளநன்றாலைச் சிறப்பிக்க முயன்றது திருவாவடுதுறை யாதினத்தார்க்குத் தகுந்த செய்கையன்றென்பது சைவ சமயாபிமானமுடையோர் அனைவராலும் ஒப்புக் கொள்ளாற்பாலதேயாம்.

சகல சற்குணமும் எல்லாக் கல்விச் சிறப்புமுடையராய் வீற்றிருந்து இப்பொழுது அடைந்துபோன பரம தயானுவாகிய ஸீலஸீ சுப்பிரமணிய தேசிகமூர்த்திகள் இவ்வாறு தமது ஆதினத்தார் செய்தது தப்பெள்று நேரிலே ஒத்துக்கொண்டதுமன்றி, இலக்கணவிளக்கம் அச்சில் வெளிப்படுமாயின் மீளவும் முன்னைச் சிறப்பு அடையாமற் போகாதென்று சொல்லி, அதனை எவ்வாற்றானும் அச்சிடுவிக்க வேண்டுமென்று அடியேற்குக் கட்டளையிட்டருளியது. மேலும் சிறுகாப்பியங்களில் ஒன்றாகிய குளாமணி இப்பொழுது எங்கனுங்கிடைத்தற்கு அரிதாகி இறந்துபோகுந் தசையடைந்திருத்தலால் அதையும் அச்சிடுவித்தல் உலகிற்குபயோகமாகுமென உத்தரவு செய்தது. இஃது இலக்கண விளக்கம் அச்சில் வெளிப்

படும்போது நன்னூற்பயிற்சி சிடைவுறு மென்னும் நிச்சயத் தாற் சமணர்க்குச் செய்ததோர் நஷ்டபரிகாரம் போலும். யான் அப்பணிகளைச் சிரமேற்கொண்டு,

“குறிப்பி னாலரிய குரவ ரெண்ணமது
கூறு முன்புரி குணத்தினேன்
பொறுப்ப னோவடிகள் புவியி வென்னையொரு
பொருளொன்கொடு புகன்றநூல்
சிறப்பு றப்பிழை திருத்தி யச்சில்வெளி
செய்தொ ரோர்பிரதி தேவரீர
நறைப்பெ ருஞ்சரண நளினி சந்திதியி
எல்கி டாதினி யென்னாளினோ”

என விண்ணப்பஞ் செய்தனள். உடனே மடத்திலிருந்த இலக்கண விளக்கப் பிரதிகள் யாவுஞ் குளாமணி மகா விங்கை யர் பிரதியொன்று தமது மடத்திலிருந்ததும் என் கைவசம் அனுப்பி, வழக்கப்பிரகாரம் மடத்திற்காக வாங்கும் பிரதி களின் கிரயத் தோடு இந்நால் ஒவ்வொன்றிற்கு 100 ரூபா உபகாரமுங் கொடுப்பதாக அநுக்கிரகித்தது. கவாமிகளது சீவ தசையில் இவை இரண்டன் பதிப்பும் முற்றுப் பெறாதது அடியேற்கோர் பெரும் விசனமே. ஆயினும் இவை விரைவில் அச்சாகிவருவதைச் கவாமிகள் அறிந்திருந்தது என் மளத்திற்கு ஓர் ஆறுதலாம்.

இந்நால் அச்சில் வராமையே அதன் பயிற்சி இருஞான் ரும் குன்றுவதற்குக் காரணமென்பது முன்பே கவித்தொகைப் பதிப்புரையிலும் “குறாவளி மாறாய் மோதியென்? குத்திர விருத்தி வான் ஆர்த்ததிர்த் தியத்தென்? கன்ன துரோண சயித் திருதர் என்னதுரோகம் இயைத்திடனுந் தேரொன்று கிடையாத குறையன்றோ களத்தவிந்தான் சிறுவன்? அச்சவாகனங் கிடையாத குறையன்றோ இலக்கண விளக்கம் மடங்கியது” எனக் குறித்திருக்கின்றேன்.

இங்ஙனம் இதனைப் பாராட்டுவாற் நவத்தாற் ரூயராய் முக்குணங்களையுங் கடந்து இறைவனருள் பெற்றுள்ளாரது நூல்களோ டொத்த பெருஞ் சிறப்பினையுடைய தென்று சொல்கின்றே னால்லேன். சிற்றறிவினோர் இயற்றும் எந்த நூவினுந் தப்பில்லாமற் போகாது. இலக்கண விளக்கமுடையார் மதங்களுள்ளஞ் சில கற்றுவல்லேரால் அங்கீகரிக்கத் தகாதனவுள். ஆயினுந் தாரதம்மியச் சிறப்பானும் ஜந்திலக் கணமும் உடைமையானும் பின்னாலெவற்றிலும் இதன் மாட்சி பெரிதெனக் கொள்க.

இலக்கண விளக்கச் சூராவளியை ஓர் அநியாய கண்டனமென்று யான் கூறியதை ஈண்டுத் தாபிக்கப்புகிள் மிக விரியும். அஃது அன்ன இயல்பின தென்பது நடுவு நிலைமை குன்றாது அதனை வாசிப்போர் அனைவர்க்கும் புலப்படும். ஆயினும் அநியாயமென்றோர் குற்றமேற்றி, பின் அதற்குச் சில உதாரணாவது காட்டாமற் போதல் சரியன்றென்று உட்கொண்டு, அங்குமிங்குந் தேடியெடோமற் சூராவளியில் முதன் முதற் சொல்லியவற்றையே சொற்ற முறைப்படி எடுத்துக் கொண்டு அவை சிவருான யோகீசுவரர் உணர்த்தியாறு நமதாசிரியர்மேற் போந்த குற்றமல்ல வெள்பதை மாத்திரம் இங்ஙனம் காட்டுகின்றேன். காட்டுமுன் அடியேன் சொல்ல வேண்டிய தொன்று உள்ளது.

அகத்திய முனிவர் வரத்தினாற் ரோன்றித் தென்மொழி வடமொழிக் கடல்களின் நிலைகள்டுணர்ந்து, முன்னும் பின்னால் தமக்கிணையின்றி வீறித், தமிழிலுள்ள நூல்களுக் கெல்லாஞ் சிரோரத்தினாமாய்ச் சொல்லியா நிற்கும் மகாபாடி யத்தை அருளிச்செய்த யோகிஸ்வரரது பேரநிவு இமாசல மொப்பது. எனியேன் சிற்றறிவு அதன்முன் ஒரு பூதாளி போல்வது. அன்னோர், தப்பை ஒப்பென்று தாபிக்கவும், ஒப்பைத் தப்பென்று வாதிக்கவும் வல்லர். அஃது அவர் காஞ்சிபுரத்து வைஷ்ணவ வித்துவான்கள் கொண்ட

இறுமாப்பை ஒழித்தற் பொருட்டு, அவர்கள் தலைமேற் கொண்ட இராமாயணத்து நாந்திச் செய்யுளை முதலிற் பங்கப் படுத்திப், பின்னர் அதனையே அவர்கள் தலைவணங்கித் தம் பிழையைப் பொறுத்தருள்கவென்று வேண்டியபொழுது சரி யென்று நாட்டியதனாள் விளங்கும். ஆதலால் இன்னோரள்ள பெருஞ் சிறப்பினரை எதிர்த்து இலக்கிய இலக்கணப் படைக் கலங்கள் தாங்கி அவர் குறாவளியை மாறாயழிக்கப் புகுந்தே வென்று கொள்ளன்மின். அவரும் அவர் மரபினோரும் உவந்து பாராட்டிய நன்னூற்கு இந்நால் இழிவுடைய தன் ரென்னும் மாத்திரையே யான் சொல்லலாயினேனென்க.

1. “முன்னர்ப் பாயிரத்தை வைத்து இது பாயிரமென்று ஏரத்துப் பின்னர் அது கேட்டமாணாக்கர்க்கு நூலுரைப் பாள் தொடங்கினார். இப்பாயிரம் உரைக்க வேண்டுவை தென்னை என்னுங் கடா நிகழ்தற்கு இடனுள தாயவழி, இவ்விரு வேதுக்களான் முன்னர்ப் பாயிரம் உரைக்க வேண்டுமென்று இறுத்தல் அமையும் அவ்வாறோர் இயைபுமின்றித் ‘திருவிளங்கிய மாநகரம்’ முதலாக எடுத்துரைக்கும் உத்தரஞ் செப்புவழுவும் மற்றொன்று விரித்தலுமாய் முடியுமென்க” என்றார். “வலம்புரி முத்திற் குலம்புரி பிறப்பும்” என்று தலையிட்ட ஆத்திரையன் பேராசிரியன் எந்தப் பாயிரத்தை முன்னர் வைத்து இது பாயிரமென்று உரைத்துப் போந்தனள்? ஆன்டு யாண்டையோ கிடா நிகழ்ந்ததும் விடையிருத் ததும் அமையப்பெற்றது?

“முகவரை பதிகம்” என்றற் றொடக்கத்துப் பொதுப் பாயிர முதலியன கூறிய நன்னூலார் “மாடக்குச் சித்திர மும்” என ஈற்றிலே கூறியதனை இந்நூலார் முதலிலே எடுத்து உரைத்தது தானா ஒரு தவறாயிற்று? இது குற்றமாயின் நன்னூலாரும் “முகவரை பதிகம்”

என்னுஞ் குத்திரக் கூறற்கு முன்னர்த் தன்பாயிரத்தை வைத்து இஃஃதியாது? இதன் பெயரென்னை? என்று கடா நிகழ்தற்கு இடனாயவழி யென்றோ அச்சுத்திரஞ் செய் தல் வேண்டும்! அவ்வாறின்றி “முகவரை பதிக மனிந்துரை நூன்முகம் - புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம்” எனச் சொற்றது செப்புவழுவும் மற்றொன்று விரித்தலுமாகுமே. இதனைத் தூற்றுமென்று தெரிக்கப் புகுந்ததே குற்றமாமென்றொழிக.

2. “அவயவமாகிய பாயிரத்துள் அவயவியாகிய நூல் அடங்காதென்றார், அவற்றியல்பு உணராமையின்” என்றனர். இதற்கு விடை “இன்னும் ‘நூனுதல் பொருளைத் தன்னகத்தடக்கி’ என்பதனைத் தழிலீடு யளராக : விள், நூலியல்பு பாயிரத்து ஸ்டங்காதென்றல் அவர்க்குக் கருத்தன்றென மறுக்க” என்னும் அவரது சொந்த வாய்மொழியேயாமெனக் கூறுக. நூல் குணியும் நூலியல்பு குணமுமாகவின், நூல்வேறு நூலியல்பு வேறென் றொழிக. ஆதலால் பல அவயவங்களை உடையதோர் அவயவி அவற்றொன்றில் அடங்காதாகுதல் பொருத்த முடைத் தென்றும் அடங்குமென்பார் கூற்றிற்குப் பொருள் வேறென்றுங் கூறிவிடுக்க.
3. “அழுத்திகாரம் என்புழி அதிகாரம் முறைமை யென்றார். அதிகாரமென்னும் வட்சொற்கு. அது பொருளன்மை தொல்காப்பிய விருத்தியிற்குறிய வாற்றான் அறிக” எனச் சொற்றனர். இதற்கு விடை “அதிகாரம் முறைமை” எனவே உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியார் முதலியோர் கொண்டன ரென்க. மேலும் இப்பொருள் வட்செமாழியிலும் உண்மை சமஸ்கிருத அகராதிகளிற் கூறிக்கிடத்தலான் அறிக.

4. “மலைமக ளாருபாள் மணந்துவ களித்த -
தலைவளை வணங்கிச் சாற்றுவ ஸமுத்தே”

என்னும் எழுத்திகாரத் தற்சிறப்புப் பாயிரத்தில் நான்கு குற்றம் பாரித்து, முதலாவது “மலைமகளென்பது மலையும் மக ளெனவும் அமங்கலப் பொருள்தந்து ‘தொகையார் பொருள் பலவாய்த் தோன்ற’வின்” மலைதன் மங்கலப் பயன் குறித்து வராமை யறிக் என்றார். நன்னுவார் எடுத்தாண்ட “பூமலி” என்பது இவை நிறைந்த என்றும் இடம் அகன்ற என்றும் பொருள் தரத்தக்கதாகலால் ‘தொகையார் பொருள் பல வாய்த் தோன்ற’ இடமில்லையா? ‘நீடாழியுலகம்’ என்று மங்கலம் வருத்த வில்லி புத்துராழிவாரை அது நீள் தாழி எனவும் பகுக்கக் கிடந்ததென்று குற்றப்படுத்தல் பெருந்துமா? அன்றியுந் தாமே ஒரு கால் உவந்ததோர் மங்கலமொழி யைப் பிறர் கொண்டக்காற் குற்ற மென்றது பேரற் புதலே. மேலுந் தம் மரபினோர் அனைவருக்கும் அங்கொரமான சிவதருமோத்திரத்தில்,

“மலைக்குமகள் பெற்றமகனைக், யயழுகத்தனை,
மனத்தெழுதியா

வெற்பினி பிறப்பற வழனுக்களை யசத்திய முனிக்கருளினா னுவப்பில் கருணைக்க டலுருத்திரனுருத்தனி லுதித்தகுமர னிலக்குமியலைக் கலியினைக்கவுழுரைப்பலுவ கிட்டமுறவே”

என மறைஞான சம்பந்த நாயனார் எடுத்தாண்ட மங்கல மொழியை அமங்கலப்படுத்தல் தன் தாயை வேசியென்று ஏதால் போலும்.

இரண்டாவது “மணந்து” என்றும் ஒரு குற்றம்; என்னை! இஃது ஈண்டு “இந் நூல் நின்று நிலவுதல் வேண்டியென் றார்க்கு” மறுதலையாகப் பொருளதிகாரத்தில் “உமையுகு வருமடுத்தென்றது இந்நூல் நின்று நிலவாது இறுதல் வேண்டி எனப் பொருள் தருதவின் என்றார். ஏனையவற்றிற் கும் ஏற்குமாறு பொருள் விரித்துரைக்க” என்று ஆசிரியர் கூறி னாராக, இவரை ஏலாமாறு பொருள் கொள்ளச் சொன்னது யாரோ?

ஆன்றாவது, உறுபொருள் முதலிய எவ்வாவற்றிற்கும் உரிய வேந்தனை உல்கு பொருட்கு உரிய வேந்தனென்றல் அவன் இறைமைக்கு ஏலாத வாறுபோல ஜந்தொழிற்கும் உரியதலைவளை உலகளித்த தலைவளென்பது தலையன்மையின் "உலகளித்த தலைவளென்று குற்றம் என்றார். எழுத்துக் காரத்தில் "உலகளித்த தலைவன்" எனவுஞ் சொல்லதிகாரத் தில் "உலகுபுரந்தருணம் அனைவன்" எனவும் பொருளதி காரத்தில் "உலகினைப் பொழிக்கும் இமையவன்" எனவும் ஆசிரியர் இறைவன் முத்தொழிலுங் கூறிய புகுந்தாராகவின் ஈன்டுபட்ட குற்றமென்னோ? ஆன்றோர் ஆங்காங்குக் கூறிய கடவுள் வணக்கத்திற் கடவுளின் தலைமை அனைத்தும் ஒருங்கு சொல்லாவது இரண்டொரு குணமாத்திரையே விதந்து தலைமை கூறுவது பெருவழக் கேயாம். முளிவரர் இஃபு உணராதவரா? இதனாற் "குற்றமே தெரிவார் குறுமா முனி - சொற்றபாவினும் ஓர் குறை சொல்லுவர்" என்பதற்குத் தம்மை இலக்கியமாக்கினா ரன்றோ!

நான்காவது "வணங்குதல்" சிறப்பு விளையாவதல்லது பொதுவினையாகாமையின் வணங்கியென்பது" குற்றம் என்றனர். "மனமொழி மெய்களின் வணங்குவது மகிழ்ந்தே என்பழி ஒப்புமை பற்றிக் கூறியதே யாம்" எனத் தாமே கூறும் இவர் "மனத்தாற்றுணிவு தோன்ற நினைத்தலும் மொழியாற் பணிவு தோன்ற வாழ்த்தலுந் தலையாற் றணிவு தோன்ற இறைஞ்சலும் அடங்கப் பொதுப்பட வணங்கி" என்று கூறிய ஆசிரியர் மேற் குற்றஞ் சொல்லதென்னை? சிருஷ்டியுந் திதியுஞ் சங்காரத்தில் ஒடுங்குவதாற் சங்காரத்திற்கு முதன்மை கூறுஞ் சுத்த சைவசித்தாந்த சாகரமாகிய யோகிஸ்வரர் நினைத்தலுந் துதித்தலுஞ் சேர்ந்து அந்தர்ப்பித்து நடைபெறும் வணக்கத்திற்கு முதன்மை கொடுப்பதே முறையாகும். வில்வணக்கந் தீது குறிப்பது போலச் சொல்வணக்கம் நன்மை குறிக்குமே. ஆதியில் வளைதற் பொருளிற் பிறந்த வணக்கம்

ஒப்புமையால் இப்போது மனம் வாக்குக் காயம் மூன்றாக்குஞ் செல்லுமென்று கொள்க.

5. “என் பெயர்முறை பிறப்பு” என்னுடன் குத்திரத்தில் “என்னுடுதற்கும் பெயர் கருவியாதவின் அதனை முற் கூறாதது முறையன்று. என்னும் முறையும் போல்வள வற்றால் ஒரு பயனின்மையின், அவற்றை வகையுட் சேர்த்துக் கருவி செய்தல் பயனில் கற்றாமாறாக. போலி யெழுத்தென் ஒன்றில்லையென்பது தொல்காப்பிய முதற் குத்திர விருத்தியுட் காண்க.” என்று மூன்று குற்றமேற்றி எர். இங்கு இலக்கண விளக்கக் குறாவளியன்று நன்னாற் கருப்பைப் படையோடு சார்தற்பாலதென்று விடுக்க.

சிவஞான முனிவர் தெரிவித்த குற்றங்களின் இலக்கணம் எத்தனைமைய என்பதற்கு மேலே காட்டியுள்ள ஜந்து உதாரண மும் போதுமாதவின் இவ்வளவில் நிறுத்துதும்.

இன்னோரள்ள குதர்க்கங்களான் இலக்கண விளக்கம் எட்டு ணையுந் தாழ் வடையாது தமிழ் நாடெங்கும் பரவி வருகையிற், நிருத்தனிகைச் சரவணப் பெருமாளையர் நன்னாற்கோர் காண்டிகையுரை செய்து அச்சிற் பதிப்பித்தனர். பின்னர் அது மாணவர்கட்டு இலேசில் அகப்படற்பாலதாயி னைமயின் அதனையே யாவரும் வாங்கிப் படிப்பாராயினர். அதனால் அதன் விருத்தி யுரையையும் யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரவர்கள் அச்சிட்டு யாவர் கைக்கும் எளிதில் அகப்படச் செய்தார்கள். இனி ஐந்திலக்கணமுங் செறிந்த இலக்கண விளக்கத்தையே தமிழ் மாணாக்கரளை வரும் ஆவலோடு வாங்கிப் படிப்பாரென்று நம்புகின்றேன்.

குத்திரங்களைப் பாடம் பண்ணுவோர் ஒரு பொருளிற் பல குத்திரத்தை நெட்டுருப் பண்ணுதற்கு வீண்காலக் கழி வென்று கொண்டு இலக்கணாசிரியர்கள் தத்தம் முதனாற் குத்திரங்களையே தமக்கு வேண்டிய விகற் பத்தோடு

எடுத்தாள்தல் பெருவழக்காதவின், இந்நுலாரும் பெரும் பாலுங் கற்போர்க்கு உபகாரமாகத் தமதுகாலத்தின் முன்னுள்ள குத்திரங்களையே கூடியவரையும் வைத்துக் கொண்டனர்.

கலித் தொகை வீரசோழியங்களின் பதிப்புரைகளிற் றமிழைக் குறித்து யான் எழுதியவற்றிற் சில விஷயங்களுக்கு மாறாகக் கண்டனங்கள் எழுதி னோர் இருவர் உளர். அக் கண்டனங்களை நிராகரிக்க வேண்டுமென்று எனது இஷ்டர் கள் பலர் கேட்டுக் கொண்டாலும் அவைகள் உலோகோப காரங் கருதியும் உண்மையை ஆராய்ந்தறிய வேண்டுமென்று அவாவியும் எழுந்த வாதம் போல எனக்குத் தோற்றாமையால் யான் அவற்றைக் குறித்து யாதும் எழுதிற்றிவேன்.

இவருள் ஒருவர் ஸ்ரீமத் சபாபதி நாவலருடைய ஞானாமிர்தபத்திரிகாசிரியர். இவர் தாமோதர பிள்ளையெனத் தன்பெயர் கைச்சாத்திட்டு அப்பத்திரிகையின் தமிழ் நடைக் கெல்லாந் தானே உத்தரவாதியென்று விக்கியாபனஞ் செய்த வர். பிள்ளைர்க் கலியாண சுந்தரப் பெயர் கொண்டெடுமுந்து, யான் தாமோதரப் பிள்ளையென என் பெயரெழுதுதல் தவ நென்றும் அது தாமோதரப் பிள்ளை என்றிருத்தல் வேண்டு மென்றுங் கிளம்புகின்றார். அப்படிப்பட்டவரோடு யாது வாதம் புரிவது? தன் பெயர் எழுதுதற்கே இன்னும் கற்றுக் கொண்டிருக்கின்றார் போலும். இவரை எதிர்த்தல், “வென்றா லுந் தோற்றாலும் வசையேயன்றோ”? இக்காலத்துப் புலவர் பெருமாளென யாவருங் கொண்டாடுந் திரிசிரபும் மீளாக்கி சுந்தரம் பிள்ளையவர்கள், இராமநாதபுரம் வித்துவான் பொன்னுசாமித் தேவரவர்கள், ‘நலீன பவணந்தி’ எனச் சிறப்பு பெயர் விளங்கிய ஜயம்பிள்ளை உபாத்தியாயரவர்கள், திருமயிலை வித்துவான் சண்முகம்பிள்ளையவர்களென்று இன்னோ ரெல்லாந் தம்பெயர் வல்லெலாற்று மிகாமல் எழுதுதலும் பவராயின் யான் தாமோதரம் பிள்ளை யென்று எழுதுதலும் விவக்காகுமன்றிக் குற்றமாகாதே. விதி விலக்கு இரண்டும்

உணர்ந்தாரன்றோ குற்றங்காட்டதற்கு உரியராவர்? அப்பகவா மிகளையும் அப்பச் சுவாமிகளாக்குவாரென் றஞ்சுகின்றேன். யான் சாதித்த மொனத்தை என் இஷ்டர்கள் மன்னிக்க.

மற்றவர் தஞ்சை ஜனமித்திரளிற் றோன்றித் தூஷணாப் படை கொண்டு ஒரு சிறுச்சண்டை செய்ய முயன்றனர் போலும். இன்னோரன்னோரோடு சண்டை செய்ததற்கு யான் அருகளவ்வேன். இவர் யான் வீரசோழியப் பதிப்புரையிற் றமிழ் என்னும் மொழி “எவ்வாறாயினும் ஆகுக.” அது “தென்மொழிக்குத் தென் சொல்லாகிய பெயரேயாமெனக் கொள்க” என்று கூறியதனால் மொழியின் உற்பவத்தைக் குறித்து எளக்கு அதிகவாதமில்லையென்றும் அது திரவிட மென்னும் வடமொழியினின்று வராததோர் தென்மொழி யென்று சாதிப்பதே என் கருத்தென்றும் உணர்வாராக.

இன்னோர்போலாது மகாமகாஸு¹ கொ.ஸுநிவாச ராகவாசாரியாரவர்கள் தாம் எழுதிய நாலடியார் நூல் வரலாற்றில் “நாலடி நான்மணி நாளாற்ப நைந்தினை முப்பாக்கடுங் கோவை பழமொழி” என்பவற்றுள், “ஜந்தினை அகப்பொருட் உறைத்தாய் ஜம்பது செய்யுளான் மாறன் பொறையளார் இயற்றியது ஒர் நூலாகக், கீழ்க் கணக்குத் தொகை பதினெட்டாய தெவ்வாறோ?” என யான் கொண்ட “கொள்ளைமாற், “ஜந்தினை என்றது தினைகளைப் பற்றிச் சொல்லும் ஜந்து நூல்கள்” எனக் கூறி ஜந்தினையைம்பது ஜந்தினையைம்பது தினைமொழியையம்பது தினைமாலை நூற் றைம்பது இந்தான்கும் அவ்வைந் தினையைச் சேர்ந்தன வென்றும் இவைபோன்றது இன்னும் ஒன்று இருத்தல் வேண்டு மென்றுஞ் சொற்றளர். கவித்தொகைப் பதிப்புரை எழுதிய பின்னர் மேற்கண்ட நான்கு நூல்கள் எனக்கும் அகப் பட்டள. ஜந்தினை விஷயத்தில் யான்கூறிய கூற்றுச் சரியன் றென்று ஒத்துக் கொள்வது மன்றி ஆசாரியாரவர்கட்டு என்

* கவித்தொகை பதிப்புளர் 17-ம் பக்கம் (இந்தாலில் 72ம் பக்கம்)

வந்தளமுங்கூறுகின்றேன். பிறர் சிலரோப்பக் கோவையைத் திருச்சிற்றம்பலக் கோவை என்று கொள்ளாது யான் சொல்லி யது போல ஆசாரக் கோவை என்று இவர்கள் உரையிட்டது சாலவும் பொருத்த முடைத்தேயாம்.

முப்பால் தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனாரது பொய்யாமொழித் தமிழ் வேதமாகிய திருக்குறள்ள வென்பதற்கு யான் கூறிய நியாயங்களை முற்றச் சீர்தூக்கி ஆராயாது “ஆலும் வேலும் பல்லுக்குறுதி - நாலு மிரண்டுஞ் சொல்லுக்குறுதி” என்னும் பிற்றைநாண் மொழியைச் சங்கத் தார் காலத்து முதுமொழிபோற் கொண்டது ஆசாரியார்பால் ஒரு தவறென்றே இன்னும் வற்புறுத்துகின்றேன். கோவை திருக்கோவையாராகாது ஆசாரக் கோவையாயினாற் போல முப்பாலும் நாயனார் தமிழ் வேதமாகாது நமது கைக்கு இன்னும் அகப்படாத பின்னொரு சிறு நூலேயாதல் வேண்டு மென்பது என் துணிவு மாத்திரமன்று. இது விஷயத்தில் யான் கண்டு பேசிய பல மடாதிபதிகள் வித்துவான்கட்கும் இஃஃதொப்பென்றறிக.

இஃஃதெழுதிய பின்னர், ஸ்ரீ திரு. த.கனகசுந்தரம் பின்னள யவர்கள் தமக்கு அகப்பட்டதோர் மிகப் பழைய கீழ்க்கணக்குச் சுவடியில், “நாலடி நான்மணி” என்னுஞ் செய்யுள் அதிகஞ் சிதைவுபட்டுக் கிடப்பதில், ஐந்தினை என்பதற்கு ஐந்தினையைம்பது ஐந்தினையைமுபது தினைமொழியைம் பது தினைமாலை நூற்றைம்பது என்னும் நான்குமே உரையிற் குறிக்கப் பட்டிருக்கின்றன வென்றும், முப்பால் என்பதன் உரை நாயனார் திருக்குறளை ஒருவாற்றானுஞ் சுட்டாது முப்பாலென்றே கூறப்பட்டிருக்கின்றதென்றுங், கைந்திலை யென்பது அப்பெயரான் உரையோடு உள்ளதோர் தனிநூலாகக் கண்டிருக்கிற தென்றும் எழுதியறிவித்தனர். இஃஃது என் கூற்றை நன்கு வற்புறுத்துகின்றது. இதனால் “நானாற்ப நைந்

தினை'' என்ற தில் நாலென்னும் அடையை நாற்பது ஜந் தினை என்னும் இரண்டனோடும் ஒட்டி நாளாற்பது நாலைந் தினை யென்று கோடல் வேண்டுமென்றும், ஜந்தினை, யான் கூறியவாறு, ஒரு நூலுமன்று ஜந்தினைப் பொருள் உணர்த்திய நாள்கு நூல்களென்று கொள்ளத்தக்க தென்றுஞ் சொல்ல ஏதுவாகின் ரது. அங்கு னமாயின் முப்பாலென்றது ஒரே நூலாகவும், இந்திலை சொல்லென்றது இள்ளிலை இன்சொல் என இரண்டு நூல்களாகது காஞ்சிக்கு விசேஷணமாகவுங், கைந் திலையென்றது வேறொரு தனி நூலாகவுங் கொள்ளல் தகும். இவ்வாறு கொள்ளிற் “கைந்திலை யோடாங்கீழ்க் கணக்கு” என்று ஈற்றடிப்பாடந் திரிதல் வேண்டும். எட்டுத் தொகை பதினெண் கிழக் கணக்குக்களுள் இன்னும் அச்சிற் நோற்றாதன தேடி வெளிப்படுத்தும் நோக்கமாகச் சில நாட்களும் மதுரை, திருநெல்வேலி, கோயமுத்தூர் முதலிய தேசங்களுக்கு ஓர் யாத்திரை செய்ய உத்தேசித்திருக்கின்றேன். அவ்வாறு போய்த் திரும்பியபின் இது விஷயத்தைப் பற்றி மறுபடியும் எழுதுவேன்.

மாணவர்கள் தமிழ் இலக்கணம் ஜந்தும் எவ்வாற்றானும் ஒதி உணர்தல் வேண்டுமென்னும் விருப்பம் மிக்குளேனாத வானும், அவர்களுட் பெரும்பான்மையோர் அதிக செல்வ ரவ்வராதவானும், வித்தியாசாலைகளிற் நமிழ் கற்கும் மாணாக்கர்கள் 25 பெயருக்குக் குறையாமல் ஒருங்கு சேர்ந்து தமது பாடசாலைத் தலைவர் மூலமாக நேரே என்னிடமிருந்து அழைப்பிப்பின் இப்புத்தகம் அவர்களுக்கு அரைவிலையாகக் கொடுக்கப்படும்.

உலோகோபகாரமுந் தமிழ்ப்பரிபாலனமுங் கருதி இந் நூலை அச்சிடும்படி திரவிய சகாயுஞ் செய்து அடியேனை ஆதரித்த போட்டநாயக்களுர் ஜமீன்தார் ஸீ திருமலை போடய காமராச பாண்டியநாயக்கர் துரையவர்களுக்குப் பெருங்

கடமைப்பட்டுள்ளேன். துரையவர்கள் வாய்மொழி தவறாது நிறைவேறச் செய்ய உடன்பட்டிருக்கும் அவர் தேவியராதி யானோர்க்கு மிகவும் வந்தனங் கூறுகின்றேன்.

எடுத்த முயற்சியில் யான் தளர்வடையாவண்ணம் அடிக்கடி என்னை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்குந் தொண்டமான் புதுக்கோட்டை இளவரசு ராஜா ஸ்ரீ பாலசுப்பிரமணியரகுநாத தொண்டமான் துரையவர்கள், பிரதிகாவலர் கௌவர அ. சேஷாய சாஸ்திரிகள், மைகூர் நியாயாதிபதி கௌரவ அ. இராமச்சந்திரராயரவர்கள் முதலிய கனவான்களுக்குந் தென்றேசப் பிரதிகள் தேடியழைப்பித்துத் தருவதில் அதிக பிரயாசை வகித்துக் கொள்ளும் மாணி திருநெல்வேலி நீதிபதி மகா மகா ஸ்ரீ திரு. கனகசபை முதலியாரவர்கட்கும், இவ் வேலை விரைவில் நடைபெறும்படி வேண்டிய ஒத்தாசைகள் செய்யும் ஸ்ரீமத் ந.க.சதாசிவம்பிள்ளையவர்கள் மகா மகா ஸ்ரீ திரு.த.கனகந்தரம்பிள்ளையவர்களென்றிவர்களுக்கும் நன்றி சொல்லுகின்றேன். சுவாமிகள் பட்டத்திற்கு எழுந்தருளி யிருக்கும் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக ஸுர்த்திகள் செய்து வருவது போலவும், மற்றைத் தமிழ்நாட்டு ஆதீனங்களில் ஆங்காங்கு எழுந்தருளியிருக்கும் மகா சந்திதானங்கள் கை கொடுத்து வருவார்களாயின் இன்னும் பல பண்டைக் காலத்துக் தமிழ்நூல்களை எடுத்துப் பரிசோதித்துப் பிரசுரிப்பதில் அதிக ஊக்கம் உடையவளாவேன்.

சென்னைப் பாடசாலைக் கிரந்த சதேச பாஷாவித்தியா பரிபாலன சபையார் எனக்குச் செய்துவருஞ் சகாயம் யான் ஒருபொழுதும் மறக்கற்பாலதன்று.

தொண்டமான் புதுக்கோட்டை
விரோதி வருடம் ஐப்பசி மாதம்

சி.வை.தா.

கணபதி துணை

4. சூளாமணிப் பதிப்புரை

குருவணக்கம்

இறைவனோ ருருவுகொண் டெழுந்தாங்கு வீற்று
மறைசையா தீன்து மன்னுபு வதிந்த
கரணை யம்பதிக் கைலாச நாத
குரவன் திருப்பதி மருமலர்
சிரமிசை யிருத்திவெங் கருமுதல் களைவாம்.

தமிழாசிரிய வணக்கம்

தெள்ளுதமிழ்க் கடல்கடந்து செழியகலைத் துறைப்படிந்து
திரிபில் ஞானக்
கொள்ளை கொண்டு நுகர்ந்தமுத்துக் குமாரகவி மேகமிதைக்
கொடிச்சன் னாக
வள்ளவெள துள்ளமது கொள்ளநறை விள்ளுதமிழ்
மணஞ்சற் றேறி
வெள்ளறிவின் முடைநாற்றம் வீவித்தான் விரைமலர்த்தாள்
மலைவன் மாதோ!

தமிழுஞ் சமஸ்கிருதமும் ஈஸ்வரன்பால் உதித்த
இரட்டைப் பிள்ளைகளாம். சமஸ்கிருதத்திற்குப் பாணினியுந்
தமிழிற்கு அகத்தியருஞ் செவிலித்தாய ராபினர். சமஸ்கிருதம்
வடபாலில் நைமிசாரணியத்து ரிஷிகள் கோட்டத்திலும் தமிழ்
தென்பாலில் மதுரைப் பாண்டியர் அவைக்களத்திலும்
வளர்ந்து முறையே வடமொழி தென்மொழி யெனும் நாமம்
வழங்கப்பெற்றன.

“இருமொழிக்குங் கண்ணுதலே முதற்குரவ ரியல்வாய்ப்ப
இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்த ரிசைபரப்பும்
இருமொழியுந் தழீஇயினா ராண்றவரே யென்றாவில்
இருமொழியு நிக்கரென்னு மிதற்கைய முளதேயோ”

அகத்தியர்க்குத் தமிழிலக்கணம் அறிவுறுத்தியவர் சுப்பிரமணியக்கடவுளௌச்சைவர் கூறுவர்; சமணர் அதனை மறுத்து அவர்க்கு அவ்வறிவுறுத்தினார் அவலோகிதவைன்பர். அகத்தியர் சைவோத்தமராதவின் அது பொருந்தாது. அஃதெவ வாறாயினும் ஆகுக; தமிழனங்கிற்குப் பாலருத்தி வளர்த்தவர் அகத்திய ரென்பது அனைவருக்கும் உடம்பாடேயாம்.

வளர்ந்த இடம் மதுரையாயினுந் தமிழின் சன்னழுமி கங்காதீரமே யென்பதாகும், ஆரியர் வடமேற்றிசையினின்று வந்து காங்காதீரத்திற் குடியேறினபோது ஆண்டு இருந்த தமிழர் அவரோடு இணங்கியிராது பிரிந்து பற்பல இடங்களிற் சென்று சிதறுண்டு வதிந்தன ரென்பதாகும், அவர்களிற் றெள்ளாட்டிற்கு வந்தவர்களே சன்னடுச் சேர சோழ பாண்டிய இராச்சியங்களை நாட்டினாரென்பதாகும், மதுரைச் சங்கத்தில் வளர்ந்து விருத்தியடைந்து சிறப்புற்ற தமிழோடு அவ்வாறு சிறப்புறாதனவாய்க் காலவேற்றுமை சிறிதடைந்து வழங்குந் தெள்மேற்கிற புக்கு உறைந்த மலையாளரதும், மேற்கிற புக்கு உறைந்த குடகரதும் உதகமண்டலத்துப் புக்கு உறைந்த தோடரதும் வடக்கிற புக்கு உறைந்த இமயமலைச்சாரவில் ஒருவகை வேடரதும் பாலைகளுக்குள் ஒந்றுமையான விளங்கும்.

சம்ஸ்கிருதம் உச்சாரண வள்ளமையானும் வேதாகம திகாரத்தானும் மந்திரரோபதேசப் பயிற்சியானும் ஆடூல்களை முடையதாகத், தமிழ் தள் மிருதுத் தள்ளமையானுங் குயில் கிளி பூவைகள் தலைநானும் ஒசையுங் கரும்பு தேன்பாகு பாலென நிவற்றை வென்று தேவாமிர்தத் தோடொத்த இனிமையும் உடைமையானுந் தேவார திருவாசகாதிகளினாற் சாக்ஷாத்

சல்வரனையும் மயங்கச் செய்யும் வசீகரணத்தினாலும் சங்கீத சாகித்ய செய்யுள் விநோதங்களானும் மகடுட் வகைனாம் மேற்பட்டது.

இரண்டும் ஒன்றோடொன்று கவவாது விந்தகிரிக்கும் வேங்கடமலைக்கும் இடையே கிடந்ததோர் பேராரணையத் தாற் காக்கப்பட்டு வளர்ந்தன. ஆயினும் மங்கைப் பருவமுற்ற கன்னித்தமிழ் பின்னர்த் தன் புராணைகாச காலத்திற் சமஸ்கிருத நாயகனை மாலைகுட்டி மணம் புரிந்தது. ஆதலால் இஞ்ஞான்றைத் தமிழில் வழக்கினுஞ் செய்யுளி னுஞ் சமஸ்கிருதம் எங்கனும் வியாபித்துக் கொண்டிருக்கி றது. பண்டைத் தமிழோ அக்கலப்புடையதன்று. இஃது இரண்டு பாஸஷ்யின் இலக்கண விதிகளானுஞ் சங்கமரீயை பழைய தனித்தமிழ் நூல்களானும் உள்ளங்கை நெல்லிக்களி போலத் தெள்ளிதிற் புலப்படும்.

நெமிசாரணைய ரிஷிஸ்வரர்கள் காலத்தின் பின்னர்க் கூட்டுரைக் கூட்டுரைகளில் பிராமணசிரியர்களாற் பராமரிக்கப்பட்டது போல் மதுரைச் சங்கத்தார் காலத்தின் பின்னர்த் தமிழிற்குக் கைகொடுத்துப் பரிபாலனாஞ் செய்தவர்கள் சமணரென்பது உம், இக்காலத்திற் றமிழ் கற் போர் இலக்கிய இலக்கணப் பயிற்சிக்காக ஒதிவரும் நூல்களிற் பெரும்பான்மையான சமணர்காலத்திற் சமணசிரியர்களால் எழுதப்பட்டனவென்பது உம் முன் வீரசோழியப் பதிப்புவரையிற் கூறியிருக்கின்றேன். அவற்றுட் சீவகசிந்தாமணி முதலிய பெருங்காப்பியங் களொத்த சிறப்புடைய தமிழிற் சமணர் எழுதிவைத்த யசோதர காலியம் உதயனை காலியம் நாககுமார காலியம் குளமணி நீலகேசியெனும் பெயரிய சிறு காப்பியங்களும் உள். இன்னும் அநேக பிரபந்தங்கள் இதிகாசங்கள் புராணங்கள் சமயாசார தத்துவ சாஸ்திரங்கள் உள். அவைகள் காலாந் தரத்தில் ஏடெழுதுவோராற் பெருகிய பினழகளினாற் பேதப் பட்டு மிக விகார முற்றுக் கிடக்கின்றன.

“இற்றவர் தேவராய்ப் பிறப்ப ரெண்டுடல்
பற்றிய விசம்பிடைப் பரவு மாழுகி
மெற்றென வீழ்ந்தெனச் சிதைந்து போகுமான்
மற்றினி மக்கடம் வண்ணஞ் செப்புவாம்”

என்னுஞ் சிந்தாமணிக் செய்யுளின் மூன்றாம் அடி ஒரோ
வொரு பிரதியில் “அற்றென முந்திலு மழிந்து போகுமால்” எனவும் “தெற்றென வீழ்தென வீந்து போகுமால்” எனவும்,
“இற்றென விழிந்தென வீந்து போகுமால்” எனவுஞ் சில
பிரதிகளில் முதலடி யொழித்து ஏனை மூன்றடியும் முற்றும்
ரூபம் மாறி “அற்றமில் பறவைகளடையக் கொண்டு போய்ச்-
கற்றிய பாற்கட றுனும்ப வீட்டிடும் - பொற்றிரள் வரை
யொடு மின்னுப் போவலே” எனவும் பிறழ்ந்து கிடப்பின்
பழஞ் சுவடிகளை ஒப்பிட்டுப் பரிசோதனை செய்பவர்
கனுக்கே இவைகளால் நேரிடும் வருத்தந் தெரியும்.

குளாமணி இரண்டாவது காவியமென அதன் பிரதிகளி
விருக்குங் குறியீட்டினாற் தெரியவருகின்றது. முதலாவது
காவியம் எது வென்றும் மற்றைய காவியங்களின் வரிசைக்
கிரமம் இன்னதென்றும் விளங்கவிலை. நீலகேசி என் கைக்கு
அகப்படவில்லை. ஆயிரத்து நானுற்றுச் சொக்கங்க் செய்யு
ஞள் மேருமந்தர புராணத்தில் முதற்பாகமும் யசோதர
காவியமுங் காஞ்சிபுரத்து விருந்த ஸ்ரீ பாகுபலி நயினாரால்
அச்சிடப்பட்டன. எஞ்சியள அச்சில் வரவில்லை. சுரவிரத
காவியம் என்று ஒன்று வடமொழியில் இருப்பினுந் தமிழிற்
செய்யப்பட்டதாகத் தோற்றவில்லை.

யாப்பருங்கல விருத்தி யிலும் அதனை முதனுலாகக்
கொண்டு அமிதசாகரர் இயற்றிய காரிகைக்குக் குணசாகரர்
சகாப்தம் 200 - 300 அளவில் எழுதிய விரித்துரையிலுஞ்
குளாமணியிலிருந்து அநேக செய்யுள்கள் இலக்கியமாக

எடுத்துக் காட்டப்பட்டிருந்தாலானுஞ், குளாமணியின் காலஞ் சோழமண்டலத்திற் கார்வெவ்ட்டி நகரத்திலிருந்து அரசு புரிந்த விசயராசன் காலமென்பது நூற்றிறப்பிற் “திக்கெட்டடும் புகழ் படைத்த திறல் விசயன்” என்றால் நொடக்கத்துச் செய்யுளான் அறியக் கிடத்தலாலும், கார்வெவ்ட்டிநகரின் காலம் உறந் தைக்கு முந்தியதாலானும் இந்நூலின் வயது ஆயிரத்தைஞ் நூறு வருஷத்திற் குறையாது.

எவ்வெப் பாதையினும் பெருங்காவியங்கள் தோற்றிய பின்னாரும் ஆங்காங்குக் காலந் தோறுஞ் சிறுகாவியங்கள் உதித்து நடைபெறுதல் வழக்காயினும் சிலபல சிறுகாவியங்கள் செனித்த பின்னரே பெருங்காவியங்கள் பிறத்தவ் இயல்பு. மேற்கூறிய சிறுகாவியங்களை ஒழித்தாற் சமணாருக்குட் சிந்தா மணிக்கு முன்னர்த் தோற்றிய சிறுகாவியங்கள் வேறின்லை. இருந்து இறந்தாகவுங் கேள்வியில்லை. அன்றியுங் குண சாகரர் காலத்திற் சிந்தாமணி முதலிய பெருங்காவியங்கள் இருந்தனவாகில் விசேஷமாக அவற்றினின்றே உதாரணங்கள் காட்டியிருப்பர். ஆதலால் இந்நூல் ஆருகதப் பெருங்காப்பியங்களுக்கு முந்தியதென்று கொள்ளல் தவறாகாது.

யகர ஆசெதுகைக்குக் “காய்மாண்ட” என்னுஞ் சிந்தா மணிச் செய்யுள் காட்டாக எடுத்து ஆளப்பட்டிருக்கின்ற தாலோவெனின், ஆண்டு உரையாசிரியர்கள் காட்டியது. *“வேய்காயு மென்பணைத் தோள்” என்னுஞ் குளாமணிச் செய்யுளன்றும், அஃது ஆசிரியராற் சவலை விருத்தத்திற்கு ஒர் இலக்கிய மாதற்பொருட்டு வைக்கப்பட்டது உணராது, **கொகுடி யென்பதோர் மரப் பெயருள்தென்று அறியார் கோங்கமென்று மாற்றினாற் போல், அச்செய்யுளில் இரண்

* குளாமணி அரசியற் சருக்கம் 40 ஆம் செய்யுள்

** குளாமணி தூதுவிடு சருக்கம் 4 ஆம் செய்யுள்

டாம் *அடி சீர் குறைந்திருப்பது பிற்காலத்துச் சிதைவென்று கருதி, அதனை ஒழித்து, அதற்குப் பதிலாகக் "காய்மாண்ட" என்றற் றொடாக்கத்துச் செய்யுளை இக்காலத்தில் யாரோ சொருகிவிட்டார்களென்றும், எழுபது எண்பது வருஷத்திற்கு முந்திய பழங்குடிகளில் "வேய்காயு மென்பணைத்தோள்" என்னும் உதாரணமே இன்னுங் காணலா மென்றும், ரகர முகர ஆசெதுகை மூன்றாமெழுத் தெதுகை முதலியவைகட்டுக்குச் சூளாமணி யிலக்கியங் கொண்ட உரையாசிரியர்கள் யகர மொன்றற்கு மாத்திரங்கு சிந்தாமணி யிற் கைவைத்தற் கோர் அவசியம் இருக்கமாட்டா தென்றுஞ், சிந்தாமணி யிற் புதிதாகத் தேடி எடுத்த தென்பதற்கு அஃது அக்காப்பியத்தின் முதலாவது இலம்பகத்தின் முதலிலே கிடப்பதே ஒரு சாள்றென்றுங் கூறிவிடுக்க நூல் முழுவதிலுஞ் சிந்தாமணி உதாரணம் வெறில்லையே.

நாலைந்து வருஷத்தின் மூன் யான் ஸ்ரீ கைலாச பரம் பரைத் திருவாவடுதுறை யாதீனத்துச் சற்குருநாதசவாமிகள் ஸ்ரீவஸ் சுப்பிரமணிய தேசிக மூர்த்திகளைத் தரிசிக்கப் போயிருந்தபோது கூவாமிகள் குளாமணி ஓர் அருமையான நூலென்றும் அஃது இப்பொழுது மரண தசை அடைந்திருப்பதால் அதனை அச்சிட்டுக் காப்பாற்றுதல் தக்கதென்றுந் தமிழ்ப் புராதன நூல்களை எண்ணால் இயன்ற மட்டுஞ் தேடிப் பரிசோதித்து வெளியிடும் முயற்சியிற் கையிட்டிருப்பதால் யானே அதனைச் செய்தல் வேண்டுமென்றங், கட்டளையிட்டதுமின்றிச், சென்னை மகாலிங்கையர் பிரதி஦ேயான்று தமது ஆதினத்தி விருந்ததை எடுத்து என்வசம் அனுப்பிய மருளியது. அதனை வாங்கிப் பாசித்துப் பார்த்தபோது, காரிகையில் இலக்கிய மாகக் காட்டப்பட்டுள்ளனவுஞ் சொற்களை பொருட்சவைகளிற் சிறந்தவாயினும் யாது நூலகத்திருந்து எடுக்கப்பட்டன வென இக்காலத்து அதனை ஒதுவார்க்குத் தெரியாதனவு மாகிய விருத்தங்கள் ஆங்காங்குக் கிடத்தல் கண்டு, அஃதோர்

* சிந்தாமணி நாமகளிலும்பகம் ஆழும் செய்யுள்

அரிய இலக்கியமேயெனத் தேறிச் சுவாமிகள் கட்டளையைச் சிரமேற்றாங்கி, வேறு பிரதிகள் தேட ஆரம்பித்தனன். அவ்வவ் இடங்களில் இருக்கும் எனது இஷ்டர்களான உத்தி யோகஸ்தர்கள் வித்துவான்களுக்குப் பிரதிகள் விசாரித்துச் சம்பாதிக்க எழுதியதில் அப்பொழுது கருலூரிலிருந்த பண்டிதர் ஸ்ரீமத் வெங்கட்டராமமையங்காரவர்கள் தம்மிடம் இருந்ததோர் பிரதியை அனுப்பினதுமன்றி மன்னார் குடியிற் சைன தெரு வில் ஒரு பிரதி இருப்பதாகவுந் தெரிவித்தார்கள். அந்தப் பிரதிக்காக ஆளனுப்பி, அது கும்பகோணத்துச் சாசனப்பதிவு சாலையில் உத்தியோகமாயிருந்த சைன மாணவர் ஒருவர் எடுத்துப் போயிருப்பதை அறிந்து அவரிடம் நேரிலே சென்று கேட்டதற்கு அவர் யான் அப்பொழுது கவித்தொகைப் பரிசோதனையிற் கையிட்டிருந்தமை பற்றித் தன்னிடம் இருக்கும் புத்தகம் எனக்கு எப்போது வேண்டுமோ அப்போது அனுப்பி வைப்பதாக வாக்களித்தனர். மற்ற இடங்களிலிருந்து இப்பெயருள்ளதோர் நூவிருப்பதாகவும் அங்குள்ளவர்களுக்குத் தெரியவில்லையென்று பதில் வந்தது.

இம் மூன்றுபிரதிகள் தாம் தமிழ் நாட்டிலுண்டென்று என்னிக் கொண்டு, அதுகாறும் பிரசராஞ் செய்த நூல்களால் எனக்கு நேரிட்ட செலவைக் குறித்து ஆலோசித்து, இந் நூலைச் சென்னைச் சர்வகலா சங்கத்தார் தமது பொறுப்பில் அச்சிடுவித்து நாலைந்து வருஷத்திற்குப் பிரவேச பரீகௌக்கு ஏற்படுத்தினால் உத்தமமாக இருக்குமென்று அச்சங்கத் தலைவர்களுக்கு விண்ணப்பன்று செய்தேன். அவர்கள் தங்கள் உத்தியோகத் தவணையை அதிக்கிரமித்து நாலைந்து வருஷத் திற்குப் பாட நியமனம் பண்ணுதல் கிரமத் தாழ்வென்று உத்தேசித்துப் போலுஞ். சென்னைச் சமஸ்கிருத திரவிடக்கிரந்த பரிபாலன சபையாரால் என் விண்ணப்பத்தை அனுப்பினார்கள். அச்சபையார் நூலை அச்சிடுதற்கு இசைந்து என் சந்தேகங்களைப் பூரணமாகத் தெரிவிக்கும்படி எனக்கு எழுதினார்.

இதற்குள் இந்நூற் பிரகடனாதி செலவுகட்டு யான் காத் திரா வண்ணம் ஒருவழி ஏற்பட்டது. தமிழ் கற்கும் மாணாக்க ருக்குப் பஞ்சலக்ஷணப் பயிற்சி உண்டாதற் பொருட்டுத் திருவாரூர் வன்மீகநாத தேசிகர் குமாரர் வைத்தியநாத தேசிகர் இயற்றியருளிய 'இலக்கண விளக்கம் மூலமும் உரையும்' அச்சிட எண்ணி அதன் செலவிற்காக ஒரு விளம்பரஞ் செய்தி ருந்தேன். அப்பொழுது அச்செலவில் ஒரு பாதுயைத் தாங்கள் பொறுத்துக் கொள்வதாக றங்கள் டிப்பிடிக் கமிஷனராபிஸில் மாணோஜூராக இருக்கும் எனது சகோதரன் செலவுச் சிரஞ்சிலி இளைய தம் பிப்பிள்ளையும் அவர் இஷ்டர்கள் சிலருஞ் சேர்ந்து 500 ரூபா அனுப்பி வைத்தார்கள். பின்பு அந்நூற் பிரகடனச் செலவு முழுவதுந் தாமே தருவதாகப் போடி நாயக்க னார் ஜமின்தார் மகாமகாழீ திருமலை போடய காமராச பாண்டிய நாயக்கர் துரை தெரிவித்தனர். அதனை அவர் கணக்கு அறிவித்து அவர்கள் அனுப்பிய பணத்தை வேற்றாரு ழூர்வக்கிரந்த பிரகடனத்திற்காகச் செலவு செய்யலாமா எனக் கேட்பித்தேன். அவர்கள் அனைவரும் அதற்குச் சம்மதி கொடுத்தார்கள்.

இஃதிவ்வாறிருக்க என் கலித்தொகைப் பதிப்பு வெளிப் பட்டது. அது சென்னைச் சர்வகலா சங்கப் பரிசூக்களுக்கு உபயோகமாதற் பொருட்டு, அதன் பதிப்புரையில் யான் தெரிவித்தவாறு அதிற் பதினோரிடத்திற் குஃபெறாடர்ன்மொழி வந்தனவற்றை மாற்றியிருந்தனன். பற்பல சிரேஷ்ட களவான் கள் அச்செய்க்கையை மிகவுங் கண்டித்து எனக்குக் கடிதம் எழு தினார்கள். அதனால் அஃதன்ன இடக்கர் மொழிகளைச் சிலைத்து அச்சிடுதல் தர்மமன்றென்று தெளிந்தும், ஷி சபை யார் அவற்றின் செறிவோடு நூல்களைப் பிரசரியாரெனத் துளைந்தும், அவ்வாறு பிரசரித்தல் எனக்குக் கட்டளையிட்ட ருளிய கவாமிகளின் அனுமதிக்கு மாறாகுமென்று நினைத்துஞ் செலவிற்கு வேறு வழி ஏற்பட்டதைப் புகழ்ந்தும் யானே

எவ்வாற்றானும் இந்நுலை அச்சிடத் தீர்மானித்தேன். இறங்கள் பணம் அதற்கு உபயோகமாயினது.

இப்பால் முன்தஞ்சாவூர்க் கிழ்க்கோர்ட்ட் நிதிபதியாயிருந்த மகா மகா ஸ்ரீ திரு. கனகசபை முதலியாரவர்கள் என் முயற்சிக்கு என்னுள்ளறந் தமது கஷ்டத்தைப் பாராமற் கையெழுத் துப் பிரதிகள் தேடி உபகரிப்பவர், அப்பொழுதும் பற்பல இடங்களிலும் தமதிஷ்டர்கள் மூலஞ் குளாமணிப் பிரதிகள் தேடுவாராய் வேதாரணியம் ஸ்ரீ அருமைப் பெருமாள் முதலியார் மகள் அநந்த விஜயமுதலியார் பிரதியொள்ளறும் பெருமண்டுரிலுள்ள ஒரு சைவ வித்துவானுடைய பிரதியொள் றமாக இரண்டு பிரதி தமக்கு அகப்பட்டன அனுப்பிவைத் தனர். அதன் மேல் விழுப்புரம் டிஸ்ட்ரிக்ட் முன்சிப் மகாமகா ஸ்ரீ இராமச்சந்திரராயரவர்கள் வழியாக வீடுரச் சௌன் வித்துவ சிரோமணி ஸ்ரீமான் அப்பாசாமி சாஸ்திரிகள் பிரதியொள்ளறு அகப்பட்டது. மன்னார்குடிப் பிரதியை வேண்டிய போது தருவோமென்று வாக்குப்பண்ணிய மாணவகள் இதற்குள் இறந்துவிட, அப்பிரதி யாவர் கையிற் சிக்குண்ட தெள்று எவ்வளவு தூரம் விசாரித்துந் தெரியவறவில்லை. கிடைத்த பிரதி கள் ஜந்தில் வேதாரணியப் பிரதியும் கருவூர்ப் பிரதியும் வீடுரப் பிரதியைப் பார்த்து எழுதப்பட்டனவாதவாற் பரிசோதனைக்குப் பயன்படத்தக்க சுயபிரதிகளாகமற் போய்விட என்கிய மூன்று பிரதிகளையுங் கொண்டே அச்சிட ஆரம்பித்தேன்.

நாறுபக்கம் அளவு அச்சான பிள்பு, தென்ரேசப் பிரதி யொன்று, எனது நண்பரும் பண்டைத் தமிழ்நூல் ஆராய்ச்சியே தமக்குப் பொழுதுபோக்கும் வினோதமாக உடையவருகு சௌன்னைத் தபாலாபீசுக்களின் மேல் விசாரணைத் தலைவரு மாகிய மகாமகாஸ்ரீ மல்லாகம் வி.கனகசபைப்பிள்ளையவர் களுடையது, அவரிடந் திரிசிராப்பள்ளியிற் நமிழ் முனிஷி ஒருவர் வாங்கி வைத்திருந்து இறந்துபோகக், கும்பகோணத்

தில் ஒரு ஹெட் கன்ஸ்டேபிள் கையிற் சேர்ந்திருந்ததை அறிந்து அதனை அவ்விடத்திற் போலீஸ் மேல் விசாரணை யிலிருக்கும் மகா மகா ஸ்ரீகிருஷ்ணசாமி நாயுடு அவர்கள் கூட யத்தாற் றருவித்தேன். அதற்கும் முதன் மூன்று பிரதிகளுக்கும் அநேக வேறுபாடுகள் இருந்தமையால் இன்னுஞ் சில பிரதி எவ்விடத்தாயின் இருக்குமாயின் அவற்றையுந் தேடி ஒத்துப் பார்த்துக் கொண்டே அச்சிடுதல் அத்தியாவசியகமென்று உட்கொண்டு, அங்கங்கே சமணர்கள் குடியிருக்கும் இடங்களுக்கெல்லாம் நேரிலே ஒரு சுற்றுப் பிரயாணம் பண்ணிக் காஞ்சிபுரத்தில் மாத்திரம் ஒரு மிகப்பழம் பிரதி கண்டு அதனை வாங்கி வந்தேன்; இவ்விரண்டோடும் ஒத்துப் பார்த்ததில் முன்பு அச்சிட்ட அவ்வளவும் மறுபடி திருத்தி அச்சிடவேண்டிய தாயிற்று. வேறு பிரதி எங்கும் அகப்படவில்லை. கும்ப கோணத்திற்குப் போயிருந்ததாக யான் முன்னர்க் கொண்ண மன்னார்குடிப் பிரதி வீடுரப் பிரதியையே பார்த்தெழுதப் பட்டதென்று அதன் சொந்தக்காரர் மன்னார்குடியிற் கொண்ண மையால் அதனை யான் பின்பு இச்சித்துத் தேடவில்லை.

காலாந் தரத்தில் ஏடெழுதுவோராற் பெருகிப் பெருகி வந்த பிழைகளினாற் காவியங்கள் மிகவும் பேதப்பட்டு விகாரம் அடைந்திருக்கின்றமை முன்னமே சொன்னேன். இம் மாறுபாடுகளைக் குறித்து இந்நால் பதிப்பில் அடியேணுக்கோர்துவில் புதிதாகப் பிறந்தது. இது காறும் அச்சிட்ட பழைய நூல்களில் ஒரு பிரதியின் ஆதாரமாவது இல்லாது பாட பேதத்தைத் திருத்துதல் ஒழிந்த யான், இப்பொழுது பிரதிகள் அனைத்தும் பிழையென்றும் பிரதிகளில் இருக்கும் பாடம் ஆக்கியோன் வாய்மொழியாப் பிருக்கமாட்டாதென்றும் எந்தப் பிரதி வழிச் சென்றாலும் அச்சில் வருவது ஆசிரியரி னின்றும் வேறுபட்ட பிழைபாடென்றும் நிச்சயிக்க ஏதும் உண்டான இடங்களில் இரண்டொரு எழுத்தையாவது மொழி யையாவது சந்தர்ப்பத்திற்கும் பொருளுக்கும் இயையுமாறு

திருத்தத் துணிந்தேன். அவ்வாறு செய்யாவிடின் நூலின் சிறப்பு அழிவதுமன்றிக் சில பாடங்கள் ஒரு பயனுந்தராமலுஞ் சில முன் பின்னோடும் பிற நூல்களோடும் விரோதப்பட்டும் நிற்குமாதவிற்றிருத்தம் அத்தியாவசியக மாயிற்று. இதனை உலகம் அறியச் சொல்லாமல் விடுவதே தப்பென்று உணர்ந்து இங்ஙன் தெரிவிக்கலாயினேன்.

பிரகடனாசிரியர்கள் நூலிலுள்ள தப்பு ஒப்பிற்கு உத்தர வாதிகளல்லரே ஆசிரியர் பாடம் இஃபென்று நிச்சயித்து உணராவழி இருந்த வண்ணம் நூலை உலகிற்கு ஒப்பிக்கிறது தானே! வீரசோழியம் தொல்காப்பியம் முதலியவைகளில் அப்படி ஒப்பிக்கவில்லையா என்பாருளராயின், அன்னோர் மேல் வரும் நியாயங்களைச் சீர்தூக்கி என் செய்கையை மன்னித்தருள்வாராக.

முதலாவது அந்நூல்களிற் பிரதிகளில் இருந்தபடி ஒப்பித்த வழுக்கள் மூல பாடத்தின் அர்த்தத்திலாவது உள்ளன அல்ல. மூலத்திலும் அர்த்தத்திலும் வரும் வழுக்கள் ஒன்றாலொன்றன் பூர்வ சொருபம் அறிந்து இருக்கப்படற் பாலனவாம். உரையாசிரியர்கள் பிற நூல்களிலிருந்து எடுத்துக் காட்டிய உதாரணச் செய்யுளிலாவது மேற்கோள்களிலாவது புகுந்த வழுக்களே பிரதிகளிற் கண்டபடி ஒப்பிக்கப்பட்டன. அவைகள் அவ்வாறு நூலாராய்ச்சியாற் பிறர் அவ்வப்போது திருத்திக் கொள்ளக் கூடியன. இவை அவ்வாறு பின் எக்காலத்துந் திருத்தப்படா.

இரண்டாவது, உதாரணங்கள் மேற்கோள்களிற் புகுந் திருக்கும் வழுக்கள் தாழும் ஆங்காங்கு எடுத்தோதிய பொருட் குளிபிற்கு எம்மாத்திரம் வேண்டியதோ அதனுட் புகுந்த வழுவெல்ல. எஞ்சிய பாகங்களில் ஏதாவது வழுக்கிடத்தலாற் கற்போர் பெறக் கருதிய பயன்எவ்வாற்றாலுஞ் சிதைவு படாது. உதாரணமாகச் “செய்யுள்ளும் முந்தாகவு முரித்தே”

என்னும் இலக்கணமும் அதனுரையும் வழுப்படாமல் ஆராய்ந்து பதித்திருக்க, அதற்கு இலக்கியமாகக் காட்டிய செய்யுள்கள் - "தெண்டிரை மிசைப் பாயுந்து" "நீர்க்கோழி கூப் பெயர்க்குந்து" என்று பிரிந்தாலென்! "தெண்டிரை" என்றிருப் பிளைன்! "தெண்டிரை" என்றிருப் பிளைன்! தெண்டிரையோ தண்டிரையோ என்பது "நீர்" எதனைச் சேர்தல் சரியென்பதும் அவ்விலக்கியங்கள் இருந்து எடுக்கப்பட்ட நூல்களாற் றிருந்த உணர்தற்பாலவாயினும் "பாயுந்து" "பெயர்க்குந்து" என வரும் விதியினை உணரும் உணர்ச்சி அவ்வழுவாற் சிதைவு படாதன்றோ? நீர்க்கோழிக்குக் கூவதற் றொழிலில்லை யாதவா னும் பாயுந்து என்னும் எச்சத்திற்கு முடியும் பெயர் வேண்டு மாதவானுள் சிறிதாலோசனையால் "நீர்" முன்வாக்கியத் தோடு சேர்தற்பாலதென்றும் புத்தி நுட்பக் குறைவால் ஏட்டுத் தொட்டரெழுத்தைப் பிரிக்க அறியாமல் வழுப்பட்டதென்றுள் சொல்வீராயின், அற்றன்று: கூவதற்கு அழைத்தற் பொருளும் உண்ணெடன்றும் நீர்க்கோழி தன் துணையைத் தன்னோடு செல்வான் அழைத்துப் பெயர்த்தல் இயல்பென்றும், பெயருந்து என்னாது பெயர்க்குந்து என்றதாற் றன்பெயர்ச்சியைக் கருதாது துணையைப் பெயர்தலைக் கொள்ளலுந் தகுமென் றும் "பாயுந்துநீர்" என முடியுஞ் சொல் சேர்ந்ததாயின் பெயர்க்குந்து யான்டையோ முடிந்ததென்றும் விடுத்தொழிக்.

இன்ன நூலிலிருந்து உதாரணம் எடுக்கப்பட்டதென்று அறிந்து அந்நூலையுந் தேடிப்பார்த்தாலன்றி யதார்த்தரூபம் அறிதல் அசாத்தியமென்க. அவ்வாறு எட்டுத்தொகை புத்துப் பாட வென்றின்னோரன்ன சங்கத்தார் காலத்து நூல்களென்ற தேடிப்பார்த்து அவற்றால் அறியத் தக்கன பின்னர்த் திருத்தற் பொருட்டாகவே தொல்காப்பியப் பொருளத்தொரத்து உதாரணச் செய்யுள்களிற் சிவ பிழைகளைப் பிழையென்று நிச்சயமாயுணர்ந்தும் பிரதிகளிற் கிடந்தபடி விட்டிருக்கின் றேள். நற்றினையாகிய தொகைகளிலும் பத்துப் பாட்டிலும் பின்னராய்ச்சியால் யான் இப்பொழுது செய்து வைத்திருக்கிற

திருத்தங்களுள் அநேகம் அப்பொழுது யான் இவை இன்ன வாறு இருத்தல் வேண்டுமென்று உத்தேசித்தபடியே இருக்கின்றன. ஆயினும் பூருவ சொருபம் இதுதானென்ற நிச்சயமின்மையானும், ஒருக்காலமில்லாதிருந்தால் வேறொரு காலத்தில் எப்படியும் பூருவசொருபந் தேடி அறிதற்பாலவாயினமையானும் அவற்றை என் உத்தேசத்தின் பிரகாரந் திருத்தத் துணிந் திலேன்.

மூன்றாவது, உரை எழுதப்பட்டிராத தோர் இலக்கிய நூலின் மூலப்பாடத்திற் சாஸ்திரமுடிபுங் க்கைதப் பொருத்தமே அயனுவாராய்ச்சி கொண்டு துணிதற்பாலன. வாக்கிய முடிபு அங்களுள்று. அது பலபவ பிரதிரூபத்தின் சகாயத்தால் மாத்திரமே அறிதற்பாலது. நாடெடங்குந் தேடியும் வேண்டிய அளவுக்குப் பிரதிகள் அகப்படாமல் வழக்கள் நிறைந்து மாரணத்தையும் அடைந்ததோர் உரையில்லா நூலை ஒன்றிற் பிரசரங்க செய்யாமல் இறந்துபோக விட்டுவிட வேண்டும். அன்றேற் கற்போர்க்குப் பயன்படத்திருத்தியே அச்சிடல் வேண்டும். இவ்விரண்டில் எது தக்கது? எலும்பழுகிய நாசியைச் சத்திரம் பண்ணிப் பொன்னாசி பொருத்தினாற் போலப் பூர்வ சொருபம் இறந்து பிறந்த இடத்தில் அஃதறிய வேறு வழியின்றேற் புதுத் திருத்தஞ் செய்வதை வழுவமைதி யாக்கி மன்னிக்க.

நான்காவது, ஒரு திருத்தமுஞ் செய்யாது பழம்பிரதிகளின் படி ஒப்பிப்பதால் வரும்பயன் யாது? வீரசோழியத்திற் சில சில இடங்களில் பிழைப்பட்டனவற்றை இருந்த வண்ணம் ஒப்பித்தேனன்றோ? யாவர் அவற்றுக்குப் பூர்வசொருபங் கொடுத்தார் தேடமுயன்றவராயினும் உளரா! என்பு நொறுங்கிய காலை வெட்டியெறிந்து பொய்க்கால் வைத்தாற் போல அவற்றிற்குப் புத்துதாரணங்கள் செய்து சேர்த்திருப்பேணாயின் கற்போர்க்குச் சிறிதாவது பயன்படத்தக்கதாயிருக்குமே!

ஜந்தாவது சிற்சில இடங்களிற் புதுத் திருத்தமான பின் இந்துவைத் தோலாமொழித் தேவர் இயற்றியருளிய சூலாமணியென்ற பொய்ப்படுமன்றோவெளின், புதுமொழி சில சேர்த்தமையை உலகிற்குத் தெரிவியாது சொருகிவைத்த யாவும் ஆசிரியர் வாக்கெள்று நடைபெற விடுவதே தவறாவது. நன்னாற்குச் சங்கர நமச்சிவாயப் புலவர் இயற்றிய விருத்தி யுரை யென்று இக்காலத்தார் கொள்வதெது! அன்னோரூரையில் அங்கு மிங்குஞ் சிவஞான முனிவராற்றிருத்தப்பட்ட புத்தகம் புத்துரையன்றோ! முனிவர் திருத்தியமை உணர்ந்தோ ராமல் அவராற் றிருத்தப்பட்ட விருத்தியுரையென்று அச்சுப் பிரதிகளின் நாமதேய பக்கத்திற் போட்டிருப்பது யான் அறிந்துளேன். ஊரில் வழங்குங் கையெழுத்துப் பிரதிகளைப் பார்த்து அதிர் படித்தோரை இஃதியாவருரை யென்று கேட்ட நிக. 1842ஆம் வருடம் யான் நன்னால் விருத்தியுரை எழுதிப் படித்த போது முனிவரால் அது திருத்தப்பட்டதென்று கேள் விப்பட்டதுமில்லை. ஸ்ரீலஸ்ரீ நாவலரவர்கள் அச்சிட்டபின் எல்லாருஞ் சொல்லுவர். இப்பொழுதும் அதிர் புலவர் எழுதியதிது முனிவர் திருத்தியதிது என்று பகுத்தறியக் கிடக்கினாரதா?

“நன்னா ஓட்கருத்துவகோ ரறியவுரை செய்கவென
நரேந்திர சிங்கத,
தென்னுற்று மலைமருதப்பன் புலவப், பொருள் விளங்கச்
செய்தான் பாரி
வெந்துற்கு மெழுத்தொடுசொற் பொருளாறி சங் கரநமச்
சிவாயனென்னும்,
பன்னுற் செந்தமிழ்ப்புலவன் சைவசிகாமணி
நெல்லைப் பதியினானே”

என்பதுதான் வெளி. வைத்தியநாத தேசிகர் செய்த இலக்கண விளக்கத்து அணியியலிற் சிலகுத்திரங்கள் அவர் மகள் சதாசிவதேசிகராற் சேர்க்கப்பட்டனவன்றோ! அதில் மைந்தனார் தந்தன இவையென யாவர் பிரித்துக் காட்ட வல்லார்? ஆதலால் உலகறியச் சொல்லித் திருத்தல்

தவறிலதாக, முழுத் தோட்டமும் அகத்தி நாட்டினும், வெற்றிலைத் தோட்டம் வெற்றிலைத் தோட்டமேயா மென்க.

ஆறாவது சுவடிகளிற் பிழைப்பட்டிருக்கும் ரூபம் ஆசிரி யரதன்று என்பது மலையிலக்கு. பின்னை எப்படியும் யான் பிரசரருஞ் செய்யத்தக்கது ஆசிரியர் செய்த ரூபமல்லாதபோது பிழைப்பட்டு ஒரு பொருளுந் தராமலாவது. விரோதப் பொருள் பயந்தாவது நிற்கும் ரூபத்தில் அவ்விரோதமில்லாத படிக்கு யான் வைத்த ரூபந் தாழ்வுடைய தன்று.

ஏழாவது, ஆருகத நூலை இல்வாறு திருத்துவது சமணர்க்கு வெறுப்பாயிராதோ வெனின், திருத்திய இடம் அவைத்திலுஞ் சுவடிகளின் பாடமும் அவற்றின் குற்றமும் அவைகளில் யான் செய்த திருத்தமுஞ் சைன வித்துவான்களிற் சிறந்தோர் பலர்க்குக் காண்பித்து அன்னோர் முழுச்சம்மதி யுடனேயே பதிப்பித்தேவென்றநிக் கிருந்தபடியே பதிப்பிப் பது நூலாசிரியரின் மகத்துவத்தை ஒரோவொரு இடத்தில் இழிவுபெறச் செய்யத் தக்கதாதவின் அதுவே அவர்க்கு வெறுப்பாயிருக்குமென்பது அவர்மேரு மந்தர புராணப் பதிப்பிற் காட்டும் அரோசிகத்தாற் தெளியலாம். மேலும் என் திருத்தங்களை அவர்கள் தங்கள் பிரதிகளிலுங் குறித்துக் கொண்டதே அவர்கள் சம்மதிக்குச் சான்றாகும்.

எட்டாவது, அப்படியாயின் இன்னாராற் நிருத்தப்பட்ட தென்று நாமதேய முகத்திற் போடுவதுதானேயெனில் இலை மறைகாய்போல் எங்கேயோ ஓல்வொரு மாறுபாடு செய்த தால் நூல் என்னாற் றிருத்தப்பட்டதாகாது. அவ்வாமலும் ஆக்கியோன் மொழியினை யான் திருத்தினவனால்லன். பின் புக்க வழுவையன்றோ யான் திருத்தியது? மேலும் எனது திருத்தமே பூர்வ சொருபமாக இருப்பினும் இருக்கலாமே. நூலைத் திருத்தியவெள்ற மேன்னமைக்கு யான் அருகளல் வேன். இக்காரணங்களால் உலகமென்னை மன்னிக்குமென்று முற்றிலும் நம்புகிறேன். என் திருத்தங்கள் எப்படிப்பட்டன

வென்று யாவரொருவர் அறிய விரும்புவராயின் அவர்க்கு அதனைத் தெரிவித்தல் என் கடன். தெரிந்து எடாது கைக்கு எதிர்ப்பட்டபடியே அவற்றிற் சிலவற்றைக் குறிப்புப்பண்ணி ஒர் அநுபந்தமாகச் சேர்த்திருக்கின்றனன். ஆண்டுக் கண்டு கொள்க.

மேற்கண்ட பிரதிகளை வைத்துக் கொண்டு பரி சோ தனை பண்ணுகையில் ஆருகத் சமயக் கோட்பாடுகள், தத்துவ பேதங்கள், புராணக் கதைகள் சிறப்புப் பெயர்களிற் சில சமூசயங்கள் நேரிட்டன. அதற்காக வீடுர் வித்துவான் ஸ்ரீமான் அப்பாகாமி சாஸ்திரிகளை வரவழைத்து மூன்று மாதக் காலம் அவர்களைக் கூட வைத்திருந்து எனக்குள்ள சமூசயங்களைத் தீர்த்துக் கொண்டதுமின்றி அவர்கள் போன பின்பு நிகழ்ந்தன சிலவற்றை அவ்வப்போது அவர்களுக்குக் கடிதமெழுதித் தெரிந்து கொண்டேன். இன்னுள்ள சந்தேகத் திராத் இடங்களும் இரண்டொன்று உண்டு. அவர்கள் இத்தனை தூரம் வந்திருந்து எனக்குச் செய்த உதவியை எப்பொழுதும் மறவேன்.

இந்நாலுணர்ச்சிக்கு உபயோகமான சமண கிரந்தங்களை எனக்குக் காண்பித்ததுமன்றித் தமது கையிலிருக்கும் ஏடுகளில் எப்பொழுதேனும் யாதாயினும் வேண்டுமாயின் அதனை உடனே அனுப்பி வைப்பதாகக் கையைபுரிந்த மன்னார்குடி ஸ்ரீமு.அப்பாண்டமுதலியாருக்குஞ் சித்தாம்பூர்முதலிய இடங்களிலுள்ள சமணர் வசம் இருக்கும் நூல்கள் வேண்டிய காலங்களில் வாங்கி அனுப்புவதாக வாக்களித்த காஞ்சிபுரம் பச்சையப்ப பாடசாலைத் தமிழ் பண்டிதர் மகாமகாஸ்ரீ வ.கணபதிப் பிள்ளையவர்களுக்கும் என் வந்தனஞ்சு சொல்லுகின்றேன்.

இந்நால் அருகத மகா புராணத்திற் கூறிய நவவாசதேவப் பிரதிவாகதேவர்களிற் திப்பிரஸ்ட வாகதேவனதும் அவ்வாகதேவனுக்குப் பகையாய் அவரித்த அயக்கிரீவப் பிரதிவாகதேவனுதாஞ்சு சரித்திரத்தை விரித்துக் கூறிய, பெரும்பாலும் சமண காலியங்கள் துறவும் முத்தியும் உணர்த்தி முடியுமாறு

போல், இருபத்து நாலு தீர்த்தங்கரருட் சிரேயசவாமி தீர்த்த காலத்திற் சுரமை நாட்டின்கண் போதனமா நகரத்திலிருந்து அரசு புரிந்த பயாபதி அரசன் தன் குமாரனான் அவ்வாக தேவ ணைப் பூமியாள வைத்துத் துறந்து தன் தேவிமாரோடு முக்கி பெற்ற கதையை எடுத்துச் சொல்லும்.

இந்துற் சீயவதையும் வித்தியாதர விவாகமுஞ் சேடியர் சங்கராமுங் கிருஷ்ண சரித்திரத்திற் சேர்ந்தனவரல்லவாயிலுந் திலிட்டராசன் குணாதிசயங்கள் திருமாவின் அவதாரமாகிய கண்ண பெருமானதுந், திலிட்டனுக்கு மூத்தோளாகிய விசயன் குணாதிசயங்கள் கண்ணன் அண்ணன் பலபத்திரனதும் இலக்ஞாங்களோடு ஒருவாறு ஒத்திருக்கும்.

சீவக சிந்தாமணிச் சரித்திரத்தைச் சிந்தாமணிப் பதிப்பின் முதலிற் ஸ்ரீமத் சாமிநாதையரவர்கள் சுருக்கிக் காட்டியது போல, இந்நாலை எளிதிற் படித்து உணர்வதற்கு உபயோக மாக இதன் முதலிலுந் திலிட்டன் கதையைப் பொழிப்பாகக் காட்டும்படி எனது இங்டர் சிலர் கேட்டுக் கொண்டனர். இக் கதையை வளச்சுப்பமாக யாழ்ப்பாணம் வித்துவான் தாவடி ஸ்ரீ அம்பிகைபாக உபாத்தியாயர் எழுதி வருவதால் அதன் சாரத்தை இல்லிடம் வேறாகப் பதித்தல் அவசியமன்றென நிறுத்தினன். அன்றியும் இக்காலத்து மிகச் சிறந்த வித்துவான் ஒருவர், இந்நூற்கு உரையெழுதி அச்சிடுவிக்கக் கருதியிருப்ப தாகவுந் தெரிய வருகின்றது.

இக்கதையில் வரும் அரசராதியோர் பெயர் ஊர் சம்பந்தம் முதலிய அறிதல் கதைத் தொடர்ச்சியை வேலில் உணர்வதற்கு உபயோகமாகுதலின் அவற்றிற்கு ஓர் அகராதி சேர்த்திருக்கின்றேன்.

பிரதிகள் தேடிப் பரிசோதித்து இந்நாலைப் பதிப்பித்தற்கு உபயோகமான திரவியம் றங்களிலிருக்கும் என் சகோதரன் செல்வச் சிரஞ்சிவி இளைய தம்பிப்பிள்ளையும் அவரது இங்டர் சிலருஞ் சேர்ந்து அனுப்பியதென்று முன் தெரிவித்தேன்.

அவர்களைப் போல்வார் பிறர்க்கும் இப்படிப்பட்ட விஷயத் தில் ஊக்கம் உண்டாதற் பொருட்டு அன்னோர் பெயர் விவரத்தை இவ்விடந் தருகின்றேன்:

பணம் அனுப்பினோர் பெயர்வழி

ரூ.

மகாமகாழி தி.எம். குட்டியாபிள்ளையவர்கள், றங்கள் கமிசேரியட்டொட்டிச்சாலை	100.00
மகாமகாழி ஏ. சரவணமுதலியாரவர்கள், றங்கள், கண்டிரோவர் ஆபீச,	50.00
சப்பரின்டெண்டன்ட்	50.00
மகாமகாழி வி. நமசிவாயபிள்ளையவர்கள். எம்.ஏ;வி:எல்: கல்கத்தா ஜஹீகோர்ட் வக்கில் றங்கள் நிக்கார்டர்ஸ் கோர்ட் அட்லக்கேட்	50.00
மகாமகாழி பா. குப்புசாமி முதலியாரவர்கள், றங்கள் கமிசேரியட் மானஜர்	50.00
மகாமகாழி தி.வி.கிருஷ்ணசாமி நாயுடுகாரு றங்கள் கண்டிராக்நற்றர்	50.00
மகாமகாழி வேதாசல முதலியாரவர்கள், றங்கள் பர்மா ஸ்டேட் ரேஸ்வே பொக்கிஷதாரர்	50.00
மகாமகாழி தி.எம். பொள்ளுசாமிப்பிள்ளை அவர்கள், றங்கள் பேப்பர் கறென்ஸி ஆபீச, பொக்கிஷதாரர்	50.00
மகாமகாழி சி.லெ. இளையதம்பிப்பிள்ளையவர்கள் றங்கள் டிப்பி கம்மிஷனர் ஆபீச ஹெட் அக்கவுண்டன்ட்	100.00

	ஆக ரூ.500.00

இவர்கள் செய்த இவ்வுபகாரத்தை யான் ஒரு போதும் மற வேண். இவர்கள் முன் மாதிரியைப் பின்பற்றி இன்னும் அநேகர் தத்தமக்கு ஏற்ற வித்துவாள்களைக் கொண்டு பற்பல பழைய தமிழ் நூல்களைவெளிப்படுத்தி நிலை நிறுத்தக் கலை மகள் கடாட்சிப்பாளாக.

தொண்டமான் புதுக்கோட்டை }
விரோதிவருடம், கார்த்திகை மாதம் } சி.வை.தூ.

[இரண்டாவது காலியம், தோலாமொழித் தேவர் இயற்றியருளிய சூளாமணி. இஃது யாழ்ப்பாணம் சி.வெ.தா மோதரம் பிள்ளையால் பல பிரதிகளைக் கொண்டு பரிசோதித்து, இறங்கணிலிருக்கும் சில தமிழ்ப் பிரபுக்களது காருண்ய திரவியோபகார சகாயத்தினால், சென்னபட்டணம் வித்தியாங்பாலன யந்திரசாலையில் பதிக்கப்பட்டது.

விரோதி வருடம் கார்த்திகை மாதம் 1889. (இதன் விலை
ரூபா. 1-50.)



5.தொல்காப்பியம் எழுத்துதிகாரம் பதிப்புரை

பேர் ருட்கமி லாயநா தப்பெருங் குவள்
சீர் டத்துணை சிரத்தினிற் திருத்திமுத் துக்கு
மார் நற்கவி ராசனை வழுத்திமா வயனுந்
தேர் சிற்றிலா நடேசர்தாள் சிந்தனை செய்வாம்.

சங்கம் மரீழிய இலக்கியங்களுக் கெல்லாம் இலக்கனை
மாயுள்ளது தொல்காப்பியம். இதன் உணர்ச்சி யில்லார்
அவ்விலக்கியங்களின் பொருட் உறைகளை நுண்மையாக
உணரப் பெறார். ஆதலாற் றமிழாராய்ச்சியிற் புகுவோர்க்கு
இந்துல் இன்றியமையாப் பீருஞ் சிறப்பிற்றாயது. இஃது
அகத்தியர் மாணாக்கர் பண்ணிருவருட்டலைமை பெற்றவருந்
திரண் தூமாக்கினி யென்னும் இயற் பெயரினை உடையவரு
மாசிய தொல்காப்பிய மகா ரிவியினாற் செய்யப்பட்டு
எழுத்துச் சொற் பொருளென்னும் மூன்று அதிகாரங்களை
உடையது.

இதற்கு இளம்பூரணர், கல்லாடர், பேராசிரியர், சேனாவ
கரையர், நச்சினார்க்கினியர் என்று ஜவரால் உரையெழுதப்பட்ட
ததாயினும், பூரண உரையாய் நமது காலம் வரைக்கும்
வந்திருப்பது நச்சினார்க்கினியராற் செய்யப்பட்டது
ஒன்றுமே. அஃது ஆக்கியோன் பெயரினால் நச்சினார்க்கினிய
மென வழங்கும். சேனாவரையர் சொல்லதிகாரத்திற்கு
மாத்திரம் உரையிட்டனர். இளம்பூரணர் ஆதியுரையாசிரியராத்

வின் அவர்க்கு 'உரையாசிரிய' ரென்னுஞ் சிறப்புப் பெயர் கொடுத்தே யாருஞ் சுட்டுவர். அவர் உரையில் எழுத்துக்கார முஞ் சொல்லத்திகாரமும் பொருளத்திகாரத்துச் செய்யுளியலும் ஒழிந்து எஞ்சிய பாகம் இக்காலத்து இறந்தது போலும். கல்வாடர்பேராசிரியர் உரைகளிற் சிற்சில பின்னங்கள் மாத்திரம் இங்கும் அங்குஞ் சிடைந்து கிடக்கின்றன. யாதாயினும் ஓர் இயலுக்காவது பூரணமாயிருப்பது தெரியவில்லை. எழுத்துக் காரத்திற்கு இளம்பூரணமுஞ் சொல்லத்திகாரத்திற்குச் சேளாவ ஏரயமுஞ் சிறந்தனவாயிருந்தன. ஆயினும் நச்சினார்க்கினி யம் மூன்றத்திகாரத்து உரையும் ஒருங்கொத்த சிறப்பினையுடையதாய், அவைத்துரைக்க்கும் பின்னாக எழுந்து, ஏனையோர் மதங்களை ஆங்காங்குக் கண்டித்ததனால், அவ்வரையே பிறகாலத்து அளவத்தினும் மேலாக உபயோகப்படுவதாயிற்று.

இதன் எழுத்துக்காரவுரை சென்னப்பட்டணம் சகலகலா சாலைத் தமிழ்ப் புலமை நடாத்திய மழைவை மகாவிங்கைய ராவ் ஜம்பது வருஷத்தின் முன் அச்சிடுவிக்கப்பட்டிருந்தது. எழுத்திற்கு இளம்பூரணமுஞ் சொல்லிற்குச் சேளாவ ஏரயமும் பின் அச்சாயின. ஆதலால் யாதோருரையாயினும் பிரசரமாகா ததும் எழுதுவாரும் படிப்பாருமின்றி மாரண தகையடைந் ததுமான பொருளத்திகாரத்தை முதலில் அச்சிடுவித்தல் அவசியமெனக்கண்டு அதனை நச்சினார்க்கினியருரையோடு சென்ற பார்த்திப வருடம் பதிப்பித்து வெளிப்படுத்தினேன். பின்னர்க் சொல்லத்திகாரத்தையும் அவருரையுடன் பதிப்பித்துவிட்டாற், நொல்காப்பியத்திற்கு நச்சினார்க்கினியருரை பூரணமாய் யாவர்க்கும் எனிதில் அகப்படற்பாலதாமென்று உட்கொண்டு, பலதேசத்தினின்றும் பிரதிகள் வரவழைத்துப் பரி சேநிக்கையில், என் இஷ்டர் அநேகர் சொல்லத்திகாரம் பிரசரமான பின்னரும் உரை பூரணமாயகப்படுதற்கு எழுத்துக்காரப் பிரதி கிடையாதென்றும், அதனையும் யான் சேர்த்து அச்சிடா தொழியின், என் பிரதி வாங்குவோர் சொல்லும் பொருளும்

பெற்றும் எழுத்தில்லாமற் றவையற்ற உடலையே தாங்க வாகுமென்றும், ஆதலால் எழுத்தையும் யானேசேர்த்து அச்சிடுதல் வேண்டுமென்றுங் கட்டுரைத்தனர். அதனால் ஜயர் பதிப்புச் சென்னப்பட்டனப் பிரதிகளின் வழிப்பட்டது நோக்கி, அதனால் தென்றேசப் பிரதிகளோடும் பரிசோதித்து அச்சிடுவித்தனன்.

புதுக்கோட்டைச் சமஸ்தானம் மகா மன்றத்து நியாயாதி பதிகளில் ஒருவராகிய மகாமகா பூரி ம.அண்ணாமலைப் பின்னையவர்கள் இவ்வெழுத்திகாரத்தை அச்சிடுவதற்கு மிகக் திரவியோபகாரஞ் செய்தனர். அவருடைய தயாள குணத்தையும் பிரபுத்துவத்தையும் அதிக நன்றியறிவோடு பாராட்டுகின்றேன்.

ஒரு முறையாயினும் பிறர் பிரசரித்த நூல்களைமிள அச்சிடுவிக்காத எனக்கு இவ்வெழுத்திகாரம் ஒரு விலக்கா யிற்று. அன்றியும் ஒரு நூலின் முதலிலேயுள்ளதோர் சொற்ப பாகத்தை மாத்திரம் ஒருவர் பிரசரஞ் செய்து காலகதியடைந்து விட்டாற், பின்னர் அந்நூல் முழுவதையும் அச்சிடுவோர் முதற் பாகத்தையுஞ் சேர்த்து அச்சிடுதல் தவறன்றாம். உலக வழக்கமும் அதுவே.

இப்பொழுது நச்சினார்க்கினியம் சொல்லுகிறாரம் அச்சாகி வருகின்றது. எட்டுத்தொகை பரிசோதனையிலிருக்கின்றது. இதிற் புறநானூற்றுவரை ஈற்றில் 140 செய்யுளும் பரிபாடல் பூரணபிரதியும் பதிற்றுப்பத்தில் முதற்பத்துங்கடைசிப்பத்தும் இன்னும் அகப்படவில்லை. இவற்றை வைத்திருக்கும் மகான் கள் யாவராயினுஞ் சில நாளைக்கு அவற்றை இரவலாக அனுப்புவாராயின் அவர்க்கு மிகக் கடமைப்படுவதுமன்றி அள்ளோர் அனுப்பிய பிரதிகளோடுகூட எனது வழக்கப் பிரகாரம் இவ்விரண்டு அச்சுப் பிரதியும் அனுப்புவேன்.

தேடுவாரும் பரிபாலிப்பாருமின்றி ஒன்றொன்றாய் அழிந்து போகும் அருமையான பழைய தமிழ் நூல்களைப் பாதுகாத்தற் பொருட்டு அடியேன் ஏட்டுப் பிரதிகள் தேடிப் பரி சோதித்து அச்சிடுவதிற், புத்தகங்கள் விலை போகாமல் நேரி டும் நஷ்டத்தைக் குறித்து விய வருடம் ஆடி மாதம் ஹிந்து பத்திரிகைக் காயிலாக ஒர் அபயம் எழுதித், தமிழ்மிமான்முந் தருமந்தையுமுடைய பிரபுக்கள் என் நஷ்டத்தை நன்கொடை முதலிய சுகாயன்று செய்து பரிகரிக்குமாறு வேண்டிக் கொண் டேன். அப்பொழுது என்க்குக் கைகொடுத்து உதவிசெய்த கனவாள்களின் பெயருந் தொகையும் அடுத்த சர்வசித்து வருடம் ஆவணி மாதம் எனது கலித்தொகைப் பதிப்புரையிற் காட்டியிருக்கின்றேன். அதன்பின்பு சில பிரபுக்கள் அளித்த உதவியையும் உலகிற்குத் தெரிவிப்பது என் கடளாதவின் அதனை ஈண்டுக் குறிக்கின்றனன்.

ரூ.

சென்னப்பட்டணம் வித்தியாசாலை	
விசாரணை தரிசி ஸ்ரீபம்மல் விஜயரங்க	
முதலியார்	25.00
கொழும்பு சூப்ரீம் கோட் அத்வக்காத்	
கி.பிறிந்தோ துரை	75.00
திருநெல்வேலி சப்கோர்ட் பழைய நீதிபதி	
ஸ்ரீ திரு. கனகசபை முதலியார்	125.00
சென்னப்பட்டணம் வித்தியா பரிபாலகரின்	
விசேஷபகிருதம் போதனாசிரிய	
வித்தியாசாலைப் பிரதம உபதேசகருமாகிய	
ஸ்ரீ யாழ்ப்பாணம் சிந்தாமணி	
வேலுப்பிள்ளை	100.00
பாலக்காடு நகராதிகார மந்திரம் மாகாண	
விசாரணைச் சபைகளில் ஒருவராகிய	
ஸ்ரீ ஜி. சின்னச்சாமி பிள்ளை	25.00

சென்னப்பட்டணம் பச்சையப்ப முதலியார்	
தருமபரிபாலன சபாபதி ஸ்ரீபாளையம்	
சோமசுந்தரச் செட்டியார்	100.00

	ரூ. 450.00

இும்மகான்களை யொப்பப் பிறருந் துணைநின்று தத்தமக்கு இஷ்டமான அளவுக்குத் திரவிய சகாயஞ் செய்வா ராயின் எட்டுத் தொகை, தகடுர் யாத்திரை முதலியன விரைவில் வெளிவரும். எவ்வெம் முயற்சிக்குந் துணைக்காரணம் பணம். அதன் குறைவினால் எனது முயற்சி மிகத் தாமசப்பட்டு நடைபெறுகின்றது. லோகோபகாரமாய் யான் கையிட்ட இத்தொழிலைத் தற்காலங்கு சர்வகலா சோதனைச் சங்கத்தில் எவ்குலவரும் பரீஷ்காரநிவேதனம் ஒன்றைக் கொண்டே நடத்தி வருகின்றேன். அது பிரதிகள் தேடி அப்பப்போ யான் செல்லும் பிரயாணங்களுக்கும் பரிசோதனைச் செலவிற்குமே முன்னோ பின்னோவென்று கட்டி வருகின்றது.

சென்னப்பட்டணம்	இங்ஙளம்
கர வருடம் வைகாசி மாதம் }	

சி.வை.தா.

(தொல்காப்பியம், எழுத்தத்திகாரம்: மதுரையாசிரியர் பாரத துவாசி நஸ்சினார்க்கிணியா ருஷரயோடும்; யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரம்பின்னையால் பலதேசப் பிரதிசூபங்களைக் கொண்டு பரிசோதித்து ஸ்ரீ தொண்டமான் புதுக்கோட்டை நியாயாதிபதி ம.அண்ணாமலைப் பின்னையவர்கள் திரவியோ பகார சகாயத்தினால் சென்னப்பட்டணம் வித்தியாநுபாலன யந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது. கர வருடம் வைகாசி மாதம். (1891); இதன் விலை ரூ.1.50)

6. விளம்பரம்

இதன் அடியிற் குறித்தபடி யான்பதிப்பித்த புத்தகங்கள் சென்னைப்பட்டணத்தில் வித்தியாநுபாவன யந்திரசாலையில் ந.க.கதாசிவப்பிள்ளை அவர்களிடத்தும், காலரத்நாகர அச்சுக் கூடத்தில் ஈ. முத்துக்குமாரசாமிச் செட்டியார் அவர்களிடத்தும், சிதம்பரத்திற் சைவப்பிரகாச வித்தியாசாலை விசாரணைக் கருத்தர் க. பொன்னுசாமிப்பிள்ளை அவர்களிடத்தும், யாழ்ப்பாணத்தில் ஏழாஸலசைவப்பிரகாச வித்தியாசாலை உபாத்தியாயர் கண்ணாகம் ஆ. குமாரசாமிப்பிள்ளை அவர்களிடத்தும், தஞ்சாவூரிற் புத்தக வியாபாரம் தா. திருவேங்கடபிள்ளை அவர்களிடத்தும், கோயமுத்தாரிற் புத்தகவியாபாரம் இ.ஒன்னையகவுண்டரவர்களிடத்தும் வாங்கிக் கொள்ளலாம்.

ரூ. ச.

தொல்காப்பியம் நங்சிளார்க்கினியம்	1.50
* ஷி ஷி சொல்லதிகாரம்	1.50
ஷி ஷி பொருளதிகாரம்	6.00
** ஷி ஷி முழுவதுஞ் சேர்த்து	7.50
ஷி சொல்லதிகாரம் சேனாவரையம்	2.00
நவலந்துவளார் கலித்தொகை	3.50
தணிகை புராணம்	3.00
வீரசோழியம்	1.50
இறையளாரகப்பொருள்	1.50
இலக்கண விளக்கம்	5.00
குளாமணி	1.50
ஷி பத்துப் புத்தகமும் ஒருமிக்க வாங்குவோருக்கு	22.00
கட்டளைக் கலித்துறை	.06
நகந்திரமாலை	.06

★ அச்சாலி வருகின்றது. வருஷமுடிவில் வெளிவரும்.

★ *முழுவதிற்கும் பணஞ் செழுத்துவோருக்குச் சொல்லதிகாரம் வெளி வந்தடையே அனுப்பப்படும்.

7. தொல்காப்பியம்-சொல்லதிகாரம் நன்றிகூறல்

படிப்பாரும் எழுதுவாரு மின்றிப் பாணவாய்ப்பட்டுத் தேடுவாருந் தொடுவாரு மின்றிச் செல்லுக்கிரையாகியுங் காலாந்தரத்தில் ஒன்றொன்றாய் அழிந்து போகும் பழைய தமிழ்நூல்களை இயன்றமட்டும் அச்சிட்டு நிலைநிறுத்தத் தொடங்கிய என் முயற்சிக்கு உதவியாக ஆங்காங்குள்ள தரும தீவர்கள், சென்றவருஷம் வைகாசி மாதம் வரையும் எனக்கு அவ்வப்பொழுது உபகரித்த பணத்தொகையைக் கலித் தொகை, தொல்காப்பிய எழுத்தத்திகாரம் இவற்றின் பதிப்புரை யிலே அவரவர் நாமதேயத்தோடு தெரிவித்திருக்கிறேன்.

அதன்பின்பு இறங்குனிலே கடை வைத்திருக்கும் நாட்டுக்கோட்டைச் செட்டிப்பிள்ளைகளுள் ஸ்ரீ இராமநாதன் செட்டியென வழங்கப் பெயர்பெற்ற மகா மகா ஸ்ரீ ரா.ம.சொ. சொக்கப்பசெட்டியார் ரூபா 50.00 அனுப்பிவைத்தார்; அவரது தயாள குணத்தை என்றும் மிகுந்த நன்றியறிவுடன் பாராட்டுவேன்.

தருமச் செலவுகளில் இக்காலத்தில் அதி பிரசித்தியடைந் திருக்கும் நாட்டுக்கோட்டைச் செட்டிப்பிள்ளைகளில் வேறு பெயர்களும் இம் முன்மாதிரியை அனுசரித்து இப்படிப்பட்ட முயற்சியுடையவர்களுக்கும் ஒருவாறு துணைசெய்யும்படி அவர்கள் மனத்தில் எந்நாலும் குடிகொண்டிருக்கும் ஸ்ரீ நடேசப்பெருமான் அருள்புரியுமாறு அவரது திருவடிகளைப் பிரார்த்திக்கின்றனன்.

நந்தன வருடம் புரட்டாதி மாதம்.)

சி.வை.தா.

(தொல்காப்பியம் சொல்லதிகாரம்:மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியாருரையோடும் பலதேசப் பிரதிருபங்களைக் கொண்டு பரிசோதித்து, யாழ்ப்பாணம் சி.வெ.தாமோதரம் பிள்ளையால் சென்னப்பட்டணம் விக்டோரியா ஜூபிலி யந்திரசாலையில் பதிக்கப்பட்டது.

நந்தன வருடம் புரட்டாதி மாதம் 1892. இதன் விலை ரூ.1.50)

2

சிவமயம்

8.தொல்காப்பியப் பொருளத்திகாரப் பதிப்புரை

யானை யானைனாத் தேனிமிர்கடம்பனை
வானமர் குழலியா வேஷலுறை சடையலை
இமய சிமிலமென் குமரியென் றமையும்
உமையைத் தமியேன் றமமலந் துமிப்பப்
போத சந்திருவாய் மாதொரு பாகன்
வேத வனத்தெழுச் சேதகு கயிலாய
நாத தேசிகன் பாதவருட் கொடுதொழிழுக்
கற்றறி வில்லாக் கடையனேன் றனக்கு
நற்றமிழ் கொளுத்திய நாவலன் சுன்னை
முத்துக் குமார வித்தக ணடியினை
சித்தத் திருத்திமற் றுத்தம் புவவர்
அடிக்கம் வங்களென் முடிக்களி கொடுக்க நின்று(ரு)
அடியேன் கூறுவது) ஒன்றுளது.

உலகிலுள்ள கல்வெல்லாஞ் சாதி ரத்தினமாயின் அவை
உயர்வுடையனவாமா? இழிந்தனவும் உளவாயினன்றே

ஒழிந்தன உயர்வாவது? ஆதலாற் றம் உயர்வு விளங்குதற் பொருட்டாகவாவது என் புள்மொழியையும் பெரியோர்தம் பொன்மொழியின்டுவே வைத்தலொழியாரெனத் துணிந்தனன்,

*“விங்குகட லுடுத்த வியன்கண் ஞாவத்துத்
தாங்கா நல்லிசைத் தமிழ்க்குவிளக் காகெளன
வானே ரேத்தும் வாய்மொழிப் பல்புக
ழானுப் பெருமை யகத்திய னென்னு
மருந்தவ முளிவ ஞுக்கிய முதனுல்”

எனப் புகழ்ப்பெற்ற அகத்தியம், முதற்சங்கத்தார் காலத்திற் நொல்காப்பியத்திற் றலைமை பெற்றும், இடைச்சங்கத்தார் காலத்தில் அதனேனுடைனி கூடநின்றுவலியுங், கடைச்சங்கத்தார் காலத்தில் இறந்துவிட்டது. அதன்பின் இதுவரைக்குந் தமிழுக் குப் பேரிலக்கணமா யுள்ளது தொல்காப்பியமே. இஃது அகத்தியர்பாற் றமிழ் நன்குணர்ந்த அவர் மாணாக்கர், திரண தூமாக்கினி, அதங்கோட்டாசான், துராலிங்கன், செம்பூட் சேய், கௌயாபிகன், வாய்ப்பியன், பளம்பாரன், குபாரம்பன், அவினயன், காக்கைபாடினியன், நற்றத்தன், வாமனன், என்னும் பன்னிருவருள் முதன்மாணாக்கரென்று தம்மனோர வைவராலுந் துதிக்கப்பட்ட திரணதூமாக்கினி யென்னும் இயற்பெயரினையுடைய தொல்காப்பிய முளிவரர் அருளிச் செய்தது.

அகத்தியர் மாணாக்கர் அனைவருள்ளும் இவரே மிகச் சிறந்தவரென்பது “தொல்காப்பியன்ற னானையிற் றமிழறிந் தோர்க்குக் கடன்” எனவும், அகத்தியரிடம் “பொருந்தக் கற்றுப் புரைப் புனராந்தோர் நல்லிசை நிறுத்த தொல்காப்பியன்” எனவும் பல்காப்பியத்தும் பன்னிருப்படலத்தும் விதந் தோதப்பட்டமையானும், மற்றையோருட் சிறந்து இவரோ

★ புறப்பொருட் பன்னிருப்படலம், சிறப்புப் பாயிரம்

டெருதலை அகத்தியவார்பொருட்டு முரணிய “அதங்கோட்டாசாற் கரிறபத் தெரித்து” எனப் பனம்பாரனாராற் றுதிக்கப் பட்டமையானும் உணர்க்.

அகத்தியர் உத்தரதிசையினின்று நிங்கித் தெகுணத்தில் வழிந்தபின் தமிழிற்கு இலக்கணாஞ் செய்வான் கருதி, இயலிசை நாடகங்களில் ஆங்காங்குத் தமது ஆராய்ச்சியின் கண் எதிர்ந்தவாரே குறிக்கப்பட்ட விதிகளைப் பின்னர் ஒருங்கு திரட்டி அகத்தியமெனப் பெயரிட்டுக் கொடுத்தனர். அது நெறிமுறைமூலப்பட இயைக்கப்பட்டிலாது, இயலிசை நாடகத் தமிழ்களும் இயலுள்ளும் எழுத்துச்சொற் பொருள் களும், ஒருங்கு விரவிப் பெரிதும் பரந்துகிடந்ததோர் நூலாயிற்று, அதனை வெவ்வேறு பிரித்து அடைவுபடுத்துத் தொல்காப்பியமுடையார் இயற்றமிழையும், பெருநாரை பெருங்குருகு முதலிய நூலுடையார் இசைத்தமிழையும், முறுவல் சயந்தங்குணாநுல் செயிற்றியமென் நிவையுடையார் நாடகத் தமிழையும், வகுத்தும் விரித்தும் மயக்கற முறை காட்டித் தத்தம் நூல்யாத்தனர்.

இவற்றுள்ளும் “முந்துநூல் கண்டு முறைப்பட வெண்ணி” “மயங்கா மரபி னெழுத்துமுறை காட்டி” ஐந்திர திறைந் தெழுந்த தொல்காப்பியத்தின் மாண்பு, இளங்கதிர்காள் றுதித்த பாலகுரியன் உச்சியடைந்து சொலித்தாற்போல வரவர அதிகரிக்கத், துரோணர்புக்கவிடத்து முன் குலவி விளங்கிய சிருபாசாரி யாஞ்ஜையையாத்து அகத்தியாப்பியாசங்குண்ணினமையானுந், தவத்தான் மனந் தூயராய் முக்குணங்களையுங் கடந்து இறைவளருள் பெற்றுடையாரா கிய தொல்காப்பியர் ஒருகாலத்துத் தமக்கு அகத்தியனாரால் வந்ததோர் மனத்தாபத்தினிமித்தம் இட்ட சாபத்தின் வலிமையினானும், அகத்தியம் இறந்துபோக நேர்ந்தது. அல்லாக்கால் என்றென்றுஞ் சிருஞ்சிவியா யிருக்கப்பெற்றுள்ள அகத்தியனார் அருளிச்செய்த நூல் சங்கத்தார் காலத்திற்றானே வீழ்ந்து

போகாது. ஆசாரிய வழிப்பாட்டிற் குறைவில்லாத திரண தூமாக்கினி அவ்வாறு சபித்தற்பாலரோ என்பாரு மூளர். அஃதன்றே அவர் ஆசாரியரைச் சபியாது அவராற் செய்யப் பட்ட நூலைச் சபித்துதென்க. சீஷரது சாபத்தை ஆசாரியர் தடுக்க வன்மையிலரோ வெனில் ரிவிகள் சாபத்தைக் கடவுளர் தடுக்கும் வன்மையிலரெனின் இது கடாவன்றென மறுக்க.

பராக்கிரம பாண்டியனை வென்று துலுக்கர் முதன் முதல் மதுரையாண்டு என்னுற்றைம்பது வருடத்தின் மேலாயிற்று. சங்கத்தார் காலத்திற்கும் பராக்கிரம பாண்டியன் காலத்திற்கும் இடையிலே சோமகந்தர பாண்டியன் முதலாக நாற்பத்திரண்டு அநுலோம பாண்டியர் அரசு செய்திருக்கின்றனர். ஆதவாற் கடைச்சங்கம் ஒழிந்த காலம் இரண்டாயிரம் வருஷத்திற் குறையாது.

முடத்திருமாறன் முதல் உக்கிரப் பெருவழுதியீராகக் கடைச்சங்கம் இரீஇய நாற்பத் தொன்பதின்மர் பாண்டியர் அரசு புரிந்தகாலம் இரண்டாயிரம் வருஷமும், வெண்டேர்ஸ் செழியன் முதல் முடத் திருமாறலீராக இடைச்சங்கம் இரீஇய ஜம்பத்தொன்பதின்மர் பாண்டியர் அரசு புரிந்தகாலம் மூவாயிரத்தைக்குண்டு வருஷமுங், காய்சினவழுதி முதற் கடுங்கோன் வழுதி யீராக முதற்சங்கம் இரீஇய என்பத் தொன்பதின்மர் பாண்டியர் அரசு புரிந்த காலம் நாலாயிரத்தைக்குண்டு வருஷமுமாம்.

ஆகவே முதற்சங்கத்திற்கு முன்னரே முதனுல் கண்ட ஆசிரியர் அகத்தியஞரிடந் தமிழ்கற்று அச்சங்கத்திற் றாமும் உடனிருந்து தமது நூல் நிலவச் செய்த திரணதூமாக்கினி முளிவரர் தொல்காப்பியம் இயற்றிய பின் சென்ற காலம் எவ்விதத்தானும் பன்னீராயிரம் வருடத்திற் குறையாது. இக் கால விவரணம் வீரசோழியப் பதிப்புறையில் விரிவாக ஆகேடுப் நிவாரணத்தோடும் எழுதியிருக்கின்றேன். ஆங்குக் கண்டுணர்க.

இவ்வாறு பன்னீராயிர வருஷகாலத்தின் மேற்பட்ட நிலைபெற்றோங்கித் தமிழ்க்கோர் தனிச்சூடர் போலப் பிரகாசித்துவந்த தொல்காப்பியமுந், தற்காலத்து இவக்கணங்கற்போர் அளவைரும் அதன்வழித் தோன்றிய சிற்றிலக்கணங்களையே கற்று அம்மட்டோடு நிறுத்திவிடுதலால் எழுதுவாரும் படிப்பாருமின்றிப் பழம்பிரதிகளெல்லாம் பாண்வாய்ப் பட்டுஞ் செல்லுக்கிரையாகியுஞ் சிதைவுபட்டுப் போக, யாவராயினும் ஒருவர் வாசிக்க விரும்பியவழியுஞ் கிடைப் பது அருமையாய்விட்டது. தமிழ் நாட்டினத்திலும் உள்ள தொல்காப்பியப் பொருளத்திகாரப் பிரதிகள் இப்போது இருப்பது இருபத்தைந்திற்கு மேற்படா. அவையும் மிக்க ஈனஸ்திதி அடைந்திருப்பதால் இன்னுஞ் சில வருஷத்துள் இறந்து விடுமென்று அஞ்சியே அதனை உலோகோபகாரமாக அச்சிடலானேன்

இந்நூற்கு உரையெழுதினோர் இளம்பூரணர் கல்லாடர் பேராசிரியர் சேனாவரையர் நச்சினார்க்கினியார் ஜவர். இவருள் 'வடநூற்கடலை நிலைகண்டுணர்ந்த' சேனாவரையர் சொல்லுகிறார்க் கூன்றற்கே மற்றை உரைகளினும் மிகச் சிறந்ததோர் உரையெழுதினர், இளம்பூரணர் பேராசிரியருரைகள் முழுவதும் இப்போது இல்லை : கல்லாடருரை மிகச்சுருங்கியது. நச்சினார்க்கினியா ருரையே பிற்காலத்துது. பூரணமாக வும் விரிவாகவும் உள்ளதும் பெரும்பாலும் ஒதிவரப் பெற்றதும் அஃகிதொன்றே.

அது கடைச் சங்கத்தார் காலத்தின்பின் சமனர் தமிழ்ப் பரிபாலனாஞ் செய்த காலத்துத் தோன்றியதாதலானும், நச்சினார்க்கினியாரும் பரிமேலமுகரும் ஒரே காலத்தினராதலானும், இந்றைக்கு ஆயிரத்திருநூறு வருஷத்தின் முன்பு எழுதப்பட்டிருத்தல் வேண்டும். அன்றியுந் தமிழிற் சிறந்த இதிகாசங்களாகிய இராமாயணம் பாரதங்களினின்றும் பெருங்காப்பியமாகிய கந்தப்புராணத்தினின்றும் உதாரணங்கள் கொள்ளப்

படாமையே இதற்குச் சான்றாகும். இவைகள் எழுதப்பட்டு ஆயிரத்திருந்து வருஷங்கள் சென்றமை யாவரானும் மறுக்கப் படாது.

சென்னப்பட்டணத்தில் இற்றைக்கு ஜம்பதறுபது வருஷத் தின் முன்னிருந்த வரதப்ப முதலியாரின் பின் எழுத்துஞ் சொல் ஓமே யன்றித் தொல்காப்பியப் பொருளதிகாரத்தை உரை யுதாரணங்களோடு பாடங்கேட்டவர்கள் மிக அருமை. முற்றாய் இல்லையென்றே சொல்லலாம். வரதப்ப முதலியார் காலத்திலுந் தொல்காப்பியங் கற்றவர்கள் அருமையென்பது அவர் தந்தையார் வேங்கடாசல முதலியார் அதனைப் பாடங்கேட்கும் விருப்பமுடையரானபோது பிறையுமிற் றிருவாரூர் வடுகநாத தேசிகர் ஒருவரே தொல்காப்பியம் அறிந்தவர் இருக்கிறாரென்று கேள்வியுற்றுத் தமது ஊரைவிட்டு அதிக திரவி யச் செலவோடு அவ்விடம் போய் இரண்டு வருஷமிருந்து பாடங்கேட்டு வந்தமையானும், வரதப்பமுதலியார் ஒருவரே பின்பு அதனைத் தந்தைபாற் கேட்டறிந்தவரென்பதனுலும், அது காரணமாக அவருக்குத் 'தோல்காபியம் வாதப்ப முதலி' யாரிரன்று பெயர்வந்தமை யானும், பின்பு அவர்காலத்திருந்த வித்துவான்கள் தமக்கு யாதாயினும் இலக்கண சமூசயம் நிகழ்ந்துபீரி அவரையே விளவிதிவாரனான்கு செய்தமையானும் நிச்சயிக்கலாம்.

பொருளிலக்கண ஆராய்ச்சி குறைவுபட்டது தற்காலத்து மாத்திரமன்று. கடைச்சங்கத்தார் காலத்திலேயே உக்கிரப் பெருவழுதி "நூல் வல்லாரைக் கொண்டு வென்று எல்லாப் பக்கமும் போக்க, எழுத்ததிகாரமுஞ் சொல்லதிகாரமும் யாப்பதிகாரமும் வல்லாரைத் தலைப்பட்டுக் கொண்டது, பொருளதிகாரம் வல்லாரை எங்குந் தலைப்பட்டிலே மென்று வந்தார். வர.அரசனும் புடைப்படக் கவன்று, என்ன? எழுத்துஞ் சொல்லும் யாப்பும் ஆராய்வது பொருளதிகாரத்தின்

பொருட்டன்றே!! பொருளத்திகாரம் பெற்றே மேமையினின் இவை பெற்றும் பெற்றிலேம், எனச் சொல்லி வருந்தினான்" என்றும், மதுரை ஆலவாயைம் பெறுமான் இறைவனார் அகப்பொருட் குத்திரம் அறுபதும் அருளிய வழியும் அவற்றின் பொருள் காண்பாரின்றி வருந்திக் கடவுளையே தன் சங்கத்தாரோடு சென்றிருந்து பொருள்காண வல்லானொருவனைப் பெற்றா வென்றஞ், சங்கப் புலவர்சிகாமணியாகிய நக்கீரர் வாயாற் கூறப்பட்டுக் கிடக்கின்றதே. பின்னை இக்காலத்து அதன் அருமை ஆச்சரியமாமா?

இந்துஸைப் பரிசோதித்து அச்சிட முயன்றபின் தமிழ் நாடுகளில் ஆங்காங்குத் தேடிப் பல பிரதிகள் சம்பாதிப்பது பெறும் பிரயாசையும் நெடுங்கால வேலையுமாயிற்று. இது தமிழ்நாட்டிற்கு ஓர் பேருபகாரமான முயற்சியென்று கண்டு ஸ்ரீ கைலாசபரம்பரைத் திருவாவடுதுறை ஆதினத்து மஹா சந்திதாளமுந் தம்மை அடைந்தோர்க்குப் பெருங்கருளைத் திருவுவழுமாகிய ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகமூர்த்திகளுஞ், கைவ சமயாபிமானியுஞ் செந்தமிழ்ப் பரிபாலகருமாகிய ஸ்ரீ மத் யாழ்ப்பாணம் ந.க.சாதவிவப்பிள்ளையவர்களும், எவது அதி இஷ்டராகிய திருநெல்வேலித் தாசில்தார் ஸ்ரீ கணி தசிங்கம் வை . சின்னத்தம் பியாபிள்ளை யவர்களும் பல பழைய ஏட்டுப் பிரதிகள் அழைப்பித்துத் தந்தனர். இவர்கள் செய்த நன்றியை எஞ்ஞான்றும் மறக்கற் பாலல்வேன். இப்பிரதிகளோடு ஸ்ரீதிருத்தணிகைச் சரவணப்பெறுமாளையர் பெளத்திரர் துரைசாமியையர் பிரதியொன்றும், புரசபாக்கம் ஸ்ரீ சாமுவேற்பண்டிதரவர்கள் தமது சொந்தக் கையினுலே எழுதிவைத்திருந்த பிரதி ஒன்றும், அடியேன்வசமிருந்த தெள்காப்பியம் வரதப்பமுதவியார் பிரதியொன்றும், மதுரைப் பிரதியொன்றுஞ் மதுரைப் பிரதி இரண்டு, தஞ்சாவூர் பிரதி மூன்று சேர்த்து இவற்றுள்ளே, திருநெல்வேலிப் பிரதி மூன்று, சென்னப்பட்டனம் பிரதி மூன்று, யாழ்ப்பாணப் பிரதி

இரண்டாகப் பன்னிரண்டு பிரதி கொண்டு பரிசோதித்து என் விருப்பத்தை ஒருவாறு நிறைவேற்றினேன்.

ஆயினும் இஃது இப்போது வழுவறப் பிரசரஞ் செய்யப் பட்டதென்று கொள்ளாற்க. எனக்குச் சந்தேகம் பிறந்துழியெல் வாந் தற்காலத்துப் பெயர் போந்த வுத்துவான்களாயுள்ளோர் பலரையும் வினவியும் அயனாற்றுணிபுகள் மேற்கோள் களோடு சீர்தாக்கியும் இன்னும் ஜயமறுத்துக் கொள்ளாத இடங்கள் அநேகம் உள். அவைகளைக் கூடிய மாத்திரம் பிரதிகளிலிருந்தவாறு அச்சிடுவித்தனன், ஆயினும் பொருட்டொகுதி போருட்டொகுதி பேர் உட்டொகுதி பேர் அருட்டொகுதி, பேரருட் டேர்குதி, போருட்டேர்குதி என்றாக கத்தனவாய் இன்னும் பல பாடபேதமாகப் படித்தற்கிடம் பெற்றுப் பொருட்டொகுதி என்றெழுதிக்கிடந்த தொள்றை யான் அவற்றுள் ஒன்றாக என் சிற்றறிவு சென்றவழிக் குறிப் பிட்டுப் பதிப்பித்தமைபற்றி அதுவே பாடமென்று நிச்சயிக்கற்க, சமுசய நிகழ்வுழி யெல் வாஞ் சந்தியை மீளவும் இலக்கணப்பிரகாரம் புணர்த்துத் தீர்க்கபேதத்தையும் புள்ளியையும் நீக்கிப் பாடபேதப்படுத்திப் பார்க்குமாறு வேண்டிக்கொள்கின்றேன்.

சம்பளத்திற்காக ஏடெழுதுவோரது சாதாரண கல்வித் திறமையையும், எழுத எழுத வழுக்கள் அதிகப்படும் வீதத்தை யும், பழைய காலத்து ஏட்டுப்பிரதிகள் அடைந்திருக்கும் ஈன் ஸ்திதியையும், பாடங்கேட்டார் இல்லாத தள்ளமையையும் நோக்கில், அநேக வித்துவான்களாய் ஒரு சபை சேர்ந்து ஒருவரோ டொருவர் தீர்க்க ஆலோசனை செய்து பதிப்பினும் பல வழுக்கள் புகுதற்கிடளாய இவ்வரிய நூலை, யான் ஒருவனாய்ப் பரிசோதித்துப் பிரசரஞ் செய்தமையால் இடமிடந்தோறும் பலபல வழுக்கள் செறிந்திருத்தல் இன்றி யமையாமையாம்.

ஜூயந்திரிபறத் தாங் கற்றறியாததோர் நூலை இவர் இங்ஙனம் வழுவற அச்சிடவேண்டிய தெள்ளனயென யாரும் வினவுவாராயின், வழுச்செறிந்ததாயினும் அடியோடுபிந்து போகின்ற நூலை அடியேன் பாதுகாத்தது பேருபகாரமன்றோ என்க. மேலும்.இதனை உரையுதாரணங்களோடு பாடங் கேட்டவர் யாராவது உளராயின்றோ அவரையன்றி யான் செய்தது தவறாவது? யார் செய்யினும் இதுவே முடிவாயின் அடியேன்மேற் குறை கூறுதல் தர்மமன்று.

அன்றியுஞ் சம்மாகிடந்த அம்மையாருக்கு அரைப்பணத் துத் தாவி போதாதா? காண்டற்கும் அரிய நூலைக் கைக்கெட்டப் பண்ணினது கேடாமா? பிரதி கிடைப்பதே மிக அருமையாயுங், கிடைப்பினுங் குறைப்பிரதிகளாகவும், அவைதாழும் ஒரோவொரு வரிக்குப் பல வழுவாக ஆயிரக் கணக்கான வழு உடையனவாகவும் இருக்க, அடியேன் அவ்வழுத் தொகையைக் குறைத்து நூற்றுக்கணக்காக்கி விட்டதா என்மேற் குறையாயிற்று.

அங்ஙனமாயின் இவரினும் வல்லோய் இன்னும் அநேக வழுக்கள் குறையப் பிரசரஞ் செய்தத்தக்க வித்துவான் கன் இவரோவெளின், உளராயின் ஏன் செய்தில்லென விடுக்க. பல பெரும் வித்துவான்கள் இந்நூலை அச்சிடவிரும்பியதும், முயன்றதும், இரண்டொரு பிரதிகள் தேடிப் பார்வையிட்ட துந், தமக்கு நிகழ்ந்த சந்தேகங்களான் இதனை அச்சிடிற்றம் பெயர்க்குக் குறைவு நேரிடுமென்று தம் முயற்சியைக் கைவிட்டதும் அடியேன் பூரணமாக அறிவேன். ஆதலாற் பண்டிதர் கவிராஜபண்டிதர் மஹா வித்துவான் புலவரென்றின பெரும் பட்டச் சுமையைத் தலைமேலேற்றிக் கொள்ளாது இன்னும் பலகாலந்தமிழ் படித்தற் குரிமைபூண்டு நிற்கும் என்போவியரே இதிற் கையிடுவது பேரவசிய மாயிற்று.

பஞ்சகாவியம் பஞ்சலக்கியம் அகநானுரூ புறநானுரூ நற்றினை கலித்தொகை குறுந்தொகை தினைமரபு செய்யுட் டொகை கல்லாடம் பதிற்றுப்பத்து ஜங்குறுநூ பரிபாடல் தகடுர்யாத்திரை பெருந்தேவனார் பாரதம் பதினெண் கீழ்க் கண்க்கு வெண்பாமாலையொன்று இன்னோரன்ன இலக்கியங்களும் புறப்பொருட் பன்னிருப்பலம் வையாபிகம் வாய்ப்பியம் அவினையம் காக்கைபாடினியம் நற்றத்தம் வாமளம் பல்காயம் பல்காப்பியமென்று இன்னோரன்ன இலக்கணங்களும் முற்றக் கற்று வல்லோரே இந்நூலைப் பரிசோதித்தற்கு அருகராவர். அப்படிச் சிறந்து ளோர் தற்காலத் திலரென்பதுயான் கூறவேண்டியதில்லை.

"விதியல் வெங்கதீர் காடும் வெய்மல் கலறை" என்னும் வாக்கியத்தையும் ஒர் பரிபாடற் செய்யுளையுஞ் சரியாய்ப் பிரித்துணர்த்து எத்தனை புவவரிடங் கொண்டுதிரிந்தேன்? எத்தனை வித்துவான்களுக்குக் கடிதமெழுதிக் கைசலித்தேன்? எனக்கு வந்த மறுமொழிகளை வெளியிட்டுச் சொன்னால் மிகவும் வெட்கக்கேட்டறிக். அவை ஸ்ரீஸ்ரீ ஆஹமுகநாவலர் பெருமான் மக்குத்துவத்தை நன்கு விளக்கின.

மேலும், சரக்ததைச் சாக்கமென்றும், அளபை அன்பென் ரும், இதரவிதரத்தை இதாவிதாவென்றும், திகந்தராளத்தைத் திகந்தாரளமென்றும், மென்மையை மேன்மையென்றும் தபுதாரநிலையைத் தபுதாரநிலையென்றும் மூதலன் என்பதை முதல்வளைன்றும் இன்னும் பலவாறாக மயங்கினோர் பெயர் பெற்ற வித்துவாள்களே யாதவின் ஏட்டுப் பிரதி யோடு ஊடாடிய சிரேஷ்ட புலவர்கள் அடியேன் தவறுகளைப் பாராட்டாது பொறுத்தருஞ்வதுமன்றி இன்னும் இம்முயற் சியை வியந்துகொள்வார்களென்பதிற் சந்தேகமில்லை. ஏடு பிடித்து வாசிக்க அறியாத அச்சுப்பிரதி வித்துவாள்களுந், தம தகத்து மெய்ப்பெருமையொள்றிலராய்ப் பிறரைக் குறைதூற் றலாற்றாம் நிறைவுடையார்போலத் தோற்றலாமென மயங்க

கும் போலி வித்துவான்களுமே இவ்வித வழுக்களைக்குறித்து என்னை இகழ்வர்; எனக்கு அது குறைவன்று, இவர் கூற்றைப் பெரியோருங் கவனியார்.

குறைக்க இஷ்டமுள்ளவர்கள் இன்னும் அச்சிலே தோற் றாதனவாய், அடியேன் காட்டுங் கிரந்தங்களில் இரண்டொரு ஏட்டையாயினும் எழுத்துப்பிழையற மாத்திரம் வாசித்துக் காட்டுவாராயின் அவர்கள் பாதாம் புயத்தை உச்சிமேற்குடி அவர்கட்குத் தொண்டுபூண்டொழுகு வேளன்று அறிவாராக. ஏடு கையிற் பிடித்தவுடன் அதன் எழுத்துத் தேகவியோக மானா நந்தை கையெழுத்துப்போற் றோன்றிற்றென்று கண்ணீர் பெருக அழுதகதையு முண்டன்றோ?

காலாந்தரத்தில் நூல்களுக்கு செய்யுட்களும் அடைந்திருக்கும் மாறுபாடு இவ்வளவிற் றென்றபாலதன்று. கம்பர் சேர தேசத்திலிருந்து வரும் வழியிற், பாலைக்காட்டிலே, சிலர் செய்த இராமாயணப் பிரசங்கத்தைக் கேட்டபோது, தமது பாட்டுக்களும் இடைக்கிடை வருவனவாகச் சொல்லிய கதை கேள்வியுற்றிருக்கலாமே.

“அடிசிற் கினியாளே ஆக்கஞ் செய்வாளே!
படிசொற் கடவாத் பாவாய்! - அடிவருடிப்
பின்றாங்கி முன்னமுழம் பேதையே! போதியோ,
வென்றாங்கு மென்கண் வினி?”

எனத் திருவள்ளுவதாயனார் சொல்லியதாக இக்காலத்து வழங்கும் பாட்டுக்கும், நமது உரையாசிரியர் தமது காலத்து வழங்கியபடி எழுதியிருக்கும்,

“அடிசிற் கினியாளை, அன்புடை யாளைப்,
படுசொற் பழிநானு வாளை, - யடிவருடிப்,
பின்றாங்கி முன்னுணரும் பேதையை, யான்பிரிந்தா
வென்றாங்கு மென்கணக்கு”

என்பதற்கும் எவ்வளவு பேதம்!

அடித்தொகை சீர்த்தொகைகள் மாறுபட்டுப் பாலே
வேறுபட்டுப் போயினவும் அநேகம் உள், இப்போது அறுசிர
டியாசிரியவிருத்தமாக வழங்குகின்ற

“முன்னெத் தஞ்சிற்றின் முழங்கு கடவோத
மூழ்கிப் பெயர,
வண்ணைக் குரைப்ப ஸ்ரிவாய் கடவேயென்
றவறிப் பெயருந்,
தன்மை மடவார் தண்நதுகுத்த வெண்முத்தந்
தகைகால் கானற்,
புன்னை யரும்பெண்ப் போவாறைப் பேதுறுக்கும்
புகாரே யெம்முர்!”

என்னும் புகார்ச் சிறப்பை ஆசிரியர் மூன்றாம் அடி நான்கு சிரே
யுடையதாக வேறு பாவின் பாற்படுத்தி உதாரணங் காட்டினர்.
இவ்வாறு மாறுபட்ட செய்யுட்கள் அநேகம் உரையகத்து ஆங்
காங்குக் காணப்படும். அவைகள் ஆசிரியர் காலத்திற்கு முன்
ஊர்த்தானே எத்துணைத் திரிபடைந்தனவோ? இனி இவற்றின்
பூர்வ சொருபம் நிச்சயித்தல் யார்க்கும் அரிது அரிது.

இந்தாவின் இயலடைவுகளேயள்ளி அதிகாரத்தொகை
தானும் உரையாசிரியர் காலத்திற்கு முன்னரே பிறழ்ந்து
போயின. அவையிற்றை ஆசிரியர் பலவிடத்துங் குறித்த
கண்டனைகளா னுணர்க.

உரையாசிரியர் காட்டிய உதாரணச் செய்யுட்களிலே தற்
காலத்திலுள்ள வில்லங்கத்தைக் குறித்துஞ் சில மொழி சொல்
வது யான் அவற் நோடு பட்ட பிரயாசத்தை ஒருவாறு
விளக்கும்.

“வின்டு தாங்குகைம் மேலையோன் மால்வரை சென்-
றான்” எனவும், “வாம்பெருந்திரை வளாகமென் மொழியசெவ்

x “வின்டு தாங்குறு முலகுயிர் முழுதுமோர் விரவிற் பி
காண்டுதாங்குறு குறட்படை கோடிதுறீண்டப்

வழியாழ்” எனவும் மோனையுந் தவறாது அடியளவும் விகாரப்படாது இரண்டு உதாரணம் குறிக்கப்படுமாயின், இவற்றை ஒன்றொன்று ஒரோவொரு செய்யுளின் முதலும் சறுமென்பது அச்செய்யுட்களைக் கந்தப்புராணத்திலும் பெரியபுராணத்திலுக் கண்டறிந் தோர்க்கண்றி மற்றையோர்க் குப் புலப்படுவ தெங்ஙள்? “மண்டமாலோ” “தண்ணறுங் கோங்கமலை” என்பள “மண்டமா....லோ” “தண்ணறுங் கோங்க.....மலை” என முன்னையதில் ஒரேமுத்தும் பின்னையதில் இரண்டெடுமுத்துமே மாத்திரம் அவ்வச செய்யுளின் ஈற் றெழுத்து எனக் கண்டுபிடிப்பது எந்த ஞானக்காட்சி கொண்டோ! இவற்றுள் அநேகம் இக்காலத்து இல்லாத நூல்களில் உள்ளனவாயின் யாதுதான் செய்தற்பாலது? உள்ள நூற்கும் எல்லாவற்றுக்கும் பெயர் குறித்தாரா?

இதுமட்டோ? ஒரோரிடத்தில் ஒன்றிலின்று ஒன்றைப் பிரிக்கும் அடைசொல்லாவது குறியாவது இன்றி முதலும் சறும் முதலும் சறுமாகப் பல செய்யுட் குறிப்பு ஒரு தொடராய் வருவனவும் உள். இவற்றின் அடிமுடி தேடுவது ஸ்ரீ அருணா சலேஸ்வரனுடைய அடிமுடி தேடிய பிரம விஷ்ணுக்களின் பிரயாசைக்கு எட்டுணையேனுக் குறையுமா?

பண்டுதாங்கலந் தரியர் னிருவரும் பயந்த
செண்டுதாங்குகைம் மேலையோன் மால்வரைச் சென்றான்.

-கந்தபுராணம் கணங்கள் செல்படலம்;8
வாம்பெருந்திகை வளாகமுன குடிபயில் வரைப்பிற்
றாம்பரப்பீய கயல்களின் விழிக்கயறவிரக்
காம்பி னேர்வரு தோளியர் கழிக்கயல் விலைசெய்
தேம்பொதிந்தசின் மழுவைமின் மொழிய செவ்வழியாழ்.
- பெரியபுராணம், திருக்குறிப்புத் தொண்ட
நாயனார் புராணம்,38

இதனால் உரையாசிரியர்மேற் குற்றஞ் சொல்கின்றே என்று கொள்ளற்க. அவர்காலத்து அச்செய்யுட்களும் அவற்றையுடைய கிரந்தங்களும் வழக்கத்துள்ளனவாதலால் அவர் அப்படிச் செய்யலாயிற்று. நமது தேசத்துக்கிரந்த மண்டபங்கள் துலுக்கரால் அக்கினி பகவானுக்கு அளிக்கப் படுமென்றும், தப்பிக் கிடந்தனவும் எழுதுவாரும் படிப் பாருமின்றி ஒன்றொன்றாய் இத்தனை இலேசில் இறந்து விடுமென்றும் அவர் கனவிலும் நினைத்தவரல்லர். அவை இறந்துபோன இக்காலத்திற்கே இஃதோர் பெருஞ் சங்கடமாயினது. அல்லதும், அவர் குறியீடு கொடுத்துப் பிரித்தும் இருக்கலாமே.

இனிச் செய்யுண் முழுவதுங் காட்டப்பட்டவற்றுள்ளும் இஃது இன்ன பா இன்ன பாவினமென்று நிச்சயிப்பதும் பல விடத்து மிக அருமையாயினது. கலியினமான சில செய்யுட் களை அடிப்பிரிப்பதிற் சந்தேகமுற்றுப் பல தக்க பண்டிதரை எழுதி விராதித்தபோது அவர்களும் மயங்கி இணைக்குறளா சிரியப்பாவாகப் பிரித்தனுப்பினர். யாது செய்யுளைத்தான் இணைக்குறளாசிரியமாகப் பிரிக்கக் கூடாது?

முதலில் ஒரே செய்யுளை அடியேன் கொண்டதோர் உதாரணம் பின்னர் அயனுல் உதாரணச் செய்யுட்களால் வெல்வேறு நூலிலிருந்து எடுத்துக் காட்டப்பட்ட இரண்டு செய்யுளைக்கண்டு அவ்வாறு மாற்றலாயிற்று. பொருட் களையே பெரிதெனக்கொண்டு மோளை ஏதுகை ஆகிய சிறுப் புக்களைப் பாராட்டாத சங்கச் செய்யுட்களைப் பழும் ஏட்டுப் பிரதிகளில் வாசித்து அடிவகுத்தறிந்த பெரியோர்க்கு இதன் பிரயாசை தெரியாதிராது.

இனி, “இனி ‘என்கொற் கொள்ளன் மாதோ’ என்பதற்கு என் வார்த்தையைக் கேட்டல் நினைக்கு விருப்பமோ? விருப்பமாகில் யான் கூறுகின்றதனைக் கொள்க்” என்றாற்

போலவும் 'அறுசுவைக்கு முதலாகிய வேம்புங் கடுவும் உப்பும் புளியுங் கரும்பும் போல்வன்' என்றாற் போலவுஞ் சொன்முடிவு பொருண்முடிவு பூரணப்படாமல் நின்றுழியும், ஆகோப விடைகள் பிறர்கோட் கூறல் தன் மதங் கோடலென் நிவந்தில் ஆசிரியர் மதமிது பிறர் மதமிதுவெனக் காட்டற் கவ சியமான அடைகள் சிதைவுற்றுக் கிடந்துழியும், இன்னோரன்ன பிறழ்ச்சி பிற அறுமானிக்கப் பெற்றுழியும், பிரதிகள் அளவத்தும் ஒத்திருப்பளவற்றை எட்டுணையும் யான் மாற்றி வேன். எவ்வகைப் பொருட்டிருத்தமும் யாளாகச் செய்த தின்று. துடங்கல் கலிழ்தலாதியவற்றின் ரூபத்தை மாத்திரம் இக்காலத்தாகத் தொடங்கல் கலுழ்துவென மாற்றியிருக்கின்றேன்.

இலக்கிய இலக்கணங்களில் வல்ல பெரியோர் இப்பதிப் பிலுள்ள குற்றங்களை அடியேனுக்குத் தெரிவிக்கும்படி பலமுறையும் பிரார்த்திக்கின்றேன். அன்னோர் அறிவிக்குந் திருத்தங்களைத் திரட்டி, இன்ன இன்ன வழு இன்ன இன்ன வித்துவான்களால் உணர்த்தப்பட்டனவென்று குறிப்பிட்டுத், தொல்காப்பியப் பதிப்புத் திருத்தமென்றொன்று உடனே அச்சிட்டு வெளியிடக் காத்திருக்கின்றேன். ஐம்பது புதுத் திருத் தங்களுக்கு ஒரு பிரதி என் நன்றியறிவிற்கோர் அடையாளமாக அனுப்புவேன். இந் நூல் பிழையற வழங்கச் செய்தல் ஒர் பெரும் வோகோப காரமென்று உணர்வாராக.

இதனைப் பதிப்பித்தல் அச்சிற்குங் காகிதத்திற்கும் வந்த செலவினும் பரிசேர்தனைச் செலவு இருமடங்கிற்கு மேலே சென்றதாகலானும், இப்பெயர்ப்பப்பட்ட அரிய நூல்களைப் படிக்க விரும்பி வாங்குவோர் சிலரேயாதலானும், இதுவித முயற்சியிற் கையிடுவது கைம்முதலுக்கே நஷ்டத்தை விளை விக்கின்றது. ஆதலாற் றமிழ்விருத்தி யில் அபிமானமுள்ள பொருட்செல்வர்களாற் சிறிது சுகாயம் பெற்றாலன்றி இன்

னும் இதுபோல அழிகின்ற தசையை அடைந்திருக்கும் அரிய கிரந்தங்களைப் பரிசோதித்துப் பதிப்பித்தவில் ணக்குஞ் செல்லாது. இதுவரையும் அச்சுமணமும் பெறாத பூர்வ கிரந்தங்களையே தேடிப் பதிப்பிக்கும் நோக்கமுடையேற்குக் கல் வியருமை தெரிந்த திரவிய சீலர்கள் கைகொடுப்பார்களென்று நம்புகின்றேன்.

ஓரொருவர் ஓரொருநூலைத் தமது செலவிற் றமக்கு இஷ்டமான வித்துவாள்களைக் கொண்டு பரிசோதித்து அச்சிடுவிப்பினுந் தமிழ்த் தேசத்திற்கு எவ்வளவு பேருபகார மாகும்? எத்தனை அரிய நூல்கள் இறவாதொழியும்? அடியேன் வேண்டுகோளின்படி, முன்பு திருவளந்தபுர அரசற்கு மந்திரியாயிருந்த களம் பொருந்திய ஸ்ரீமத். அசேஷாஷாஸ்திரி யாரவர்கள் கலித்தொகையையும், கூடலூர்ப் பிரபுக்களில் ஒருவருந் தர்மசீலருமாகிய ஸ்ரீமத் மஞ்சக்குப்பம் இராஜரத்தின முதலியாரவர்கள் தொல் காப்பி யம் சொல்லதுகாரத்தையும், நச்சினார்க்கிணியாருரையோடு தமது செலவாகப் பரிசோதித்துப் பதிப்பிக்கும்படி உத்தரவு செய்திருக்கின்றார்கள். இவர்கள் முன் மாதிரியைப் பிறகும் அனுஷ்டிப்பாராக. இதில் முந்தி நிற்கவேண்டியவர்கள் மடாதிபதிகள். இவர்கள் கருத்து இதிற் செல்லுமாறு சரஸ்வதி கிருபைபுரிவாளாக.

திரவியலாபத்தை எவ்வாற்றாலும் கருதி முயன்றிவேன். கைநஷ்டம் வராதிருப்பதொன்றே எனக்குப் போதும். இது வரையிற் பதிப்பித்த நூல்களால் எனக்குண்டாள் நஷ்டங் கொஞ்சமன்று. இவ்வித முயற்சியிற் கையிடுவோர் நஷ்ட முறாதிருத்தற் பொருட்டுச் சர்வகலா சாலைப் பரிசையிற் ரேறி, ஆங்காங்குப் பெரும் உத்தியோகம் வசித்திருப்போர்தத் தஞ் சொய் பாவையில் அச்சிடப்படும் பூர்வ கிரந்தங்களில் ஒரு பிரதி வாங்குதல் அவர் கடமையென் நெண்ணுகின்றேன்.

இந்துவைப் பதிப்பித்தற்கு வேண்டிய காகிதத்திற் காகத் திரவியச்காயஞ் செய்த கண்ணிய தருமகிளர் இருவர் உளர். அவர்களுக்கு மிகக் கந்தி கூறுகின்றேன்.

கும்பகோணம்
பாந்திப வருடம் ஜூப்பசி மாதம் } சி.வெ.தா.

(தொல்காப்பியம், பொருளத்திகாரம்: இஃது பாரதத்துவாசி நச்சினார்க்கினியார் இயற்றிய உரையோடும் பல தேசப்பிரதி ரூபங்களைக் கொண்டு பரிசோதித்து யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரம்பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டது. பார்த்திப வருடம் ஆவணிமாதம் Madras: Printed at the Scottish Press, by Graves, Cookson and Co, 1885. இதன் விலை ரூ.6.00)



பின்னிணைப்பு

எழுகேசுரி:ஞாயிறு, 17-9-1950

ஆங்கில மோகமும் அதிகரிக்கத் தொல்காப்பியப் பிரதிகள் வரவர அருகித் தமிழ்நாடு முழுவதிலும் விரல்விட்டெண்ணத்தக்க அளவில் சருங்குவதைத் தமிழ்த் தாமோதரம் பிள்ளை கண்டார், கண்ணீர் வடித்தார்.... தொல்காப்பியக் கடவில் இறங்கினார்.

தொல்காப்பியப் பதிப்பு

தமிழ் தந்த தாமோதரம் பிள்ளையின்

பரமோபகாரம்

பண்டிதர் சி. கணபதிப்பிள்ளை

இற்றைக்கு நூறு வருடங்களுக்கு முன்னே . 1847ஆம் ஆண்டு பில்வங்க வருடம் ஆவணி மாதம் முதன்முதல் மஸழை மகாலிங்கையர் அவர்கள் தொல்காப்பியம் எழுத்த திகாரத்தை நச்சினார்க்கினியர் உரையோடு அச்சிற் பதிப்பித் தார்கள். பன்னீராயிர வருஷகாலம் கற்றோர் மனசிலும் ஏட்டுச் சுவடிகளிலும் இருந்துவந்த தொல்காப்பிய மூலத்தில் எழுத்த திகாரமும், பல நூறு வருஷங்களாக அவ்வாறு இருந்துவந்த நச்சினார்க்கினியர் உரையும் அச்சுவாகனம் ஏறின.

இந்த மகாவிங்கையர் அவர்கள்தாம், ஆறுமுகநாவலர் அவர்கள் நாவலர்ப்பட்டம் பெறுமுன், இளமைப்பருவத்தில் பார்சிவல் பாதிரியாருக்கு நல்லநடைப்படுத்திக் கொடுத்த கைப்பிளை, சென்னைப் புலவர்கள் அமைத்த நடையிலும் சிறந்த தென்று வியந்து நாவலர் அவர்களையும் அவர்கள் பிறந்த யாழ்ப்பாணத்தையும் பாராட்டினவர்கள்.

மகாவிங்கையர் அவர்கள் பழுத்த தமிழ் அறிஞர். அவர்கள்போல அக்காலத்திலிருந்த வேறு இரு அறிஞர்கள், விசாகப்பெருமாளையர், சாவணப்பெருமாளையர் என்பவர்கள். இவர்கள் இருவருட் சகோதரர்கள். கந்தப்பையர் என்பவரின் புத்திரர்கள். கந்தப்பையர் சிறந்த வித்துவான்; சிவஞான சுவாமிகளின் மாணவரான தணிகைப்புராணம் பாடிய க்ஷீயப்ப முனிவரின் மாணவர். விசாகப் பெருமாளையர் மூத்தவர். நாவலரவர்கள் ஒரு சமயம் விசாகப்பெருமாளையரை மெய்ய புலவர் என்று பாராட்டியிருக்கின்றார்கள். அன்றி நேரிலும் சந்தித்து அடிக்கடி சம்பாழித்திருத்திருக்கிறார்கள். விசாகப் பெருமாளையர் இளமையில் தந்தையாருடன் சென்று-தந்தையாளின் குரு க்ஷீயப்பமுனிவர், முனிவரின் குரு சிவஞான சுவாமிகள்-சுவாமிகளை *வணங்குகிறவர். சுவாமிகளின் பெருமையை நன்கு தெரிந்தவர். பல வரலாறுகள் சிவஞான சுவாமிகளைப்பற்றி நாவலர் அவர்களுக்குச் சொல்லியிருக்கின்றார். இழுவுகளிற் சந்தேகமாளவர்கள்-ளகரமுகர பேத சந்தேகிகள் - விசாகப்பெருமாளையரோடு சம்பாழித்தால், எளிதிற் சந்தேகம் தீர்த்துக்கொள்ளலா மென்று நாவலர் அவர்கள்- விசாகப்பெருமாளையரின் உச்சிப்பை அடிக்கடி பாராட்டுவார்த்தளாம். இது நிற்க.

மகான் மகாவிங்கையர் அவர்கள் எழுத்துக்காரம் நச்சி வார்க்கினியம் பதிப்பித்து இருபது ஆண்டுகள் கழிந்தும்,

* சிவஞானசுவாமி, க்ஷீயப்பமுனிவருக்கு ஆசிரியராயிலும் க்ஷீயப் பர் சிவபதமாடத்த பிறகும் மூன்று ஆண்டுகள் உயிர்வாழ்ந்தவர்.

என்னய அதிகாரங்கள் தமிழுக்கு இன்றியமையாதவும், தலைசிறந்தனவுமாம் என்பதை அறிந்துவைத்தும், தமிழ் நாட்டுப் புலவர்கள் அவற்றை அச்சிற் பதிப்பிக்க முன்வர வில்லை. அவர்கள் முன்வரானமைக்குப் பொருண்முட்டுப்பாடு ஒரு காரணமேயாயினும், தொல்காப்பியந் தொலைந்தாலும் தமது புகழ்க்காப்பியந் தொலையக்கூடாதென்ற அந்தரங்க என்னமே முக்கிய காரணமென்பது கருத்தக்கது. இந்தப் பைத்திய நிலையில் ஆங்கில மோகமும் அதிகரிக்கத் தொல் காப்பியப் பிரதிகள் வர வர அருகித் தமிழ்நாடு முழுவதிலும் விரல்விட்டெண்ணத்தக்க அளவில் சுருங்குவதைத் தமிழ்த் தாமோதரம் பிள்ளை கண்டார்; கண்ணீர் வடித்தார். தமக்கு வரும் அவமானங்கள் ஏனாங்களுக்கு இளைக்காது தமிழ் அன்னைக்குப் பிராண்வாயுப் பிரயோகஞ் செய்ய முன்வந் தார்; தொல்காப்பியக் கடவில் இறங்கினார். சென்னைத் தமிழ் வித்துவ குடாமணிகள் சிலர், தாமோதரம் பிள்ளை இமாசலத் தெயும் கங்கையையும் யாழ்ப்பாணம் கொண்டுபோகப் போகி நார் என்று சிரித்தார்கள்.

1868ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் இற்றைக்கு எண்பது வருடங்களுக்கு முன் முதன்முதல் தமிழ் மன்னன் தாமோதரம் பிள்ளை, தமிழ்நாடு உய்யும் பொருட்டுத் தொல்காப்பியம் சொல்லத்திகாரத்தைத் தலைசிறந்த உரையாகிய சேனாவரையர் உரையோடு, நாவலர் அவர்களைக் கொண்டு பரிசோதித்து, அச்சிற் பதிப்பித்தார். 1868ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31ஆம் தேதி முதல் சென்னைத் தினவர்த்தமானியில் தொடர்ந்து சேனாவரையப் பதிப்பைப் பற்றிய விளம்பரம் வந்தது.

குரியநாராயண சாஸ்திரியார் “தாமோதரம்பிள்ளை சால் பெடுத்துச் சாற்ற எவர் தாமோதரம்” என்றும், வேதநாயகம் பிள்ளை ‘கோடிபுலவர்கள் கூடினும் நின்புகழ் கூறரிதே’ என்றும் பிள்ளையைப் புகழ்ந்து பாடி னார்கள். மனோன்மணியம்

சுந்தரம் பிள்ளை, கவாநிதி பூண்டி அரங்கநாத முதலியார், சேவைய சாஸ்திரி, சேர். பொன். அருணாசலம், தமிழ் தெரிந்த ஹெங்கோர்ட் நீதிபதிகள், ஜமீந்தார்கள், மாகராசாக் கள் முதலிய பிரபலஸ்தர்கள் குதூகவித்தார்கள். ஸ்ரீலூழு சுப்பிரமணிய தேசிகர் முதலிய மடாதிபதிகள் திருநோக்கன் செய்தார்கள்.

ஆனால் வித்துவகுடாமணிகளான கோமளபுரம் இராச கோபால் பிள்ளை, தொழுவூர் வேலாயுதமுதலியார் என்பவர் களுக்கு அடிவயிற்றிலே அக்கிளிகுடாமணி வேலைசெய்யத் தொடங்கிறு. அந்த அழுக்காற்று மன்னர்கள் திரைமறைவில் நின்று, நாசிங்கபுரம் வீராசாமிமுதலியாஹரக் கிள்ளிவிட்டார் கள். இந்த வீராசாமி முதலியார் யாவரோ என்றால் அவர்தாம் இன்னாரென்று இதோ விளம்புகின்றேன். இவர் இராமவிங்க சுவாமியின் முதற்சீடர். அருட்பாப்புராணத்தில் 'தவக் கொழுந்து' என்று புகழப்பட்டிருக்கிறார். இராமவிங்கரின் அடுத்தவாரிசு இவரே என்று சுத்தானந்த பாரதியார் முழங்கு கின்றார். இந்த வீராசாமி முதலியார் யாழ்ப்பாணத்தையும் நாவலரையுந் திட்டிப் பன்னிரண்டு நூல்கள் அருளியிருக்கின்றார். 'தீவாந்தர சௌவ விநோகம்' என்ற நூலிலே நாவலரைப் படுகிறுஸ்தவரென்றும் நாவலரைக்குக் கிருத்துவப் பெயர் 'பைராட்' என்றும் வாய்க்கு வந்தபடி வர்ணித்திருக்கின்றார். இந்த அருட்பாப் புலவர்கிய வீராசாமி முதலியார் அந்த இரு இலக்கண் மேதாக்களின் உதவிகொண்டு தாமோதரம்பிள்ளை யின் சேணாவரைய யிளம்பரத்தில் இலக்கணப் பிழைகள் கண்டு பிடித்து "இலக்கண இலக்கியக்களில் மகாவல்வரும் செள்ளை முதல் ஈழ மீறாகவுள்ள தமிழ்நாட்டு வித்துவான் களில் தமக்கு இணையில்லாதவருமாகிய " என்று நாவலர் அவர்களுக்குத் தாமோதரம்பிள்ளை கொடுத்த விசேடணத்தை ஆகேபித்து, "இணையில்லாதவர்" என்பதற்குப் 'பெண்சாதி யில்லாதவர்" என்று செய்யப்பொருள் பண்ணி, தாமோதரம்

பிள்ளையையும் நாவலரையும் தூயித்து, 1869ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 'விஞ்ஞாபனப் பத்திரிகை' என்று ஒரு தூஷண பத்திரிகை வெளியிட்டிருக்கிறார்.*

தாமோதரம் பிள்ளை கறையான் வாயிலிருந்து சேளா வரையத்தை மீட்டு வெளிட்டதற்கு இராசகோபாலபிள்ளை முதலிய சென்னைப் பண்டிதமனிகள் சிலர் செய்த கைம்மாறு, 'பெண்சாதி' நியாயம் பேசும், இந்த 'விஞ்ஞாபனப் பத்திரிகை'த் தூஷணந்தான்.

இந்த இராசகோபாலபிள்ளை ஒருவர் பதித்த புத்தகத்தில் நானு ஆறு பக்கங்கள் மாற்றி, முகப்பைப் புதிது பண்ணித் தாழும் ஒரு பதிப்புப் பண்ணியதாகப் பாசாங்கு செய்ய வல்ல வர்; கை வந்தவர். அவருடைய யோக்கியதை அவர் தேசத்தா ராகிய கூடலூர்க் குமரகுரு கவாமிகள் இயற்றி அச்சிற் பதிப் பித்த "பரமோத்தர ராசாபாச தருப்பணத்" தில், ஓரூம் ஓரூம் பக்கங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். அது வருமாறு:-

"இராசகோபாலபிள்ளை திருத்தி யச்சிற் பதிப்பித்த புத்தகத்தைப் பாராதீர். ஏனெனில் அவர் முதலுற் கருத்தறியாதவராகையால், வில்லிபுத்தூராற்வர் செய்த பாரதத்தைப், பெரி யோர் செய்த வாக்கை அழிக்கக்கூட்டாதென்று சிறிதும் அஞ்சானு, சிவபரமாயிருந்த பாடவுகள் அடைக்கத்தைத் தள்ளியும், சில அடிகளை மாற்றியும், சில சொற்களைத் திரித்தும், மனம் போனவாறே அச்சிற் பதிப்பித்தனர். ஆதிஃங்கல், அதனை நீக்கி வில்லிபுத்தூரார் பாடினபடியே ஆறுமுகநாவலர் அச்சிற் பதிப்பித்திருக்கும் புத்தகம் ஒன்று சம்பாதி க்குப் பாரும் பாரும்.

*தாமோதரம் பிள்ளை அவர்கள் அநிஞர்கள்; பிரபுக்கள் குழலிலும், உயரிய உத்தியோக அந்தஸ்திலும் இருந்தமையால், அழுக்காற்றுக்கண்டனங்களால் தளர்வடையவில்லை. ஆயினும், பிள்ளையவர்களைச் சோர்வடையாமல் ஜக்கும் பொருட்டுப் போலும், 'நாசிஸ்கபுர வீராசாமி முதலியாரே' என்று விளித்து, நல்லறியுச் சட்ட கொளுத்தல் என்ற உக்கிர கண்டனம் நாவலர் அவர்களால் தீட்டப்பட்டது.

மது சந்தேகந் தீரும் தீரும். நாவவர் என்னும் பட்டம் அவருக்குத் தகுமேயன்றி உமக்கெல்லாமா தகும்! புவியை நோக்கிப் பூனை குடிக்கொண்டால் புழுத்துச் சாமேயன்றிப் புவியாமா! அதுபோலக் கல்விக் கடவாகிய ஆறுமுகநாவ வரை நோக்கி நீரும் அப்பெயர்த்தித்துக் கொண்டாற் பழியும் பாவமும் அடைவீரேயன்றிப் புகழ் அடைவீரா!அடையீர் அடையீர்.”

இத்துணைப்பெருஞ் சிறப்பினராய் இராசகோபால் பிள்ளை யாழ்ப்பாணத்தில் எங்கேயோ ஒரு மூலைமுடுக்கி விருந்து வந்த தாமோதரம் பிள்ளை சென்னை மாநகரில் வீற்றிருந்து கொண்டு, அதுவும் ஒப்புயர்வில்லாததொரு சேளா வரையம் பதிக்கப் பார்த்துக் கொண்டிருப்பதா? மனிதர் ஒரு சூழ்சிச் செய்தார். நினைக்க முடியாத சூழ்சிச்; திகைக்கக் கூடிய சூழ்சிச். அஃதாவது, தம் பெயராலும் ஒரு சேளாவரையப் பதிப்பு வழங்க ஒரு முயற்சி செய்தார். சிலர் இன்னுந்தான் இராசகோபாலபிள்ளையும் சேளாவரையம் பதித்தார் என்று சொல்லப் பார்க்கின்றார்கள். அப்படியொரு பதிப்புத் தமிழ்நாட்டில் வழங்கியதாக... வழங்குவதாகத் தெரியவில்லை. சென்னை அரசாங்க புத்தகப் பதிவில், சி.வை. தாமோதரம் பிள்ளை சேளாவரையம் பதித்தார் என்று இருக்கிறதேயன்றி இராசகோபாலபிள்ளை பெயரேயில்லை. சென்னைச் சர்வகலா சாலையில் தமிழ்ப் பகுதி முக்கியஸ்தர் களான திரு.வையாபுரி பிள்ளை முதலியவர்கள், இராசகோபாலபிள்ளை சேளாவரையம் பதிப்பித்ததாகத் தாங்கள் கேள்விப்பட்டதுமில்லை அப்படி ஒரு பதிப்பைக் கண்டது மில்லை என்கிறார்கள். ஆனால்,

மதுரைத் தமிழ்ச் சங்கத்துச் செந்தமிழ்ப் பத்திராசிரியர் இராமாநுஜையங்கர் அவர்கள், “சென்னை நார்மல்ஸ் ஸ்கூல் தலைமைத் தமிழ்ப் புவவர் கோமளபுரம் இராசகோபிள்ளை யால் பரிசோதித்து, மு.கந்தசாமி முதலியார் வர்த்தமான

தரங்கினிசாகை அச்சுக்கூட்டத்தில் பதிக்கப்பட்டது'' என்ற முகப்புடன் ஒரு சேளாவரையம் தம்மிடம் இருக்கிறதென்று தெரிவிக்கின்றார்கள். அந்த இராசகோபாலபிள்ளை பதிப்பு எப்பொழுது பதிக்கப்பட்டது என்று கேட்டபோது (1868) விபவ வருடம் கார்த்திகை மாதம் என்று அம் முகப்பில் தானே குறிப்பிடப்பட்டிருக்கிறது என்கிறார்கள். இராசகோபால பிள்ளை பதிப்பு ஒன்று இருக்கவேண்டும் என்பவர்களுக்கு, இது மகிழ்ச்சிக்குரியதொரு சம்பவமேயாயினும், 'தாமோதரம் பிள்ளை பதிப்புக்கு முன் இராசகோபாலபிள்ளை பதித்திருக்க வேண்டும்' என்று மனப்பால் குழ்க்கிறவர்களுக்கு மெல்ல வாயை மெல்லுவதற்கோ-மகிழ்ச்சி கொள்ளுவதற்கோ இடமேயில்லை. தாமோதரம் பிள்ளை பதிப்பு இரண்டு மாசங்களுக்கு முன் (1868) விபவ வருஷம் புரட்டாதியிற் பதிக்கப்பட்டு விட்டது. ஆகவே இராசகோபாலபிள்ளை சேளாவரையம் பதிப்புப் பதித்தால் அது ஏடுகளைப் பரிசோதித்துப் பதித்த பதிப்பு என்று சொல்ல முடியாது.

1906இல் மதுரைச் சங்கத்தில் படித்த கோபாலையர் என்பவர் 'சேளாவரைய ஆராய்ச்சி' என்று ஒரு கட்டுரை 'செந்தமிழ்' ப் பத்திரிகையில் எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரை தாமோதரம் பிள்ளை பதிப்பிலும் பார்க்க, ஒரு சில திருத்தஞ் சொல்லி இராசகோபாலபிள்ளை பதிப்பைப் பாராட்ட முயற்சிக்கின்றது. ஆளால் இராசகோபாலபிள்ளை யும் சேளாவரையம் பதித்திருக்கின்றார் என்று அறுதியிட்டுக் கூறாது, 'இராசகோபாலபிள்ளை பதிப்புப் புத்தகம்'என்று கருகல் செய்து நடக்கின்றது. இக்கருகலாலும், அரசாங்க புத்தகப் பதிலில் இராசகோபாலபிள்ளை பெயரால் சேளாவரையம் பதிப்பு இல்லாமையாலும் இராசகோபாலபிள்ளை திருட்டுப் பிரசித்தமாகையாலும் தாமோதரம் பிள்ளை பதித்து இரண்டு மாசத்துக்கிடையில் திடீரென்று தோன்றினமையாலும், தமிழ்நாட்டில் ஏட்டுப் பிரதி கிடைத்தாலும்,

இராசகோபாலபிள்ளை பதிப்புக் கிடையாமையாலும், தாமோதரம்பிள்ளை முதலிய யாழ்ப்பாணத்து அறிஞர்களில் இராசகோபால பிள்ளைக்கு மாற்சரியம் உண்மையாலும், திரு, இராமாநுஜையங்கார் அவர்களிடமிருக்கும் இராசகோபாலபிள்ளை பெயராலுள்ள சேனாவரையம், 'புதிய பதிப்புத்தானோ, தாமோதரம்பிள்ளை பதிப்புச் சிவதாள்கள் வேறுபட்டுத் தோற்றுந் தோற்ற மோ' என்பதை அறிஞர்கள் ஊகிக்கக்கூடவர்கள். எங்ஙனமாயினும், என்னைப் பொறுத்த வரையில் இராசகோபால பிள்ளைக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஏனென்றால் தாமோதரம்பிள்ளை பதிக்கு முன் தாம் பதித்ததாகக் காலத்தை முன்னுக்குத்தள்ளாமல் எக்காரணத்தினாலோ (தாமோதரம்பிள்ளை பதிப்பில் பிழை காண்பான் போலும்) தம் பதிப்பைக் காலத்தால் பின்னுக்குத் தள்ளியதற்காக நன்றி செலுத்த வேண்டாமா! என்கின்றேன். இராசகோபாலபிள்ளை வாழ்க்.

அதே விபவ வருடம் (1868) கார்த்திகை மாதம் மற்றொரு தொல்காப்பியப் பதிப்பு வெளிவந்தது. அது தொல்காப்பியம் எழுத்துக்காரம் இளம்பூரணர் உரை. இதனைப் பதித்தவர்கள் மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்களின் மாணவர் சுப்பராயச் செட்டியார் அவர்கள். எழுத்துக்காரம் இளம்பூரணத்தை ஏட்டிவிருந்து முதன்முதல் அச்சில் கொண்டாந்தவர்கள் செட்டியார் அவர்களே.

தமிழ்நாடு தொல். எழுத்தையும் சொல்லையும் எழுத்துக்கு நச்சினார்க்கினியம் இளம்பூரணம் என்கின்ற உரைகளையும் சொல்லுக்குச் சேனாவரையத்தையும் பெற்றுக்கொண்டது. இவற்றை முதன்முதற் பதித்த பெருமக்களைக் காலக் கிரமஞ் செய்தால் மழைவை மாகவிங்கையர், சி.வெ.தாமோதரம்பிள்ளை, சுப்பராயச் செட்டியார் என்றே கிரமஞ் செய்ய வேண்டும். எழுத்தையும் அதற்கு நச்சினார்க்கினியத்தையும் முதன்முதல் அச்சில் தந்த பெருமை மகாவிங்கையருக்

குரியது. அவ்வாறே சொல்லையும் அதற்குச் சேனாவரையத் தையும் முதன்முதல் அச்சில் தந்த பெருமை சி.வை.தாமோதரம் பிள்ளைக்குரியது. எழுத்துக்குரிய இளம்பூரணத்தை முதன் முதல் அச்சில் தந்த பெருமை கூப்பராய்ச் செட்டியார்க்குரியது. சந்தேகப் பேர்வழியாகிய இராசகோபாலபிள்ளைக்குப் பதிப்பாளர் நாமாவலியில் இடங்கொடுக்க இடமில்லை. அப்படிக் கொடுப்பினும் முதன்முதல் அச்சில் தந்த பெருமை அவருக்குக்கிடையவே கிடையாது. இல்லையே இல்லை! இராசகோபாலபிள்ளையின், அரசாங்கப் பதிவு புத்தகத்தை ஏமாற்றிய கள்ளக் சேனாவரையப் பதிப்புக் காலம் (1868) விபவ வருடம் கார்த்திகை மாதம். தாமோதரம் பிள்ளையின் அரசாங்க பதிவு புத்தகத்தை ஏமாற்றாத களவில்லாத சேனாவரையப் பதிப்புக்காலம் (1868) விபவ வருடம் புரட்டாதி மாதம் இரண்டு மாசங்கள் முந்தி.

மழைவை மகாவிங்கையர் எழுத்ததிகாரம் நச்சினார்க் கிணியம் பதித்து இருபது வருஷங்களுக்குப் பிறகு, கூப்பராய்ச் செட்டியார் (1868) விபவ வருடம் கார்த்திகை மாதம் எழுத்து இளம்பூரணம் அச்சிற்பதிக்க இரண்டுமாசங்களுக்கு முன், அஃதாவது இற்றைக்கு 80 வருஷங்களுக்கு முன்னமே.

இந்தப் பூமண்டலத்திலே தமிழ்நாட்டிலே தொல்காப்பி யம் சொல்லதிகாரம் சேனாவரையத்தை, 'தமிழ்நாட்டிலே தமக்கிணையில்லாத'ஸ்ரீலைஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்களைக் கொண்டு பரிசோதிப்பித்து, முதன்முதல் அச்சுவாகனத்தில் ஆரோகணிப்பித்தவர்கள் தமிழ்மகார் சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்களே! ஒரு மயிர் நுனியைக் கோடாநுகோடி கூறிட்டு, அக்கறுகளில், ஒரு கூறாகிய ஒரு மயிர்நுனி சந்தேகமும் இதில் இல்லையே இல்லை! இஃதிங்குவமாக,

எழுத்துச் சொல் பதித்தவர்கள் நாமாவலியை,

"மழைவை மகாவிங்கையர், கூப்பராய்ச் செட்டியார், இராசகோபாலபிள்ளை, சி.வை.தாமோதரம் பிள்ளை"

என்று வரிசைப்படுத்தி, காலத்தால் இரண்டாம் இடத்தினராய் முதன் முதல் பதித்தலாகிய செய்கையால், மகாவிங்கையரோ டெடாப்ப முதலாம் இடத்தினராய சி.வெ. தாமோதரம் பிள்ளையை, நான்காம் இடத்தினராக்கி, 'இராசகோபால பிள்ளை பதிப்பையே தாமோதரம் பிள்ளை பார்த்துப் பதித்திருக்கவேண்டும்' என்று படிக்கிறவர்கள் உணரும்படி வைப்புக் கிரமம் செய்யாமற் செய்து.

செய்ந்தநன்றி கொல் வோரும் இப்பூமிக்குப் பாரமாய் உளராயின், அவர்தம் அதோகதிக்கு இரங்கி, (1868) விபவ வருஷத்திலும், ஏனைய வருஷத்திற் போலவே, கார்த்திகைக் குழுன் ஜப்பசி; ஜப்பசிக்குமுன் புரட்டாதி, என்று விரல்விட்டுக் காட்டுவதோடு, மகாவிங்கையர் பதிப்பு 80 வருஷத்துக்கு முந்தியதன்று; நூறு(100) வருஷத்துக்கு முந்தியது; தாமோதரம் பிள்ளை பதிப்புதான் 80 வருஷத்துக்கு முந்தியதென்றும் தெரி வித்துக்கொள்ளுகிறேன்.

'உலகத்தாருண்டென்ப தில்லெலன்பான் வையத் தவகையா வைக்கப் படும்'.

இனி அப்பாற் செல்வோம்.

"எழுத்துஞ் சொல்லும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே! பொருளதிகாரம் பெறே மெனின் இவை பெற்றும் பெற்றிலேம்".

என்று ஒரு குரல் கடைச்சங்க காலத்துப் பாண்டிய அரசு சௌரூவன் வாயிலிருந்து கேட்கின்றோம். கடைச்சங்கத்துத் தலைமைப் புலவோராகிய நக்கிரரே அக்குரலைப் பெருக்குகின்றார்.

இக்குரலிலிருந்து தொல்காப்பியத்தின் உயிர் நிலையம் எந்த அதிகாரம் என்பதை எவருந் தொட்டுக்காட்டலாம். அந்த உயிர் நிலையமாகிய பொருளதிகாரம் 1868ஆம் ஆண்டு கழிந்து, 1878 ஆம் ஆண்டும் போய், 1884ஆம் ஆண்டும் நிங்கி

இன்னும் அச்சில் வெளிவரவில்லை. ஓர் இராசகோபால் பிள்ளையோ, ஒரு தொழுஷூர் வேலாயுத முதலியாரோ, இவர்கள் குத்திரப் பாவையான வீராசாமி முதலியோ திருவள்ளம் இரங்கவில்லை வெறுங்கைக்கு முழும் ஏது!

தமிழ்நாடு முழுவதிலும் பொருளத்திகார ஏடு ஒரு சில வாய், அவையும் நெரிந்தும் முரிந்தும் சிதல்வாய்ப் பட்டும் சிலைந்து, இறுதி மூச்ச விடுவதைத் தமிழ்மகன் ஒரே ஒரு தாமோதரன்தான் கண்ணுற்றான்; கண்ணீர் சொரிந்தான். 1885ஆம் ஆண்டு பொருளத்திகாரம், முதல் ஜந்தியல்கள் நச்சி ஞார்க்கினியர் உரையோடும் பின்னாளியல்கள் பேராசிரியர் உரையோடும் அச்சுவாகனம் இவர்ந்து, தாமோதரம்பிள்ளை பதிப்புத் தமிழ்நாட்டில் பவளி வந்தது.

‘பல்காற் பழகினுந் தெரியா உளவேவ்
தொல்காப் பியந்திரு வள்ளுவர் கோவையார்
முன்றினும் முழங்கும்’

அவ்ரோ!

நாவலர் பதிப்புக்காான திருவள்ளுவர் கோவையார் என்பவைகளோடு, தொல்காப்பியம் முழு உருத்தரித்துக் கைகோத்துக் குதூகவித்தது. தமிழ் அள்ளை புள்ளகை பூத்தாள்.

1891ஆம் ஆண்டில் பலருடைய வேண்டுகோளின்படி மழைவை மகாலிங்கையர் பதித்த எழுத்து நச்சினார்க்கினி யத்தை மிக அருகினமையால் திருப்பிப் பிள்ளை அச்சிட்டார். அடுத்த ஆண்டு சொல்லத்திகாரம் நச்சினார்க்கினியம் பிள்ளையால் முதன்முதல் அச்சிடப்பட்டது. எழுத்தத்திகாரம் நச்சினார்க்கினியம் தலிர, சி.வை.தாமோதரம்பிள்ளை பதிப் பெல்லாம், மற்றொருவர் பதியாத புத்தம் புதிய பதிப்புக்களே.

“ஒருமுறையாயினும் பிறர் பிரசுரித்த நூல்களை மீள அச்சிடுவிக்காத எனக்கு இவ்வெழுத்தத்திகாரம் ஒரு விலக்கா

யிற்று. அன்றியும் ஒரு பெருநூலின் முதலிலேயுள்ளதோர் சொற்ப பாகத்தை மாத்திரம் ஒருவர் பிரசரஞ் செய்து காலக்கு யடைந்து விட்டால் பின்னர் அந்நூல் முழுவதையும் அச்சிடு வோர் முதற் பாகத்தையுன் சேர்த்து அச்சிடுதல் தவறன்றாம். உகவ வழக்கும் அதுவே..”

என்ற பிள்ளையவர்கள் கூற்றுங் கரிபோக்கும்.

1881இல் வீரசோழியமும், 1883-ல் தொல் - பொருளாதிகா ரத்துக்குத் திறவு கோலாள இறையனார் களவியல் உரையும், அவ்வாண்டில்தானே சிவஞான சவாமிகளின் மாணவரான கச்சியப்ப முனிவர் இயற்றிய தணிகைப் புராணமும், 1887இல் கற்றறிருந்தா ரேத்துவ் கலியும் உரையும், 1889இல் குட்டித் தொல்காப்பியமாகிய இலக்கண விளக்கமும், குளாமணியும் பிள்ளை அவர்கள் அச்சிட்ட புத்தம் புதிய பழிப்புக்களே.

திரு. நா.பொன்னையா அவர்கள், மகா வித்துவான் கணேசயர் அவர்களின் மரபு நெறியப்பட்ட ஆன்ற அறிவைப் பயன்படுத்தி, சி.வெ.தாமோதரம் பிள்ளை அவர்களின் ஞாபமாக தற்காலத்துச் சனதாயகத் தமிழுக்குத் தலைக்கெட்டாத “கூடிலினாய்ந்த ஒண்ணந்தமிழ்வாய்” நுழை வார்க்கு அரியதொரு சாதகமாக, பிள்ளையவர்கள் பதித்த தொல்காப்பியம் முழுவதையும் நாற் பெருங்கூறிட்டு, அழகிய முறையில் அச்சிட்டுபகிரித்தது, பழந் தமிழறிஞர்கள் பாராட்டியமையாது. °

திரு. பொன்னையா அவர்கள் தேச கைங்கரியங்கள் செய்து வருவதையிட்டு அரசாங்கம் 'ஜே.பி.'யாக நியமித்தி ருக்கிறது. நான் அவர்களுடைய சாஸ்திர கைங்கரியங்கள் குறித்து, 'வராகம்' என்கின்ற பட்டத்தை வழங்க விரும்புகின் ரேன்.

விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் 'கற்கி' (கல்கி) அவதாரம் போல, 'வராகம்' என்பதும் ஒரு விஷ்ணு அவதாரம்.

அறிவுப் பொக்கிழங்களாகிய தெல்காப்பியம் போன்ற நூல் களை அசுரர்கள் சிதைத்து ஆழ்த்துங் காலங்களிலே, விஷ்ணுவராகமாய்த் தோன்றித் தனது வக்கிர தந்தங்களில் ஆழ்த்திய அறிவுப் பொக்கிழங்களைத் தேடி எடுத்து ஏந்தி உபகரிப்பது புராணப் பிரசித்தம்.

தொல்காப்பியம் சிதைந்து மறையுங் காலத்தில் அதனைத் தேடி எடுத்து ஏந்திப் பரமோபகாரஞ் செய்த சி.வ.தாமோதரம் பிள்ளை அவர்கள் ஆதிவராகம். பிறகு தாமோதரம்பிள்ளை எடுத்து ஏந்திய தொல்காப்பியம் மறைகிற சமயத்திலே, நன்றிமறவாமல் அதனை எடுத்துத் தாங்கிப் பயன்படுமுறையில் உபகரித்த திரு. பொன்னையா அவர்கள் 'உத்தரவராகம்'.

திரு. நா.பொன்னையா ஜே.பி. அவர்கள் செய்த புண்ணியத்தோடு புண்ணியமாக, சி.வ.தாமோதரபிள்ளை பதிப்புகளில், பிள்ளை அவர்கள் எழுதிய பதிப்புரைகளை ஒன்று சேர்ந்து, ஒரு தக்க முன்னுரையோடு அடிக் குறிப்புக்களோடும், வெளியிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். பிள்ளை அவர்களின் பதிப்புரைகள், தமிழ் வரலாறு தமிழ் நாட்டு வரலாறுகளையும், அவற்றில் பிள்ளை அவர்களின் பங்கையும் புலப்படுத்துவதேயன்றி, உயரிய வகுப்புகளுக்கு வரலாற்றுப் பாடமும் தமிழ் இலக்கியமுமாய் அமைந்து பயன்படும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

- 6.9.1950



பதிப்புச் செம்மல்

தாமோதரம்பிள்ளை

திரு.சி.வெ. தாமோதரம்பிள்ளை அவர்கள் தாம் பதிப்பித்த நூல்களுக்கு எழுதிய பதிப்புரைகளின் தொகுப்பே இந்நால்.

இந்நால் வெளிவருவதை அறிந்த முன்னாள் மதுரைப் பல்கலைக்கழக உப-வேந்தர் தெ.பொ. மீனாட்சிசுந்தரன் அவர்கள் பின்வருமாறு வாழ்த்தினார்:

திரு.சி.வெ.தாமோதரம்பிள்ளை
அவர்களின் உரைநடைப் பகுதிகளைத்
தொகுத்து ‘தாமோதரம்’ என்ற
பெயரில் வெளியிடப் போவதைக்
கேட்டு மட்டற்ற மகிழ்ச்சி
கொள்கிறேன்.. பிள்ளை அவர்களின்
ஆராய்ச்சியையும் தமிழ் அன்பையும்
இந்த உரைநடை நூல் தெள்ளத்
தெளிவுடன் எடுத்துக் காட்டும்.